

தேசத்திற்கு ஓர் அறைகூவல்

A Call to The Nation



சிறப்பு மலர்
SOUVENIR

பாசிச எதிர்ப்பு தேசிய மாநாடு

ஜனவரி 4, 5 - 1986 கோவை

ANTI-FASCIST NATIONAL CONVENTION

4, 5 - JANUARY 1986 COIMBATORE

மக்கள் உரிமைக் கழகம் (OCDR)
மக்கள் கலாச்சாரக் கழகம் (PCA)

**பாசிச எதிர்ப்பு
தேசிய மாநாடு**

ஜனவரி 4, 5 - 1986 - கோவை




— சமீபத்திய —

மாசிச எதிர்ப்பு தேசிய
(சோவியத்) ஜனநாயக அரசு அமைய
ஒன்றுபடுவோம்!

தேசத்திற்கு ஓர் அறையகவல்



1986 ஜனவரி 4, 5-ல்
கோவையில் நடைபெற்ற
மாசிச எதிர்ப்பு
தேசிய மாநாட்டு மலர்



வெளியீடு: ஆகஸ்ட் 1986

நன்கொடை: ரூபாய் பத்து



மக்கள் உரிமைக்கழகம் (OCDR)
மக்கள் கலாச்சாரக் கழகம் (PCA)
தமிழ்நாடு



தொடர்பு முகவரி:
மனஓசை, த.பெ.எண் : 2484
24, சாரங்கபாணி தெரு,
மேத்தா நகர், சென்னை-600 029



வீர வணக்கம்

புதிய சமுதாயத்தைப் படைக்கும்

உன்னத லட்சியத்திற்காக

புரட்சிகர இயக்கத்தோடு இணைந்து

ஒரு லட்சிய வாழ்க்கை மேற்கொண்டு —

அந்த லட்சியப் பணியில்—

(பாச்சு எதிர்ப்பு தேசிய மாநாட்டில் பணியில்)

தன் இன்னுயிரிந்த

தியாகச் சுடர்

தொழர் சின்னப்பலுக்கு...

வீர வணக்கம்



முன்னுரை...

தொழமை நெஞ்சங்களே,

**'வரலாற்றை முன்னெடுத்துச் செல்லும் தலைநாய பணி';
'தேசத்திற்கு விடப்பட்ட ஓர் அறைகூவல்'**

என்று பத்திரிகைகளும், பல்வேறு ஜனநாயக இயக்கங்களைச் சேர்ந்தோரும் குறிப்பிட்டுச் சொல்லும்படி அமைந்தது மக்கள் உரிமைக் கழகமும், மக்கள் கலாச்சாரக் கழகமும் இணைந்து நடத்திய பாசிச எதிர்ப்பு தேசிய மாநாடு.

இவ்வாண்டுத் துவக்கத்தில் ஜனவரி 4, 5 தேதிகளில் கோவையில் நடைபெற்ற இம்மாநாடு பாசிச அபாயம் சூழ்ந்துள்ள இவ்வேளையில் தேசத்தின் உண்மையான விடுதலைக்காகவும், மக்களின் நல்வாழ்வின்காகவும் ஒரு பாசிச எதிர்ப்பு தேசிய ஜனநாயகத் திட்டத்தை நாட்டு மக்களின் முன் எடுத்துவைத்தது.

மாநாட்டின் நோக்கங்கள், மாநாடு முன்வைத்த திட்டம், அதன் எதிரொலிகள், கோவை வீதிகளைச் சிவக்கச் செய்த பேரணி, கலை நிகழ்ச்சிகள், ஒவியக் கண்காட்சி பொதுக்கூட்டம் பற்றிய ஒரு நேர்முகச் சித்திரத்தைத் தீட்டிக் காட்டுகிறது இந்த மலர்.

இந்த மலரின் மற்றொரு முக்கிய அம்சம் மாநாடு முன்வைத்த பாசிச எதிர்ப்பு தேசிய ஜனநாயகத் திட்டத்தை யொட்டி எழுந்த பல்வேறு கேள்விகளுக்கும், கேட்கப்பட்ட விளக்கங்களுக்கும் பதிலளிக்கும் வகையிலான கட்டுரைகள் இடம் பெற்றுள்ளதே.

இன்றைய சூழ்நிலையில் தேசத்தின் தேவையாக உள்ள பாசிச எதிர்ப்பு தேசிய ஜனநாயகத் திட்டம் பற்றிய விவாதத்தை ஜனநாயக இயக்கங்கள், உரிமை அமைப்புகள் மற்றும் தேசப் பற்றுக் கொண்டவர்களிடையே எழுப்புவதில் மாநாட்டைப் போலவே இம்மலரும் பங்காற்றும் என நம்புகிறோம்.

மக்களின் நல்வாழ்வின்கும், முன்னேற்றத்திற்கும், அரசியல் அதிகாரத்திற்குமான போராட்டத்தில் நமது பங்கு என்ன என்ற கேள்வியைப் படிப்பவர் மனதில் எழுச் செய்யுமானால் அதுவே இம்மலரின் வெற்றியாகும்.
புரட்சிகர வாழ்த்துக்கள்!

இவண்,

தொழமையுள்ள

மலர்க்குழு.

மக்கள் உரிமைக் கழகம் (OCDR)

மக்கள் கலாச்சாரக் கழகம் (PCA)

மலரின் உள்ளே...

பக்கம்

பாசிச எதிர்ப்பு தேசிய மாநாடு

- 7 மாநாட்டு அறைகூவல்
- 8 வாழ்த்துக்கள்
- 14 பாசிச எதிர்ப்பு தேசிய மாநாடு—ஓர் அறிமுகம்
- 20 மாநாட்டு தீர்மானங்கள்
- 22 கலை நிகழ்ச்சிகள்
- 24 ஒவியக் காட்சி
- 26 பாசிச எதிர்ப்புப் பேரணி

மக்களின் ஒற்றுமை,
நல்வாழ்வு, அரசியல் அதிகாரம்
இவையே நமது-லட்சியம்.

- 31 பாசிசத்திற்கு எதிரான பாதை
- 39 பாசிச எதிர்ப்பு தேசிய ஜனநாயகத் திட்டம்
- 42 தேசத்தின் தேவை- பா. எ. தே. ஜ. திட்டம்,
- 45 பாசிச எதிர்ப்பு தேசிய ஜனநாயக திட்டமும் புதிய ஜனநாயகமும்.
- 52 சோவியத் ஜனநாயகம் மலரட்டும்.

பாசிச எதிர்ப்பு திட்டம்

சில கேள்விகள்-விளக்கங்கள்

- 59 பா. எ. தே. ஜ. திட்டத்துக்கு எதிரான வாதங்கள் சரியானவையா?
- 62 பா. எ. தே. ஜ. திட்டத்தில் பரந்துபட்ட உழைக்கும் மக்கள் மீது மற்றவர்கள் ஆதிக்கம் செலுத்தும் அபாயம் இருக்கிறதா?
- 63 பாசிச அபாயம் நிலவுகிறது என்ற கூற்று தவறானதா?
- 65 ஒரு பார்வையாளரின் கடிதம்

பாசிச எதிர்ப்பு தேசிய மாநாடு

ஒரு வரலாற்றுத் திருப்பம்

- 73 தீப்பொறி பற்றட்டும் திக்கெட்டும் பரவட்டும்.
- 76 கைராசி ராஜோவ்.
- 83 பேரணி முழக்கம்
- 87 மாநாட்டு எதிரொலிகள்
- 88 பத்திரிகைச் செய்திகள்
- 93 பாசிச எதிர்ப்பு பிரச்சாரம்

(பின் பக்கம் பார்க்க)

Contents (Contd.)

Page

A CALL TO THE NATION

- 98 Introduction.
99 Clarion Call
100 Resolutions

Unity, Welfare And Political Power of The People are Our Objectives

- 104 Path against Fascism
112 The Anti-Fascist National Democratic Programme
117 AFND Programme is indispensable to The Country
120 AFND Programme and New Democratic Programme
125 Let Soviet Democracy Blossom

Anti-Fascist National Democratic Programme: Certain Questions And Explanations

- 131 Are The arguements against AFNDP Valid?
134 Is There a danger of domination
over the broad toiling masses by others
in the AFND Programme.
135 Fascist danger Exists: Is the inference wrong?
137 Letter from an Observer.
142 பாசிச எதிர்ப்பு-தேசிய மாநாடு: நெஞ்சார்ந்த நன்றி

தேசிய மாநாடு பாசீச எதிர்ப்பு தேசிய மாநாடு
பாசீச எதிர்ப்பு தேசிய மாநாடு பாசீச எதிர்ப்பு
தேசிய மாநாடு பாசீச எதிர்ப்பு தேசிய மாநாடு
பாசீச எதிர்ப்பு தேசிய மாநாடு பாசீச எதிர்ப்பு

பாசீச எதிர்ப்பு தேசிய மாநாடு

ஜனவரி 4, 5 - 1986

கோவை



பாசிசம் அதிகாரத்திற்கு வருவது என்பது சாதாரண முறையில் ஒரு முதலாளிய அரசாங்கம் போய் அடுத்த ஒரு முதலாளிய அரசாங்கம் வருவதைப் போலல்ல. முதலாளிய வர்க்க ஆதிக்கத்தின் ஓர் அரசாங்க வடிவத்திலிருந்து அதாவது முதலாளிய ஜனநாயகத்திலிருந்து அடுத்த வடிவம் பகிரங்கமான பயங்கர வடிவத்திலான சர்வாதிகார முன்றயாக மாறி இடம் பெறுவதாகும். இந்த வேறுபாட்டை நாம் தெளிவாகக் காண வேண்டும். இல்லாவிட்டால் நாம் தவறிழைத்து விடுவோம். அந்தத் தவறு, பாசிஸ்டுகள் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றும் ஆபத்தை எதிர்த்துள்ள போராட்டத்தில் நகரத்திலும் கிராமப்புறங்களிலும் உள்ள விரிவான மக்கள் பகுதிகளை ஒன்று திரட்டுவதிலிருந்தும் முதலாளிய வர்க்கத்திற்கிடையிலேயே உள்ள முரண் பாடுகளை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்வதிலிருந்தும் புரட்சிகரமான பாட்டாளி வர்க்கத்தைத் தடுத்து விடும்.

— ஜார்ஜ் டி.மிட்ரோவ்



மாநாட்டு அறைகூவல்

குடியுரிமை மற்றும் ஜனநாயக உரிமை இயக்கங்களே!

- ஃ இந்திய அரசின் பாசிச சதிகளை அம்பலப்படுத்துங்கள்!
- ஃ கறுப்புச் சட்டங்களை, உரிமை பறிப்புச் செயல்களை முறியடிக்கப் போராடுங்கள்!
- ஃ பாசிச எதிர்ப்புச் சக்திகளின் ஒற்றுமைக்குக் குரல் கொடுங்கள்!
- ஃ பாராளுமன்ற போலி ஜனநாயக அதிகாரவர்க்க அரசை அம்பலப்படுத்துங்கள்!
- ஃ சோவியத் வடிவிலான பாசிச எதிர்ப்பு தேசிய ஜனநாயக அரசு அமையக் குரல் கொடுங்கள்!

நாட்டு மக்களின் நல்வாழ்வையும், ஜனநாயகத்தையும் விரும்பும் அரசியல் கட்சிகளே, முன்னணியினரே, ஜனநாயகவாதிகளே!

- ஃ பாசிச எதிர்ப்பு தேசிய ஜனநாயகத் திட்டத்தின் அடிப்படையில் ஒன்றுபடுங்கள்!
- ஃ பரந்துபட்ட மக்களிடம் பாசிச எதிர்ப்புப் பிரச்சாரத்தை எடுத்துச் செல்லுங்கள்!
- ஃ பாசிச எதிர்ப்பு தேசிய ஜனநாயக, முன்னணியைக் கட்டமையுங்கள்!
- ஃ பாசிசத்தை எதிர்த்து உறுதியுடன் போராடுங்கள்!
- ஃ பாசிச எதிர்ப்பு தேசிய—சோவியத் ஜனநாயக அரசு அமையப் பாடுபடுங்கள்!



கோவிந்த முக்கோட்டி.

சீனியர் அட்வகேட்

சுப்ரீம் கோர்ட்

213, ஜோர் பாக்,

புதுடெல்லி-3.

27, அக்டோபர், 1985.

அன்பிற்குரிய ராமானுஜம்,

1986 ஜனவரி 4,5 தேதிகளில் கோவையில் நடைபெற விருக்கும் பாசிச எதிர்ப்பு தேசிய மாநாட்டிற்கு அழைப்பு விடுத்ததற்கு மிகவும் நன்றி. இந்தியர் முழுவதும் இதுபோன்ற மாநாடுகள் நடத்துவது மிக மிக அவசியம் என்று கருதுகிறேன்.

எதிர்கட்சிகள் அனைத்தும் அரசியல் அரங்கில் இருந்து ஒடி ஒளிந்து இருக்கும் இத்தருணத்தில், குடியரிமை மற்றும் ஜனநாயக உரிமைகளுக்கான அமைப்புகள் ஒருங்கிணைந்து, நாடு முழுவதும் மனித உரிமைகள் மீறப்படுவதைப் பற்றி கண்டனக் குரல் எழுப்ப வேண்டும்.

சகல அம்சங்களிலும் மாநாடு வெற்றி -பெற வாழ்த்து கிறேன்.

தங்கள் உண்மையுள்ள
கோவிந்த முக்கோட்டி

டாக்டர் நரேந்திரசிங்

மைசூர்.

20, நவம்பர், 1985.

அன்பிற்குரிய நண்பரே,

மாநாடு வெற்றி பெற எனது உளங்களிந்த வாழ்த்துக்கள். பெருமாளிலான குடியரிமை, ஜனநாயக உரிமை, மற்றும் புரட்சிகர அமைப்புகள் மாநாட்டில் பங்குபெறும் என்று எதிர்பார்க்கிறேன். நன்றி.

மைசூர்.

தங்கள் உண்மையுள்ள
டாக்டர் நரேந்திரசிங்.

P. A. சபாஸ்டியன் செயலர் C.P.D.R

3-12-1985

அன்பிற்குரிய ராமானுஜம்,

பாசிச எதிர்ப்பு தேசிய மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அழைப்பு விடுத்ததற்கு நன்றி. மாநாடு எல்லா விதத்திலும் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

பம்பாய்.

தங்கள் உண்மையுள்ள
P. A. சபாஸ்டியன்

ஜார்ஜ் பெர்னாண்டஸ்

6/105, கௌசல்யா பாசீக்,

புதுடெல்லி-110016.

அன்புள்ள ராமானுஜம்,

பாசிச எதிர்ப்பு தேசிய மாநாட்டில் கலந்து கொண்டு தொடக்கஉரை ஆற்றும்படி கோரி அழைப்பு அனுப்பியதற்கு நன்றி. உங்களுடன் மாநாட்டில் கலந்து கொள்வதில் பெருமகிழ்ச்சியுறுகிறேன்.

வாழ்த்துக்கள்.

இவண்
ஜார்ஜ் பெர்னாண்டஸ்.

மனுஷி இதழ்

அன்புமிக்க நண்பர்களே,

பாசிச எதிர்ப்பு தேசிய மாநாட்டை கூட்டியதற்காக எங்கள் உளங்களிந்த பாராட்டுக்கள். மாநாடு வெற்றிபெற வாழ்த்துகிறோம்.

டில்லி.

தோழமைமிக்க
மதுகிஷ்வார்

கி. ராஜநாராயணன் எழுத்தாளர்.

1-1-1986

அன்புடையீர்,

நமஸ்காரம். மாநாட்டின் அழைப்பிதழ் கிடைத்தது. மாநாட்டின் அழைப்பிதழைப் பார்த்ததும் என்னுள் எனது பிராயத்தில் இப்படி மாநாடுகளுக்கு நான் முழுமுச்சாக உழைத்த மேன்மைமிக்க நாட்கள் ஞாபகத்திற்கு வந்தது. ஒரு தலைமுறை கழிந்தே போய்விட்டது. புதிய தலைமுறை தோன்றியிருக்கிறது. அது ஜெயிக்கட்டும்—எனது வாழ்த்துக்கள்.

இடைசெவல்.

கி. ராஜநாராயணன்.

ஆசிரியர். தேர்டு ஓர்ல்டு காலிங்

புதுடெல்லி;

(மாதம் ஒரு முறை)

2, ஜனவரி, 1986

அன்புடையீர்,

நாட்டில் உள்ள அனைத்து ஜனநாயக சக்திகளுக்கும் தேசத்தின் விரோதியை சுட்டிக் காட்டுவீர்கள் என்று நம்பிக்கையுடன் மாநாடு வெற்றிபெற வாழ்த்துகிறோம். மாநாட்டின் அறைகூவலுக்கு நாட்டு மக்கள் செவிசாய்ப்பார்கள் என்று நம்புகிறோம்.

சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தங்களின் இந்த முன் முயற்சியை பாராட்டி மாநாடு வெற்றிபெற மீண்டும் ஒருமுறை வாழ்த்துகிறோம்.

தோழமைமிக்க
A. L. ராவல்.

சோ. சு. யுவராசன் உதவி ஆசிரியர்,
சிந்தனையாளன்.

அரக்கோணம்,
2-1-1986.

தோழமை நெஞ்சத்தீர்,

மாநாட்டு அழைப்பிதழ் கிடைக்கப் பெற்றேன். நம் மாநாடு காலத்தின் கட்டாயம். இன்றைய சூழ்நிலைக்கு இம் மாநாடு ஓர் இன்றியமையாத தேவை. எழுச்சியும், உணர்ச்சியும் ஊட்டுவதாக மாநாடு அமையவும், ஒடுக்கப்படும் மக்களுக்கு நம்பிக்கை ஓரி ஊட்டுவதாக அதன் செயல்முறைகள் விளங்கவும் விரும்புகிறேன்.

வாழ்த்துக்கள்.

தோழமையுள்ள,
சோ. சு. யுவராசன்.

பாசிச எதிர்ப்பு தேசிய மாநாடு, கோவை

வாழ்த்துக்கள்

குல்தீப் நய்யார்

புதுடெல்லி,
6, நவம்பர், 1985

அன்புள்ள திரு. பக்தவச்சலம்,

தங்களுடைய அழைப்பிற்கு மிகவும் நன்றி. கோவை மாநகரில் ஜனவரி 4, 5 தேதிகளில் நடைபெறும் பாசிச எதிர்ப்பு தேசிய மாநாட்டில் கலந்து கொள்ள மிகவும் ஆர்வமுள்ளவனாக இருக்கிறேன்.

வாழ்த்துக்கள்.
புதுடெல்லி.

உண்மையுள்ள,
குல்தீப் நய்யார்.

ஹுயூகோ-டி-சோசா
மனித உரிமை கழகம்

ரயா சால்சேட்டி,
கோவா,
9, நவம்பர், 1985.

அன்புடையீர்,

மக்கள் உரிமைக் கழகமும், மக்கள் கலாச்சாரக் கழகமும் இணைந்து கோவையில் 1986 ஜனவரி 4, 5 தேதிகளில் நடத்த விருக்கும் பாசிச எதிர்ப்பு தேசிய மாநாட்டிற்கு அழைப்பு அனுப்பியதற்கு நன்றி.

எல்லாவகையிலும் மாநாடு வெற்றிபெறவும், ம. உ. க., ம. க. க. அமைப்புகள் மேலும் வலிவும் பொலிவும், பெறவும் வாழ்த்துகிறோம்.

தங்கள் உண்மையுள்ள,
ஹுயூகோ-டி-சோசா.

டாக்டர் நிர்மல் சென்குப்தா,
மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப்
டெவலப்மென்ட் ஸ்டடீஸ்.

சென்னை-20,
3, ஜனவரி 1986.

அன்புள்ள ராமானுஜம்,

பாசிச எதிர்ப்பு தேசிய மாநாட்டில் கலந்து கொள்வதற்கு துரதிஷ்டவசமாக இயலாத நிலையில் உள்ளேன். இருப்பினும் இச்சந்தர்ப்பத்தில் மாநாடு வெற்றி பெற வாழ்த்துவதோடு உங்கள் லட்சியத்திற்கு முழு ஆதரவு தெரிவித்துக் கொள்கிறேன். மாநாடு வெற்றிகரமாக நிறைவுபெறும் என்று எதிர்பார்க்கிறேன்.

வாழ்த்துக்கள்.

நட்புமிக்க,
டாக்டர் நிர்மல் சென்குப்தா.

அன்புடையீர்,

பாசிச எதிர்ப்பு தேசிய மாநாடு வெற்றியடைய வாழ்த்துகிறேன்.

சென்னை,
4-1-86

பெருஞ்சித்திரனார்
"தென் மொழி"



A. K. சக்கரவர்த்தி

வழக்கறிஞர்.

P. U. C. L.

ராஞ்சி

பீஹார்

11-12-1985

அன்புள்ள நண்பரே,

பாசிச அரசுக்களின் கொடுங்கரங்கள் மீண்டும் மெதுவாக, படிப்படியாக இறுகி வருகிறது. சரியான நேரத்தில் இந்தியா முழுவதும் மக்களின் விழிப்புணர்வை உருவாக்கவில்லை என்றால் மனித உரிமைகளைப் பாதிக்கும் 1975 போன்ற ஒரு நிலமையை இந்த நாட்டு ஆளும் வர்க்கங்கள் கண்டிப்பாக தோற்றுவிக்கும்.

எனவே மக்கள் உரிமைக் கழகமும், மக்கள் கலாச்சாரக் கழகமும் இணைந்து அனைத்து ஜனநாயக சக்திகளுக்கும் அழைப்புக் கொடுத்து நடத்தப்போகும் இந்த பாசிச எதிர்ப்பு தேசிய மாநாடு மிகப் பொறுத்தமானதும் காலத்திற்கேற்றதும் ஆகும். மாநாடு வெற்றி பெற எமது வாழ்த்துக்கள்.

தங்கள் உண்மையுள்ள

A.K. சக்கரவர்த்தி.

Dr. P.S. குஷ்வாஹா.

பிராந்திய செயலர்

FUCL & DR

அன்புண்டயீர்,

ஆக்ரா

உத்தரப்பிரதேசம்

17-12-1985

இன்றைய நிலமையில் மிகவும் அவசியமான இம் மாநாட்டை கூட்டியதற்காக உங்களைப் பாராட்டுகிறேன். மாநாடு வெற்றி பெற எனது உளங்களிந்த பாராட்டுக்கள்.

தங்கள் உண்மையுள்ள

டாக்டர். P. S. குஷ்வாஹா

அபிர்பாதே

தலைவர், PUDR, ஓரிசா.

அன்பிற்குரிய நண்பரே,

பெர்ஹாம்பூர்.

டிசம்பர் 20, 1985

பாசிச எதிர்ப்பு தேசிய மாநாட்டிற்கான தங்களுடைய அழைப்பு கிடைத்தது. மாநாடு வெற்றிபெற மனதார வாழ்த்து கிறோம்.

மாநாட்டின் நோக்கங்களாக குறிப்பிடப்பட்டிருந்த 5 அம்சங்களும் பாராட்டத்தக்கவை. அவற்றை நிறைவு செய்ய எமது அமைப்பின் எல்லா ஒத்துழைப்பையும் நல்குவோம் என்று உறுதி கூறுகிறேன்.

மாநாடு வெற்றிபெற எமது வாழ்த்துக்கள்.

தங்கள் உண்மையுள்ள,

அபிர்பாதே.

பாசிச எதிர்ப்பு தேசிய மாநாடு, கோவை

வாழ்த்துக்கள்



V. R. கிருஷ்ண ஐயர்.

டிசம்பர் 20, 1985

தலைமை நீதிமன்ற முன்னாள் நீதிபதி.

அன்பிற்குரிய ராமானுஜம் அவர்களுக்கு,

பாசிச எதிர்ப்பு தேசிய மாநாடு ஒரு சரியான நேரத்தில் கோவையில் கூடவருக்கிறது. அன்றாடம் அதிகரித்து வரும் ஜனநாயக உரிமைகளுக்கு எதிரான, சகல குடியரிமைகளையும் நசுக்கும் பாசிச போக்குகளை தடுத்து நிறுத்தவில்லை என்றால், எதிர்த்துப் போராடி வீழ்த்தவில்லை என்றால் சாதாரண குடிமக்களின் மனித உரிமைகளைக்கூட விழுங்கி ஏப்பம் விட்டுவிடும். இன்று நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது. ஏனெனில் அரசியல் நிர்வாகமும் அதிகாரவர்க்கமும் சாதாரண குடிமக்களைப் பற்றியும் அவர்களின் வாழ்வதற்கான உரிமையைப் பற்றியும் கடுகளவும் அக்கறை காட்டுவதில்லை.

மிருகத்தனமான போலீஸ் கலாச்சாரம், அரசு பயங்கரவாதம், எங்கும் நீக்கமுற்ற நிறைந்துள்ள லஞ்சலாவண்யங்கள், மக்களுக்கு நிவாரணம் அளிக்கக்கூடிய நிறுவனங்களின் சீர்கேடு, பத்திரிகைத் துறை மீதான நிர்ப்பந்தமும் பிரட்டலும், அரசு துறையிலும், அரசின் கட்டுப்பாட்டிலும் உள்ள பிரச்சார சாதனங்களின் துஷ்பிரயோகம் ஆகியன இந்திய நிலமையை மிகவும் கவலைதரும் பரிநாபத்திற்குரியதாகி இருக்கிறது.

சட்டமே மக்களை கைவிட்டு விடுகிறது. ஏனெனில் பயங்கரவாதத்திற்கு எதிர்ப்பு என்ற பெயரில் அரசு பயங்கரவாதத்திற்கு சட்ட அங்கீகாரம் அளிக்கப்படுகிறது. நாம் பஞ்சாபில் காண்பது போல நீதித்துறை நடவடிக்கைகளில் கூட, மிகவும் நேர்மையற்ற முறைகள் பின்பற்றப்படுகிறது. இவை நமது ஒழுக்க நெறிகள் சீரழிக்கப்படுவதையே காட்டுகிறது. அடித்தட்டு மக்கள் ஒரு பொருட்டாக மதிக்கப்படுவதே இல்லை. அவர்களுடைய உயிருக்கு மதிப்பே இல்லை. இந்த அபாயகரமான சூழலில் பெருமளவிலான மக்கள் சக்தியை திரட்டுவதன் மூலம் மட்டுமே அரசியல் சட்டத்திலுள்ள படாடோபமான வாசகங்கள் அங்கீகாரம் பெறும். பாசிச எதிர்ப்பு சக்திகளை அணிதிரட்டுவதன் மூலம் மட்டுமே வெகுஜன இயக்கத்தை கட்டவிழ்த்து விடமுடியும்.

எனவே மக்கள் உரிமைக் கழகம் நடத்தும் இம்மாநாடு தேவையானதும், உரியகாலத்தில் நடத்தப்படுவதுமாகும். பாசிச எதிர்ப்பு பதாகையின் கீழ் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மற்றும் மனித நியாயத்திற்காக நிற்கும் அனைவரும் ஒன்று திரளவேண்டும். இம்மாநாட்டின் தொடர்ச்சியாக இன்னும் பல மாநாடுகள் நடக்கும் என நம்புகிறேன். ஒரு இயக்கத்தின் பலம் மக்களிடம் இருக்கிறது. நாம் மக்களிடம் சென்று அவர்கள் தங்களுடைய உரிமைகளை பாதுகாத்துக் கொள்ள கிளர்ந்தெழச் செய்வோமாக. மாநாடு வெற்றிபெற வாழ்த்துகிறேன்.

எர்னாகுளம்

தங்கள் உண்மையுள்ள

V. R. கிருஷ்ண ஐயர்.

C. தங்கமூரர் தலைவர், PUCL,
மிசோராம்.

அஸ்வால்,
30, நவம்பர், 1985

அன்பிற்குரிய ராமானுஜம்,

தங்களுடைய மாநாட்டு அழைப்பிதழ் கிடைத்தது. மாநாடு வெற்றிபெற வாழ்த்துகிறோம்.

தங்கள் உண்மையுள்ள

C. தங்கமூரர்.

K.V. ரமணா ரெட்டி
பொதுச் செயலர், AILKC.

காவலி,
30-10-85

அன்புடையீர்,

தங்களுடைய அழைப்பிதழ் வந்து சேர்ந்தது. தங்களுடைய மாநாட்டில் கலந்து கொள்ள கூடுமானவரை முயற்சிக்கிறேன். மாநாடு வெற்றி பெற வாழ்த்துக்கள்.

உண்மையுள்ள,
கே. வி. ஆர்.

D. பிரேம்பதி. Marxism to-day.
ஆசிரியர் (மார்க்சியம் இன்று)

W1-48, ராம்கார் காலனி,
புதுடெல்லி -110015
31-12-85

அன்பிற்குரிய ராமானுஜம்,

நீங்கள் மிகச் சரியாகவே ஜனநாயகத்திற்கான போராட்டத்தை ஒரு உயர்ந்த கட்டத்திற்கு வளர்த்தெடுத்திருக்கிறீர்கள். பாசிச எதிர்ப்பு தேசிய ஜனநாயக முன்னணி அமைவது சம்பந்தமான தகவல்களை அவ்வப்போது அறிய அவா.

எங்களுடைய வாழ்த்துக்கள்.

இவண்
D. பிரேம்பதி.

நிராஜ் கதி விதி விசார் மஞ்ச்,
உத்திரப்பிரதேசம்.

வாரணாசி,
21-11-85

அன்புள்ள தோழரே,

பாசிச எதிர்ப்பு தேசிய மாநாடு வெற்றிபெற எமது அமைப்பின் புரட்சிகரமான வாழ்த்துக்கள்.

தோழமைமிக்க
நிராஜ்.

டாக்டர் அரவிந்தகோஷ் பேராசிரியர்,
டில்லி பல்கலைக் கழகம்.

புதுடெல்லி,
25-12-85

அன்புள்ள ராமானுஜம்,

பாசிச எதிர்ப்பு தேசிய மாநாட்டுக்கான தங்கள் அழைப்பிதழ் கிடைத்தது. மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். இது போன்ற ஒரு அவசியமான மாநாட்டை மிகச் சரியான நேரத்தில் நடத்த திட்டமிட்டதற்கு உங்களை பாராட்டுகிறேன். தங்கள் மாநாட்டில் கலந்து கொள்ள மிகவும் ஆவலாக இருக்கிறேன். எப்படியும் கலந்து கொள்ள எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ளுவேன் என்று உறுதிகூறுகிறேன்.

உண்மையுள்ள
அரவிந்தகோஷ்.

பாசிச எதிர்ப்பு தேசிய மாநாடு, கோவை

வாழ்த்துக்கள்



மாநாட்டு ஆரங்கின் சரலை முகப்பு



டாக்டர் ராமநாதம் படத்திறப்பு:IFTU செயலர் தேரழர் மதுகுதன்ரஜி

ஆரங்கு நிறைந்தது



பாசிச எதிர்ப்பு

1986 ஜனவரி 4 ம் நாள்.

கோவை மாநகரம் விடிந்தபோது நகரமே சிவந்திருந்தது. மாநகரச் சாலைகள், தெருக்கள் மாநாட்டுச் சேதி சொல்லி சுவரொட்டிகள் நிறைந்திருந்தன. ஓடும் பேருந்துகளினெல்லாம் மாநாட்டு சுவரொட்டிகளை நகரின் மூலை முடுக்குகளுக்கும் பல்வேறு பகுதிகளுக்கும் எடுத்துச்சென்று செய்தியை அறிவித்தன.

ஆர்.எஸ் புரத்தில் நகராட்சி கலையரங்கிற்கு செல்லும் எல்லாச் சாலைகளின் இருமருங்கிலும் உயரமாகக் குறுக்கிலும் பாசிச எதிர்ப்பு முழக்கங்களைத் தாங்கிய வண்ணப்பதாகைகளும் ம.உ.க, ம.க.க கொடிகளும் மாநாட்டுக்கு வருகை தாருங்கள் என வருவோரை வரவேற்றுக் கொண்டிருந்தன.

ஆந்திர சூடியுமிமை இயக்கத் தலைவரும் போலீஸ் வெறியர்களால் பட்டப்பகலில் சுட்டுக் கொலை செய்யப்பட்டவருமான டாக்டர் இராமநாதம் அவர்களின் பெயர் தாங்கிய அரங்கினுள் நுழைகிறோம். அரங்க மேடையின் நிலவண்ணத் திரைமீது, பாசிச எதிர்ப்பு தேசிய மாநாடு எனத் தமிழிலும் ஆங்கிலத்திலும் வெண்மை நிறத்தில் பொறிக்கப்பட்ட எழுத்துகள். திரையின் மையத்தில் விலங்குகளைத் தெறிக்கவைத்து, வீறுகொண்டு எழுந்துவரும் சிவந்த வீரனின் உருவம். அவ்வீரனின் இரு புறமும் 'சோவியத் ஜனநாயகமே மக்கள் ஜனநாயகம்' என்ற முழக்கம்.

கால மணி பத்து.

1500 க்கும் மேற்பட்ட இருக்கைகள் கொண்ட அரங்கு நிரம்பிவழிந்தது தாழ்வாரப் பகுதிகளிலும் எண்ணற்றோர் குவிந்திருந்தனர். பல்வேறு மாநிலங்களிலிருந்தும் வந்திருந்த சகோதர அமைப்புகளின் பிரதிநிதிகள் முன் வரிசையில் அமர்ந்திருந்தனர்.

மக்கள் உரிமைக் கழகத் தலைவர் பி.வி. பக்தவத்சலம் தலைமையேற்றார்.

மனிதகுல விடுதலைக்காகவும் மக்களின் ஜனநாயக உரிமைகளுக்காகவும் பாசிசத்தை எதிர்த்த போராட்டத்தில் உயிர்துறந்த தியாகிகளுக்கு வீரவணக்கமாய்,

வீரவணக்கப் பாடல் பாடப்பட்டது.

பாசிச எதிர்ப்பு தேசிய மாநாட்டு மலர்

தேசிய மாநாடு

பாசிச எதிர்ப்பு தேசிய மாநாட்டுப் பணியிலே உடல் நலம் குன்றி தன் இன்னுயிரிந்த தோழர் சின்னப்பன் நினைவாக பாடல் இசைக்கப்பட்ட போது கண்களில் ஈரத்தையும் நெஞ்சிலே தீரத்தையும் விதைத்தது. அவருடைய நினைவாகவும் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வண்ணமும், அனைவரும் இரண்டு நிமிட நேரம் மௌனமாய் எழுந்து நின்றனர்.

தோழர் சுரேஷ்பாபு வரவேற்புரை நிகழ்த்தினார்.

முதுபெரும் தோழர் M.R.S. மணி வாழ்த்துரை வழங்கினார்.

அடுத்து—

இந்தியத் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் (IFTU) பொதுச் செயலர் தோழர் மதுசூதன்ராஜ்.

ஆந்திராவின் குடியுரிமை அமைப்பின் மாநிலத் துணைச்செயலரும் அண்மையில் ஆந்திர போலீசால் பட்டப்பகலில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டவருமான டாக்டர் இராமநாதம் அவர்களின் உருவப் படத்தைத் திறந்துவைத்தார்.

அதனைத் தொடர்ந்து,

தோழர் சின்னப்பனின் படத்தை மக்கள் கலாச்சாரக் கழகப் பொதுச் செயலர் நிழல் வண்ணன் திறந்து வைத்தார். மாநாட்டினை ஓட்டி ஏற்பாடு செய்யப் பட்டிருந்த ஒவியக் காட்சி அரங்கு தோழர் சின்னப்பன் பெயர் தாங்கி நின்றது.

தலைமையுரையாற்றிய தோழர் பி. வி. பக்தவத்சலம், அழைப்பினை ஏற்று வருகை தந்திருந்த சகோதரப் பிரதிநிதிகளுக்கு வாழ்த்தும் நன்றியும் தெரிவித்துக் கொண்டார்.

மாநாட்டுப் பணியில் மூன்று மாத காலமாக அயராது உழைத்துவரும் ம.க.க.ம.உ.க. தோழர்களின் அர்ப்பணிப்பைப் பாராட்டினார்.

மேலும்,

மாநாட்டின் காலப் பொருத்தம் பற்றியும், மாநாட்டின் முன் இருக்கும் கடமைகளையும் எடுத்துச் சொன்னார்.



மாநாட்டை தொடக்கி வைக்கிறார் ம. உ. க. தலைவர்



தோழர் சின்னப்பன் படத்திறப்பு : ம. க. க. செயலர்

ஆர்வலர் குவிந்தனர்





தோழர் தேபசிஷ் பட்டாச் சார்பா, மேற்கு வங்கம்



வறஞ்சைக் கிளர்த்தும் கவுரியரங்கம்



அரங்கின் வாயில்
வெளியீட்டு மீரிவு

‘இம்மாநாடு தேசத்தைச் சூழ்ந்திருக்கும் பாசிச அபாயம் பற்றி மக்களை எச்சரிப்பதோடு- பாசிசத்திற்கு எதிரான பாதையில் அனைத்து பாசிச எதிர்ப்பு சக்திகளும் ஒன்றுபட்டு செயலாற்ற வேண்டியதன் அவசியத்தையும், நிலவும் போலியான பாராளுமன்ற ஜனநாயக ஆட்சிராறைக்கு பதிலாக ஒரு புதிய மாற்றுப் பாதையின் அவசியத்தையும் பற்றி விவாதிக்க வேண்டும் என்றார்.

அவரது தலைமையுரையுடன் தொடக்க விழா நிகழ்ச்சிகள் முடிவடைந்தன.

பிரதிநிதிகள் கருத்தரங்கம்

மதியம் 12-00 மணி.

மக்கள் கலாச்சாரக் கழக இணைச் செயலர் தோழர் வசந்த குமார் தலைமையேற்க ‘பாசிசத்திற்கு எதிரான பாதை’ பற்றிய பிரதிநிதிகள் கருத்தரங்கம் தொடங்கியது.

மாநாட்டுக் கமிட்டி தயாரித்து முன்வைத்த ‘என் இந்த மாநாடு’ என்ற அறிக்கையின் பிரதிகள் பிரதிநிதிகளிடம் வழங்கப்பட்டன.

மாநாட்டுக் கமிட்டியின் அந்த அறிக்கையை முன் வைத்து உரையாற்றினார் மக்கள் உரிமைக் கழகப் பொதுச்செயலாளர் பி.வி. இராமானுஜம். அவர் ஆற்றிய உரையில்,

நாட்டைச் சூழ்ந்து வரும் பாசிச அபாயம் பற்றியும் பாசிச அபாயம் நிலவுவதற்கான காரணங்கள் பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார்.

மேலும் பாசிசத்தை எதிர்த்து அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றுபட்டு ஒரு குறிப்பான திட்டத்தின் அடிப்படையில் ஒரு முன்னணியைக் கட்டவும் ஒரு பாசிச எதிர்ப்பு தேசிய ஜனநாயக அரசாங்கத்தை நிறுவவும் வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார். அப்படி அமையும் பாசிச எதிர்ப்பு தேசிய ஜனநாயக அரசு, பணம் படைத்த சிறுபான்மையினருக்கே ஜனநாயகத்தை அளிக்கும் பாராளுமன்ற போலி ஜனநாயக ஆட்சி வடிவில்ல, பரந்துபட்ட மக்களின் உண்மையான ஜனநாயகத்திற்கு உத்திரவாதமளிக்கும் சோவியத் வடிவிலானதாக இருக்க வேண்டும். அதுவே பாசிசத்தை எதிர்த்த போராட்டத்தில் பரந்துபட்ட மக்களுக்கு ஜனநாயகத்தையும் நல்வாழ்க்கையையும் அய்க்கியத்தையும் அளிப்பதாக இருக்கும் என்றும் அவர் எடுத்துரைத்தார்.

பாசிச எதிர்ப்பு தேசிய மாநாட்டு மலர்

மேலும் மக்களின் ஜனநாயக உரிமைகள் என்பவை அவர்களின் அயக்கியம், நல்வாழ்க்கை மற்றும் அரசியல் அதிகாரத்துக்கானவைகளாக இருக்க வேண்டும். எனவே மக்களின் அரசியல் அதிகாரத்திற்காகவும் அயக்கியத்திற்காகவும் நல் வாழ்க்கைக்காகவும் நிற்கக்கூடிய ஒரு குறிப்பான திட்டத்தைப் பற்றிய அவசியத்தை எடுத்துச் சொல்வதும், அப்படி ஒரு திட்டத்தை பிரச்சாரம் செய்வதும், ஜனநாயக உரிமை அமைப்பு களின் வரம்புக்கு அப்பாற்பட்டதல்ல என்பது மட்டுமல்ல அவற்றின் பொறுப்பும் கடமையும் ஆகும் என்றும் வலியுறுத்தினார்.

நாட்டு மக்களின் நல்வாழ்க்கையையும் ஜனநாயகத்தையும் நேசிக்கும் அரசியல் கட்சிகள், முன்னணியினர், ஜனநாயகவாதிகள் மாநாட்டின் முன்பு வைக்கப்பட்டுள்ள பாசிச எதிர்ப்பு தேசிய ஜனநாயகத் திட்டத்தின் அடிப்படையிலான பாசிச எதிர்ப்பு தேசிய ஜனநாயக முன்னணியில் பரந்துபட்ட மக்களை அணிதிரட்ட முன்வர வேண்டும். அதற்கான அறை கூவலை இந்த மாநாடு விடுக்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.

அதைத் தொடர்ந்து அவ்விடுக்கையின் மீதான கருத்துக்களை முன்வைக்கும்படிதலைவர் சகோதரப் பிரதிநிதிகளை கேட்டுக் கொண்டார்.

முதலில் பேசிய டெல்லி பல்கலைக் கழகப் பேராசிரியர் டாக்டர் அரவிந்த கோஷ்,

மக்கள் உரிமைக் கழகமும் மக்கள் கலாச்சாரக் கழகமும் ஒரு வரலாற்றுக் கடமையை தக்க தருணத்தில் உணர்ந்து மேற்கொண்டுள்ளன என்று பாராட்டினார்.

பாசிச அபாயம் நிலவுவதை தனது சொந்த ஆய்வுகளிலிருந்து பல்வேறு உதாரணங்களை (பஞ்சாப் இராணுவ நடவடிக்கை, டெல்லி படுகொலைகள், அடக்குமுறைக் கருப்புச் சட்டங்களின் தன்மைகள்) எடுத்துக் கூறினார்.

பாசிச எதிர்ப்பு தேசிய ஜனநாயகத் திட்டம் பாராட்டுதலுக்குரிய முன் முயற்சி என்பது மட்டுமல்ல, அது காலத்தின் அவசியமும் ஆகும் என்று கூறினார்.

அடுத்துப் பேசிய மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஜனநாயக உரிமைப் பாதுகாப்புச் சங்கத்தின் (APDR) செயலரான தேபாசிஸ் பட்டாச்சார்யா,



விளக்கவுரை
ம.உ.க. செயலர்




கருத்தரங்கின் போது அரங்கம்

டாக்டர் அரவிந்த கோஷ்



மாநாட்டு தீர்மானங்கள்

1986 ஜனவரி 4, 5 தேதிகளில் கோவை மாநகரில் நடைபெற்ற பாசிச எதிர்ப்பு தேசிய மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்



1. நாடு முழுவதும் மக்களின் உரிமைகளுக்காக போராடி உயிர்நீத்த தியாகிகளுக்கும், 1975-77 பாசிச காட்டாட்சியை எதிர்த்து போராடி உயிர்நீத்த தியாகிகளுக்கும் இம் மாநாடு அஞ்சலி செலுத்துகிறது.
2. மக்கள் கலாச்சார கழக உறுப்பினராகவும், மக்கள் உரிமைக் கழகத்தின் நெருங்கிய ஆதரவாளராகவும் இருந்து அல்லும் பகலும் இவ்வமைப்புகளுக்காக செயல்பட்ட தோழர் சினைப்பன், இந்த பாசிச எதிர்ப்பு தேசிய மாநாட்டுப் பணிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு இருந்த நேரத்தில் 24.10.85-ம் தேதி எதிர்பாராத விதமாக மரணமடைந்தார். அத்தோழருக்கு இந்த மாநாடு அஞ்சலி செலுத்துகிறது.
3. ஆந்திர மாநிலம் சிவில் உரிமைக் கழக (APCLC) துணை தலைவராக, சென்ற பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்த டாக்டர் ராமனாதம் அவர்களை ஆந்திர போலீஸ் பட்டப்பகலில் சுட்டுக் கொன்றிருக்கின்றனர். மக்களின் உரிமைகளுக்காக உயிர்நீத்த அவருக்கு இம்மாநாடு வீர அஞ்சலி செலுத்துகிறது.
4. தென்னாப்பிரிக்க அரசின் நிறுவெறியை எதிர்த்தும், தங்கள் அரசியல் உரிமைகளுக்காகவும் போராடும் மக்களை கொன்று குவித்து வருகிறது வெள்ளை நிறுவெறி தென்னாப்பிரிக்க அரசு. தேச பக்தர்களுக்கு மரண தண்டனை விதித்து வருகிறது. மக்கள் போராட்டத்துடன் இணைந்து இருந்தார் என்பதற்காக கவிஞர் மோலாயிஸ் மரண தண்டனை விதிக்கப்பட்டு கொல்லப்பட்டார். மக்களுக்காக உயிர் நீத்த அக்கவிஞனுக்கு

இம்மாநாடு வீரவணக்கம் செலுத்துவதோடு தென்னாப்பிரிக்க நிறுவெறி அரசை இம் மாநாடு வன்மையாக கண்டிக்கிறது.

5. இலங்கையில் பாசிச இனவெறியன் ஜெய வர்த்தனேயின் இராணுவம் தமிழ் மக்களை கொன்று குவிப்பதை இம்மாநாடு மிக வன்மையாக கண்டிப்பதோடு, பாசிச ஜெய வர்த்தனேயைப் தனிமைப் படுத்தி தூக்கி யெறிந்து மக்களுக்கு ஜனநாயகத்தை உத் திரவாதம் செய்யக் கூடிய ஒரு அரசியல், பொருளாதார, சமூக அமைப்புக்காக எல்லா இன மக்களும் ஒன்றிணைந்து போராடும்படி இம்மாநாடு அறைகூவல் விடுக்கிறது.

6. போர் மறுப்பு ஒப்பந்தம் செய்து கொள்ள நேசக்கரம் நீட்டும் பாகிஸ்தானின் போர் மறுப்பு ஒப்பந்தத்தைப் பற்றிய ஆலோசனை களை பரிசீலனைகூட செய்யாமல் நிராகரித்து வருகிறது இந்திய அரசு. இந்திய அரசின் இப்போக்கை வன்மையாக கண்டிப் பதுடன், பாகிஸ்தானுடன் போர் மறுப்பு ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும் என்று இம்மாநாடு குரல் கொடுக்கிறது.

7. உலகம் முழுவதும் ருஷ்ய, அமெரிக்க வல்லரசுகளின் அணு ஆயுதப் போட்டியை யும் யுத்தத் தயாரிப்புக்களையும் எதிர்த்து பெருகி வரும் மக்கள் இயக்கங்களுக்கு முழு ஆதரவு தெரிவிப்பதோடு, அந்த யுத்த எதிர்ப்பு இயக்கங்களோடு இணைந்து இம் மாநாடு குரல் கொடுக்கிறது.

8. 1975-77 -ல் இந்திரா காந்தி நாட்டு மக்கள் மீது ஏவிய அவசர-நிலைப் பிரகடனம் சரியானதே, மீண்டும் தேவைப்பட்டால் எம்ஜென்ஸி கொண்டு வருவேன் என்ற ராஜீவின் ஆணவ அறிவிப்பை இம்மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது.

இந்த அறிவிப்பு ஜனநாயக சக்தி களுக்கு விடப்பட்டுள்ள ஒரு சவால் ஆகும். இது போன்ற ஒரு பாசிசக் காட்டாட்சி மீண் டும் வராமல் தடுக்க அனைத்து பாசிச எதிர்ப்பு சக்திகளும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று இம்மாநாடு அறைகூவல் விடுக்கிறது.

9. இந்திரா கொண்டு வந்த கருப்புச் சட்டங் களை இதுவரை ரத்துசெய்யாமல் புதுப்பிப்

பதோடு பல் வேறு புதிய கருப்புச்சட்டங் களை ராஜீவ் பிரகடனப் படுத்தி வருகிறார். பயங்கரவாத தடைச் சட்டம், விசேஷ கோர்ட் சட்டம் போன்ற சட்டங்களை அறிவித்து ஜனநாயகத்திற்கு குழிதோண்டி வருகிறார். இச்சட்டங்களை கடுமையாக கண்டிப்பதோடு அவற்றை எதிர்த்து தொடர்ந்து போராட வேண்டுமென அனைத்து ஜனநாயக சக்திகளுக்கும் இந்த மாநாடு அறைகூவல் விடுக்கிறது.

10. ஆந்திர மாநிலத்தில் கொண்டுவா இருக்கும் நகர்ப்புற போலீஸ் சட்டம் போலீசுக்கு வரை முறையற்ற அதிகாரங்களை அளித்திருப் பது மக்கள்மீது போலீசின் வரைமுறையற்ற அடக்கு முறைகளுக்குத்தான் வழிகோலும். எனவே இச்சட்டத்தை வன்மையாக கண் டிப்பதோடு அதை எதிர்த்துப் போராடுமாறு அனைத்து மக்களுக்கும் மாநாடு அறைகூவல் விடுக்கிறது.

11. அரசு ஊழியர், ஆசிரியர், மீனவர் போராட் டங்களை கடுமையான அடக்குமுறைகள் மூலம் அடக்க தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகளை இம்மாநாடு வன்மையாக கண்டிக் கிறது.

12. போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர் களை பழிவாங்கும் நோக்கத்தில் அவர்களில் 33 பேரை தற்காலிக வேலை நீக்கம் செய் துள்ளது தமிழக அரசு. அத்துடன் அவர் களுடைய சங்கத்திற்கு அளித்திருந்த அங்கீ காரத்தை ரத்து செய்துள்ளது. இதை இம் மாநாடு வன்மையாக கண்டிக்கிறது.

13. பாசிசத்தை முறியடிக்க நாட்டில் உள்ள அனைத்து பாசிச எதிர்ப்பு சக்திகளையும் ஜனநாயக சக்திகளையும் ஒரு திட்டத்தின் அடிப்படையில் அயக்கியப்படுமாறு இம் மாநாடு அறைகூவல் விடுக்கிறது.

14. சிறுபான்மை மக்களுக்கு மட்டும் ஜன நாயகம் வழங்கக்கூடிய பாராளுமன்றப்பாலி ஜனநாயகத்திற்குப் பதிலாக பெரும்பான்மை மக்களுக்கு ஜனநாயகம் வழங்கக்கூடிய பாசிச எதிர்ப்பு தேசிய சோவியத் ஜனநாயக அரசு அமைக்க அனைத்து பாசிச எதிர்ப்பு ஜனநாயக சக்திகளும் ஒன்றிணையுமாறு இம்மாநாடு அறைகூவல் விடுக்கிறது.



திரயரிகளே ! திரயரிகளே !
செவ்வணக்கம்.



முவர்ண வலங்குடைப்போம்



நெஞ்சினைப் பிளந்து போனும்.....



கலை

மாநாட்டின் இரண்டு நாட்களிலும் நடந்த கலை நிகழ்ச்சிகள் மறக்கவியலா நினைவுகளைக் கண்டவர் மனதில் பதித்து வைத்தன. மாநாட்டு நிகழ்ச்சிகளே கலைக்குழுவினரின் புரட்சிகரப் பாடல்களுடன்தான் தொடங்கின.

உணர்வு ததும்பும் எழுச்சியுடன் பாடப் பட்ட வீரவணக்கப் பாடல். உலகெங்கிலும் ஒவ்வொரு கட்டத்திலும் வரலாற்றின் முன்னெடுத்துச் சென்ற வர்க்கப் போராட்ட தியாகிகளுக்கான வீரவணக்கமாக அமைந்தது.

அதைத் தொடர்ந்து தோழர் சின்னப்பன் நினைவாகவும் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தியும் பாடிய பாடல்கள், 'மக்களுக்காக மாண்டவர் மரணம் மறுபடிதுளிர்விடும் புயல் விருட்சம்' என்னும் உணர்வினைத் தந்தன.

'சிவப்பு வண்ணத் தலைப்பாகை கட்டிய தோழர்கள் கையில் செங்கொடிகளுடன் பாடிய காட்சி பார்ப்பவரை கிளர்ச்சியுற செய்தது.

கலை நிகழ்ச்சிகள்.

நடன வடிவங்களுடன் கூடிய தனிப் பாடல்கள்

மாநாட்டினை ஒட்டி தொகுக்கப் பட்டிருந்த செய்திக் கலை நிகழ்ச்சிகள், நாடகங்கள், பாடல்கள் என மூவகை நிகழ்ச்சிகளாக அமைந்திருந்தன. இவை இடைவேளைகளிலும் இரவு 8.30 மணிக்குப்பிறகு இரவு 12 மணி வரையிலும் நடந்தன.

எல்லா நிகழ்ச்சிகளிலும் வெள்ளைத் தலைப் பாகை, கையில் கட்டப்பட்ட வெள்ளை நாடா அணிந்தவர்கள் மக்கள் விரோதிகளாக (ஆரும் வர்க்கம்/அதிகார வர்க்கம்)வும், சிவப்புத் தலைப் பாகையும் கையில் சிவப்பு நாடா அணிந்தவர்கள் மக்களாக/போராளிகளாக/புரட்சியாளர்களாகவும் சித்தரிக்கப்பட்டிருந்தனர்.

ஒப்பணைகளோ, விசேச ஆடை ஆபரணங்களோ, உபகரணங்களோ இல்லாத எளிய உடையில்,

தங்கள் அங்க அசைவுகள், சைகைகள், நடப்பு பாற்றல், குரல்வளம் இவை கொண்டே மேடையில் காட்சிகள் அனைத்தையும் சித்தரித்தனர்.

பாசிச எதிர்ப்பு தேசிய மாநாட்டு மலர்

நிகழ்ச்சிகள்

மீனவர் மீதான துப்பாக்கிச்சூடு, செல்லம் பட்டியில் விவசாயிகள்' மீதான துப்பாக்கிச்சூடு, ஓட்டேரியில் மடக தோழர்கள் மீதான போலீஸ் தாக்குதல், திருவண்ணாமலை போலீசார் மடக தோழர்கள் மீது பொய் வழக்குப் போட்டது ஆகியவை இடம்பெற்றது. இவை நிகழ்ச்சிகளை நேரில் பார்ப்பது போன்று உணர்வூட்டும் வண்ணம் சித்தரிக்கப்பட்டிருந்தன.

முதல் நாள் இரவு நடந்த

'புவண்ண விலங்குடைப்போம்' நாடகமும் இவ்வாறே ஒப்பனை இன்றியும் உபகரணமின்றியும் மிகச்சிறப்பாக, நிகழ்ச்சிகளுக்கே முத்தாய்ப்பு வைப்பது போல் அமைந்தது.

இந்திய வரலாற்றில், வெள்ளை ஏகாதிபத்திய எதிர்ப்பு போரில் விடுதலை முழக்கமிட்டு வீறார்ந்து எழுந்த, 'சிப்பாய்க் கலகமெனும் முதல் விடுதலைப் போர், சாந்தால் உழவர் எழுச்சிகள், செளரி செளரா ஜாலியன் வாலாபாக் படுகொலைகள், மாபெரும் கப்பற்படை எழுச்சி, 1947 க்குப் பின் தெலிங்கானா ஸ்ரீ காகுளம், நக்சல்பாரி, 1975: பாசிசக் காட்டாட்சி என பல்வேறு இந்திய மக்கள் போராட்டங்களின் மறைக்கப்பட்ட பகுதிகளை வெளிச்சமிட்டுக் காட்டியதோடு ஒவ்வொரு கட்டத்திலும் காந்தியின் துரோக முகமும் அம்பலப்படுத்தப்பட்டது.

அதில் காந்தியாக வந்த தோழரின் நடிப்பு காந்தியின்மீது நகைச்சுவை ஏளனம் கூடிய கோபம் கிளர்ந்தெழச் செய்தது.

குழந்தைகளே நடித்த 'முன்பு ஒரு காலத்திலே' என்னும் ஒரு காட்டில் நடக்கும் அநீதிகளாக விலங்கு முகமுடியிட்டுக்கொண்டு நாட்டில் நடக்கும் அநீதிகளைச் சுட்டும் நாடகம் சிறப்பாக இருந்தது.

அதுபோல அவர்கள் நடித்துக்காட்டிய ஊர்வலம்—நாட்டில் செல்லும் அனைத்துப் பிற்போக்கு ஊர்வலங்களையும் (ரசிகர் மன்றம், மதம், அரசியல் கட்சிகள்) இனம் கண்டு ஒதுக்கி புரட்சி முழக்கமிட்டு வரும் ஊர்வலத்தோடு 'இன் குலாப் ஜிந்தாபாத்' என இணைந்து கொண்டு எழுந்து நின்ற காட்சியைச் சித்தரித்தது.

அடுத்து இரண்டாவது நாள் மதியம் இறுதி



புதிய வரலாற்றை அமைத்திட 'நாம் போராடுவேம்'



வரலாறே நாம்தான்



படிப்பகம்



வீலங்குளம் தெழிக்கட்டும்



ஓவிய அரங்கின் முகப்பு

நெஞ்சைக் கிளர்ந்தும் ஓவியங்கள்



நிகழ்ச்சியாக நடந்தது. 'கைராசி ராஜேவ்' வரலாற்று நாடகம்.

இந்நாடகம் ராஜீவின் அடக்குமுறை காட்டுத் தர்பாணாக கண்டு கொதித்தெழச் செய்தது.

புதிய கொள்(கை)கள் மோசடியையும்

21 ம் நூற்றாண்டு பிதற்றலையும் சிரிக்கச் சிரிக்க அம்பலப்படுத்தியதில் ராஜீவ் வேடத்தில் நடித்தவர் ஒரு பாசிசக் கோமாளியைக் கண்முன் கொண்டு வந்து நிறுத்தினார்.

காண்போர் நெஞ்சில் ஆழத் தைக்கும் கூர்மையான வசனங்கள், பாத்திரப் படைப்பைப் புரிந்து கொண்ட நடிப்பாற்றல், ஒவ்வொரு



ஓவியக்

மாநாட்டு அரங்கின் நுழைவாயிலை ஓட்டியே அமைந்திருந்த ஓவியக் காட்சி அரங்கு, தோழர் சின்னப்பன் நினைவு அரங்கம் எனப் பெயரிடப்பட்டிருந்தது. நுழைவாயிலின் இரு புறமும் விலங்கொடிக்கும் கரங்களுடன் நிமிர்ந்து, சிவந்து நிற்கும் வீரனின் உருவம் பாசிச சதிகள் தகரட்டும் என்ற முழக்கங்களுடன் வைக்கப்பட்டிருந்தன.

ஓவியக் காட்சி குறிப்பாக இந்தியாவின் எழுச்சிமிகு வரலாற்றை, சிந்துச் சமவெளி நாகரிகத் தடயங்கள் தொட்டு இன்றுவரை தேசமெங்கும் வளர்ந்துவரும் வர்க்கப் போராட்டத்தை சித்தரிக்கும் காவியமாகவே திகழ்ந்தது. இங்கிருந்த நிலப்பிரபுத்துவக் கொடுமைகள், மொஹலாயன் தொட்டு அய்ரோப்பியர் வரையிலான அந்நியரின் வருகையால் மக்களின் முதுகுகள் மீது பொறிக்கப்பட்ட அந்நியப் பதிவுகள் தேசத்தின் மீது பூட்டப்பட்ட ஏகாதிபத்திய நுகத்தடி ஆகியவற்றைக் கண்முன் நிறுத்தியதோடு,

வீறு கொண்டெழுந்த விடுதலைப் போராட்டத்தைச் சித்தரித்து (சாந்தால் உழவர் எழுச்சி, சிப்பாய்க் கலகம் எனப்படும் முதல் விடுதலைப் போர், பகத்சிங் வீரமுழக்கம், தால்வார் கப்பற் படை எழுச்சி போன்றவை) காண்போரை கிளர்ந்தெழச் செய்தது.

அதோடு மட்டுமல்ல வரலாற்றினூடே காந்தியும் அஹிம்சைத் தத்துவமும் வந்து தடைக் கற்களான துரோகத்தையும் அது சித்தரித்துக் காட்டியது.

பாசிச எதிர்ப்பு தேசிய மாநாட்டு மலர்

அசைவிலும் உணர்வின் குழம்புகளாய் குழந்தைகள், பெண்கள், அனைவரும் நடித்த தன்மை-பல்வேறு மாநிலப் பிரதிகளும் இக்கலைக் குழு தங்கள் மாநிலத்துக்கு வரவேண்டும் என்று விடுத்த அழைப்பின் மூலம் அதன் சிறப்பினை உறுதிப்படுத்தின.

பிற மாநில பிரதிநிதியின் பாடல்கள் பற்றி

பஞ்சாப் தோழர்கள் பைகாம், கர்னையில், இருவரும் பஞ்சாபி மொழியில் பாடினர்.

லோக் சாயி ஹக் சங்காதனைனிஷ் தோழர் வினோத்ஷெட்டி 'போலீசு அநிதியை எதிர்க்கும்' ஒரு இந்திப் பாடலைப் பாடினார்.



ரேயாலீஸ் ராஜ் முர்தாபாத்! தோழர் வீரோத் ஷெட்டி, LHS யம்பாய்

காட்சி

1947-க்குப் பின்னான தெலுங்கானா, ஸ்ரீகாகுளம், நக்சல்பாரி எழுச்சி அவசரநிலைக் காட்டாட்சி போன்றவற்றைச் சித்தரித்தது.

உலகெங்கும் பாசிசம் விளைத்த கொடுமைகளையும் (ஹிட்லர், ஸ்டாலின் உலக யுத்தம்) அதனை எதிர்நின்று வென்ற மக்கள் சக்தியையும். எடுத்துக் காட்டிய படங்கள் பாசிசத்தை ஒழித்து கட்ட முடியும் என்ற நம்பிக்கையை, ஒழித்து கட்ட வேண்டும் என்ற சங்கல்பத்தை மேற கொள்ளச் செய்தன.

மேலும் உலக யுத்த அபாயம், இந்தியாவில் பாசிச அபாயம், தேசவெறியூட்டல், இனவெறித் தூண்டல், அடக்கு முறைச் சட்டங்கள், அதிகார வர்க்க ஆட்சி பாராளுமன்றத்தின் போலித்தனம் எல்லாம் எளிமையான கேலிச் சித்திரங்களால் விளக்கப்பட்டிருந்தன.

உலக அளவில், இந்தியாவில் யுத்தச் செலவு போன்ற புள்ளி விவரங்கள் அள்ளித் தொகுக்கப் பட்டிருந்தன.

மாமேதைகளான மர்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின், மக்கள் கலைஞர்களான மர்க்சிம் கார்க்கி, டால்ஸ்டாய், செரபண்டராஜு, லூசன், போன்றோருடைய வண்ண ஓவியங்கள் ஓவியர்களின் கைவண்ணங்களில் மிளிர்ந்தன.

மொத்தத்தில் ஓவியக் கண்காட்சி அந்தி கண்டு கிளர்ந்தெழுந்த நெஞ்சில் ஒரு புரட்சிகர வேட்கையைத் தூண்டியது.



சிந்தனையை தூண்டும் கேலிச் சித்திரங்கள்

தனைகள் தெறிக்கட்டும் என காந்தி ருக்கிறாரே





உண்மை சொல்ல வருகிறோம்



வளரட்டும் ம.உ.க.
வளரட்டும் ம.க.க.

பெண்கள்: பாரதக்கிங்கே சுதந்திரம்?



பாசிச எதிர்

5-1-86 ஞாயிறு மாலை 5 மணி

டவுன்ஹால்.....

ஆயிரக்கணக்கில் ஆர்த்தெழுந்து அணி வகுத்து நின்றனர்.

குழந்தை, பெண்கள் முதலாய் பெரியவர்கள் வரை.

மக்கள் கலாச்சாரக் கழக, மக்கள் உரிமைக் கழக மையக் கலைக் குழு தோழர்களில் அறுவர் பேரணியின் வருகையை முரசறைந்து முன் சென்றனர். தொடர்ந்து சென்ற 12 பெண் தோழர்கள் எரிகின்ற செந்தனலாய் சிவப்பு வண்ண ஆடையுடுத்தி (வாளை நோக்கிக் கைகள் தூக்கி வளரும் பேரணி, ஆயிரம் பேர் கோடிகளாய் வளர்ந்து வருகிறோம். பாயவரும் பாசிசத்தை வேரில் கிள்ளுவோம்' என முழங்கி ஆர்ப்பரித்துச் சென்றனர். அவர்களை அடுத்து,

வானில் உயர்ந்து தியாகச் செங்கொடி ஏந்திய தோழர் தனக்கு இருபுறமும் ம.உ.க., ம.க.க கொடிகள் ஏந்திய மற்றொரு தோழருடன் வீரநடை போட்டு பேரணியை வழி நடத்தினார்.

தொடர்ந்து,

நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளும், நூற்றுக் கணக்கான பெண்களும், ஆயிரக்கணக்கான இளைஞர்களும் அணி வகுத்து போணியாய் திரண்டு வந்தனர். அவர்களது கரங்களில் பாசிச எதிர்ப்பு முழக்கம் தாங்கிய பதாகைகளும், செங்கொடிகளும், நாட்டு நிலையைச் சித்தரிக்கும் கேலிச் சித்திர அட்டைகளும் உயர்ந்திருந்தன. பேரணியின் இறுதியில், மாநாட்டுக்கு பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்திருந்த பேருந்துகளும், லாரிகளும், டெம்போக்களும், பாசிச அபாயத்தை விளக்கும் மிகப் பெரிய கருத்தோவியங்களையும், ராஜீவின் 21-ம் நூற்றாண்டு பற்றியும், திரிபுவாதிகளின் பாராளுமன்ற சுந்தரப்பவாதம் பற்றியும் வரையப்பட்டிருந்த கேலிச் சித்திரங்களையும் தாங்கி வந்தன.

கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரிந்த அணிவகுப்பில் அனைவரும் ஒருசேர வாளை நோக்கி கைகளுயர்த்தி விண்ணதிர முழக்கமிட்ட போது, அனைவரது கரங்களிலும் இருந்த சிவப்பு வண்ணத் துணிகள் காற்றிலாடியபோது

புதுப் பேரணி

மாலை வெயிலின் மஞ்சள் ஒளிபட்டு அவை தகத்தன. அக்காட்சி, அவை அலையாய்த் தனலெழுப்பிப் பெருநெருப்புப் புறப்பட்டு பாசி சத்தை எரிப்பதற்கு பாய்ந்திங்கே வருகிறதோ! என ஒரு பரவசமாய் அது பார்த்தவர் விழிகளில் ஒளிர்ந்தது. வழிநெடுக பேரணியின் இருமருங்கும் பேரணியிலும் பேரணியாய் மக்கள் குவிந்து நின்று கவனித்தனர்.

ஒரு திருப்பத்தில் நின்று பேரணியைப் பார்வையிட்ட பிற மாநிலப் பிரதிநிதிகள் அதன் முன்னணியில் தாங்களும் இணைந்து கொண்டு தத்தம் மொழிகளிலே பாசிச எதிர்ப்பு முழக்க மிட்டனர். அனைத்து இந்தியாவும் சாதி மத இன, மொழி வேறுபாடு இன்றி எழுந்து வந்து இங்கே பாசிசத்துக்கு எதிராய் ஜனநாயகத்திற்கு எதிராய் குரல் கொடுத்த காட்சி எதிர்கால இந்தியாவின் ஜனநாயக புரட்சி நம்பிக்கையை காட்டியது.

ஆளும் கும்பலின் பாசிச சதிகளை தகர்த்துப் பொடியாக்கும் பாசிச எதிர்ப்பு ஐக்கிய முழக்கத் துடன் இந்த பாசிச எதிர்ப்பு பேரணி ஏழு கிலோ மீட்டர் தூரத்தை கடந்து நூறு அடி ரோடின் முடிவில் அமைக்கப்பட்டிருந்தமேடையை இரவு 8:30 மணிக்கு சென்று அடைந்தது.

பொதுக்கூட்டம்

இரவு 8-30 மணிக்கு பேரணி பொதுக்கூட்ட மையே அடைந்ததும் தோழர் குணாளன் தலைமையேற்க விரவணக்கப் பாடலுடன் பொதுக் கூட்டம் தொடங்கியது.

முப்பதுக்கும் மேற்பட்ட பல்வேறு மாநிலப் பிரதிநிதிகளும் திரளாகக் கூடியிருந்த மக்கள் வெள்ளத்திற்கு தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு பாசிசஎதிர்ப்பில் தமிழக மக்களுடனான ஞங்கள் அய்க்கியத்தை உறுதிப்படுத்தினர்.

ஆந்திர மாநிலம் அருணோதயா சலாச்சாரக் கழகத்தைச் சேர்ந்த தோழர் அம்பிகா தியர்க் செங்கொடியின் புகழ் சொல்லும் பாடலொன்றை சந்தரத் தெலுங்கில் பாடினார். தோழர் P. V. இராமானுஜம் அதைத் தமிழில் மொழி பெயர்த்து அப்பாடலில் பொதிந்துள்ள உணர்வுகளோடு சொன்னபோது மக்கள் கரம் உயர்த்தி செங்கொடிக்கு வணக்கம் செலுத்தினர். பின்னர்



பாசிச சதிகள் துளராகும்.



பல்வேறு மாநிலப் பிரதிநிதிகள்: பாசிசத்தின் வேரறுப்போம்!

செங்கொடியின் புகழ்பாரடும் 'அருணோதயா'வின் அம்பிகா





சிறப்புரை ஆற்றிய தோழர் அஜீதன்.

ஆளும் கும்பலின் பாசிசத் தயாரிப்புகளைப் பற்றியும் மக்களது பிரச்சனைகளைத் தீர்க்க இயலாத பிற்போக்கான அரசியல், பொருளாதார அமைப்புப் பற்றியும் விரிவாக எடுத்துக் கூறினார்.

பாராளுமன்ற ஜனநாயகத்தின் போலித் தனத்தைத் தோலுரித்துக் காட்டினார். சுயநல வெறி பிடித்த அதிகார வர்க்கம் பணத்துக்கே — பணம் படைத்தவர்க்கே — சேவகம் செய்யும் என்பதை அம்பலப்படுத்தினார். சோவியத் வடிவிலான ஜனநாயக ஆட்சி முறையே மக்கள் கரங்களில் அதிகாரத்தைக் கொண்டு வந்து சேர்க்கும், ஜனநாயகத்தை உத்திரவாதப்படுத்தும் என்றும், அந்த வடிவில் அமையும் பாசிச எதிர்ப்பு தேசிய ஜனநாயக அரசாங்கமே இந்திய மக்களின் வாழ்வைப் பிணைத்திருக்கும் துன்பச் சங்கிலிகளை உடைத்துத் தூள் தூளாக்கும் என்று, ஆணித்தரமாக எடுத்துரைத்து 'பாசிச எதிர்ப்பு தேசிய ஜனநாயக அரசமைக்க ஒன்று படுவோம்' என அனைத்து பாசிச எதிர்ப்பு சக்திகளுக்கும் அறைகூவல் விடுத்தார். தொடர்ந்து தோழர் பி.வி. பக்தவத்சலம் ஆற்றிய உரைக்குப் பின் தோழர் வள்ளுவராசன் நன்றியுரை ஆற்றினார். சர்வ தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

தமிழகமெங்கும் இருந்து வந்திருந்த மக்கள் உரிமைக் கழக, மக்கள் கலாச்சாரக் கழகத்தோழர்கள் பன்மடங்கு உத்வேகத்துடன் தங்கள் பணிகளைத் தொடரும் உற்சாகத்துடனும், பார்வையாளர்களும், பொது மக்களும் ஒரு நம்பிக்கை ஒளியினைத் தரிசித்த நிறைவோடும் திரும்பினர்.

இந்தியாவெங்கிலுமிருந்து வந்திருந்த சகோதர அமைப்புகளின் பிரதிநிதிகள் பாசிச எதிர்ப்பு தேசிய ஜனநாயகத் திட்டத்தை, ஒரு தீச்சுடரைப் போல, விவாதத்திற்குரிய கருப் பொருளாக ஏந்திச் சென்றது, இரண்டு நாள் நிகழ்ச்சிகள் வெற்றியை அறிவிக்கின்றன.

மக்களின் ஒற்றுமை, நல்வாழ்வு, அரசியல்
அதிகாரம்-இவையே நமது லட்சியம். மக்க
மக்களின் ஒற்றுமை, நல்வாழ்வு, அரசியல்
அதிகாரம்-இவையே நமது லட்சியம். மக்க

மக்களின் ஒற்றுமை, நல்வாழ்வு, அரசியல்
அதிகாரம்-இவையே நமது லட்சியம்.



பாசிச சர்வாதிகாரம் ஸ்தாபிக்கப் படுவதால், இன்று முதலாளிய ஜனநாயக நாடுகளில் மேலும் அதிகமான அளவில் முன் நடவடிக்கை எடுத்து முதலாளிய வர்க்கம் பிற்போக்கான பல காரியங்களை — உழைக்கும் மக்களுடைய ஜனநாயக உரிமைகளை அழிப்பது, பாராளுமன்றத்தின் உரிமைகளைப் பொய்யாக்குவதும், வெட்டிக் குறைப்பதும், புரட்சிகரமான இயக்கத்தின் மீது அடக்குமுறையை அதிகப்படுத்துவது முதலிய நடவடிக்கைகள் பலவற்றை எடுப்பதைப் பற்றிய முக்கியத்துவத்தைக் குறைத்து மதிப்பிடுவது கடுமையான அபாயமான தவறாகும்.

— ஜார்ஜ் டியூரோவ்





பாசிசத்திற்கு எதிரான பாதை

1986 ஜனவரி 4, 5-ல் கோவையில் மக்கள் உரிமைக் கழகமும், மக்கள் கலாச்சாரக் கழகமும் இணைந்து நடத்திய பாசிச எதிர்ப்பு தேசிய மாநாட்டில் மாநாட்டுக் கமிட்டியின் சார்பில் ம.உ.க. பொதுச்செயலர் தோழர் பி.வி ராமானுசம் ஆற்றிய உரை.

தலைவர் அவர்களே, நாட்டின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் வருகை தந்திருக்கும் ஜனநாயகவாதிகளே, பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகளே, பொது மக்களே, இந்த மாநாட்டைக் கூட்டுவதற்காக ம.உ.க-வும் ம.க.க-வும் இணைந்து அமைத்திருக்கும் மாநாட்டுக் கமிட்டியின் சார்பில் உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.

இந்த மாநாடு நமது அன்புக்குரிய நாடும் மக்களும் எதிர் கொண்டிருக்கும் அபாயகரமான சூழல் குறித்தும், அதற்கு எதிராக தேசத்தின் மீதும் மக்களின்மீதும் பற்றும் அன்பும் கொண்ட ஜனநாயகவாதிகள் எதிர்கொண்டுள்ள கடமைகள் குறித்தும் பரிசீலிக்க உள்ளது. நமது அன்புக் குரிய நாடும் மக்களும் எதிர் கொண்டிருக்கும் அபாயகரமான சூழல் என்று எதைக் குறிப்பிடுகிறோம்? 1975-77-ல் அன்று பிரதமராக இருந்த இந்திரா ஒரு பாசிசக் காட்டாட்சியைக் கட்ட விழ்த்து விட்டு நாட்டையே ஒரு இருட் சிறையாக மாற்றியது போன்ற ஒரு நிலைமை மீண்டும் தோன்றுவதற்கான அபாயம் - பாசிச அபாயம் - இருப்பதையே இங்கு நாம் அபாயகரமான சூழல் என்று குறிப்பிடுகிறோம்.

ஜனதா ஆட்சிக்குப் பின் மீண்டும் பிரதமராக பதவியேற்ற இந்திரா மீண்டும் அவசரநிலையைக் கொண்டுவர மாட்டேன் என்று பலமுறை உறுதி

அளித்திருந்த போதிலும் அவருடைய நடைமுறைகள் அதற்கு எதிரான திசையிலே இருந்து வந்தன.

ஜனதா ஆட்சிக்காலத்தில் ரத்துசெய்யப்பட்டிருந்த மிசா சட்டத்திற்குப் பதில் அதைவிட அல்லது அதைப் போன்ற கொடுமான மற்றொரு தடுப்புக் காவல் சட்டமான என்.எஸ்.ஏ சட்டத்தை அவர் நிறைவேற்றினார். மேலும் இருமுறை திருத்தங்கள் செய்து கடுமை ஊக்கினார். அத்தியாவசியத்துறை அவசரச் சட்டம் மற்றும் விசேச கோர்ட் சட்டங்களை நிறைவேற்றினார்.

இந்தியாவின் எல்லைகளில் யுத்த அபாயம் நிலவுவதாக தொடர்ந்து பீதியைப் பரப்பிவந்தார். குறிப்பாக நமது அண்டை நாடான பாகிஸ்தான் இந்தியா மீது ஒரு ஆக்கிரமிப்பு யுத்தத்திற்குத் திட்டமிட்டு வருவதாக தொடர்ந்து பிரச்சாரம் செய்து வந்தார். ஏகாதிபத்திய நாடுகளிடமிருந்து ஆயுதங்கள் வாங்கவும், இராணுவத்தைப் பலப்படுத்தவும் தொடர்ந்து அதிகரித்த வேகத்தில் பட்டுஜெட்டில் இராணுவத்திற்கு அதிக நிதி ஒதுக்கி வந்த அவர் பாகிஸ்தான் அமெரிக்கா விடமிருந்து ஆயுதம் பெறும் முயற்சிகள் அனைத்தையும் இந்தியாவிற்கு எதிரான ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கான தயாரிப்புகளே எனக் குற்றம் சாட்டி வந்தார். இத்தகைய அவதூறு பிரச்



சாரங்களின் நோக்கம் தானே ஒரு 'ஆக்கிரமிப்பு யுத்தம்' தொடுத்துவிட்டு அதன் சாக்கில் ஒரு அவசரநிலையைக் கொண்டு வருவதும். மக்களின் தேசபக்த உணர்வைத் தனது ஆக்கிரமிப்பு நோக்கங்களுக்குத் திசை திருப்பி விடுவதும் அன்றி வேறல்ல.

மேலும் அவர் ஜனாதிபதி ஆட்சிமுறை பற்றிய விவாதத்தையும் தொடங்கி வைத்தார். இதன் நோக்கம் இன்றைய ஆட்சிமுறையில் அதிருப்தியுற்ற மக்களின் உணர்வுகளைத் தனது சர்வாதிகார நோக்கங்களுக்குப் பயன்படுத்திக் கொள்வதேயாகும்.

ஆனால் இந்திராவின் ஜனாதிபதி ஆட்சி பற்றிய விவாதம் மற்றும் யுத்த அபாயம் பற்றிய பிரச்சாரம் ஆகியவற்றின் உள்நோக்கங்களை எதிர்க் கட்சிகள் தொடர்ந்து அம்பலப்படுத்தி வந்ததாலும், 1975-77 அவசர நிலைக்கால அனுபவம் பெற்றிருந்த மக்கள் இந்தியாவின் நேரடியான, மறைமுகமான பாசிச முயற்சிகள் பற்றி கூடுதல் விழிப்புணர்வு பெற்றவர்களாக இருந்ததாலும் அவர் உடனடியாக அவசர நிலையைக் கொண்டுவர முயலவில்லை.

எவ்வாறாயினும் அவர் மீண்டும் அவசர நிலையைக் கொண்டு வருவதற்கான முயற்சிகள் எதையும் கைவிட்டு விடவில்லை. தொடர்ந்து ஆட்சிமுறை மாற்றம் பற்றிய விவாதத்தையும், யுத்த யீதி பற்றிய பிரச்சாரத்தையும் மேற் கொண்டு வந்ததுடன் கருப்புச் சட்டங்களையும் நிறைவேற்றி வந்தார்.

தனது நோக்கங்களை ஈடேற்றுவதற்காக எதிர்க்கட்சி அமைச்சரவைகளை கவிழ்ப்பது தனது கட்சி அமைச்சரவை உள்ள மாநிலங்களில் கூட தனது கைப்பாவைகளின் அமைச்சரவைகள் நிறுவுவதற்காக கவிழ்ப்பு வேலைகளில் ஈடுபடுவது, எல்லா மட்டங்களிலும் தலையாட்டிகளையே கட்சியிலும். அமைச்சரவையிலும், அரசாங்கத்திலும் நியமிப்பது. அதற்காக எல்லா வித ஜனநாயகமற்ற முறைகளையும் கையாள்வது ஆகியவற்றில் அவர் எப்போதும் தயக்கம் காட்டியதே இல்லை.

பஞ்சாப், அஸ்ஸாம் பிரச்சனைகளை வளர்த்துவிட்டு அவரால் வெற்றிகரமாக சமாளிக்கப்பட்டு வருவது போன்ற கருத்தை மக்களிடையே பரப்பி வந்தார். சர்வதேச விழாக்களை பல நூறுகோடிகள் செலவில் ஏற்பாடு செய்து சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த தலைவியாக இருந்து இந்தியாவின்

அந்தஸ்தை உலக அரங்கில் உயர்த்துவது போன்ற கருத்தையும் மக்களிடையே திட்டமிட்டு ஏற்படுத்த முயன்றார்.

தனக்குத் துணையாகவும் தனக்குப்பின் வாரிசாகவும் சஞ்சைக்குப் பின் தனது மூத்த மகனான ராஜீவ் காந்தியைத் திட்டமிட்டு வளர்த்து வந்தார்.

20 அம்சத் திட்டம் என்ற உளுத்துப்போன பிரச்சாரத்தை தொடர்ந்து மேற்கொண்டு வந்தார்.

மொத்தத்தில் தன்னையும் தன் குடும்பத்தையும் விட்டால் நாட்டின் தலைமைக்கு வேறு வழியேதும் இல்லை என்ற கருத்தை மக்களிடையே ஏற்படுத்தவும், ஒரு பாசிச சர்வாதிகாரத்தை நிறுவவும் அவர் திட்டமிட்டுச் செயல்பட்டு வந்தார்.

அவர் கொலை செய்யப்பட்டு, புதிய அமைச்சரவையும் புதிய பிரதமரும் பதவி வேற்றப் பின் இந்த நிலைமைகள் மாறிவிடவில்லை. புதிய பிரதமராகப் பதவியேற்றுள்ள ராஜீவ்; இந்திராவின் பாசிச நோக்கங்களி லிருந்து விலகிவிடவில்லை. இவர் இந்திராவின் ஆட்சி காலத்தின் இறுதிக் கட்டத்தில் இந்திராவின் அனைத்து ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கும் ஒத்துப்பாடி உறுதுணையாக இருந்து வந்தவர் என்பதை நாம் நினைவு கூற வேண்டும்.

இவருடைய ஓராண்டு கால ஆட்சியில் ஏற்கனவே இருந்து வந்த கருப்புச் சட்டங்கள் எவையும் ரத்து செய்யப்படவில்லை என்பது மட்டுமல்ல பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகளால் இந்திய மக்களுக்கு எதிராக போடப்பட்ட ரௌலட் சட்டம் போன்றதொரு கொடிய அடக்குமுறைச் சட்டமான பயங்கரவாத சீர் குலைவுவாத தடைச்சட்டமும், விசேஷ கோர்ட் சட்டமும் பிரகடனப் படுத்தப்பட்டுள்ளன. இவை நாட்டை ஒரு திறந்தவெளிச் சிறைச் சாலையாக மாற்றுவதன்றி வேறல்ல.

மேலும் 'அவசியமானால் அவசர நிலையைக் கொண்டு வரத் தயங்கமாட்டேன்' என்றும், '1975-77ல் அவசரநிலை அறிவிக்கப்பட்டது சரியானதே' என்றும், ஆணவத்துடன் அறிவிக்கும் துணிச்சலைப் பெற்றிருக்கிறார், இன்றைய பிரதமர்.

இந்திரா கொலையுண்டவுடன் உடனடியாக தேர்தலை அறிவித்து மக்களின் பின்

பாசிச எதிர்ப்பு தேசிய மாநாட்டு மலர்



ஜனநாயக ஆட்சி மலரட்டும்

தங்கிய உணர்வினைத் தேர்தல் வெற்றியாக அறுவடை செய்து கொண்டவர்தான் இன்றைய பிரதமர்.

டெல்லியில் நூற்றுக்கணக்கான அப்பாவி சீக்கிய சகோதரர்களைக் கொன்று குவித்து வெறியாட்டம் ஆடிய காங்கிரஸ் குண்டர்களின் கொலைபாதகச் செயலை நியாயப்படுத்தியவர்தான் இன்றைய பிரதமர்.

தேர்தல் வெற்றிக்காக எதிர்க்கட்சிகளை தேசத் துரோகிகள் என்று வசைபாடவோ, மதவெறிப் பிரச்சாரம் செய்யவோ மக்களின் பின்தங்கிய உணர்வுகளைப் பயன்படுத்திக் கொள்ளவோ அவர் தயங்கியதில்லை.

அவசரநிலை கால அட்டுரியப் பேர்வழியான ஜக்மோகனுக்கு பாதுகாப்பு வழங்கியவர்தான் அவர்.

இப்படிப்பட்டவர் மக்களின் ஜனநாயக உணர்வுகளை வளர்ப்பார் என்றோ, ஜனநாயக நெறிமுறைகளை மதிப்பார் என்றோ யார்தான் எதிர்பார்க்க முடியும்?

இந்திராவைப் போலவே இவரும் அண்டை நாடுகளிடமிருந்து யுத்த அபாயம் பற்றிய பீதியைத் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறார். அண்டை நாடான பாகிஸ்தான் முன் வைக்கும் யுத்த மறுப்பு ஒப்பந்தத்தைப் பல் வேறு சாக்குப் போக்குகள் கூறி ஏற்றுக் கொள்ள மறுத்து வருகிறார்.

ஜனாதிபதி ஆட்சிமுறை பற்றிய விவாதத்தை இவர் கைவிட்டுவிடவில்லை என்பதை சமீபத்திய வசந்த சாத் தேயின் பேட்டி தெளிவுபடுத்தியுள்ளது.

புதிய தொழில் கொள்கை, புதிய கல்விக்கொள்கை என்றவாறு புதிய, புதிய கொள்கைகள் மூலம் இந்தியாவை நேரடியாக 2001-க்கு அழைத்துச் செல்லும் மந்திர வித்தைகாரராகவும், நிர்வாகச் சீக்கேடுகளை அகற்றி தூய்மைப்படுத்தும் சுத்தவான், யோக்கியவானாகவும் தன்னைப் பற்றிய பிரச்சாரத்தைத் தனது ஊதுகுழல்கள் மூலம் அவிழ்த்து விட்டுள்ளார். வலிந்து அமெரிக்க, ரஷ்ய பயணங்களை மேற்கொள்வதன் மூலம் தன்னை சர்வதேச தலைவர்களில் முக்கிய நபராகக் காட்டவும் முனைகிறார்.

இந்திராவின் 20 அம்சத் திட்டத்துடன் இவர் தன் பங்குக்கு 12 அம்சத் திட்டத்தை அறிவித்திருக்கிறார்.

பஞ்சாப், அசாம் பிரச்சனைகளில் தலையிட்டு அமைதி விரும்புவவராகத் தன்னைக் காட்டிக் கொள்ளும் ராஜீவ், பஞ்சாப் படுகொலைகள் பற்றிய உண்மைகள் வெளியாவதைத் தடை செய்கிறார். டெல்லிப் படுகொலைகளை அம்பலப்படுத்திய மக்கள் உரிமைக் கழகத் தலைவர்களை கைது செய்து சிறையில் தள்ளுகிறார். அவருடைய ஆட்சியில் நாடு முழுவதும் ஜனநாயக உரிமை அமைப்புகளின் மீது அடக்குமுறை ஏவிவிடப்படுகிறது. ஏகாதிபத்திய ஏஜெண்டுகள் என வசைபாடப்படுகிறது. டாக்டர் ராமநாதம் போன்ற ஜனநாயக அமைப்புகளின் தலைவர்கள் பயங்கரமாகப் போலீசால் கொலை செய்யப்படுகிறார்கள்.

தமிழ்நாட்டில் குண்டர் படைச் சட்டம், ஆந்திராவில் நகர்ப்புற போலீஸ் சட்டம் போன்ற பாசிச சட்டங்கள் மத்திய அரசின் பாசிச வழிமுறைகளினால் ஊக்கமும், ஆதரவும் இன்றி நிறைவேற்றப் பட முடியாது.

சுருங்கச் சொன்னால் நமது நாட்டில் இந்திராவின் மறைவால் பாசிச சக்திகளும், பாசிச அபாயமும் மறைந்து விடவில்லை. இன்றும் நமது நாட்டில் ஒரு பாசிச காட்டாட்சியைக் கட்டவிழ்த்து விடுவதற்கான முயற்சிகள் ராஜீவ் தலைமையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பது தெளிவு.

பாசிச அபாயம் நிலவக் காரணம் என்ன?

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திடமிருந்து அரசியல் அதிகாரத்தைப் பெற்ற புதிய ஆட்சியாளர்கள் நாட்டை சுய சார்பான நாடாகவும் தொழில் மயமான நாடாகவும் மாற்றப்போவதாக கூறி கடந்த 38 ஆண்டுகளாக பின்பற்றி வந்த கொள்கை முற்றிலும் தோல்வியே அடைந்துள்ளது. பன்மடங்கு அதிகரித்திருக்கும் அன்றைய கடனும், அன்றைய நிதி மூலதனமும், கடந்த 80 ஆண்டுகளாக விவசாயத்தைச் சார்ந்திருக்கும் மக்கள் தொகை விகிதம் குறையாமல் இருப்பதும் (70% மக்கள் விவசாயத்தைச் சார்ந்துள்ளனர்) இதை நிரூபிப்பதாக உள்ளது.

கடந்த 38 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்த ஏகாதிபத்திய சார்பு மற்றும் நிலப்பிரபுத்துவ ஒழிப்பில் பின்பற்றப்பட்ட அக்கறையற்ற கொள்கையே இதுதற்குக் காரணமாகும். இக்கொள்கை பெரும் நில உடமையாளர்களையும் மேலும் கொழுக்கச் செய்துள்ளது என்பது



உண்மையே, ஆனால் அதே நேரத்தில் நாட்டின் மிகப் பெரும்பான்மையான மக்களின் அரசியல், பொருளாதார, கலாச்சார வாழ்க்கையை முன்னேற்றுவதில் அது தோல்வியே அடைந்துள்ளது. பெரும் முதலாளிகளின் செல்வம் பல மடங்கு பெருகியிருக்கும் அதே வேளையில் நாட்டில் 50%க்கும் மேற்பட்ட மக்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழாகவே வாழ்கிறார்கள். மிக உயர்ந்த தொழில் நுட்பத்தால் நாட்டைத் தொழில் மயமாக்கவேண்டும் என்று ஒரு புறம் ராஜீவ் கூறிக் கொண்டிருக்கும்போது நாட்டின் 67% மக்கள் எழுத்தறிவு அற்றவர்களாக இருக்கிறார்கள் 90% மக்கள் அமைப்பு ரீதியாக திரட்டப்படாதவர்களாகவும், சரதி, மத இன கலவரங்களுக்கு எளிதில் பலியாகக் கூடியவர்களாகவும் இருக்கிறார்கள். இந் நிலை அரசியலில் பெரும் செல்வாக்கு செலுத்துவதாகவும் இருக்கிறது. இவை அனைத்தும் மிகப் பெரும்பான்மையான மக்களின் அரசியல் பொருளாதார, கலாச்சார வாழ்வின் பின்தங்கிய நிலையை எடுத்துக் காட்டுகின்றன.

மிகப் பெரும்பான்மையான மக்களின் அரசியல், பொருளாதார கலாச்சார வாழ்க்கை முன்னேற்றத்தைப் புறக்கணித்துவிட்டு எந்த ஒரு நாடும் ஆட்சியாளர்களும் அமைதி காண முடியாது. நமது நாட்டில் தொடர்ந்து பல்வேறு தடுப்புக் காவல் சட்டங்கள் அமுலில் இருந்து வருவது. ஏகாதிபத்தியவாதிகளால் கொண்டு வரப்பட்ட பல கருப்புச் சட்டங்கள் இன்றளவும் அமுலில் இருப்பது, கொடுமான தடுப்புக் காவல் சட்டங்கள் மூலமே ஆளமுடியும் என்ற நிலைக்கு ஆட்சியாளர்கள் தள்ளப்பட்டிருப்பது, 1975—77 அவசர நிலை பாசிசம், இன்று மீண்டும் பாசிச மேகங்கள் சூழ்ந்து வருவது ஆகியவற்றிற்குக் காரணம், நமது நாட்டின் அரசியல் பொருளாதார அமைப்பும், ஆட்சியாளர்களும் அவர்களுடைய கொள்கைகளும் மிகப்பெரும்பான்மை மக்களின் அரசியல், பொருளாதார, கலாச்சார வாழ்க்கை முன்னேற்றத்தைப் புறக்கணிப்பதாகவும், சிறுபான்மை நலனைக் கட்டிக் காப்பதாகவும் இருப்பதேயாகும்.

சிறுபான்மையின் நலனை மட்டுமே பிரதிநிதித்துவப் படுத்தும் எந்த ஒரு அரசியல் பொருளாதார அமைப்பும் மேலும் மேலும் குறுகிய சிறுபான்மையினருக்கானதாகி, மேலும் அதிகமான பெரும்பான்மையினரின் நலனைப் புறக்கணித்து நெருக்கடிக்குள்ளாவது இயல்பே. இதுவே பாராளுமன்ற ஜனநாயக உரிமைகள் கூட பறிக்கப்

பட்டு ஒரு சிறுகும்பலின் சர்வாதிகார ஆட்சி நிறுவப்படுவதை நோக்கி இட்டுச் செல்கிறது.

பாசிசம் மிகப் பெரும்பான்மையான மக்களின் எதிரி; சிறுகும்பல் நலன்காக்கும் கொடிய ஒடுக்குமுறைக் கருவி.

பாசிசம் மிகப் பெரும்பான்மையான மக்களின் எதிரி, அதிலும் முதன்மையாக உழைக்கும் மக்களின் எதிரி. அது அவர்களுடைய பேச்சரிமை, எழுத்துரிமை, கூட்டம் கூடும் உரிமை, சங்கம் சேரும் உரிமை, போராடும் உரிமை மற்றும் அரசியல் உரிமைகள் அனைத்தையும் பறித்து விடுகிறது. பாராளுமன்ற உரிமைகளைக் கூட பறித்துவிட்டு ஒரு சர்வாதிகாரத்தை நிறுவுகிறது. இதன் விளைவாக ஆட்சியிலிருக்கும் சிறுகும்பல் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி நாட்டின் செல்வம் அனைத்தையும், உழைக்கும் மக்கள் அனைவரையும் எல்லையின்றிச் சுரண்டிச் சூறையாடுகிறது. மிகப் பெரும்பான்மையான மக்கள் தமது அன்றாட வாழ்க்கைத் தரத்தைக் காத்துக் கொள்வதற்காகக் கூட ஒன்றுபடவோ; குரல் கொடுக்கவோ, போராடவோ வாய்ப்பற்ற அடிமை நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

இதற்கு மாறாக அவர்களிடம் தேசிய வெறி, கடும் உழைப்பு, அர்ப்பணிப்பு, பழமை நெறிகள் மீதான பக்தி ஆகியவை குறித்த பிரச்சாரங்கள் செய்யப்படுகின்றன. போலியான சிற்சில சீர்திருத்த நடவடிக்கைகள் பற்றிய பிரச்சாரத்தை பெரும் அளவுக்குச் செய்வதன்மூலமும், ஜனநாயக நெறிமுறைகளுக்கு பதில் தலைவர் சூதி, அதிகாரத்துவம், அடிமைத்தனத்தைப் போதிப்பதன் மூலமும், கிராமப்புற மக்களை நகர்ப்புற மக்களுக்கு எதிராக; விவசாயிகளை தொழிலாளர்களுக்கு எதிராக; அமைப்பு ரீதியாக திரளாத மக்களை அமைப்பு ரீதியாக திரண்டவர்களுக்கு எதிராகப் பிளவுபடுத்துவதன் மூலமும், கொடுமான ஒடுக்குமுறைகளை ஏவிவிடுவதன் மூலமும் அது தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முயல்கிறது.

இவ்வாறு பாசிசம் மிகப் பெரும்பான்மையான மக்களின் அரசியல் பொருளாதார கலாச்சார வாழ்வின் முன்னேற்றத்துக்கு முதன்மையான எதிரியாக இருக்கிறது. எனவே மிகப் பெரும்பான்மையான அரசியல், பொருளாதார கலாச்சார வாழ்வில் முன்னேற்றத்தைச் சாதிக்க



3 சரஸ்வதி ஜனநாயகமே மக்கள் ஜனநாயகம்

பாசிச முயற்சிகளை முறியடிப்பதும், பாசிச சக்திகளைத் தூக்கி எறிவதும், பாசிசத்தை எதிர்க்கும் மிகப் பெரும்பான்மையான மக்களின் ஒரு ஜனநாயக அரசை - பாசிச எதிர்ப்பு தேசிய ஜனநாயக அரசை - நிறுவுவதும் முதன்மையான அவசியமாக இருக்கிறது.

பாராளுமன்ற ஜனநாயக அரசு பாசிச எதிர்ப்பு தேசிய ஜனநாயக அரசாக முடியுமா?

நமது நாட்டில் இன்று பாசிச அபாயம் நிலவுவது குறித்து பல்வேறு அரசியல் சக்திகளும் எச்சரிக்கை செய்து வருகின்றன. எதேச்சதிகாரம் என்றும், சுயேச்சதிகாரம் என்றும், சர்வாதிகாரம் என்றும், பாசிசம் என்றும் அவர்கள் எப்பெயரிட்டு அழைத்தாலும் அவற்றின் சாராம்சம் இன்று நிலவும் பாராளுமன்ற ஜனநாயக உரிமைகளுக்கூட பறிக்கப்பட்டு 1975-77 போன்ற ஒரு சர்வாதிகார நிலைமை தோன்றும் அபாயம் இருப்பதையே அவை அர்த்தப்படுத்துகின்றன என்பதில் அய்யமில்லை.

இவர்களில் சிலர் இத்தகைய பாசிச அபாயத்திற்கு எதிராக பாராளுமன்ற ஜனநாயகத்தைக் கட்டிக் காக்க வேண்டும் என்று கூறுகின்றனர். அவர்களிடம் நாம் எழும்பும் கேள்வியும் கூறும் பதிலும் இதுதான். பாராளுமன்ற ஜனநாயக அரசு பாசிச எதிர்ப்பு தேசிய ஜனநாயக அரசாக முடியுமா? முடியாது என்பதே. நாம் அவ்வாறு கூறக் காரணம் என்ன? காரணம் இதுதான். அது மிகப் பெரும்பான்மையான மக்களின் அரசியல் அதிகார அமைப்பாக இல்லை. எனவே அது உண்மையான ஜனநாயக அமைப்பாக இல்லை. மாறாக பணம் படைத்தவர்களுக்கே சேவை செய்யக் கூடிய பணநாயக அமைப்பாகவே இருக்கிறது.

காரணம் அதில் சட்டம் இயற்றும் (சட்டமன்ற, பாராளுமன்ற) அமைப்பும், அதை நிறைவேற்றும் (அதிகார வர்க்க) அமைப்பும் தனித்தனியே இருக்கிறது. சட்டமியற்றும் அமைப்பு மட்டுமே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்டதாய் இருக்கிறது. சட்டத்தை நிறைவேற்றும் அமைப்புகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்டதாகவோ மக்களின் கண்காணிப்பையும் கட்டுப்பாட்டையும் அனைத்து மட்டங்களிலும் கொண்டிருக்கவோ இல்லை. மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட சட்டமியற்றும் கொள்கை வகுக்கும் அமைப்புகள் அவற்றை நிறைவேற்றுவதற்கு

மக்களால் தேர்ந்தெடுக்கப் படாத, மக்களின் கண்காணிப்புக்கோ கட்டுப்பாட்டுக்கோ உட்படாத அதிகார வர்க்க அமைப்புகளையே முற்றிலும் சார்ந்துள்ளன. ஆனால் அதிகார வர்க்கமே முற்றிலும் பணம், பதவி, சமூக அந்தஸ்துக்காகவே அதிகாரத்துக்கு வந்த நபர்களைக் கொண்ட ஒரு சுயநலக் கும்பல். எனவே, அது பணம் படைத்தவர்களுக்கு எளிதில் விலை போகக்கூடியது. இந்நிலையில் பெரும் பணம் படைத்தவர்களுக்கு எதிராக, பெரும்பான்மையான மக்களுக்கு ஆதரவாக நிறைவேற்றப்படும் சட்டங்களை, தீர்மானங்களை, கொள்கைகளை, அதிகார வர்க்கம் அமல்படுத்தும் என எதிர்பார்க்க முடியாது. போலீஸ், ராணுவம், நீதிமன்றம் மற்றும் நிர்வாக அமைப்புகள் அனைத்தும் இத்தகைய அதிகார வர்க்கத்தால் ஆனது என்பதால் பாராளுமன்ற ஜனநாயகம் மிகப் பெரும்பான்மையான மக்களின் சரியான விருப்பங்களை நிறைவேற்றும் அமைப்பாக செயல்பட முடியாத ஒரு போலி ஜனநாயக அமைப்பாகவே இருக்க முடியும். இந்நிலையில் பாசிச அபாயத்துக்கு எதிராக பாராளுமன்ற ஜனநாயகத்தைக் கட்டிக் காக்க வேண்டும் என்று கூறுவது பணம் படைத்தவர்களின் ஜனநாயக உரிமைகளைக் காக்க வேண்டும் என்று கூறுவதின்றி மிகப் பெரும்பான்மையான மக்களின் ஜனநாயகத்தை - அரசியல் அதிகாரத்தை - காக்க வேண்டும் என்று கூறுவது ஆகாது.

பாசிச சர்வாதிகார நிலைமைகளை விட பாராளுமன்ற ஜனநாயகத்தில் கூடுதல் உரிமைகள் இருக்கின்றன என்பது உண்மையே. எனினும் அது பரந்துபட்ட மக்களுக்கு அரசியல் அதிகார உரிமையை மறுக்கும் அரசியல் அமைப்பேயாகும். எனவே பாராளுமன்ற ஜனநாயக அரசமைப்பு பாசிச எதிர்ப்பு சக்தியான மிகப் பெரும்பான்மையான மக்களின் ஒரு ஜனநாயக அரசாக - பாசிச எதிர்ப்பு தேசிய ஜனநாயக அரசாக - இருக்க முடியாது என்பது தெளிவு.

எனவே பாசிசத்துக்கு எதிராகப் போராடும் மிகப் பெரும்பான்மையான மக்கள், பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே ஜனநாயகம் தரும் பாராளுமன்ற அரசியல் அமைப்பைக் கட்டிக் காப்பதற்காகப் போராட வேண்டும் எனக் கூறுவது எவ்வித தர்க்கப்பொருத்தமும், நியாயப்பொருத்தமும் அற்றதாகும். இது பாசிச கும்பலின் சிறுபான்மை சர்வாதிகாரத்திற்குப் பதிலாக பணம் படைத்தவர்களின் சற்று விளிந்த சிறுபான்மையின் சர்வாதிகாரத்தை காக்க



வேண்டும் என்று கூறுவதன்றி பாசிசத்தை மிகப் பரந்த பெரும்பான்மையான மக்களின் ஜனநாயகத்தை நிறுவ வேண்டும் என்று கூறுவதாகாது.

பாசிசத்தை எதிர்க்கும் மிகப் பெரும்பான்மையான மக்களின் சோவியத் வடிவ அரசு மட்டுமே பாசிச எதிர்ப்பு தேசிய ஜனநாயக அரசாக இருக்க முடியும்.

சோவியத் வடிவ அரசு அமைப்பு மட்டுமே பாசிசத்தை எதிர்க்கும் மிகப்பெரும்பான்மையான மக்களின் ஜனநாயகத்திற்கும் அரசியல் அதிகாரத்திற்கும் வகை செய்ய முடியும். ஏனெனில் சோவியத் வடிவ அமைப்பு என்பது.

1. உள்நாடுகளுக்கு தேசிய மட்டம் வரை தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட அரசியல் அதிகார அமைப்பாகும்.
2. சட்டத்தை இயற்றுவதையும், அமல்படுத்துவதையும் ஒருங்கே கொண்டிருக்கும் அதிகார அமைப்பாகும்.
3. மக்கள் விரும்பும்போது தமது பிரதிநிதிகளைத் திருப்பி அழைக்கும் உரிமை உள்ள அரசியல் அமைப்பாகும்.
4. பாசிசத்தை எதிர்க்கும் பெரும்பான்மையான மக்களின் பல்வேறு வர்க்கப் பிரிவினரும் விகிதாச்சாரப்படி தமது பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்து அனுப்பியிருப்பதால் பாசிசத்தை எதிர்க்கும் அனைத்து பிரிவு மக்களுக்கும் சமமான அரசியல் அதிகார உரிமை தரும் அமைப்பாகும்.

எனவே சோவியத் வடிவ அரசமைப்பு மட்டுமே பாராளுமன்ற ஜனநாயகத்தைப் போல் பணம் படைத்தவர்களின் ஜனநாயக அமைப்பாக பெரும்பான்மை மக்களின் அரசியல் அதிகார உரிமையை மறுக்கும் போலி ஜனநாயக அமைப்பாக இல்லாமல் மிகப் பெரும்பான்மை மக்களின் உண்மையான ஜனநாயக அரசியல் அமைப்பாக இருக்க முடியும்.

குறிப்பான திட்டம் மற்றும் ஒரு அயக்கிய முன்னணியின் அவசியம்

எனவே பாசிசத்திற்கு எதிரான போராட்டம் பாசிசத்தை எதிர்க்கும் மிகப் பெரும்பான்மை

யான மக்களின் சோவியத் வடிவ ஜனநாயக அரசை நிறுவுவதை நோக்கியே கட்டமைக்கப்பட வேண்டும். அதற்காகவே பரந்துபட்ட மக்கள் அணி திரட்டப்பட வேண்டும். ஆனால் அது ஒரு குறிப்பான திட்டமும் அத்திட்டத்தின் அடிப்படையிலான அயக்கிய முன்னணியும் இன்றி சாத்தியமில்லை. குறிப்பான திட்டம் பாசிசத்தை எதிர்க்கும் மக்கள் பிரிவுகள் அனைத்தின் அரசியல் பொருளாதார கலாச்சார வாழ்க்கை முன்னேற்றத்துக்கு வகை செய்வதாகவும் இருக்க வேண்டும். பரஸ்பர நலன்களைப் பேணுவதாகவும், அரசியல் அதிகாரத்தில் சமமான பங்களிப்பதாகவும் இருக்க வேண்டும். அவ்வாறின்றி பாசிச எதிர்ப்பு சக்திகளை ஒரு அயக்கிய முன்னணியில் பாசிசத்துக்கு எதிராக இறுதிவரை அயக்கியப்படுத்தவோ, பாசிச எதிர்ப்பு சக்திகளின் ஒரு ஜனநாயக அரசை நிறுவுவோ முடியாது (ம.உ.க இத்தகைய குறிப்பான திட்டம் ஒன்றை 'பாசிச சதிகள் தகரட்டும் ஜனநாயக ஆட்சி மலரட்டும்' என்ற தனது தீர்மானம் ஒன்றில் வெளியிட்டிருக்கிறது. பின்னிணைப்பில் காண்க.)

பாசிச எதிர்ப்பு முன்னணியும், பாசிச எதிர்ப்பு ஜனநாயக முன்னணியும்.

பாசிச எதிர்ப்பு சக்திகளின் சோவியத் வடிவ அரசியல் அதிகாரத்தை நிறுவுவதை நோக்கமாகக் கொண்ட குறிப்பான திட்டம் மற்றும் அத்திட்டத்தின் அடிப்படையிலான அயக்கிய முன்னணியின் அவசியத்தை ஏற்றுக் கொள்ளாமலேயே ஆட்சியாளர்களின் பாசிச நடவடிக்கைகளை எதிர்ப்பவர்களும் இருக்கிறார்கள். எனவே பாசிச எதிர்ப்பாளர்களில் இருப்பிரிவினர் உள்வாள் பாசிச எதிர்ப்பை மிகப் பெரும்பான்மையான மக்களுக்கு அரசியல் அதிகாரம் வரக்கூடிய சோவியத் வடிவ ஆட்சியை நிறுவுவது நோக்கத்துடன் இணைப்பவர்கள் பாசிச எதிர்ப்பு ஜனநாயகவாதிகள். அதற்கான திட்டத்தின் அடிப்படையில் இணைப்பவர்களின் முன்னணி பாசிச எதிர்ப்பு ஜனநாயக முன்னணி. அவ்வாறன்றி பாசிச எதிர்ப்பை பாராளுமன்ற ஆட்சி முறையைக் காப்பதுடன் இணைப்பவர்கள்— மிகப் பெரும்பான்மையான மக்களின் அரசியல் அதிகாரத்தை உறுதுணிப்பினும்—பாசிச எதிர்ப்பாளர்கள் அவர்களுடனான முன்னணி பாசிச எதிர்ப்பு முன்னணி ஆகும்.

பாசிச சக்திகளைத் தனிமைப்படுத்தி வீழ்த்தவும், பாசிச எதிர்ப்பு சக்திகளின் சோவியத்



சமத்துவம், சகோதரத்துவம் மவரட்டு ம

வடிவ ஜனநாயக அரசை—பாசிச எதிர்ப்பு தேசிய ஜனநாயக அரசை நிறுவவும் இவ்விருவகை முன்னணிகளும் அவசியமாகும்.

இந்த மாநாட்டின் பங்கு, பணி என்ன?

பாசிசத்துக்கு எதிராகப் போராடி வீழ்த்த வேண்டியவர்கள் பாசிசத்துக்கு எதிராக இருக்கும் பரந்துபட்ட மக்களே. எனவே பரந்துபட்ட மக்கள் நல்வாழ்வு மீது உண்மையிலேயே அக்கறை கொண்டு அவர்களுக்கு தலையையேற்கும் அரசியல் கட்சிகளும், முன்னணியாளர்களும், பாசிசத்தை எதிர்க்கும் பரந்துபட்ட மக்களின் அரசியல் பொருளாதார கலாச்சார வாழ்வின் முன்னேற்றத்துக்கு வகை செய்யும் குறிப்பான திட்டத்தின் அடிப்படையில் ஒரு அயக்கிய முன்னணியில் பரந்துபட்ட மக்களை அணி திரட்டும் மாபெரும் கடமையை எதிர்கொண்டு உள்ளனர்.

ஆனால் இன்று நாட்டின் அரசியல் அரங்கில் பிரதானமாக இரண்டு போக்குகளே உள்ளன. ஒன்று பாசிசத்திற்கு ஆதரவான போக்கு. இது ஏதேனும் ஒரு வகையில் சர்வாதிகாரத்தை ஆதரிக்கிறது. மற்றொன்று பாசிசத்துக்கு எதிராக பாராளுமன்ற ஜனநாயகத்தை ஆதரிக்கும் போக்கு. இவற்றுடன் ஒப்பிடும்போது பாசிசத்துக்கு எதிராக பெரும்பான்மையான மக்களின் அயக்கியம், நல்வாழ்வு, அரசியல் அதிகாரத்திற்கு வகை செய்யும் சோவியத் ஜனநாயக அரசமைப்பிற்கு ஆதரவான போக்கு மிகவும் பலவீனமாகவே இருக்கிறது.

இந்த நிலையில் இம்மாநாட்டின் மூலம் பாசிச எதிர்ப்பு ஜனநாயக அரசு அமைவதன் அவசியம் பற்றிய விவாதத்தை தொடங்கி வைப்பது, பாசிச எதிர்ப்பு, மற்றும் பாசிச எதிர்ப்பு ஜனநாயக சக்திகளிடையே ஒரு நெருக்கத்தை உண்டாக்கவும், பாசிச எதிர்ப்பு சக்திகள் பாசிச எதிர்ப்பு மற்றும் பாசிச எதிர்ப்பு ஜனநாயக முன்னணியில் அணி திரள்வதை நோக்கி முன்னேறவும் உதவுவதாக இருக்கும்.

மக்கள் உரிமை அமைப்புகளின் வரம்புகளுக்கு அப்பாற்பட்டதா?

இத்தகைய மாநாடுகளைக் கூட்டுவது மக்கள் உரிமை அமைப்புகளின் வரம்புகளுக்கு அப்பாற்பட்டது என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. மக்கள் உரிமை அமைப்புகள் மக்களுடைய ஜனநாயக உரிமைகளுக்கான அமைப்புகள் ஆகும். ஜனநாயக உரிமை என்பது பேச்சு

உரிமை, எழுத்துரிமை, கூட்டம் கூடும் உரிமை, அமைப்புக் கட்டும் உரிமை, போராடும் உரிமை என்பதாக கருதப்படுகிறது. எனினும் இவ்வுரிமைகள் அனைத்தும் குறிப்பிட்ட நோக்கம் கொண்டவையாகும். பெரும்பான்மை மக்களின் அயக்கியம், நல்வாழ்வு, அரசியல் அதிகாரம் ஆகிய நோக்கங்களுடன் இணைக்கப்பட்ட பேச்சுரிமை, எழுத்துரிமை, கூட்டம் கூடும் உரிமை, சங்கம் சேரும் உரிமை, போராடும் உரிமைகளே ஜனநாயக உரிமைகளாகும். இவற்றுக்கு எதிரான இவற்றுக்கு ஊறுவிளைவிக்கின்ற உரிமைகள் ஜனநாயக உரிமைகள் என்று கருதப்பட முடியாது. ஏனெனில் ஜனநாயகம் என்பது பெரும்பான்மை மக்களின் நலன் பற்றிய விசயமாகும். எனவே பாசிச எதிர்ப்பு சக்திகளின் அயக்கியம், நல்வாழ்வு, அரசியல் அதிகாரம் ஆகியவற்றை உறுதி செய்யும் ஒரு குறிப்பான திட்டம். அதன் அடிப்படையிலான ஒரு அயக்கிய முன்னணி ஆகியவற்றின் அவசியம் பற்றிய விவாதத்தைத் தொடக்கி வைப்பதும், பிரச்சாரம் செய்வதும் மக்கள் உரிமை அமைப்புகளின் வரம்புகளுக்கு அப்பாற்பட்டதல்ல என்பது மட்டுமல்ல அவற்றின் கடமையும் ஆகும்.

மாநாட்டின் அறைகூவல்

பாசிச அபாயம் நிலவும் இன்றைய கட்டத்தில் உண்மையிலேயே நாட்டு மக்களின் நல்வாழ்வையும், ஜனநாயகத்தையும் விரும்பும் அரசியல் கட்சிகள், முன்னணியினர், ஜனநாயகவாதிகளின் கடமை ஒரு பாசிச எதிர்ப்பு தேசிய ஜனநாயகத்திட்டத்தின் அடிப்படையில் ஒரு அயக்கிய முன்னணியையும் அரசாங்கத்தையும் நிறுவுவதற்காக மக்களை அணி திரட்டுவதாகவே இருக்க முடியும்.

எனவே நாட்டு மக்களின் நல்வாழ்வையும், ஜனநாயகத்தையும் நேசிக்கும் அனைத்து அரசியல் கட்சிகளும், முன்னணியினரும், ஜனநாயகவாதிகளும் நமது நாட்டில் பாசிசத்துக்கு எதிராக ஒரு பாசிச எதிர்ப்பு தேசிய ஜனநாயகத்திட்டத்தின் அடிப்படையில் ஒரு பாசிச எதிர்ப்பு தேசிய ஜனநாயக முன்னணியில் பரந்துபட்ட மக்களை அணி திரட்ட முன்வர வேண்டும் என இந்த மாநாடு அறைகூவல் விடவேண்டும். அதற்குத் துணையாக நாடு முழுவதும் இருக்கும் மக்கள் உரிமை அமைப்புகளும் ஜனநாயகவாதிகளும்—

ஆட்சியாளர்களின் பாசிச சூழ்ச்சிகளை அம்பலப்படுத்துவது;



பாசிசக் கலாச்சாரம் ஒழியட்டும்

தலைவர் அவர்களே,

நாடு முழுவதும் இருந்து வந்திருக்கும் பல்வேறு மாநில அமைப்புகளின் ஜனநாயக வாதிகளே! பொதுமக்களே! இந்த மாநாடு நமது நாடும் மக்களும் எதிர் கொண்டிருக்கும் ஒரு பாசிச சர்வாதிகார அபாயத்துக்கு எதிராக மக்களுக்கு நல்வாழ்வையும் ஜனநாயகத்தையும் வழங்கி ஒரு உன்னத வழியை காட்டுவதற்கான விவாதத்தை தொடங்கி வைப்பதில் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையுடனும் இங்கு வருகை தந்திருக்கும் பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகளும், ஜனநாயகவாதிகளும் இந்த உயரிய நோக்கத்திற்கு இந்த மாநாட்டில் தமது பங்களிப்பைச் செய்வார்கள் என்ற நம்பிக்கையுடனும் எனது உரையை முடிக்கிறேன். நன்றி. வணக்கம்.

கருப்புச் சட்டங்களையும் ஒடுக்கு முறைகளையும் எதிர்த்துப் போராடுவது; மக்களை பிளவு படுத்தும் சாதி மத இன வெறிச் சக்திகளை எதிர்த்துப் போராடுவது;

பாசிச எதிர்ப்பு மற்றும் பாசிச எதிர்ப்பு ஜனநாயக சக்திகளின் அயக்கியத்துக்குப் பாடுபடுவது; ஒன்றிணைந்து போராடுவது;

பாராளுமன்ற போலி ஜனநாயகத்தை அம்பலப்படுத்துவது;

பாசிச எதிர்ப்பு தேசிய ஜனநாயகத்திட்டத்தை—சோவியத் ஜனநாயகத்தை—பிரச்சாரம் செய்வது;

ஆகிய பணிகளை பரந்த அளவில் மேற்கொள்ள வேண்டும் என இந்த மாநாடு அறைகூவல் விடுகிறது.

ஓரியாக் காட்சியில் இடம்பெற்ற பாசிச எதிர்ப்பு ஓரியாங்கள்


75-ஊ் பாசிசக் காட்டாட்சியில்..



பாட, பேச, எழுத இடமற்ற உரிமைகள் மறுக்கப்பட்டன




உரிமைகோரி எழுதிய கைகள் மறுக்கப்பட்டன



அமைப்பாய் தீரள, போராட உரிமைகள் மறுக்கப்பட்டன





பாசிச எதிர்ப்பு தேசிய ஜனநாயகத் திட்டம்

பாசிச அபாயத்திலிருந்து தேசத்தை மீட்கவும், பாசிசத்தால் பாதிக்கப்படுகிற மக்கள் பிரிவுகள் அனைவருக்கும் சமத்துவ, ஜனநாயக உரிமைகள் கிடைக்கவும் மக்கள் அயக்கியம், நல்வாழ்வு, அரசியல் அதிகாரம் ஆகியவற்றை அடைவதற்கும் முன்வைக்கப்பட்டுள்ள பாசிச எதிர்ப்பு தேசிய ஜனநாயகத் திட்டம்.

அ. அரசியல் அரங்கில்

1. மக்கள் பிரச்சினைகளைத் தீர்க்க சக்தியற்றுப் போய் நொறுங்கி விழுந்து கொண்டிருக்கின்ற பாசிசத்திற்கு ஊற்றுக்கண்ணாய் விளங்குகின்ற பாராளுமன்றப் போலி ஜனநாயக அதிகாரவர்க்க ஆட்சி முறையை முற்றாக ஒழித்துக்கட்டுவது.

2. பாசிச எதிர்ப்புச் சக்திகளின் சோவியத் வடிவிலான ஆட்சி முறையை அனைத்து மட்டங்களிலும் நிறுவுவது. சோவியத் வடிவ ஆட்சி அதிகார அமைப்புகளுக்கு பாசிச எதிர்ப்புச் சக்திகள் தமது பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கவும் திருப்பி அழைக்கவும் உரிமை பெற்றிருப்பது; இத்தகைய அதிகார அமைப்புகளை அடிப்படையாகக் கொண்டு பாசிச எதிர்ப்பு தேசிய ஜனநாயக சக்திகளின் பாசிச எதிர்ப்பு தேசிய ஜனநாயக அரசாங்கம் என்ற இடைக்காலப் புரட்சி அரசாங்கம் ஒன்றை அமைப்பது.

3. தேர்தல் முறையை மாற்றி அமைப்பது, அதாவது வர்க்க அடிப்படையில் பிரதிநிதித்துவம் அளிப்பது, ஆட்சி அதிகார அமைப்புகள் ஜனநாயக மத்தியத்துவக் கோட்பாட்டின் அடிப்படையில் இயங்குவது.

4. அனைத்துத் தேசிய இனங்களுக்கும் பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பது. அவற்றின் விருப்பப் பூர்வமான அயக்கியத்தின் அடிப்படையில் தேசிய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பது.

5. இந்தி மொழியின் ஆதிக்கத்தை ஒழிப்பது; இந்திமொழி உட்பட அனைத்து தேசிய இனமொழிகட்கும் சம அந்தஸ்தை வழங்குவது;

பாசிச எதிர்ப்பு தேசிய மாநாட்டு மலர்

அனைத்து தேசிய இனமொழிகளையும் அந்தந்த மாநிலத்தில் ஆட்சி மொழியாக்குவது; அவை முழு வளர்ச்சி அடைவதற்கு சமவாய்ப்பும், ஊக்கமும் அளிப்பது. அனைத்து தேசிய இனங்களின் ஜனநாயக ரீதியான ஒப்புதலுடன் இணைப்பு மொழிப் பிரச்சிணையைத் தீர்ப்பது; இம்முறையில் இந்திய தேசிய இனமொழிகளில் ஒன்று அனைத்து தேசிய இனங்களின் ஜனநாயக ரீதியிலான ஒப்புதல் பெற்று இணைப்பு மொழியாக ஏற்றுக் கொள்ளப்படும் வரை, நிலவும் குழ்நிலை காரணமாக ஆங்கிலமே தற்காலிக இணைப்பு மொழியாக இருப்பது.

6. தேசியப் பாதுகாப்புச் சட்டம், அத்தியாவசியத்துறைபாதுகாப்புச் சட்டம் ஆகிய அனைத்து அடக்குமுறைச் சட்டங்களையும் தொழிலாளர் விரோத, மக்கள் விரோத சட்டங்கள் அனைத்தையும் ரத்து செய்வது; பாசிசத்தை எதிர்த்து ஜனநாயகத்திற்காகவும் மக்களின் நல்வாழ்விற்காகவும் போராடிய அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்வது.

7. பெண்கள், தாழ்த்தப்பட்ட மக்கள், சிறுபான்மைத் தேசிய இனமக்கள், மதச்சிறுபான்மையினர் ஆகியோருக்கு சோவியத் அதிகார அமைப்புகளில் உரிய பிரதிநிதித்துவம் கிடைக்க உத்தரவாதம் அளிப்பது; மற்றும் அவர்களின் உரிமையைப் பாதுகாப்பது.

8. மக்கள் விரோதிகள், தேசிய விரோதிகள், ஜனநாயக விரோதிகள், பாசிச ஆதரவாளர்கள் தேர்ந்தெடுக்கப்படவும், தேர்ந்தெடுக்கவும் உரிமை மறுப்பது.

9. பாசிச எதிர்ப்புத் தேசிய ஜனநாயக அரசமைப்பதற்கான மக்கள் இராணுவம் ஒன்றை கட்டியமைப்பது, இராணுவத்திலும் போலீசிலும் ஜனநாயக முறைகளை ஏற்படுத்துவது; சோவியத் அதிகார அமைப்புகளில் அவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கச் செய்வது. இராணுவ அமைப்புகளை மக்களுக்கு சேவை செய்வது என்ற முறையில் திருத்தி, மக்களுடன் நெருக்கமும், இணைப்புப் இருக்கும்படி அமைப்பது.



பது; மறுகல்வி அளிப்பது.

10. இராணுவத்தில், அதிகாரிகளுக்கும் சிப்பாய்களுக்கும் இடையில் அதிகார வர்க்க உறவுகளை அகற்றி நல்லுறவுகளை ஏற்படுத்துவது; வாழ்க்கைத் தரத்தில் ஏற்றத் தாழ்வுகளை குறைப்பது.

11. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நீதிபதிகளைப் பிரதானமாகக் கொண்ட நீதிமன்றங்களை அமைப்பது; பாசிச எதிர்ப்புத் தேசிய ஜனநாயக அரசின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு அவை செயல்படுவது.

12. அதிகார வர்க்கத் தொழிலாளர், வழக்கு மன்றங்களைக் கலைத்து, தொழிலாளர், முதலாளிகளின் பிரதிநிதிகளைக் கொண்ட வழக்கு மன்றங்களை அமைப்பது; கிராமப்புறங்களில் உள்ளூர் நாட்டாண்மை முறை, அம்பலகார முறை ஆகியவற்றை ஒழித்து கிராமப்புற விவசாயப் பிரதிநிதிகளின் நீதிமன்றங்களை அமைப்பது.

13. மக்களுக்கு எதிராக குற்றம் புரிந்த நிலப் பிரபுக்கள், முதலாளிகள், அதிகாரிகள் மற்றும் அனைத்து மக்கள் விரோதிகளையும் விசாரித்துத் தண்டிப்பது; அவசரநிலைக் காலத்தில் அட்டுழியம் புரிந்த பாசிச வெறியர்களைத் தண்டிப்பது.

14. அரசு மற்றும் அரசுக் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்களில் உள்ள ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் அரசியலில் ஈடுபடுவது, கட்சிகளில் அங்கம் வகிப்பது உட்பட அனைத்து அரசியல் உரிமைகளையும் அளிப்பது.

15. அனைத்து ஜனநாயக அமைப்புகள், இயக்கங்கள் கட்சிகள் இயங்கப் பாதுகாப்பு அளிப்பது.

16. பாசிசத்திற்கும், அதிகார வர்க்கத்திற்கும் எதிராகத் தம்மையும், தமது உடமைகளையும், வீட்டையும் நாட்டையும், ஜனநாயகத்தையும் மக்களின் சேவியத் அதிகாரத்தையும் காப்பதற்காக அனைத்து மக்களுக்கும் ஆயுதம் தாங்கும் உரிமை அளிப்பது.

17. பாசிச எதிர்ப்புப் போரரட்டத்தில் உயிரிழக்கின்ற மற்றும் ஊனமுறுகின்ற வீரர்களின் குடும்பங்களுக்குப் பாதுகாப்பு அளிப்பது.

18. சிறைகளைத் திருத்தி அமைப்பது கைதிகளுக்கு நல்ல உணவும், நூல்கள், பத்திரிகைகள், மருத்துவம் மற்றும் பிற வசதிகளும் கிடைக்கும்படிச் செய்வது, கைதிகளை மனிதத் தன்மையுடன் நடத்துவது.

ஆ. பொருளாதார அரங்கில்

1. நகர்ப்புற சொத்துடமைக்கு உச்ச வரம்பு விதிப்பது.

2. நில உச்சவரம்புச் சட்டத்தை விதிவிலக்கின்றி அமல்படுத்துவது; ஒட்டுண்ணி மூல தனத்தைக் கட்டுப்படுத்துவது. கொத்தடிமை முறையை அகவே ஒழிப்பது. குத்தகையைக் குறைப்பது.

3. விவசாயிகளின் கடன்கள் அனைத்தையும் ரத்து செய்வது, விவசாயிகளுக்கு வேண்டிய நிதி, சந்தை மற்றும் நீர்ப்பாசன வசதி செய்து தருவது, நவீனமுறை விவசாயத்திற்குத் தேவையான சாதனங்கள் குறைந்த விலையில் விவசாயிகளுக்குக் கிடைக்க வழி செய்வது; உற்பத்தியில் ஈடுபடும் போது உயிரிழக்கின்ற அல்லது ஊனமுறுகின்ற விவசாயிகளின் குடும்பங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிப்பது; விவசாய உற்பத்திப் பொருள்களுக்கு நியாயமான விலை கிடைக்கச் செய்வது.

4. ஏகாதிபத்திய சார்பற்ற தேசியத் தொழில்கள் மற்றும் சிறு தொழில் வளர்ச்சிக்குப் பாதுகாப்பும், உதவியும் அளிப்பது.

5. பதுக்கல், கள்ளச்சந்தை, கறுப்புப் பணம் ஆகியவற்றைப் பூண்டோடு ஒழிப்பது. அத்தியாவசியப் பொருட்களின் மையப்படுத்தப்பட்ட விநியோக முறையை ஏற்படுத்துவது.

6. வேலையின்மையை முற்றாக ஒழிப்பது. அனைவருக்கும் வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் அளிப்பது.

7. விவசாயத் தொழிலாளர்களின் வாழ்க்கைக்குத் தேவையான குறைந்த பட்சக் கூலியை நிர்ணயம் செய்து கிடைக்கச் செய்வது.

8. விஞ்ஞானிகள், தொழில் நுட்ப வல்லுனர்கள், அறிஞர்கள் தமது திறமையை நமது நாட்டின் வளர்ச்சிக்காகப் பயன்படுத்த முடிவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பது. அன்னிய நாடுகளில் உள்ள விஞ்ஞானிகள், தொழில் நுட்ப வல்லுனர்கள், அறிஞர்கள் தாய்நாடு திரும்ப வாழ்ப்பும், உதவியும் அளிப்பது.

9. அனைத்துத் (விவசாயமற்றும் தொழிற்சாலை) தொழிலாளர்களுக்கு எட்டு மணி நேர வேலை. தொழிற் சங்க உரிமை, நிர்வாகத்தில் பங்கு ஆகியவற்றுக்கு உத்தரவாதம் அளிப்பது பணிக்காலத்தில் உயிரிழந்தால் அல்லது ஊனமுற்றால் அவர்களுடைய குடும்பத்துக்கு உரிய பாதுகாப்பு அளிப்பது.

மக்கள் கல்வி மலர் 1(1)ம்

10. மீனவர், பழங்காடி மக்களின் வாழ்க்கை உயர்வுக்கும், அனைத்து மக்களின் நல்வாழ்விற் கும் உத்திரவாதம் அளிப்பது.

11. அன்னிய நாடுகளில் உள்ள இந்தியர்கள் தாய்நாடு திரும்ப உதவியும், பாதுகாப்பும் அளிப்பது, அகதிகளாய் வருவோர்க்குப் புனர்வாழ்வளிப்பது.

12. பலமுனை வரிமுறையை ஒழிப்பது. சீரான வரிமுறையை ஏற்படுத்துவது. விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவது. தேசிய ஊதியக் கொள்கையை உருவாக்குவது.

இ. ஏகாதிபத்தியம் மற்றும் மேலாதிக்கத்தை எதிர்த்து :

1. இந்தோ—சோவியத் இராணுவ ஒப்பந்தத்தை ரத்து செய்வது.

2. அய். எம். எப். மற்றும் அனைத்து அன்னியக் கடன்களையும் இரத்து செய்வது.

3. சி. அய். ஏ; கே. ஜி.பி; மற்றும் அனைத்து அன்னிய உளவு நிறுவனங்களையும் உளவாளிகளையும் நாட்டைவிட்டு வெளியேற்றுவது.

4. ஏகாதிபத்திய ஏஜெண்டுகள் மற்றும் கைக்கூலிகளைக் கண்டுபிடித்துத் தண்டிப்பது.

5. அன்னிய நாடுகளுடனான அனைத்து ஏற்றத்தாழ்வான ஒப்பந்தங்களையும் இரத்து செய்வது.

6. அன்னிய மூலதனம், தொழில் நுட்பத்திற்குக் கட்டுப்பாடு விதிப்பது.

7. அன்னியக் கல்வி, கலாச்சார மற்றும் உதவி நிறுவனங்களைக் கண்காணித்துக் கட்டுப்படுத்துவது.

ஈ. கல்வி மற்றும் கலாச்சார ஆரங்கல் :

1. கல்வியில் ஏகாதிபத்திய ஆதரவு, பிற்போக்கு முறையை ஒழிப்பது, விஞ்ஞானப்பூர்வமான கல்வி முறையை ஏற்படுத்துவது. அனைத்து துறைகளிலும் தாய்மொழியையே பயிற்றுமொழியாக்குவது.

2. எழுத்தறிவின்மையை முற்றாக ஒழிப்பது, முதியோர் கல்வியையும், இலவசக் கல்வியையும் கட்டாயமாக்குவது.

3. கல்லூரி, பள்ளிகளில் மாணவர், ஆசிரியர் பெற்றோர்களின் சக்தி வாய்ந்த பிரதிநிதித்துவ அமைப்பை ஏற்படுத்துவது.

4. தீண்டாமையை ஒழிப்பது; தீண்டாமையைக் கடைப்பிடிக்கின்றவர்களை, பரப்புகின்

றவர்களைத் தண்டிப்பது. தாழ்த்தப் பட்ட மக்களின் சம அந்தஸ்துக்கும் முன்னேற்றத்திற்கும் உத்திரவாதம் அளிப்பது.

5. மதவெறியை ஒழிப்பது. மதத்தின் பெயரால் பாசிச எதிர்ப்புச் சக்திகளை பிளவுபடுத்தும் அனைத்து மத நிறுவனங்களையும் இயக்கங்களையும் தடை செய்வது, அனைத்து மதங்களுக்கும் சமஉரிமை அளிப்பது, மதத்தைப் பின்பற்றுவது, மதம் மாறுவது உட்பட தனிநபர் மதச் சுதந்திரத்தைப் பாதுகாப்பது.

6. மதம், கடவுள், சாதியின் பெயரால் மக்களை ஏமாற்றுவோரையும், பிளவு படுத்துவோரையும் தண்டிப்பது.

7. சீரழிவு மற்றும் பிற்போக்குக் கலாச்சாரத்தை ஒழிப்பது, பாசிச எதிர்ப்புத் தேசிய ஜனநாயகக் கலாச்சாரத்தை வளர்ப்பது.

8. ஆண், பெண் சம உரிமைக்கு உத்திரவாதம் அளிப்பது; பெண்களுடைய முன்னேற்றத்திற்கு வகை செய்வது.

9. பெண்கள், இளைஞர்கள், குழந்தைகளின் உரிமைகளைக் காப்பது. இளைஞர்கள், பெண்களின் திருமண உரிமையைப் பாதுகாப்பது, விதவை மணம், சீர்திருத்த மணங்களை ஊக்குவிப்பது.

10. இளைஞர்கள் தமது நாட்டுக்கும், மக்களுக்கும் சேவை செய்வதற்காகத் தம்மை அர்ப்பணித்துக் கொள்வதற்கு அனைத்து வாய்ப்புக்களையும் அளிப்பது.

உ. அயலுறவுக் கொள்கை:

1. உலக மேலாதிக்கத்திற்காக இரு மேலாதிக்க வல்லரசுகளும் மேற்கொள்ளும் ஒவ்வொரு முயற்சியையும் எதிர்ப்பது.

2. மூன்றாம் உலகநாடுகளுடனும், மக்களுடனும் நட்புறவை வளர்ப்பது, மேலாதிக்க வல்லரசுகளை எதிர்த்த போராட்டத்தில் பரந்து பட்ட அயக்கிய முன்னணியைக் கட்டுவதற்குப் போராடுவது.

3. மேலாதிக்க வல்லரசுகளை எதிர்த்த போராட்டத்தில் இரண்டாம் உலக நாடுகளுடனும் நட்புறவை வளர்த்துக் கொள்வது, அவற்றின் ஏகாதிபத்திய ஆதிக்க முயற்சிகளை எதிர்ப்பது.

4. சோசலிச நாடுகள் அனைத்துடனும் நட்புறவை வளர்ப்பது.

5. அனைத்து நாடுகளுடனும் பஞ்சசீலக் கொள்கையின் அடிப்படையில் உறவேற்படுத்திக் கொள்வது.





தேசத்தின் தேவை பாசிச எதிர்ப்பு தேசிய ஜனநாயகத் திட்டம்

மீண்டும் 75-77 ஐப் போன்ற பாசிசக் காட்டாட்சியை பிரகடனம் செய்யும் தயாரிப்புகளில் இந்திய அரசு தன்னை ஈடுபடுத்திக் கொண்டு உள்ளது. இந்நிலையில் நமது நாடு எதிர் கொண்டுள்ள மாற்றுப் பாதை என்ன?

பாசிச எதிர்ப்பு தேசிய ஜனநாயகத் திட்டத்தின் அடிப்படையிலான பாசிச எதிர்ப்பு தேசிய ஜனநாயக (சோவியத்) அரசு அமைவதே இத் தேசத்திற்கு உகந்த மாற்றுப் பாதையாக அமைய முடியும். ஏனெனில் பாசிச எதிர்ப்பு தேசிய ஜனநாயகத் திட்டம் அனைத்து பாசிச எதிர்ப்பு சக்திகளின் அரசியல், பொருளாதார, கலாச்சார நலன்களை உத்திரவாதம் செய்கிறது. பாசிசத்தை எதிர்க்கும் அனைத்து வர்க்கங்களுக்கும் பரஸ்பர நலன் பேணுதல் என்ற அடிப்படையில் அவர்களின் நல்வாழ்வுிற்கு உத்தரவாதம் செய்கிறது. மிக முக்கியமாக இத்திட்டம் பாசிசத்தை எதிர்க்கும் அனைத்து சக்திகளுக்கும் அரசியல் அதிகாரத்தில் சமமான வாய்ப்பளிக்கின்றது. சுருங்கச் சொன்னால் பாசிச எதிர்ப்பு தேசிய ஜனநாயகத் திட்டம் பெரும்பான்மை மக்களின் ஜனநாயகத்திற்காகவும் நல்வாழ்வுிற்காகவும் நிற்கிறது.

பாசிச எதிர்ப்பு தேசிய ஜனநாயகத் திட்டம் ஜனநாயகத்திற்காக நிற்கிறது

பாசிச எதிர்ப்பு தேசிய ஜனநாயகத் திட்டம் சிறுபான்மை நலன்காக்கும் பணநாயக பாராளுமன்ற ஜனநாயக அரசியலமைப்பைப் போலல்லாது பரந்துபட்ட மக்களுக்கும் அரசியல் அதிகாரத்தில் பங்கு பெற வழிகோலும் சோவியத் ஆட்சி முறையை முன் வைப்பதால் அது பாசிசத்தை எதிர்க்கக்கூடிய அனைத்து வர்க்கங்களுக்கும் அரசியல் அதிகாரத்தில் சம பங்களிக்கிறது. அதாவது, பாசிசத்தை எதிர்க்கக்கூடிய அனைத்து வர்க்கங்களுக்கும் அரசியல் அதிகாரம் உள்ளிட்ட

அனைத்து ஜனநாயக உரிமைகளையும் பாசிச எதிர்ப்பு தேசிய ஜனநாயக அரசு உத்தரவாதம் செய்கிறது.

பா. எ. தே. ஜ. திட்டம் முன் வைக்கும் சோவியத் ஜனநாயக அமைப்பில் ஆட்சித் துறையில் உள்ள எல்லா அமைப்புகளிலும் மக்களுக்கு ஜனநாயகத்தை அளிக்கிறது.

கிராமப் புறங்களில் நாட்டாண்மை முறையை ஒழித்து விவசாயிகளின் பிரதிநிதித்துவ நீதிமன்றங்களை அமைத்து விவசாயிகளுக்கு ஜனநாயகத்தை வழங்கும் மக்கள் நீதிமன்றங்களை அமைக்கிறது.

அதிகார வர்க்கத் தொழிலாளர் வழக்கு மன்றங்களைக் கலைத்து முதலாளிகள், தொழிலாளிகளின் பிரதிநிதிகளைக் கொண்ட வழக்கு மன்றங்களை நிறுவ வேண்டும் என இத்திட்டம் கூறுகிறது.

மேலும் பாசிச எதிர்ப்பு தேசிய ஜனநாயக அரசுக்கான மக்கள் இராணுவம் மற்றும் போலீசு துறைகளில் அதிகார வர்க்க உறவுகளை அகற்றி ஜனநாயக உறவுகளை ஏற்படுத்துகிறது. 'சோவியத்' அதிகார அமைப்பில் அவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்கிறது.

பாசிச அபாயம் நிலவும் இன்றைய காலக் கட்டத்தில் அதற்கு மாற்றாக 'இடதுசாரி ஜனநாயக முன்னணி' மற்றும் பல்வேறு பாராளுமன்றவாத முன்னணிகளுக்குமான திட்டத்தையும், புரட்சியாளர்களில் பலர் புதிய ஜனநாயகத் திட்டத்தையும் முன் வைக்கின்றனர். ஆனால் இவை பாசிச எதிர்ப்பு சக்திகள் அனைத்துக்கும் ஜனநாயகத்தையும் அரசியல் அதிகாரம், நல்வாழ்வுிற்கு உத்திரவாதம் அளிப்பவையாக இல்லை. இடதுசாரி ஜனநாயக முன்னணி மற்றும் பிற பாராளுமன்றவாதக் கட்சிகள் முன் வைக்கும் திட்டங்கள் அனைத்தும் பாராளுமன்ற ஜனநாயகத்தைக் கட்டிக் காப்பதையே நோக்க

ஜனநாயக ஆட்சி மலரட்டும்

மாகக் கொண்டிருக்கின்றன. பாராளுமன்ற ஜனநாயகம் ஒரு பாசிச சர்வாதிகாரத்தை விட அதிக ஜனநாயகமானதே எனினும் அனைத்து பாசிச எதிர்ப்பு சக்திகளுக்குமான அரசியல்திகார அமைப்பாக அது விளங்க முடியாது. ஏனெனில் அவ்வமைப்பு உண்மையில் போலி ஜனநாயக அதிகார வர்க்க ஆட்சி முறை என்பதால் அது பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே ஜனநாயகம் வழங்கும் ஆட்சி முறையாக விளங்குகிறது. எனவே பாசிசத்தை எதிர்க்கும் மிகப் பரந்துபட்ட வறிய உழைக்கும் மக்களுக்கு அது அரசியல் அதிகாரத்தை வழங்க முடியாது.

இதற்கு மாறாக முன் வைக்கப்படும் புதிய ஜனநாயகத் திட்டம் பரந்துபட்ட மக்களுக்கு உண்மையாகவே அதிகாரம் வழங்கக் கூடிய சோவியத் ஆட்சி முறையை முன் வைக்கிறது என்பது உண்மையே. ஆனால் புதிய ஜனநாயகத் திட்டம் ஏகாதிபத்தியம் மற்றும் நிலப்பிரபுத்துவ உறவுகளை முற்றாக ஒழிப்பதற்கான திட்டமாகும். இன்றைய ஆளும் வர்க்கங்கள் அனைத்தையும் முற்றாகத் துடைந்தெறிந்துவிட்டு அதற்கு எதிரான மக்களின் சோவியத் ஜனநாயக அரசை நிறுவுவதற்கான திட்டமாகும். எனவே பாசிசத்துக்கு எதிராக ஆளும் வர்க்கத்தில் ஏற்பட்டிருக்கும் முரண்பாட்டை இத்திட்டத்தால் பயன்படுத்திக் கொள்ள முடியாது. பாசிசத்தை எதிர்க்கும் ஆளும் வர்க்கப் பிரிவுகளுக்கு இத்திட்டம் அதிகாரத்தில் பங்களிக்கவில்லை என்பதால் அனைத்து பாசிச எதிர்ப்பு சக்திகளையும் புதிய ஜனநாயகத் திட்டத்தால் அயக்கியப்படுத்த முடியாது.

இது பாசிசத்தை எதிர்க்கும் ஆளும்வர்க்கப் பிரிவை பாசிச எதிர்ப்பு முன்னணியில் இணைக்கும் பிரச்சினை மட்டுமல்ல. பாசிசத்தை எதிர்க்கும் ஆளும்வர்க்கப் பிரிவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள் அதற்கு எதிராக பாராளுமன்ற ஜனநாயகத்திற்கு ஆதரவாக பரந்துபட்ட மக்களை அணிதிரட்டிக் கொண்டுள்ளன.

எனவே பாசிச எதிர்ப்பு ஆளும் வர்க்கப் பிரிவை எதிரி முகாமில் வைத்து அணுகுவது அதைப் பிரதிநிதித்துவப் படுத்தும் அரசியல் கட்சிகளின் பின் அணி திரண்டிருக்கும் பரந்துபட்ட மக்களிடம் சந்தேகத்தையும் அவநம்பிக்கையும் ஊட்டும் என்பதுடன் அவர்களைப் பாராளுமன்றவாத அரசியல் கட்சிகளின் பின்னேயே விட்டு வைக்க உதவும்.

எனவேதான் பாசிச அபாயம் நிலவும் இன் பாசிச எதிர்ப்பு தேசிய மாநாட்டு மலர்

றைய காலகட்டத்தில் ஆளும் வர்க்கங்களிடையே நிலவும் இருவேறு அரசியல் போக்கு (பாசிச ஆதரவு-பாராளுமன்ற ஆதரவு போக்குகள்) களுக்கு இடையிலான முரண்பாட்டைக் கணக்கில் கொண்டு பாசிச எதிர்ப்பு சக்தியை அனைத்தையும் அயக்கியப்படுத்தும் ஒரு பரந்த திட்டமாக பாசிச எதிர்ப்பு தேசிய ஜனநாயகத் திட்டம் முன்வைக்கப்பட்டிருக்கிறது. அது பரந்துபட்ட உழைக்கும் மக்களுக்கு அரசியல் அதிகாரத்தை மறுக்கும் பாராளுமன்ற ஜனநாயகத்தை மறுத்து சோவியத் ஜனநாயகத்தை முன் வைக்கிறது. அதே நேரத்தில் புதிய ஜனநாயக வர்க்கங்களுக்குமட்டுமே சோவியத் ஜனநாயக அதிகாரத்தில் பங்கு என்ற புதிய ஜனநாயகத் திட்டத்தின் எல்லையை விரிவடையச் செய்து அனைத்து பாசிச எதிர்ப்பு சக்திகளுக்கும்-ஆளும் வர்க்கப் பிரிவாரியுப்பினும் கூட- அரசியல் அதிகாரத்தில், சோவியத் அதிகார அமைப்பில் பங்களிக்கிறது.

இப்படிப் பாசிச எதிர்ப்பு தேசிய ஜனநாயகத் திட்டம் பரந்துபட்ட மக்கள் தங்களைத் தாங்களே ஆளவும், நிர்வகித்துக் கொள்ளவும் மிக விரிந்த ஜனநாயகத்தை வழங்குகிறது. இதுவரை என்றும் கண்டிராத அளவு பெரும்பான்மை மக்கள் தேசத்தின் அரசியல்-பொருளாதார கலாச்சார நடவடிக்கைகளில் பங்கெடுக்க முழு வாய்ப்பினையும் ஏற்படுத்துகின்றது. இவ்வாறு பா.எ.தே.ஜ. திட்டம் இந்திய மக்களுக்கு இதுவரை மறுக்கப்பட்ட உண்மையான ஜனநாயக அரசியல் வாழ்வை விரிந்த அளவில் அளிக்கிறது.

பாசிச எதிர்ப்பு ஜனநாயகத் திட்டம் அனைத்து மக்களின் நல்வாழ்வுக்காக நிற்கிறது.

இந்திய மக்கள் தொகையில் பெரும்பான்மையினராக உள்ள விவசாயிகளின் வாழ்க்கைத் தரம் உயராமல் தேச முன்னேற்றம் என்பது வெறும் வாய்ச்சவடாலாக மட்டுமே இருக்க முடியும். ஆனால் இன்று நிலப்பிரபுத்துவச் சுரண்டல், வட்டி, வணிகக் கொள்ளை, அதிகார வர்க்கச் சுரண்டல் போன்றவற்றால் இவர்களது வாழ்க்கை மேலும் மேலும் மோசமாகிக் கொண்டே செல்கிறது. இவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த பா.எ.தே.ஜ. திட்டம் உறுதி செய்கிறது.

நில உச்சவரம்பை விதிவிலக்கின்றி அமுல்படுத்துதல் வாயிலாக நிலக்குவிப்பைத் தடுத்து விவசாயிகளுக்கு நிலம் கிடைக்க வழி செய்கிறது.



விவசாயிகளின் குத்தகையைக் குறைக்கிறது. விவசாயிகளின் கடன்களை முழுவுதுமாக ரத்து செய்கிறது. விவசாயிகளை ஒட்டுண்ணி மூலதன (வட்டி, கமிஷன், வணிக) ஆதிக்கத்திலிருந்து விடுபட வழிவகுக்கிறது. அவர்களுக்கு வேண்டிய நிதி, சந்தை மற்றும் நீர்ப்பாசன வசதிகளைச் செய்து தருகிறது. கூடவே விவசாய உற்பத்திக்கு தேவையான உற்பத்தி சாதனங்களை குறைந்த விலையில் கிடைக்க வழி செய்கிறது. அவர்கள் உற்பத்தி செய்த பொருள்களுக்கு நியாயமான விலை கிடைக்கச் செய்கிறது.

விவசாயத் தொழிலாளர்களுக்கு 8 மணி நேர வேலை என்பதோடு வாழ்க்கைக்குத் தேவையான குறைந்தபட்ச கூலியை நிரீரையம் செய்து கிடைக்கச் செய்வதன் மூலம் அவர்களின் சூயர்துடைக்கிறது.

இந்த நடவடிக்கைகள் அனைத்தும், விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை சந்தேகத்துக் கிடமின்றி உயர்த்தும், அதாவது தேசத்தின் பெரும்பான்மையான விவசாயிகளின் வாங்கும் சக்தி அதிகரிக்கும். எனவே தொழிற்சாலைப் பொருட்களின் தேவை அதிகரிக்கும். இது தேசத்தின் தொழில் வளர்ச்சிக்கு மிகவும் அவசியமான தல்லவா?

பா.எ.தே.ஜ. திட்டம் அனைத்துத் தொழிலாளர் விரோத கருப்புச் சட்டங்களையும் ரத்து செய்கிறது. தொழிலாளர்கள் அனைவருக்கும் 8 மணி நேர வேலை, தொழிற்சங்க உரிமை, நிர்வாகத்தில் பங்கு என அவர்களது நல் வாழ்க்கையை உத்திரவாதம் செய்கிறது. மேலும் தேசிய ஊதியக் கொள்கைகளை வகுப்பதன் மூலம் அவர்களது வாழ்க்கைத் தரம் உயர வழி வகை செய்கிறது.

அந்நிய நாடுகளுடனான அனைத்து ஏற்றத் தாழ்வான ஒப்பந்தங்களையும், அம்.எம்.எப். மற்றும் பிற அந்நிய கடன்களையும் ரத்து செய்கிறது. அந்நிய மூலதனத்திற்கு கட்டுப்பாடு விதிக்கிறது. ஏகாதிபத்திய சார்பற்ற தேசியத் தொழிலுக்கும் சிறுதொழில் வளர்ச்சிக்கும் பாதுகாப்பும் உதவியும் அளிக்கிறது. இதனால் உள்நாட்டு மூலதனம் விரிவடையும்; தேசத்தின் தொழில் வளர்ச்சி பெருகும், ஏற்கனவே நாம் பார்த்ததைப் போல விவசாயிகளின் வாழ்க்கைத் தரம் உயர்த்தப்படுவது, தொழிற்சாலை வளர்ச்சியை இன்னும் உயர்த்தும். உள்நாட்டு சந்தையை விரிவடையச் செய்யும்.

தொழில் வளர்ச்சியின் காரணமாக வேலையின்மை முற்றாக ஒழிக்கப்படும்.

கூடவே இந்நியப் பொருளாதாரத்தை ஆட்டிப்படைக்கும் பதுக்கல், கள்ளச் சந்தை, கறுப்புப் பணம் ஆகியவை ஒழிக்கப்படுவதால் விலைவாசி உயர்வு வெகு வேகமாகக் கட்டுப்படுத்தப்படும். இப்படி தேசத்தின் நெருக்கடிகளை எல்லாத்துறைகளிலும் தீர்க்க வழி வகுக்கிறது. அனைத்து மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தி தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.

மேலும் பாசிசத்தை எதிர்க்க முன்வரும் ஆளுமவர்க்கப் பிரிவுகளை பாசிச எதிர்ப்பில் அயக்கியப்படுத்திக் கொள்வதற்கான பொருளாதாரத் திட்டங்களையே பாசிச எதிர்ப்பு தேசிய ஜனநாயகத் திட்டம் முன் வைக்கிறது. நிலப்பிரபுக்கள் முதலாளிகளின் சுரண்டலுக்கும் ஆதிக்கத்திற்கும் கட்டுப்பாடு விதிப்பதன் மூலம் உழைக்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்தில் அது முன்னேற்றத்திற்கு வழி வகுப்பதுடன் அவ்வாக்கங்களை முற்றாக ஒழிப்பதைத் தடுத்து அதிகாரத்தில் பங்களிப்பதன் மூலம் பாசிச எதிர்ப்பு தேசிய ஜனநாயக முன்னணியில் இணைவதற்கான வாய்ப்பளிக்கிறது. இவ்வாறு பாசிச எதிர்ப்புப் போராட்டத்தில் உழைக்கும் மக்கள் பாசிச எதிர்ப்பு ஆளும்வர்க்கப் பிரிவுடனான தமது போராட்டத்தை ஒரு எல்லைக்குட்படுத்திக் கொள்வதன் மூலம், பாசிச எதிர்ப்பு ஆளும்வர்க்கப் பிரிவு உழைக்கும் மக்கள் மீதான சுரண்டல் ஆதிக்க நலனை ஒரு எல்லைக்குட்படுத்திக் கொள்வதன் மூலம் பாசிசத்திற்கு எதிராக சோஷியல் அதிகாரத்தில் பங்கெடுக்கிறார்கள்.

இவ்வாறு பா.எ.தே.ஜ. திட்டம் அனைத்து பாசிச எதிர்ப்பு சக்திகளின் பரஸ்பர நல்லா, அரசியல் அதிகாரம் ஆகியவற்றுக்கு வழிவகை செய்து அவற்றின் அயக்கியத்தைப் பேணுவதாக இருக்கிறது. அவற்றுக்கிடையில் பரஸ்பர நல்லும், சமத்துவமான அரசியல் அதிகார உரிமையும் இல்லாவிட்டால் அயக்கியம் என்பது சாத்தியமரக முடியாது.

இவ்வாறு பா.எ.தே.ஜ. திட்டம் பாசிசத்தை எதிர்க்கக்கூடிய அனைத்து வர்க்கங்களுக்கும் நல்வாழ்வை உத்திரவாதம் செய்வதோடு அனைத்து மக்களின் முன்னேற்றத்துடனான உண்மையான தேச முன்னேற்றத்திற்கு உறுதி அளிக்கிறது.



பாசிச எதிர்ப்பு தேசிய ஐனநாயகத் திட்டமும் புதிய ஐனநாயகமும்

இந்திய ஆளும் வர்க்கங்களின் ஏகாதிபத்திய சார்பு மற்றும் நிலப்பிரபுத்துவத்துடன் சமரச சீர்திருத்தவாத உறவு என்ற முதலாளித்துவப் பாதையின் காரணமாக நமது நாட்டின் அரசியல் பொருளாதார வாழ்க்கை என்றுமில்லாத அளவுக்கு நெருக்கடியில் சிக்கியுள்ளது. 1975இல் ஆதிக்கத்திற்கு வந்த பாசிசக் கும்பலின் ஆதிக்க நச்சுக்காற்று இன்று மீண்டும் வீசத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் பாட்டாளி வர்க்கக் கட்சி சர்வதேசிய, தேசிய நிலைமைகளைச் சரியாக ஆய்வு செய்து தனது பாதையைத் தெளிவாக வரையறுத்துக் கொள்வது அவியமமாகும்.

இன்றைய சர்வதேசிய, தேசிய நிலைமைகள் எவ்வாறு உள்ளன? சுருக்கமாகக் கீழ்க்கண்ட படி தொகுத்துக் கூறலாம்.

1. இன்று உலக மக்களின் பிரதான எதிரிகளாக அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் இரசிய சமூக ஏகாதிபத்தியம் ஆகிய இரு மேலாதிக்க வல்லரசுகள் இருக்கின்றன. இவை இரண்டும் உலக மேலாதிக்கத்தைப் பெறுவதற்கான கடுமையான போட்டியில் ஈடுபட்டுள்ளதால் அடுத்த உலக யுத்தத்திற்கான அபாயம் நிலவுகிறது. அடுத்த உலக யுத்தத்துக்கான பிரதான ஊற்றுக்கண்ணாக இரசிய சமூக ஏகாதிபத்தியம் விளங்குகிறது.

2. வளர்ச்சியடைந்த நாடுகள், மேலாதிக்க வல்லரசுகளைக் கொண்ட முதல் உலகம் என்றும் பிற ஏகாதிபத்தியங்களையும் உள்ளிட்ட இரண்டாம் உலகம் என்றும் இரண்டாம் பிரிந்துள்ளது. இரண்டாம் உலக நாடுகள் மேலாதிக்க வல்லரசுகளின் ஆதிக்கத்துக்கு எதிராக முரண்பாடு கொண்டவையாக உள்ளன. எனினும் அவற்றின் ஆளும் வர்க்கங்கள் குறுகிய சுயநலம் கொண்டவை

யாகவும் மூன்றாம் உலக நாடுகளை ஒடுக்கிச் சுரண்டுவதில் ஆவலுள்ளவையாகவும் உள்ளன.

3. தொழிற்சாலை வளர்ச்சியில் பின் தங்கிய நாடுகளாய் உள்ள சோசலிச நாடுகள் உள்ளிட்ட பிற நாடுகள் அனைத்தும் மூன்றாம் உலக நாடுகளாய் உள்ளன. இந்நாடுகள் ஏகாதிபத்தியங்கள் மற்றும் மேலாதிக்க வல்லரசுகளுடன் கடுமையான முரண்பாடு கொண்டவையாக உள்ளன. ஆனால் இந்நாடுகள் பலவற்றில் ஏகாதிபத்தியங்களுடன் சமரசமாகவும் சார்ந்தும் செல்லக் கூடிய பிற்போக்கு வர்க்கங்களும்—அவை உள்நாட்டில் பிற்போக்கு வர்க்கங்களுடன் கூட்டுச் சேர்ந்தவையாய் உள்ளன.—ஆளும் வர்க்கங்களாக உள்ளன. இவை ஏகாதிபத்தியத்தையும் மேலாதிக்க வல்லரசுகளையும் எதிர்த்த போராட்டத்திற்கும் உள்நாட்டில் பிற்போக்கு சக்திகளை எதிர்த்த போராட்டத்திற்கும் பரந்தூய்மை உள்ள நாட்டு மக்களைச் சார்ந்திருக்கத் தயங்குகின்றன. ஏனெனில் மக்கள் போராட்டங்கள் ஏகாதிபத்தியங்கள் மற்றும் மேலாதிக்க வல்லரசுகள் மற்றும் உள்நாட்டுப் பிற்போக்குச் சக்திகளுக்கு மட்டுமின்றி தமக்கும் குழிபறித்துவிடும் என்றும், அதிகாரம் தவிர்க்க முடியாமல் மக்கள் கரங்களுக்குச் சென்றுவிடும் என்றும் அஞ்சுகின்றன. எனவே இவை ஏகாதிபத்தியங்களுடன் முரண்பாடு கொண்டிருக்கும் அந்த வேளையில் உள்நாட்டு மக்களைக் கண்டு அதிகம் அஞ்சுகின்றன. மக்களைவிட ஏகாதிபத்தியத்தையே நட்புச் சக்தியாகக் கருதுகின்றன.

4. இன்று உலக மக்களின் பிரதான எதிரியாய் இருக்கும் மேலாதிக்க வல்லரசுகளை வீழ்த்தி



துடைத்தெறிய வேண்டும். பிற்போக்கு முதலாளித்துவம் ஏகாதிபத்தியம் நிலப்பிரபுத்துவம் ஆகிய வர்க்கங்களின் எதிர்ப்புரட்சிகரக் கூட்டை முறியடிக்கப் பாட்டாளி வர்க்கம் தனது போராட்டத்திற்கு உறுதுணையாய் நிற்கும் விவசாய வர்க்கத்தை முக்கியமான உந்து சக்தியாய் இணைத்துக் கொள்ள வேண்டும். இந்த எதிர்ப்புரட்சிகரக் கூட்டை ஒழித்துக் கட்டாமல் பாட்டாளி வர்க்கம் சோசலிசத்தையும் கம்யூனிசத்தையும் நோக்கி ஓரடி கூட எடுத்து வைக்க முடியாது. இப்போராட்டத்தில் விவசாய வர்க்கம் போல உறுதியான நட்பு சக்தி பாட்டாளி வர்க்கத்துக்கு வேறு எதுவும் இல்லை. இவ்வர்க்கத்தின் துணையின்றி போராட்டத்தில் பாட்டாளி வர்க்கம் வெற்றியைக் கற்பனை கூட செய்ய முடியாது. விவசாய வர்க்கம், நகர்ப்புற குட்டி முதலாளிய வர்க்கம் மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பு, நிலப் பிரபுத்துவ எதிர்ப்பு, சார்பு நிலைப் பிற்போக்குப் பெரு முதலாளித்துவ எதிர்ப்பில் பாட்டாளி வர்க்கத்துடன் ஒன்றிணையும் அனைத்துப் புரட்சிகரச் சக்திகளையும் ஒன்றிணைத்துக் கொள்வதன் மூலம் மட்டுமே பாட்டாளி வர்க்கம் போராட்டத்தில் வெற்றி பெற முடியும்.

சுதந்திரமான, விரிவான, விரைவான தேசியத் தொழில் வளர்ச்சிக் கத் தடையாக விளங்கும் நிலப்பிரபுத்துவம், ஏகாதிபத்தியம், பிற்போக்கு முதலாளித்துவம் ஆகியவற்றைத் தூக்கி எறியும் பாட்டாளி வர்க்கத்தின் தலைமையிலான புரட்சிப்போர் பாட்டாளி வர்க்கம், சோசலிசத்தை நோக்கி முன்னேறுவதற்கு ஒரு முன்னிபந்தனையாக உள்ளது. இது புரட்சியின் ஜனநாயகக் கட்டத்தைக் குறிக்கிறது. எனவே இத்தியப் பாட்டாளி வர்க்கம் சோசலிசத்தையும் கம்யூனிசத்தையும் சாதிப்பதைத் தனது அதிகப் பட்சத் திட்டமாகக் கொண்டிருக்கும் அதே வேளையில் ஜனநாயகக் கட்டத்தை நிறைவு செய்வதைத் தனது குறைந்த பட்சத் திட்டமாகக் கொள்ள வேண்டும்.

பாட்டாளி வர்க்கம் ஜனநாயகப் புரட்சிக் கட்டத்தை நிறைவேற்றுவது என்பதற்குப் பொருள் முதலாளி வர்க்கம் ஜனநாயகப் புரட்சியை நிறைவேற்றுவது என்பதிலிருந்து அடிப்படையிலேயே வேறுபட்டுள்ளது. முதலாளி வர்க்கம் முதலாளித்துவப் புரட்சியை நடத்திய காலத்தில் விவசாயிகளை அணிதிரட்டியே செய்தது எனினும், அதன் நோக்கம் முதலாளித்துவ ஆட்சி அதிகாரத்தை (பாராளுமன்ற ஜன

நாயகத்தை) நிறுவுவதையும் முதலாளித்துவ உற்பத்தி முறையை நிறுவுவதையும் நோக்கமாகக் கொண்டிருந்தது.

முதலாளி வர்க்கம் பிற்போக்காகமாறி சீர்திருத்த, சமரச வழிகளில் நிலப்பிரபுத்துவத்தை முதலாளித்துவமாக மாற்றுவதன் இயுதி நோக்கம் கூட, முற்றிலும் ஒரு முதலாளித்துவ சமுதாயத்தை (ஆட்சி முறையிலும், உற்பத்தி முறையிலும்) நிறுவுவதேயாகும்.

ஆனால் பாட்டாளி வர்க்கம் நிலப்பிரபுத்துவ உறவுகளைவும், ஏகாதிபத்தியம் மற்றும் பிற்போக்கு முதலாளித்துவ வர்க்கத்தையும் முற்றிலும் துடைத்தெறிய வேண்டுமானால், அதற்கு முன்னிபந்தனையாக எதிர்ப்புரட்சிகர வர்க்கங்களின் நலன்களைக் காத்து நிற்கும், நிலவும் அதிகார வர்க்க அரசு எந்திரத்தையும் பாராளுமன்ற போலி ஜனநாயக முறையையும் ஒழித்துக் கட்டுவதும், மாறாக தொழிலாளிகள், விவசாயிகள் மற்றும் புரட்சிகர வர்க்கங்களின் சோவியத் வடிவான மக்கள் ஜனநாயக அரசை நிறுவுவதும் அவசியமாக உள்ளது. இது முதலாளித்துவ அரசமைப்பையே. உற்பத்தி முறையையே நிறுவுவதை நோக்கமாகக் கொண்டில்லை. மாறாக மக்கள் ஜனநாயகத்தையும் பின்னர் சோசலிசத்தையும் நிறுவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மக்கள் ஜனநாயக அரசு வடிவம் பாட்டாளி வர்க்க (சோவியத்) அரசு வடிவமாக இருக்கும்போதே அதில் பாட்டாளி வர்க்கம் மட்டுமின்றி புரட்சிகரமான, ஏகாதிபத்திய எதிர்ப்பு, நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு, தனி உடமை வர்க்கங்களும் பங்கு பெறுகின்றன. மக்கள் ஜனநாயகத்தில் தனி உடமை வர்க்கங்கள் அனுமதிக்கப்படும் அதே நேரத்தில் தனி உடமை உற்பத்தி உறவுகள் அனைத்தும் சோசலிச நோக்கங்களுக்கு உட்பட்டவையாகவும் மக்கள் ஜனநாயக சர்வாதிகாரத்திற்குக் கட்டுப்பட்டவையாகவும் அனுமதிக்கப்படுகின்றன. எனவே பாட்டாளி வர்க்கத்தலைமையிலான ஜனநாயகப் புரட்சி என்பது பழைய வகைப்பட்ட முதலாளியப் புரட்சியிலிருந்து அடிப்படையிலேயே மாறுபட்டுள்ளது. அதே நேரத்தில் அது சோசலிச புரட்சியாகவும் இல்லை.

மாறாக சோசலிசத்தை நோக்கி முன்னேறுவதற்கான அனைத்துச் சாதகமான கூறுகளையும் கொண்டிருக்கிறது. இப்புரட்சியில் முக்கிய உந்து சக்தியாக இருக்கும் விவசாயவர்க்கம் தனி உடமை வர்க்கமே எனினும் அது சோசலிசத்தால் முதலில் பயனடையும் வர்க்கமாக இருக்கும் என்

உலக யுத்த அபாயம் நகர்ட்டும்.

பதாலும் சோவியத் வடிவிலான ஆட்சி முறை பாட்டாளி வர்க்க ஆட்சி முறை என்பதாலும் மக்கள் ஜனநாயக சர்வாதிகாரத்திலிருந்து சோசலிசத்திற்கு அமைதிவழியில் முன்னேறுவதற்கான அனைத்து வாய்ப்புக்களும் உள்ளன. எனவே பாட்டாளி வர்க்கத் தலைமையிலான ஜனநாயகப் புரட்சி, பழையவகைப்பட்ட முதலாளியப் புரட்சியிலிருந்து மாறுபட்ட புதிய ஜனநாயகப் புரட்சியாக இருக்கும். இது சாராம்சத்தில் விவசாய புரட்சியே என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.

இவ்வாறு இந்தியப் பிற்போக்கு வர்க்கங்கள் மேற்கொள்ளும் ஏகாதிபத்தியச் சார்பு மற்றும் நிலப்பிரபுத்துவத்துடனான சமரச சீர்திருத்தப் பாதை மற்றும் பாராளுமன்ற போலி ஜனநாயக அதிகார வர்க்க அரசு முறை ஆகிய தேசத்துக்கும், மக்களுக்கும் கேடு விளைவிக்கும் கொள்கை முறைகளுக்குப் பதிலாக, இந்தியப் பாட்டாளிவர்க்கம் புதிய ஜனநாயக அரசியல் பொருளாதாரக் கொள்கைகளை நிறைவேற்றுவதற்கான புரட்சிப் போரை நடத்துவதன் மூலம் மட்டுமே நாட்டின் கேடுகளை அகற்ற முடியும்.

கடந்த பல பத்தாண்டுகளாக இந்திய ஆளும் வர்க்கங்கள் பின்பற்றி வந்த பாதை தேசத்திற்கும், மக்களுக்கும் கேடு விளைவிக்கக் கூடியது என்பதை, நிலவும் உண்மைகள் அப்பட்டமாக காட்டிக் கொண்டிருக்கும்போது மேலும் அப்பாதையை பாட்டாளி வர்க்கம் அனுமதிக்க முடியாது. மாறாக, புதிய ஜனநாயகப் புரட்சிப் பாதையை உயர்த்திப் பிடிப்பதின் மூலம் நாட்டுக்கு விமோசனத்தையும் முன்னேற்றத்தையும் கொண்டு வரவேண்டும்; தங்கு-தடையற்ற சமுதாய வளர்ச்சிக்கு வழி செய்ய வேண்டும்; மக்களின் நல்வாழ்விற்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும்.

உண்மையில் இந்தியப் பாட்டாளி வர்க்க இயக்கம் இந்திய நாட்டின் நெருக்கடிகளுக்குத் தீர்வு காண, நெருக்கடிகளுக்குக் காரணமாயிருக்கும் நிலப்பிரபுத்துவ உறவுகளையும் ஏகாதிபத்திய மூல தள ஆதிக்கத்தையும் அவற்றைச் சார்ந்து நிற்கும் பிற்போக்குப் பெருமுதலாளி வர்க்கத்தையும் அவற்றின் பாராளுமன்றப் போலி ஜனநாயக அதிகார வர்க்க ஆட்சி முறையையும் பூண்டோடு வேர

றுத்து, உடைத்தெறிந்து புதிய ஜனநாயகப் புரட்சியை நடத்துவது என்பது, தேக்கமுற்று நெருக்கடிக்குள்ளாகியிருக்கும் இந்தியச் சமுதாயத்தின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்துக்கு மட்டுமல்ல, உலகப் புரட்சியின் வெற்றிக்கும் கூட அவசியமானதாகும். ஏகாதிபத்தியங்கள் முக்கியமாக மேலாதிக்க வல்லரசுகள் இன்றைய இந்திய சமூக நிலைமைகளில் மட்டுமே இந்தியாவைச் சுரண்டுவது சாத்தியமாகும். இந்தியப் பிற்போக்கு ஆளும் வர்க்கங்கள் ஆதிக்க நிலையில் இருப்பதால் மட்டுமே இது சாத்தியமாகும்.

இன்றைய இந்தியச் சமூக நிலைமைகளுக்கு காரணமான சார்பு நிலை முதலாளிய அரை நிலப்பிரபுத்துவ அமைப்பு-வீழ்த்தப்பட்டு புதிய ஜனநாயக அரசு அமைக்கப்படும்போது ஏகாதிபத்தியங்கள் மற்றும் மேலாதிக்க வல்லரசுகளின் சுரண்டலும், கொள்ளையும் முற்றாகக் களைந்தெறியப்பட்டு விடுவதால் அந்த அளவுக்கு அது ஏகாதிபத்தியம் மற்றும் மேலாதிக்க வல்லரசுகளின் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கிறது. அவற்றின் தொடர்ந்த வாழ்வுக்கு நெருக்கடியைக் கொடுக்கிறது.

எனவே ஏகாதிபத்தியம் மற்றும் மேலாதிக்க வல்லரசுகளை எதிர்த்த உலகளாவிய போராட்டத்தில் இந்தியப் புரட்சியின் வெற்றி—உலகிலேயே மிக அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியப் புரட்சியின் வெற்றி—மிக முக்கியமான பங்காற்றுவதாக இருக்கும். இது ஏகாதிபத்தியங்களைப் பலவீனப்படுத்தி உலகப் புரட்சிகர சக்திகளைப் பன்மடங்கு பலப்படுத்தும்.

இக்காரணங்களால் இந்தியப் புரட்சியின் வெற்றி ஏகாதிபத்தியங்கள் மற்றும் மேலாதிக்க வல்லரசுகளின் அனைத்து வகையான கடுமையான எதிர்ப்புகளையும் முறியடிக்க வேண்டியிருக்கும். இவை அனைத்தும் பாட்டாளி வர்க்கத் தலைமையிலான இந்தியப் புரட்சியின் வெற்றி உலகப் புரட்சியில் ஓர் அங்கமாகவும், அதன் வெற்றிக்குச் சேவை செய்வதாகவும் இருக்கும் என்பதைத் தெளிவுபடுத்துகின்றன.

எனினும் சோசலிசம் மற்றும் கம்யூனிசம் என்ற தனது அதிகபட்சத் திட்டத்தை அடைவதற்கு முன்னிபந்தனையாகப் புதிய ஜனநாயகப்



புரட்சியைத் தனது குறைந்தபட்சத் திட்டமாக வைத்து நிறைவேற்றும் கடமையை இந்தியப் பாட்டாளி வர்க்கம் ஒரே அடியில் நிறைவேற்றிட முடியாது என்பதையும் நிலைமைகள் எடுத்துக் காட்டுகின்றன. ஜனநாயகப் புரட்சியை இந்தியப் பாட்டாளி வர்க்கம் நிறைவேற்றும் முன்னதாகவே நாடு ஓர் ஏகாதிபத்தியத்தின் காலனியாதிக்கத்தின் கீழோ நவீன காலனியாதிக்கத்தின் கீழோ அல்லது ஒரு பாசிசக் கும்பலின் அதிகாரத்தின் கீழோ வர நேருமாயின், அப்போது எதிர்ப்புரட்சிகர வர்க்கங்களின் கூட்டணிக்குள்ளாகவே முரண்பாடு கூர்மையடைந்து பிளவேற்படும். அதன் விளைவாகப் பாட்டாளி வர்க்க இயக்கம் ஜனநாயகப் புரட்சியை ஒரு கட்டமாக அல்லாமல் நிலைமைகளைப் பொருத்து சில இடைக்கட்டங்கள் வழியாகவே நிறைவேற்ற வேண்டியிருக்கும்.

ஏனெனில் இத்தகைய கட்டங்களில் ஆதிக்கத்தில் இருக்கும் எதிர்ப்புரட்சிக் கும்பலை எதிர்த்து ஆதிக்கத்திற்காகப் போராடும் எதிர்ப்புரட்சிக் கும்பல் போராடிக் கொண்டிருக்கும். இதன் காரணமாகப் புரட்சியில் பாட்டாளி வர்க்கத்தின் நட்பு மற்றும் எதிரி சக்திகளின் அணி சேர்க்கையில் சில மாற்றங்கள் ஏற்படும்.

எடுத்துக்காட்டாக, இந்தியா 1947இல் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் காலனியாக இருந்த போது, பாட்டாளி வர்க்க இயக்கத்தின் பிரதான தாக்குதல் திசையாக பிரிட்டிஷ் ஏகாதிபத்தியமே இருந்தது. ஏனெனில் பிரிட்டிஷ் காலனிய ஆதிக்கத்தை ஒழித்துக் கட்டுவதன் மூலமே பாட்டாளி வர்க்க இயக்கம் மக்கள் ஜனநாயக, சர்வாதிகாரத்தை நிறுவுவதை நோக்கி முன்னேற முடியும். அதற்குப் பிரதான நடவடிக்கை இருந்தது பிரிட்டிஷ் காலனிய ஆதிக்கமே. அப்போது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும் பிற ஏகாதிபத்தியச் சக்திகளும், உள்நாட்டு நிலப் பிரபுத்துவ மற்றும் முதலாளிகளின் சில பிரிவுகளும் கூட பிரிட்டிஷ் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தில் இணையக் கூடிய சாத்தியப்பாடு இருந்தது. அதே போல 1975ல் இந்திரா கும்பல் அவசரநிலை பாசிசத்தை அறிவித்த போது, அது ஆளும் வர்க்கங்களின் மற்றொரு பிரிவின் அதாவது பாசிஸ்ட் இந்திராவை எதிர்க்கும் ஆளும் வர்க்க பிரிவின் ஜனநாயக உரிமைகளையும் பறிப்பதாக இருந்தது. அப்போது பாட்டாளி வர்க்க இயக்கம் மக்கள் ஜனநாயக சர்வாதிகாரத்தை நோக்கி முன்னேற, முதலில்

பாசிசக் கும்பலின் ஆட்சி அதிகாரத்தை வீழ்த்த வேண்டியிருந்தது. எனவே பாசிசக் கும்பலின் ஆட்சி அதிகாரத்தை எதிர்க்கும் போராட்டத்தில் ஆளும்வர்க்கங்களின் பாசிச எதிர்ப்புச் சக்திகளும் இணையும் சாத்தியப்பாடு ஏற்பட்டது. இப்போது மீண்டும் பாசிச அபாயம் நிலவுகிறது. இத்தகைய அபாயத்தை எதிர்த்து ஆளும் வர்க்கங்களின் ஒரு பிரிவு தொடர்ந்து எச்சரித்தும், குரல் கொடுத்தும், பிரச்சாரம் செய்யும் வகுகிறது. இப்போதும் பாசிச எதிர்ப்பு முன்னணியில் ஆளும் வர்க்கங்களின் ஒரு பிரிவு இணைவதற்கான சாத்தியப்பாடு ஏற்பட்டுள்ளது.

எனவே இத்தகைய காலகட்டங்களில் புரட்சி மற்றும் எதிர்ப்புரட்சி சக்திகளின் அணிவகுப்புகளில் ஏற்படும் மாற்றங்களைக் கணக்கில் கொண்டு புரட்சிகர இயக்கம் அதிகப்பட்சப் பலன்களை ஈட்டுமபடியும், மக்கள் ஜனநாயகப் புரட்சியை நோக்கி மிக விரைந்து முன்னேறும் படியும்—அதாவது எதிர்ப்புரட்சிகர சக்திகளும் அதிகப் பட்சம் பலவீனப்படுத்தப்படவும், புரட்சிகர சக்திகள் அதிகப்பட்சம் பலப்படுத்தவும்—குறிப்பான திட்டங்களை முன்வைத்துச் செயல்படவேண்டும். ஆனால் இக்கால கட்டங்களில் எல்லாம் கட்சியின் குறைந்த பட்சத் திட்டமோ, ஜனநாயகப் புரட்சிக் கட்டமோ மாற்றமடைவதில்லை.

இப்படிப்பட்ட நிலைமைகளில் குறிப்பான திட்டம் வைத்துச் செயல்படுவது பாட்டாளிவர்க்க இயக்கத்துக்கு இரண்டு காரணங்களால் அவசியமாகும். முதலாவதாக, இத்தகைய காலகட்டங்களில் பரந்துபட்ட மக்களிடமிருந்து கட்சியும் புரட்சிகர இயக்கமும் தனிமைப்பட்டு விடாமலும், பரந்துபட்ட மக்கள் ஆதிக்கச் சக்திகளை எதிர்க்கும் எதிர்ப்புரட்சிச் சக்திகளின் பின் அணி திரண்டு அதனால் எதிர்ப்புரட்சிகர புகாரம் பலப்பட்டு விடாமலும் தவிர்க்கவும், இரண்டாவதாக பாட்டாளி வர்க்க இயக்கம் அதிகப்பட்ச ஜனநாயகப் புரட்சிக் கெதிராக ஒன்றிணைந்த எதிர்ப்புரட்சி சக்திகளைப் பலவீனப்படுத்தவும் அவசியமாகும்.

இத்தகைய நிலைமைகளில் குறிப்பான திட்டம் வைக்காமல், பொதுத்திட்டத்தை (ஜனநாயகப் புரட்சிக்கான திட்டத்தை) மட்டுமே வைத்துப் பாட்டாளி வர்க்கக் கட்சி செயல்படுமாயின் குறிப்பிட்ட நிலைமையில் பிரதான எதிரியாய் மாறி

மேலாதிக்கங்கள் ஒழிப்புக்கும்

மிருக்கும் எதிர்ப்புரட்சி ஆதிக்கச் சக்திகளை எதிர்த்துப் பரந்துபட்ட மக்களை கட்சி தனது தலைமையில் அணிதிரட்ட முடியாது. மாறாகக் குறிப்பிட்ட ஆதிக்கச் சக்திகளை எதிர்த்துத் தனது ஆதிக்கத்திற்காகப் போராடும் எதிர்ப்புரட்சி சக்திகள் மிகப் பெரும்பான்மையான மக்களை அணிதிரட்டி விடும். ஏனெனில் மக்களின் உடனடி கோரிக்கைகளைப் பாட்டாளி வர்க்கக் கட்சியின் பொதுத்திட்டம் பிரதிபலிக்கவில்லை. இதனால் மிகப்பெரும்பான்மையான மக்கள் எதிர்ப்புரட்சிச் சக்திகளின் தலைமையில் அணி திரள்வர். இதனால் எதிர்ப்புரட்சிச் சக்தி பலமடைந்து புரட்சிகர இயக்கம் பலவீனமடையும். இதற்கு மாறாக பாட்டாளி வர்க்கக் கட்சி ஆதிக்கச் சக்தியாய் மாறியிருக்கும் பிரதான எதிர்ப்புரட்சி சக்தியை எதிர்த்துக் குறிப்பான திட்டம் வைத்துச் செயல்படுமாயின், அது பரந்து பட்ட மக்களின் உடனடிக் கோரிக்கைகளைப் பிரதி நிதித்துவப்படுவதால் பரந்துபட்ட மக்களைக் கட்சி தனது தலைமையில் அணி திரட்ட முடியும். புரட்சிகர இயக்கத்தைப் பலப்படுத்தி எதிர்ப்பு

புரட்சிச் சக்திகளைப் பலவீனப் படுத்தும்படி பாட்டாளி வர்க்க இயக்கம் முன்வைக்கும் குறிப்பான திட்டத்தை ஆதிக்கச் சக்திகளை எதிர்க்கும் எதிர்ப்புரட்சி சக்திகளும் ஆதரிக்குமாயின் அவை தம் பின் அணிதிரட்டியிருக்கும் மக்களையும் பாட்டாளி வர்க்க இயக்கத் தலைமைக்குத் தயார்ப் படுவதாய் இருக்கும்; அவ்வாறின்றி எதிர்க்குமாயின் தான் அணிதிரட்டி இருக்கும் மக்களிடமிருந்தே அது தனிமைப்படும். ஏனெனில் பாட்டாளி வர்க்கத்தின் குறிப்பான திட்டம் குறிப்பிட்ட பிரதான ஆதிக்கச் சக்திகளை எதிர்த்து அனைத்து வர்க்கங்களுக்கும் சக்திகளுக்கும் முழு ஜனநாயக உரிமைகளையும் வழங்குகிறது என்பதால் பெரும்பான்மையான மக்கள் இத்திட்டத்தின் கீழாகவே அணிதிரள்வர்.

[இது இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனிஸ்ட்), தமிழ்நாடு அமைப்புக் கமிட்டியின் மூன்றாவது பிள்ளத்தில் நிறைவேற்றப்பட்ட அரசியல் தீர்மானத்தில் உள்ள ஒரு பகுதியாகும்.]

ஓவியக் காட்சியில் இடம்பெற்ற பாசீச எதிர்ப்பு ஓவியங்கள்

75-ன் பாசீச காட்டாட்சியல்..



அடக்குமுறைகள் கட்டவிடுத்தலின்பட்ட



எதிர்ப்புத் துணிந்து எண்ணற்றோர் இருட்சிறையில்



பணம் படைத்தவர்கள் இந்திராவின் லாக்டில் பாதுகாப்பாக இருந்தனர்



களுக்கோ அதிகாரம் இல்லை. அதிகாரிகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அல்ல என்பதால் இவர்கள் பதவி ஏற்பதும் விலகுவதும் மக்கள் விருப்பத்திற்கு உட்பட்டதாக இல்லை. மேலும் இவர்கள் நியமிக்கப் பட்டவர்கள். ஒவ்வொரு அதிகாரியும் அவனுடைய மேலதிகாரிகளுக்கு மட்டுமே கட்டுப்பட்டவராக இருக்கிறான்.

இந்நிலையில் பாராளுமன்ற ஜனநாயகத்தில் பாராளுமன்றங்களிலும், சட்ட மன்றங்களிலும் நிறைவேற்றப்படும் சட்டங்கள் எவையும் மக்களுக்கு ஆதரவானதாக—செல்வந்தர்களுக்கு எதிரானதாக—இருந்தால் அவை அமல்படுத்தப்படுவதற்கு எந்த வழிமுறையும் இல்லை.

எனவே பாராளுமன்ற ஜனநாயகம் என்பது வயது வந்த அனைவர்க்கும் வாக்குரிமை கொடுக்கும் ஜனநாயகமாக இருப்பினும், உண்மையில் அது பெரும்பான்மை மக்களுக்கான ஜனநாயகமாக இல்லை. மாறாக ஒரு சில பணக்கார வர்க்கத்தினர்க்கு சேவை செய்கின்ற, அவர்களால் ஆட்டிப் படைக்கப் படுகின்ற பணநாயக அரசியல் அமைப்பாகவே இருக்கிறது. இத்தகைய ஜனநாயக அமைப்பில் பாசிச சர்வாதிகார அரசியல் அமைப்பை விட கூடுதலான உரிமைகள் இருக்கின்றன என்பது உண்மையே. அந்த உரிமைகள் எவ்வளவு பரந்து விரிந்ததாக இருப்பினும், எவ்வளவு கூடுதலான உரிமைகள் பெற்றதாக இருப்பினும், பாராளுமன்ற ஜனநாயகம் மிகப் பெரும்பான்மையான மக்களுக்கு அரசியல் அதிகாரத்தில் பங்களிக்கும் உரிமை தர இயலாத ஒரு பணநாயக அரசியல் அமைப்பேயாகும்.

பாசிச சர்வாதிகாரம் பாராளுமன்ற ஜனநாயகத்தையே புறக்கணித்து விடுவதால் பணக்கார வர்க்கத்தின் ஒரு பிரிவினரின் ஆதிக்கத்தை நிறுவுவதாக இருக்கிறது. அதற்கு மாறாக முன்வைக்கப்படும் பாராளுமன்ற ஜனநாயகம், பணக்கார வர்க்கம் முழுமைக்குமான ஜனநாயகத்தை நிறுவுவதாக இருக்கிறதேயன்றி அனைத்து மக்களுக்கும்மான ஜனநாயகத்தை நிறுவுவதாக இல்லை. இந்நிலையில் சர்வாதிகாரத்தை எதிர்த்து அனைத்து மக்களும் போராடி பாராளுமன்ற ஜனநாயகத்தைக் காக்க வேண்டும் எனக் கூறுவது 'நீ அரிசி கொண்டு வா, நான் உமி கொண்டு வருகிறேன். ஊதி, ஊதி நாங்கள் சாப்பிடுகிறோம்' என்று கூறுவதன்றி வேறல்ல. அதாவது பாசிச சர்வாதிகாரத்தை எதிர்த்து அனைத்து மக்களும் போராடி செல்வந்தர்களுக்கு

அதிகார வர்க்க ஆட்சி ஒழியட்டும்

மட்டுமே அரசியல் அதிகாரத்தில் வாய்ப்பளிக்கும் (பாராளுமன்ற) ஜனநாயகத்தைக் காக்கலாம் என்பதே இந்நிரா காங்கிரஸ் எதிர்ப்பு, சர்வாதிகார எதிர்ப்பு எதிர்க்கட்சிகள் முன் வைத்திருக்கும் "ஜனநாயகம் காப்போம்". என்ற முழக்கத்தின் சாராம்சமாகும்.

பாசிச அபாயத்தை முறியடிக்க செய்ய வேண்டியது என்ன?

எனவே பாசிச சர்வாதிகாரத்தை எதிர்த்த அனைத்து மக்களின் போராட்டம் பாராளுமன்ற ஜனநாயகத்தைக் கட்டிக் காப்பதற்கானதாக இருக்கக் கூடாது. மாறாக அனைத்து மக்களும் ஜனநாயக உரிமை—அரசியல் அதிகார உரிமை தரக்கூடிய ஒரு அரசியல் அமைப்புக்காக போராடுவதாக அமைய வேண்டும்.

இதன் பொருள் என்ன? பாசிச சக்திகளை எதிர்த்த மக்களின் போராட்டம்

- 1) மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத, மக்களின் கண்காணிப்புக்கும், கட்டுப்பாட்டுக்கும் உட்படாத, ஆனால் சட்டங்களை அமலாக்கும் அதிகாரம் படைத்த அதிகார வர்க்க அமைப்புகளை கலைப்பதையும்.
- 2) சட்டமியற்றும் அமைப்பும், அதை நடைமுறைப்படுத்தும் அமைப்பும் தனித்தனிபாக இருக்கும் முறையை அறவே ஒழிப்பதையும்,
- 3) உள்ளூரிலிருந்து தேசிய மட்டம் வரை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களைக் கொண்ட அமைப்புகளே சட்டத்தை இயற்றவும், அமல்படுத்தவுமான அதிகாரத்தைக் கொண்டதாய் அமைக்கப்படுவதையும்.
- 4) அதிகார அமைப்புகளுக்கு—சட்டத்தை இயற்றவும், அவற்றை நடைமுறைப்படுத்தவும் அதிகாரம் உள்ள அமைப்புகளுக்கு—தேர்ந்தெடுத்து அனுப்பிய பிரதிநிதிகளை மக்கள் தாம் விரும்பிய போது திரும்ப அழைத்துக் கொள்ளும் உரிமை பெறுவதையும் நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும்.

இத்தகைய அரசியல் அமைப்பில் மட்டுமே சர்வாதிகாரத்தை எதிர்க்கும் பெரும்பான்மையான மக்களின் விருப்பத்திற்கு எதிராக எந்த சட்டங்களையும் இயற்ற முடியாது. பெரும்பான்மையான மக்களின் நலன்களுக்கு ஏற்ப இயற்றப்படும் சட்டங்கள் எவையும் செயல்படுத்தப்படாமல் தடுக்கப்படவும் முடியாது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மக்களுக்கு விரிவான மரக செயல்பட்டால், மக்கள் அவர்களை திருப்பி



சோவியத் ஜனநாயகம் மலரட்டும்

அழைக்கும் உரிமை இருப்பதால் அப்படிப்பட்ட வர்கள் தொடர்ந்து அதிகாரத்தில் இருக்க முடியாது.

இத்தகைய அரசியல் அமைப்பு மட்டுமே பாசிச எதிர்ப்பு சக்திகளின் முழு அதிகாரத்துக்கும்—ஜனநாயகத்துக்கும்—உத்திரவாதம் அளிக்கிறது. எனவே பாசிசத்தை எதிர்க்கும் அனைத்து மக்களின் போராட்டத்தை இத்தகைய ஒரு அரசியல் அமைப்புக்கான போராட்டமாகக் கட்டமைப்பதே பாசிசத்தை எதிர்த்து ஜனநாயகத்தை நிறுவுவதற்கான சரியான வழிமுறையாக இருக்கும்.

பாசிச எதிர்ப்பு தேசிய ஜனநாயக அரசாங்கத்திற்கான போராட்டத்தை உயர்த்திப் பிடிப்போம்.

எப்போது வேண்டுமானாலும் ஒரு பாசிச சர்வாதிகாரம் நிறுவப்படலாம் என்ற அபாயம் நிலவும் இன்றைய கட்டத்தில், பாசிச சக்திகளை எதிர்த்து அனைத்து மக்களின் ஜனநாயகத்

துக்காகப் போராடும் கடமை அனைத்து ஜனநாயக இயக்கங்களையும் எதிர் கொண்டுள்ளது.

பாசிசத்தை எதிர்த்து அனைத்து மக்களுக்கும்மான ஜனநாயகம் என்பது பாராளுமன்ற ஜனநாயகம் அல்ல. மாறாக சோவியத் ஜனநாயகமேயாகும். எனவே பாசிசத்தை எதிர்த்து அனைத்து மக்களின் போராட்டத்தை பாராளுமன்ற ஜனநாயக அரசாங்கத்தை நிறுவுவதை, காப்பதை நோக்கி அல்ல, மாறாக நாட்டின் அனைத்து மக்களுக்கும் உள்ளூர் முதல் தேசிய மட்டம் வரை சோவியத் வடிவ அதிகார அமைப்புகளை நிறுவுவதையும் அவற்றை அடிப்படையாகக் கொண்ட பாசிச எதிர்ப்பு சக்திகளின் ஒரு தேசிய ஜனநாயக அரசாங்கம் அமைப்பதையும் நோக்கியே கட்டமைக்க வேண்டும்.

**பாசிச எதிர்ப்பு சக்திகளே,
பாராளுமன்ற ஜனநாயகத்திற்காக அல்ல,
சோவியத் ஜனநாயகத்திற்காக
ஒன்றிணையுங்கள்!**

குறிப்புகள்:

1. பாசிசம் என்பது பாராளுமன்ற ஜனநாயக உரிமைகளை, முதலாளிய ஜனநாயக உரிமைகளைப் பறித்துவிட்டு நிறுவப்படும் ஒரு பகிரங்க சர்வாதிகார ஆட்சியாகும். 1975-77ல் நமது நாட்டில் இந்திராவால் கெயல்படுத்தப்பட்ட அவசர நிலை கால ஆட்சி இதற்கு உதாரணமாகும்.
2. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட அமைப்புகளே சட்டமியற்றவும், அதை நிறைவேற்றவும். அதிகாரம் பெற்றிருப்பதும், மக்கள் அவர்களை எப்போது வேண்டுமானாலும் திருப்பியழைக்கும் உரிமை பெற்றிருப்பதுமான மக்கள் ஆட்சி அமைப்பே சோவியத் என்பது. இவ்வமைப்பு முதன்முதலாக இரசியாவில் தொழிலாளர்கள்—விவசாயிகளால் ஏற்படுத்தப்பட்டு முதலாளிகள், நிலப்பிரபுக்களின் அதிகார வர்க்க ஆட்சி முறை அகற்றப்பட்டது. இதன் பின் ஜார் ருஷ்யா, சோவியத் ருஷ்யா என பெயர் பெற்றது.

மலும், அதை நிறைவேற்றவும். அதிகாரம் பெற்றிருப்பதும், மக்கள் அவர்களை எப்போது வேண்டுமானாலும் திருப்பியழைக்கும் உரிமை பெற்றிருப்பதுமான மக்கள் ஆட்சி அமைப்பே சோவியத் என்பது. இவ்வமைப்பு முதன்முதலாக இரசியாவில் தொழிலாளர்கள்—விவசாயிகளால் ஏற்படுத்தப்பட்டு முதலாளிகள், நிலப்பிரபுக்களின் அதிகார வர்க்க ஆட்சி முறை அகற்றப்பட்டது. இதன் பின் ஜார் ருஷ்யா, சோவியத் ருஷ்யா என பெயர் பெற்றது.

ஓவியக் காட்சியில் இடம்பெற்ற பாசிச எதிர்ப்பு ஓவியங்கள்



சிந்தூரவேளம் பாசிச களட்டாட்சியை!



அவசீகவேளம் அரசியல் உரிமைகளை!

பாசிச சர்வாதிகாரம் ஸ்தாபிக்கப்படுவதற்கு முன்பாக முதலாளிய அரசுகள் சாதாரணமாக பல்வேறு ஆர்ப்ப கட்டங்களைக் கடந்து செல்கிறது. அதைத் தொடர்ந்து பல விதமான பிற்போக்கு நடவடிக்கைகளை நிறுவுகிறது. அந்தப் பிற்போக்குச் செயல்கள் பாசிசம் அதிகாரத்திற்கு வருவதற்கு நேரடியாக உதவி, வசதி செய்து கொடுக்கிறது. முதலாளிய வர்க்கத்தினுடைய பிற்போக்கு நடவடிக்கைகளையும், பாசிசத்தின் வளர்ச்சியையும் அவைகளின் தயாரிப்புக் கட்டங்களிலேயேயுமார் யார் எதிர்த்துப் போராடவில்லையோ அவர்கள், பாசிசத்தின் வெற்றியைத் தடுக்கும் நிலையில் இருக்கவில்லை. அதற்கு நேர் மாறாக அதன் வெற்றிக்குத்தான் வழிவகை செய்து கொடுக்கிறார்கள்.

— ஐரர்ஜ் டிமிட்ரோவ்



பாசிச எதிர்ப்பு தேசிய ஜனநாயக திட்டத்துக்கு எதிரான வாதங்கள் சரியானவையா?



பாசிச அபாயம் நிலவுகிறது என்பதில் ஒத்த கருத்துக் கொண்டவர்களில் சிலர் இந்த அபாயத்துக்கு எதிராய் பாசிச எதிர்ப்பு தேசிய ஜனநாயக திட்டத்தை முன்வைத்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை மறுக்கின்றனர். அதற்கு அவர்கள் கூறும் காரணம் என்ன?

1. பாசிச அபாயம் நிலவிய போதிலும் பாசிச சர்வாதிகாரம் உடனடியாக நிறுவப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை. மேலும், 1975-77 அவசர நிலை பாசிச காலத்தைப் போல ஆளும் வர்க்கங்களின் ஒரு பிரிவு அடக்கு முறைக்கு உட்பட்டிருக்கவில்லை. எனவே பாசிச எதிர்ப்பு அயக்கிய முன்னணியில் ஆளும் வர்க்கப் பிரிவு ஒன்று சேர்வதற்கான வாய்ப்பு இல்லை. எனவே பாசிச அபாயம் நிலவும் இன்றைய காலகட்டத்தில் குறிப்பான திட்டமாக பாசிச எதிர்ப்பு தேசிய ஜனநாயக திட்டம் தேவையில்லை. புதிய ஜனநாயகத் திட்டத்துடன் அடக்கு முறைக்கு எதிரான இயக்கத்தை குறிப்பான வேலைத் திட்டமாக வைத்துக் கொண்டால் போதுமானது.

2. பாசிச எதிர்ப்பு தேசிய ஜனநாயகத் திட்டம் விவசாயப் புரட்சியையும், ஏகாதிபத்திய எதிர்ப்பையும் கைவிட்டு விட்டது. எனவே அது ஏகாதிபத்தியத்துடனும் ஆளும் வர்க்கத்துடனும் கூட்டுச் சேரும் வர்க்க சமரசத் திட்டமாகும்.

3. தேசிய அளவிலான ஒரு அரசியல் கட்சியின் பின்னணியும், பரந்துபட்ட வெகுஜனங்கள் திரட்டப்பட்ட மக்கள் திரள் அமைப்புகளும் இன்றி இத்தகைய திட்டத்தை முன்வைப்பது தவறானதாகும்.

பல்வேறு அமைப்புகள் முன்வைத்த விமர்

சனங்களின் தொகுப்பே மேற்கண்ட வாதங்கள். இவற்றை ஒவ்வொன்றாக பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வோம்.

முதலாவது வாதத்தை முன்வைப்பவர்கள் பாசிச சர்வாதிகாரம் நிலவும் காலக்கட்டத்தில் அல்லது பாசிச சர்வாதிகாரம் உடனடியாக நிறுவப்படும் அபாயம் இருக்கும்போது மட்டுமே இத்தகைய திட்டம் பாசிச எதிர்ப்பு தேசிய ஜனநாயக திட்டம், முன்வைத்து செயல்படவேண்டும் என்று கூறுகின்றார்கள். ஏனெனில் இத்தகைய நிலைமைகளில் மட்டுமே ஆளும் வர்க்கத்தின் ஒரு பிரிவு 1975-77 அவசரநிலை பாசிச காலத்தைப் போல் அடக்குமுறைக்கு உட்பட்டு பாசிச எதிர்ப்பு அயக்கிய முன்னணியில் சேரும் வாய்ப்பு இருக்கும் என்று கருதுகின்றனர்.

இவர்களுடைய கருத்து சரியானது தானா? இன்று இந்திய அரசியல் அரங்கில் நிலவும் அரசியல் போக்குகளையும், சக்திகளையும் ஆய்வு செய்வது இதற்கு உதவிகரமாக இருக்கும். இன்று இந்திய அரசியல் அரங்கில் மூவகை அரசியல் போக்குகள் நிலவுகின்றன. முதல் வகைப் போக்கு நாட்டில் நிலவும் பாராளுமன்ற ஜனநாயகத்தைக் கூட ஒழித்துவிட்டு ஒரு பாசிச சர்வாதிகாரத்தை நிறுவுவதை நோக்கமாகக் கொண்டிருக்கிறது. இந்திரா காங்கிரசும் அதன் அடிவருடிக் கட்சிகளும் இதற்குத் தலைமை தாங்குகின்றன. இதற்கு எதிராக நிலவும் இருவகை அரசியல் போக்குகளில் ஒன்று பாசிசத்துக்கு எதிராக பாராளுமன்ற ஜனநாயகத்தைக் கட்டிக் காப்பதை நோக்கமாகக் கொண்டிருக்கிறது. சில எதிர்க்கட்சிகள் இப்போக்கை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. மூன்றாவது போக்கு பாசிச சர்வாதிகாரத்துக்கு எதிராக

அதை முறியடிக்க உறுதியாக நிற்கும் அதே வேளையில், ஆளும் வர்க்கங்களுக்கு மட்டும் ஜனநாயகம் வழங்கும் பணநாயக அரசியல் அமைப்பான பாராளுமன்ற ஜனநாயகத்தையும் எதிர்க்கிறது. மாறாக மிகப் பெரும்பான்மையான மக்களுக்கு ஜனநாயகம் வழங்கக் கூடிய சோவியத் வடிவ ஆட்சி முறைக்காக மக்கள் ஜனநாயகத்துக்காக நிற்கிறது. புதிய ஜனநாயகத் திட்டத்தை முன்வைத்துப் போராடிக் கொண்டிருக்கும் மார்ச்சிய—லெனினிய புரட்சிகர அமைப்புகள் இந்த மூன்றாவது போக்கை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.

முதல் இரு போக்குகளும், ஆளும் வர்க்கங்களுக்கிடையிலான முரண்பாட்டின் பிரதிபலிப்பே யாகும். இந்த முரண்பாடு, ஆளும் வர்க்கத்தின் ஒரு பிரிவு மற்றொரு பிரிவை அடக்கி ஒடுக்கும் அளவுக்கு கூர்மையடையவில்லை எனினும் இரு வேறு அரசியல் போக்குகளை, சக்திகளை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. எப்போதே மறுக்க முடியாது. இவ்விரு அரசியல் போக்குகளும் தம் பின் பரந்த அளவில் மக்களைத் திரட்டிக் கொண்டுள்ளன.

இன்றைய சமூக போருளாதார அரசியல் அமைப்பு மீது மக்களுக்கு உள்ள வெறுப்பை பாசிச சக்திகள் தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முயல்கின்றன. அதே நேரத்தில் பாசிசக் கொடுங்கோன்மைக்கு எதிரான கோபத்தைப் பயன்படுத்தி மக்களை பாராளுமன்றவாத சக்திகள் தம் பின் அணி திரட்டிக்கொள்ள முயல்கின்றனர்.

இந்நிலையில் பாசிச சக்திகளைத் தனிமைப்படுத்தி வீழ்த்தவும், அனைத்து பாசிச எதிர்ப்பு சக்திகளையும் அயக்கியப்படுத்தி ஒரு உண்மையான மக்கள் ஜனநாயகத்தை (சோவியத் ஜனநாயகத்தை) நோக்கி இட்டுச் செல்லவும் செய்ய வேண்டியது என்ன?

புதிய ஜனநாயகத் திட்டமும் அடக்கு முறைக்கு எதிரான இயக்கமும் இதைச் சாதிக்க போதுமானவைதானா? இல்லை. ஏனெனில் புதிய ஜனநாயகத் திட்டம் ஆளும் வர்க்கத்துக்குள் இருக்கும் முரண்பாடுகளையும் இருவேறு அரசியல் போக்குகளையும் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. அது பாசிச ஆதரவு அரசியல் சக்திகள் மற்றும் பாசிச எதிர்ப்பு பாராளுமன்ற ஆதரவு அரசியல் சக்திகள் ஆகிய இரண்டையும் ஒரே முகாமில் எதிரி முகாமில் வைத்து அணுகுகிறது. எனவே அது பாசிச சக்திகளை

மட்டும் தனிமைப்படுத்தி, அனைத்து பாசிச எதிர்ப்பு சக்திகளையும் அயக்கியப்படுத்த பயன்பட முடியாது என்பது மட்டுமின்றி, பாசிச ஆதரவு, மற்றும் பாசிச எதிர்ப்பு ஆகிய இரு முரண்பட்ட அரசியல் சக்திகளை எதிரி முகாமில் வைத்து அணுகுவதால் பாசிச எதிர்ப்பு சக்திகளின் அயக்கியத்திற்கு தடையாகவும் இருக்கும். புதிய ஜனநாயகத் திட்டத்துடன் இணைக்கப்பட்டு வரும் வரை, அடக்குமுறைக்கு எதிரான இயக்கம் என்ற வேலைத்திட்டமும் இந்நிலைமையை மாற்றிவிட முடியாது.

ஆனால் பாசிச எதிர்ப்பு தேசிய ஜனநாயகத் திட்டம் பாசிச எதிர்ப்பு சக்திகள் அனைத்துக்கும் அரசியல் அதிகாரத்துக்கும் பரஸ்பர நல்வாழ்விற் கும் வகை செய்வதால் அது மட்டுமே பாசிச சக்திகளைத் தனிமைப்படுத்தி பாசிச எதிர்ப்பு சக்திகள் அனைத்தையும் அயக்கியப்படுத்தும் வலிமை பெற்றதாய் இருக்கிறது. அடக்கு முறைக்கு எதிரான இயக்கம் கூட இத்திட்டத் துடன் இணைக்கப்பட்டிருக்கும் போது மட்டுமே பாசிச எதிர்ப்புசக்திகள் அனைத்தையும் இணைப்பதில் வெற்றி பெற முடியும்.

பாசிச அபாயம் நிலவுகிறது என்பதை ஏற்றுக் கொள்ளும் யாரும் அதே நேரத்தில் நிலவும் மூலக்க அரசியல் போக்குகளையும், சக்திகளையும் பற்றிய சரியான ஆய்வும் மதிப்பீடும் கொண்டிருப்பார்களானால் இதை மறுக்க முடியாது.

அடுத்து சிலர் பாசிச எதிர்ப்பு தேசிய ஜனநாயகத் திட்டம் விவசாயப் புரட்சியையும், ஏகாதிபத்திய எதிர்ப்பையும் கைவிட்டு வர்க்க சூரசம் செய்து கொண்டு விட்டது என்கின்றனர். இவர்கள் இந்த முடிவுக்கு வரக் காரணம் என்ன? நிலபிரபுக்களின் நிலமனைத்தையும் பறிமுதல் செய்து உழுபவனுக்கு நிலம் சொந்தம் என்ற அடிப்படையில் உடமையாக்குவது பற்றியேரா. ஏகாதிபத்திய மூலதனம் அனைத்தையும் மகப்பற்றுவது பற்றியேரா திட்டம் குறிப்பிடாததால் அவர்கள் இந்த முடிவுக்கு வந்திருக்கிறார்கள். அவர்களுடைய இறதக் கருத்து சரியானது தானா?

பாசிச எதிர்ப்பு தேசிய ஜனநாயகத் திட்டம் என்பது ஒரு புதிய ஜனநாயகத் திட்டமல்ல. அதாவது புதிய ஜனநாயகத் திட்டத்தைப்போல் நிலப் பிரபுத்துவத்தையும், ஏகாதிபத்தியச் சார்பு பெரு முதலாளித்துவத்தையும் ஒரடியாய் ஒழிப்பதை அதன் நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை.

மாறாக பாசிச சக்திகளை கீழ்த்துவதும் அதற்காக அனைத்து பாசிச எதிர்ப்பு சக்திகளையும் அடக்கியப்பகுத்தி அவற்றின் அரசியல் அதிகாரத்தையும் பரஸ்பர நலனையும் நிறுவுவதையும் தவறு நோக்கமாகக் கொண்டிருக்கிறது. எனவே புதிய ஜனநாயகத் திட்டமாக பாசிச எதிர்ப்பு தேசிய ஜனநாயகத் திட்டம் இயல்பையெனவே கோட்படு இரண்டின் நோக்கங்களுக்கும் வேறுபடுத்திக் காணத் தவறுவதன் விளைவையாகும்.

மேலும் பாசிச எதிர்ப்பு தேசிய ஜனநாயகத் திட்டம் விவசாயப் புரட்சியையே ஏகாதிபத்திய எதிர்ப்பையே கைவிட்டுவிட்டதாகக் கூறுவது அநியாயமே. மாறாக ஏகாதிபத்தியத்தை எதிர்த்தும், நிலப்பிரபுத்துவத்தை எதிர்த்தும் அரசியல் பொருளாதார அளவில் அது தீர்க்கமாக தாக்குதல்களைத் தொடுக்கிறது. திட்டத்தில் ஏகாதிபத்தியம் மற்றும் மேலாதிக்கத்துக்கு எதிராக என்ற பகுதியும் அயலுறவுக் கொள்கை என்ற பகுதியும் ஏகாதிபத்தியத்துக்கெதிரான தாக்குதலின் ஆழத்தை எடுத்து வைக்கிறது. மேலும் பாசிச எதிர்ப்பு தேசிய ஜனநாயகத் திட்டம் விவசாயிக்கு அரசியல் அதிகாரத்தையும் குத்தகை குறைப்பு, கூலி நிர்ணயம் போன்ற பொருளாதார வாழ்க்கை முன்னேற்றத்தையும் உறுதி செய்யிறது. விவசாயப் புரட்சி என்பது

விவசாயிக்கு நிலம் உடமையாக்கப்படுவது என்பது மட்டுமல்ல, அதற்கும் மேலாக விவசாயிகள் அரசியல் அதிகாரத்தைப் பெறுவதாகும் எனவே பாசிச எதிர்ப்பு தேசிய ஜனநாயகத் திட்டம் விவசாயப் புரட்சியை கைவிடவில்லை; மாறாக விவசாயப் புரட்சியின் மிக முக்கியமான அம்சத்தை நிறைவேற்றி வைக்கிறது.

அடுத்து இத்தகைய ஒரு திட்டத்தை முன்வைத்து பிரச்சாரம் செய்ய தேசிய அளவிலான ஒரு அரசியல் கட்சியும் பரந்த அளவில் வெகு ஜனங்களைத் திரட்டியிருக்கும் மக்கள் திரள் அமைப்புகளும் இருக்க வேண்டும் என்றும் அவ்வாறு இல்லாமல் இத்தகைய ஒரு திட்டத்தை முன்வைப்பது தவறு என்றும் சிலர் கூறுகிறார்கள். இத்தகைய ஒரு திட்டத்தை நிறைவேற்ற தேசிய அளவிலான ஒரு அரசியல் கட்சியும் அத்திட்டத்தின் அடிப்படையில் அக்கட்சியால் திரட்டப்பட்ட பரந்து பட்ட வெகு ஜன அமைப்புகளும் இன்றி சாத்தியமில்லை என்பது உண்மையே. ஆனால் இத்தகைய திட்டம் எதுவும் இல்லாத அரசியல் கட்சியும், அக்கட்சியால் திரட்டப்பட்ட வெகுஜன அமைப்புகளும் பாசிசத்தை வீழ்த்தவோ பரந்துபட்ட மக்களுக்கு ஜனநாயக அமைப்பை நிறுவவோ எவ்வித பங்களையும் ஆற்ற முடியாது என்பதை அவர்கள் உணர வேண்டும்.

ஓவியக் காட்சியில் இடம்பெற்ற பாசிச எதிர்ப்பு ஓவியங்கள்

பாசிச அரக்கனும் பாசிச எதிர்ப்பு சூயாக்களும்



புயற்பறவை எசுரபண்டரஜாஜ்



புரட்சிமலர் சிங்கையா

பாசிச எதிர்ப்பு தேசிய ஜனநாயக திட்டத்தில் பரந்துபட்ட உழைக்கும் மக்கள்மீது மற்றவர்கள் ஆதிக்கம் செலுத்தும் அபாயம் இருக்கிறதா?



பாசிச அபாயம் நிலவும் இன்றைய குறிப்பான அரசியல் சூழலில், பாசிச எதிர்ப்பு தேசிய ஜனநாயகத் திட்டம் எனும் குறிப்பான திட்டம் முன்வைக்கப்படும்போது சிலர் அய்யங்கொண்டு அச்சம் தெரிவிக்கின்றனர். ஏகாதிபத்திய சார்பு முதலாளிகள் மற்றும் நிலப்பிரபுத்துவ உடைமைகளை உடனடியாக முற்றாக ஒழிப்பதை இத் திட்டம் முன்வைக்கவில்லை என்பதால், பாசிச எதிர்ப்பின் அச்சாணியான பரந்துபட்ட உழைக்கும் மக்களின் நலன்கள் நசுக்கப்பட்டு விடும் அபாயம் உள்ளது எனக் கருதி இவர்கள் அச்சம் கொள்கின்றனர்.

இந்த அச்சம் ஆதாரமற்றதாகும். அன்னிய மூலதனம் மற்றும் மூலதனத்திற்குக் கட்டுப்பாடு, அன்னிய ஏகாதிபத்தியக் கடன்கள் மற்றும் ஏற்றத்தாழ்வான ஒப்பந்தங்கள் இரந்து, நில உச்சவரம்புக் கட்டம் விதிக்கின்ற பிரயோகம், ஒட்டுண்ணி மூலதனத்திற்குக் கட்டுப்பாடு, குத்தகை குறைப்பு, விவசாயக் கடன்கள் அனைத்தும் இரந்து ஆகிய குறிப்பான திட்டத்தின் அம்சங்கள் ஏகாதிபத்திய சார்பு நிலை முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ ஆதிக்கங்களுக்கு கெதிரான உறுதியிக்க நடவடிக்கைகளைக் உள்ளன.

அரசியல் அரங்கில் பாசிச எதிர்ப்பு தேசிய ஜனநாயகத் திட்டம் பரந்துபட்ட மக்களுக்கு அரசியல் அதிகாரத்தை மறுக்கக்கூடிய, பணம்படைத்த சிறுபான்மையினருடைய ஜனநாயகத்தை முன்வைக்கவில்லை; மாறாக பரந்துபட்ட மக்களுக்கு உண்மையிலேயே அரசியல் அதிகாரம் அளிக்கக்கூடிய சோவியத் ஆட்சி முறையை முன்வைக்கிறது.

மேலும், பாசிச எதிர்ப்பு வர்க்கங்கள் அனைத்துக்குமே வர்க்க விவிதாச்சாரப்படியே சோவியத் ஆட்சி முறையில் பிரதிநிதித்துவம்

அளிக்கப்படுகிறது. இதன் காரணமாக பாசிசத்தை எதிர்க்கும் ஆளும் வர்க்கம் பிரிவு சிறுபான்மையாகவே இருப்பதால், சோவியத் ஆட்சி முறையில் அதற்குரிய அளவே பிரதிநிதித்துவம் இருக்கும். அதேபோல் பரந்துபட்ட மக்கள் பெரும்பான்மையாக இருப்பதால், சோவியத்தில் பெரு வாரியான பிரதிநிதித்துவம் இருக்கும். எனவே பாசிசத்தை எதிர்க்கும் ஆளும் வர்க்கம் பிரிவு, விழிப்புணர்வு கொண்ட பெரும்பான்மையான மக்கள் மீது மேலாண்மை செலுத்த சோவியத் ஆட்சி முறையில் வாய்ப்பேதும் இல்லை.

பாசிச எதிர்ப்பு தேசிய ஜனநாயகத் திட்டம் ஏகாதிபத்தியம், நிலப்பிரபுத்துவம், சார்பு நிலை முதலாளித்துவம் ஆகியவற்றை முற்றாக ஒழிக்கும் அம்சங்களைக் கொண்டிருக்கவில்லை என்பது உண்மையே. ஆனால் அது முன்வைக்கும் சோவியத் வடிவ ஆட்சி முறையும் வர்க்க அடிப்படையிலான பிரதிநிதித்துவமும் பரந்துபட்ட உழைக்கும் மக்களின் மேலாதிக்கத்தை உத்தரவாதப்படுத்துகின்றன. அது முன்வைக்கும் பொருளாதார அடிப்படையான பணிகள் ஏகாதிபத்திய நிலப்பிரபுத்துவ, சார்பு முதலாளித்துவ வர்க்கங்களின் பொருளாதார அடித்தளத்தைப் பலவீனப்படுத்தி, பரந்துபட்ட உழைக்கும் மக்களின் பொருளாதார, கலாச்சார வாழ்க்கை முன்னேற்றத்தை உறுதிப்படுத்துகின்றன என்பதை யாரும் மறுக்க முடியாது.

இது ஏகாதிபத்தியம், நிலப்பிரபுத்துவம், சார்பு முதலாளித்துவம் ஆகியவற்றின் அரசியல் பொருளாதார ஆதிக்கத்தை முற்றாக ஒழித்துக் கட்டும் புரட்சிப் போராட்டத்தில் ஒரு முக்கியமான படிக்கல்வாக பரந்துபட்ட உழைக்கும் மக்களுக்கு அமையும் என்பதை யாராவது மறுக்க முடியுமா?

பாசிச அபாயம் நிலவுகிறது என்ற கூற்று தவறானதா?



1975—77 அவசர நிலைக்கால பாசிசம் மீண்டும் இந்தியாவில் கட்டவிழ்த்து விடப்படும் அபாயம் இன்று நிலவுகிறது என்பதில் சிலர் ஐயமுறுகின்றனர். இந்திய அரசின் நடைமுறைகளைத் திட்டமிட்ட பாசிசச் சதிகளாக அவர்களால் பார்க்க இயலவில்லை. மாறாக மக்கள் போராட்டங்களின் மீது எல்லா ஆட்சியாளர்களும் வழக்கமாக அவிழ்த்துவிடும் அடக்கு முறைகளே தற்போது இந்தியாவில் கட்ட விழ்த்து விடப்படுகின்றன என அவர்கள் கூறுகின்றனர்.

எல்லா ஆட்சியாளர்களையும் போலவே போராட்டங்கள் மீது அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விடும் வழக்கமான போக்கை இந்திய ஆட்சியாளர்கள் 1970 - ம் ஆண்டு களுக்கு முன்வரையிலும் மேற்கொண்டு வந்தனர் என்பது உண்மைதான். அக்கால கட்டத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் போராட்டங்கள் வெடித்ததெழுமாயின், அக்குறிப்பிட்ட பகுதிகளுக்குள்ளாக மட்டுமே அமுலாகும் வகையில் அடக்கு முறைச் சட்டங்கள் வரம்புகளிடப்பட்டு வகுக்கப்பட்டு வந்தன.

ஆனால் 1970 - ம் ஆண்டுகளிலிருந்து இந்திய ஆட்சியாளர்களின் நடவடிக்கைகள் வேறு திக்கை நோக்கிச் செல்லத் தொடங்கி விட்டன. குறிப்பிட்ட பகுதியில் எழும் போராட்டங்களை அடக்குவதற்காக இயற்றப்படும் சட்டங்கள் அக்குறிப்பிட்ட பகுதிக்குள் வரம்பில்லாமல் அகில இந்திய அளவில் பாதிக்கும் வகையில் இயற்றப்படத் தொடங்கி விட்டன.

சென்ற ஆண்டு டெல்லி டிரான்சிஸ்டர் வெடிகுண்டுச் சம்பவத்தை ஒரு சாக்காகப் பயன்

படுத்தி கொண்டு, அகில இந்திய அளவில் 'பயங்கரவாத சீர்குலைவு நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம்' பாய்வதற்குத் தயார் செய்யப்பட்டுள்ளதை அண்மைக் காலத்தில் எடுத்துக் காட்டாகக் கூறலாம். வழக்கமான அடக்கு முறைச் சட்டமெனில் டெல்லி, பஞ்சாப் பகுதிகளுக்குள் மட்டுமே இச்சட்டம் வெளியிடப்பட்டிருக்கும். ஆனால் அவ்வாறில்லாமல் இந்தியா முழுமைக்கும் பொருந்தும் வகையிலேயே வரையறுக்கப்பட்டுள்ளது. இது, ஆட்சியாளர்களின் வழக்கமான நடவடிக்கையாயில்லை எனவும் ஒரு குறிப்பிட்ட உள்நோக்கத்தைக்கொண்டேயுள்ளது எனவும் உணர்ந்துகின்றனதல்லவா? இன்றைய எதிர்க்கட்சிகளும் இதை உணர்ந்திருப்பதால் தான் மத்திய அளவின் ஒவ்வொரு அடக்குமுறைச் சட்டமும் தம்மீதும் மக்கள் மீதும் பாயும் நோக்கம் கருதியே கொண்டுவரப்படுகின்றது என அம்பலப்படுத்தி வருகின்றன.

இந்த உள்நோக்கம் பாசிசத்தை கொண்டு வருவதற்கான ஒரு சதியாக இல்லாமல் வேறெதுவாகவும் இருக்க முடியாது என்பது தெளிவாக உணரக்கூடிய விஷயமே.

ராஜீவின் சமீபத்திய நடவடிக்கை இதை மேலும் உறுதிப்படுத்தவே செய்கிறது. பஞ்சாப் பயங்கரவாதம் தனிமைப்பட்டுள்ள தற்போதைய சூழ்நிலையிலும் கூட தமது அந்திய நாட்டுப் பயணங்களனைத்திலும், பயங்கரவாதம் உலகின் மிகப் பெரிய பிரச்சனை எனப் பிரச்சாரம் செய்து வருகிறார். ராஜீவ் இப்போது உலகக் கருத்தைத் திரட்டுவதன் நோக்கம், பயங்கரவாதத்தை ஒரு சாக்காகக் காட்டி இந்தியாவில் அவசர நிலையை கட்டவிழ்த்து விடுவதன்றி வேறெதுவாக இருக்க முடியும்?

அதேபோல் பாகிஸ்தானிடமிருந்து இந்தியாவுக்கு ஆபத்து என்ற இந்திய ஆட்சியாளர்களின் தொடர்ச்சியான பிரச்சாரம் காரணமாக இதுவரை ஆறு சமாதான ஒப்பந்தங்களை பாகிஸ்தான் முன்வைத்தும் பல சாக்குப் போக்குகளைக் கூறி ராஜீவ் நிராகரிப்பதன் தோக்கம், தானே பாகிஸ்தான் மீது ஓர் ஆக்கிரமிப்பு யுத்தத்தைத் தொடுத்துவிட்டு அதன் சாக்கில் இந்தியாவில் அவசரநிலையைப் பிரகடனப்படுத்துவது தவிர வேறில்லை.

இந்திராவைப் போலவே ராஜீவுடம் ஜனாதிபதி ஆட்சிமுறையைப் பற்றிய விவாதத்தை முடுக்கி விட்டுள்ளார். கடந்த 1984 பாராளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் என்ற அந்தஸ்தைக் கூட எக்கட்சியும் பெற முடியாத அளவிற்கு அறுதிப் பெரும்பான்மை பெற்ற நிலையிலும், ஜனாதிபதி ஆட்சிமுறையைப் பற்றிய விவாதத்தை வசந்த சாத்ஜே மூலம் ராஜீவ் தொடரச் செய்துள்ளார். அறுதிப் பெரும்பான்மை இருப்பினும் பாராளுமன்றத்தைக் கொண்டு தன் விருப்பப்படி இனி ஆள முடியாது என்ற நிலைக்கு ராஜீவ் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறார் என்பதையே இதுதெளிவாக்குகிறது. எனவே ஜனாதிபதி ஆட்சி பற்றிய விவாதத்தின் மூலம் தன் விருப்பப்படி சர்வாதிகார ஆட்சியை நடத்த ராஜீவ் நோக்கங் கொண்டிருக்கிறார் என்பதுதான் உண்மை.

எல்லாவற்றிற்கும் மேலாக, கடந்த பாராளுமன்றத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையை ராஜீவ் பெற்றுவிட்ட பின்னரும், அஸ்ஸாம், பஞ்சாப் பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு விட்டதாக ராஜீவ் கூறிய பின்னரும், கடந்த பஞ்சாப் தேர்தலில் சிக்கிய மதவெறியர்களைப் பஞ்சாப் மக்கள் முழுமையாகத் தனிமைப்படுத்திவிட்ட பின்னரும், 'புதிய புதிய' கொள்கையின் மூலம்

21ம் நூற்றாண்டுக்கு நேரடியாக இந்தியாவை அழைத்துச் செல்வதாகக் கூறும் ராஜீவ், அதற்கு தேரெதிராக 'தேவைப்பட்டால் மீண்டும் அவசரநிலையைக் கொண்டு வருவேன்' எனத் திரும்பத்திரும்பக் கூறுவதன் அவசியம்தான் என்ன? சூழ்நிலைகள் மேற்கண்டவாறு ராஜீவுக்கு ஆதரவாகவே இருக்கும்போது, அவசரநிலையைக் குறித்துப் பேசுகிறாரென்றால், மீண்டும் அவசரநிலைப் பாசிசத்தைக் கட்டவிழ்த்து விடுவதை ராஜீவ் நோக்கமாகக் கொண்டுள்ளார் என்பதைத் தவிர வேறெதையும் உணர்த்துவதாக இருக்க முடியுமா?

இவ்வாறு இந்தியாவில் ஒரு பகுதியில் எழும் பிரச்சனையைக் கொண்டு நாடு முழுமையிலும் பாயக்கூடிய கொடூரச் சட்டங்களை இடுவது, பாகிஸ்தானிடமிருந்து ஆபத்து எனப் பொய் பிரச்சாரம் செய்வது, நாடாளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மை நிலைப் போதும் ஜனாதிபதி ஆட்சி, பற்றிய பிரச்சாரத்தை முடுக்கி விடுவது, நாட்டின் சூழ்நிலைகள் ராஜீவுக்குச் சாதகமாக இருக்கும்போதும் 'தேவைப்பட்டால் மீண்டும் அவசரநிலையைக் கொண்டு வருவேன்' என்று கூறுவது ஆகிய இவை அனைத்தும்

- ஆட்சியாளர்களின் அடக்குமுறைகள் வழக்கமான தன்மை கொண்டது எனும் கருத்தை நிராகரிக்கவே செய்கிறது என்பதையும்
- உள்நோக்கம் கொண்டவை என்பதையும்
- அவ்வுள் நோக்கம் மீண்டும் ஒரு பாசிசக் காட்டாட்சியைக் கட்டவிழ்த்து விடுவதே என்பதையும் தெள்ளத் தெளிவாக நிரூபிக்கின்றன.

ஒவியக் காட்சிகள் இடம்பெற்ற பாசிச எதிர்ப்பு ஒவியங்கள்











மகத்தான மக்கள் தலைவர்கள்

ஒரு பார்வையாளரின் கடிதம்

காலை முற்போக்கு இளைஞர் அணி
பொறுப்பாளர்களே,

ஜனவரி 4, 5 - ல் மக்கள் உரிமைக் கழக
மும், மக்கள் கலாச்சாரக் கழகமும் இணைந்து
காவையில் நடத்திய பாசிச எதிர்ப்பு தேசிய
மாநாட்டை ஒட்டி நீங்கள் வெளியிட்டிருந்த
துண்டறிக்கை ஒன்றை பார்க்கும் வாய்ப்பை
மீபத்தில் பெற்றேன். மாநாட்டின் இரண்டு
நாள் நிகழ்ச்சியிலும் பார்வையாளனாகக் கலந்து
கொண்டிருந்த நான் தவிர்க்க முடியாத காரணத்
தால், மாநாட்டின் இறுதியில் நடைபெற்ற
பேரணி மற்றும் பொதுக்கூட்ட நிகழ்ச்சியில்
கலந்து கொள்ள இயலவில்லை. உங்கள்
துண்டறிக்கை பேரணி மற்றும் பொதுக்கூட்ட
நிகழ்ச்சியின்போது வினியோகிக்கப்பட்டிருப்ப
தால் அப்போதே அதைப் பார்க்கும் வாய்ப்பு
எனக்குக் கிடைக்கவில்லை.

சமீபத்தில் என்னை சந்தித்த ம. உ. க.
தோழர் உங்களுடைய துண்டறிக்கையை என்
கிடம் கொடுத்து மாநாட்டில் பங்கு கொள்ள
உங்கள் அமைப்புக்கும் அழைப்பு விடுக்கப்பட
புருந்தது என்ற செய்தியையும் சொன்னார்.
எனவே உங்கள் கருத்துக்களை மாநாட்டு
அரங்கிலேயே முன்வைக்க உங்களுக்கு வாய்ப்
புருந்தும் அதைப் புறக்கணித்து விட்டு, தெரு
வில் துண்டறிக்கை கொடுப்பதன் மூலம் உங்கள்
கருத்துக்களை வெளியிடத் தீர்மானித்தது என்
ன்ற கேள்வி என் போன்ற பார்வையாள
னுக்கு எழுவது இயல்பே.

உங்கள் கருத்துக்
ளை மேடையில் வைக்க வாய்ப்பு மறுக்கப்
பட்டிருக்குமானால் உங்கள் செயலின் நியா
பத்தை நான் புரிந்துகொள்ள முடியும்.

கொடுக்கப்பட்ட ஜனநாயக உரிமையை பயன்
படுத்திக் கொள்ளாமல் தெருவில் துண்டறிக்கை
கொடுத்த செயலில் உங்களுடைய புரட்சிகர
உணர்வு அல்ல, அராஜக உணர்வுதான் வெளிப்
பட்டிருக்கிறது.

மாநாடு நடத்தியவர்கள் திரிபுவாதிகள்;
ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்கின்றவர்கள்
என்று உங்கள் துண்டறிக்கையில் குறிப்பிட
பட்டிருக்கிறீர்கள். அவர்களுடைய அழைப்பை
ஏற்று நீங்கள் மாநாட்டில் பங்கு கொள்ளாத
தற்கு அதுதான் காரணமா? எந்த ஆளும்
வர்க்கங்களைத் தூக்கி எறிய வேண்டும் என்று
கூறுகின்றீர்களோ அந்த ஆளும் வர்க்கங்களின்
ஆலைகளில் உற்பத்தியான பொருட்களைப்
பயன்படுத்துவதற்கும், எந்த அரசாங்கத்தை
தூக்கி எறிய வேண்டும் என்று சொல்கின்றீர்
களோ அந்த அரசாங்கத்தின் ரூபாய் நோட்டு
களை அங்கீகரிப்பதற்கும், எந்த நீதிமன்றங்கள்
மக்களுக்கு எதிரானவை என்று கூறுகின்றீர்
களோ அந்த நீதிமன்றங்களின் ஜாமீன்களை
ஏற்றுக் கொள்வதற்கும் நீங்கள் தயங்கிய
தில்லை. நீங்கள் திரிபுவாதிகள் என்று முத
திரை குத்தும் மக்கள் உரிமைக் கழக, மக்கள்
கலாச்சாரக் கழக தோழர்களுடன் பாசிஸ்ட்
என். டி. ஆர் - க்கு எதிராக ஆர்ப்பாட்டம்
செய்து சிறை சென்றபின் ஜாமீனில் வெளியே
வர அவர்கள் செய்த ஏற்பாட்டைக் கூட
ஏற்றுக் கொண்டீர்கள். எந்த மாநாட்டை திரிபு
வாதிகளின் மாநாடு என்று கூறுகின்றீர்களோ,
அந்த மாநாட்டு அரங்கத்திற்குள்ளாகவே
அவர்களுடைய ஒப்புதலு
டன் உங்கள் வெளி
யீடுகளை விற்பனை
செய்தீர்கள். இதற்கெல்

பாசிச எதிர்ப்பு தேசிய மாநாடு

லாம் தடையாக இல்லாத உங்கள் புரட்சிகர உணர்வு உங்கள் கருத்துக்களை மாநாட்டு அரங்கிலேயே முன்வைப்பதற்கு மட்டும் தடையாகி போனது எப்படி?

உங்கள் துண்டறிக்கையில் பாசிச எதிர்ப்பு தேசிய மாநாட்டை நடத்துகின்றவர்கள் என்று குறிப்பிடும் நீங்கள் எந்த அமைப்புகள் நடத்தின என்ற விவரத்தை வெளியிடவில்லை. அவர்கள் பெயரை ஏன் விளம்பரப்படுத்த வேண்டும் என்று கருதினீர்கள்? உங்கள் துண்டறிக்கையின் மூலம் விளம்பரம் அடைய வேண்டிய நிலையில் அவர்கள் இல்லை என்பது உங்களுக்குத் தெரியாதா?

ஒருவேளை திரிபுவாத அமைப்புகள் என்று தீர்மானித்து விட்டதால் அவற்றின் பெயரைக் குறிப்பிடக் கூடாது என்று கருதினீர்களா? அவ்வாறாயின் உங்கள் துண்டறிக்கையிலேயே பல்வேறு திரிபுவாத நிற்போக்குவாத அரசியல் கட்சிகளின் பெயர்களைக் குறிப்பிட்டிருக்கிறீர்களே? மக்களிடம் சென்றுவிட்ட அவர்களுடைய கருத்துக்களை மறும்படி மீறும்படி நீங்கள் அந்த அமைப்புகளின் பெயர்களை மறைப்பதன் மூலம் எதைச் சாதிக்க விரும்புகிறீர்கள்?

அவர்கள் கூறுகிறார்கள் என்று தடித்த எழுத்துக்களில் பல மேற்கோள்களை எடுத்துக் காட்டியிருக்கிறீர்கள். மாநாட்டை நடத்திய ம. உ. க., ம. க. க. ஆகிய அமைப்புகளின் தீர்மானங்களிலோ, அறிக்கைகளிலோ நீங்கள் கூறுவது போன்ற வாசகங்கள் எங்குமே இருப்பதாகத் தெரியவில்லை. அப்படி இருக்குமாயின் அந்த அமைப்புகளின் எந்த வெளி வீட்டில் என்பதைக் குறிப்பிடுவதுதானே சரியானது. நான் அறிந்தவரை நீங்கள் குறிப்பிடும் வாசகங்கள் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்—லெனினிஸ்ட்), தமிழ்நாடு அமைப்புக் கமிட்டி என்ற மார்க்சிய லெனினிய புரட்சிகர அமைப்பு 1983 மே மாதம் அதன் மூன்றாவது பிளீனத்தில் நிறைவேற்றிய அரசியல் தீர்மானத்தில்தான் காணப்படுகின்றன. ஒருவேளை அதைத்தான் நீங்கள் குறிப்பிடுகின்றீர்கள் என்றால் உங்கள் துண்டறிக்கையில் அதைக் குறிப்பிடுவதுதானே பண்பாடு? அந்த அரசியல் தீர்மானத்தில் கூட அவர்கள் கூறுகிறார்கள் என்று மேற்கோளிடாமல் நீங்கள் எழுதும் விசயங்கள் இருப்பதாகத் தெரியவில்லை. ஒருவேளை உங்கள் அகநிலைக்

கருத்துக்களையே அவர்களுடைய கருத்து என்று எழுதி விட்டீர்களே?

சரி, அது போகட்டும். இப்போது உங்கள் துண்டறிக்கையில் உள்ள விசயங்களுக்கு வருகிறேன்.

மாநாட்டை நடத்துகின்றவர்களின் சர்வதேசிய நிலைப்பாடு என்ன என்று ஒரு கேள்வியைக் கேட்டுவிட்டு, மூன்றாவது உலக யுத்தம் முருமானால் இவர்கள் ஏதேனும் ஒரு ஏகாதிபத்தியத்துடன் அணி சேர்ந்து விடுவதில் தான் இவர்களுடைய நிலை சென்றடையும் என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். மூன்றாம் உலக யுத்தம் முருமானால் உலக யுத்தத்தை உள்நாட்டு யுத்தமாக மாற்றுக, அநீதியான யுத்தத்தை நீதியான யுத்தமாக மாற்றுக என்ற முழக்கத்தை உங்களைப் போல அவர்கள் இப்போது வைக்கவில்லை என்று கூறி, அதனால் அவர்கள் ஏதேனும் ஒரு ஏகாதிபத்தியத்துடன் அணி சேருவதில் தான் அவர்களுடைய நிலைப்பாடு சென்றடையும் என்று மீண்டும் ஒருமுறை வலியுறுத்தி இருக்கிறீர்கள்.

உலகில் தற்போது சோசலிச நாடு எதுவும் இல்லை என்று உங்களைப்போல் அவர்கள் பிரகடனப்படுத்தவில்லை என்பதிலிருந்து மேற்கண்ட முடிவுக்கு வந்ததாக உங்கள் துண்டறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறீர்கள். சிலகாலம் முன் வரை நீங்கள் கூட உலகில் சோசலிச நாடு இருப்பதாகத்தானே கூறி வந்தீர்கள்! அப்போது மூன்றாம் உலக யுத்தம் முருமானால், ஏதேனும் ஒரு ஏகாதிபத்தியத்துடன் அணி சேருவதுதான் உங்கள் கொள்கையாக இருந்ததா? மூன்றாம் உலக யுத்தம் முருமானால் அதை உள்நாட்டு யுத்தமாக மாற்றுவது, அநீதியான யுத்தத்தை நீதியான யுத்தமாக மாற்றுவது என்பது அப்போது உங்கள் முழக்கமாக இல்லையா? சரி, இப்போது உலகில் சோசலிச நாடுகளே இல்லை என்று வாதத்திற்கு வைத்துக்கொண்டால் கூட மூன்றாம் உலக யுத்தம் முருமும் முன்னதாக உலகில் சோசலிச நாடுகளே தோன்றாது என்று எப்படி அவ்வளவு உறுதியாக நம்புகிறீர்கள்? உங்கள் நம்பிக்கையை மீறி மூன்றாவது உலக யுத்தத்துக்கு முன்னதாக உலகில் சோசலிச நாடுகள் தோன்றிவிட்டால் உலக யுத்தத்தின்போது ஏதாவது ஒரு ஏகாதிபத்தியத்துடன் கூட்டு சேருவதுதான் உங்கள் கொள்கையாக இருக்குமோ? முழங்காதுக்கும் மொட்டைத் தலைக்கும் முடிச்சுப் போடும் கற்பனையான குற்றச்சாட்டு

ஒரு பார்வையாளரின் கடிதம்

கள் இப்படிப்பட்ட எதிர்க் கேள்விகளுக்குத்தான் இடம் தரும் என்பதை நீங்கள் உணரவில்லையா?

த.நா.அ.க., இ.பொ.க.. (மா-லெ)யின் அரசியல் தீர்மானத்திலிருந்து சில வாசகங்களை மேற்கோளிட்டு எடுத்துக்காட்டி (வாசகங்கள் எதிலிருந்து எடுக்கப்பட்டது என்பது துண்டறிக் கையில் குறிப்பிடப்படவில்லை) சரியான வர்க்க ஆய்வும், வரையறுப்பும் இன்றி ஆளும் வர்க்கப் பகுதியோடு அயக்கிய முன்னணி என்ற முழுக்கத் தை முன் வைப்பதாக குற்றம் சாட்டியிருக்கிறீர்கள். நீங்கள் மேற்கோள் காட்டும் அரசியல் தீர்மானம் முழுவதையும் படித்துவிட்டுதான் இப்படி குற்றம் சாட்டுகிறீர்களா? இல்லையாயின் ஒருமுறையாவது முழுவதும் படியுங்கள். அப்போது நீங்கள் கூறுவது அப்பட்டமான தவறு என்பதை நீங்களே புரிந்து கொள்ள முடியும்.

இந்தியா ஒரு அரைக்காலனி-அரை நிலப் பிரபுத்துவ நாடு என்பதை மறைத்துவிட்டு சார்பு நிலை முதலாளித்துவ அரை நிலப் பிரபுத்துவ நாடு என்று அவர்கள் கூறுவதாக எழுதியுள்ளீர்கள். இந்தியா ஒரு அரைக்காலனி-அரைநிலப் பிரபுத்துவ நாடு அல்ல சார்பு நிலை முதலாளித்துவ அரைநிலப் பிரபுத்துவ நாடே என்பதை அவர்கள் ஆதாரங்களுடன் நிறுவியிருக்கிறார்களே ஒழிய மறைக்கவில்லை. அதற்கான ஆவணங்களையும் அவர்கள் வெளியிட்டிருக்கிறார்கள். அவர்கள் கூற்று தவறு என்று கருதினால் அவர்களுடைய ஆவணத்திற்கு ஆதாரப்பூர்வமாக மறுப்பு எழுதுவதுதான் சரியானதாக இருக்குமே ஒழிய, போகிற போக்கில் அவர்கள் மறைத்துவிட்டார்கள் எனக்கூறுவது வெறும் அவதூறுகளாகத்தான் இருக்கும்.

அடுத்து பாசிச எதிர்ப்புப் போராட்டம் என்ற பெயரில் நிலப்பிரபுத்துவ எதிர்ப்புப் போராட்டத்தைக் கைவிட்டு விட்டதாகவும், விவசாயப் புரட்சியை திசை திருப்புவதாகவும் குற்றம் சாட்டியிருக்கிறீர்கள். நிலப்பிரபுக்களிடமிருந்து நிலத்தைப் பறித்து விவசாயிகளுக்கு பகிர்ந்து வழங்குவது மட்டும்தான் விவசாயப் புரட்சி என்றும், நிலப்பிரபுத்துவ எதிர்ப்புப் போராட்டம் என்றும் நீங்கள் புரிந்து கொண்டிருப்பதால் இப்படிக்குற்றம் சாட்டுகிறீர்கள் என நினைக்கிறேன். ஆனால் விவசாயப் புரட்சி என்பது விவசாயிகள் நிலம் பெறுவது மட்டுமல்ல அதனினும் முதன்மையாக அவர்கள் அரசியல் அதிகாரம் பெறுவதும் ஆகும். பாசிச எதிர்ப்பு தேசிய ஜனநாயகத்திட்டம் விவசாயிகளுக்கு அதிகாரம் வழங்குகிறது. மேலும் விவசாயிகளின் வாழ்க்கைத்

தரத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளையும் கொண்டிருப்பதுடன் நிலப்பிரபுக்களின் அரசியல் பொருளாதார, கலாச்சார ஆதிக்கத்தின்மீது தீர்க்கமான தாக்குதல் தொடுத்து வெகுவாக கட்டுப்படுத்துகிறது என்பதை பா.எ.தே.ஜ. திட்டத்தைப் படித்த யாரும் புரிந்து கொள்ள முடியும். எனவே அது விவசாயப் புரட்சியை நிறைவேற்றுவதை நோக்கிய முக்கியமான அடிவைப்பாக இருக்கிறதே தவிர அதை திசை திருப்புவதாக இல்லை.

அதேபோல் ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்தையும் திசை திருப்புவதாக கூறியிருக்கிறீர்கள். ஏகாதிபத்திய மூலதனம் அனைத்தையும் முற்றாகப் பறிமுதல் செய்வது மட்டுமே ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்தின் பணி என்பதாக புரிந்து கொண்டிருப்பதன் விளைவே இது. பாசிச எதிர்ப்பு தேசிய ஜனநாயகத் திட்டம் 'ஏகாதிபத்தியம்' மற்றும் 'மேலாதிக்கத்திற்கு எதிராக' என்ற பிரிவினா 'அயல்துறை கொள்கை' என்ற பிரிவினா ஏகாதிபத்தியங்களுக்கு எதிராக தீர்மானகரமான தாக்குதல் தொடுக்கும் அம்சங்களைக் கொண்டிருப்பதை அதை படிக்கும் யாரும் மறுக்க முடியாது.

பாசிச எதிர்ப்பு தேசிய ஜனநாயக அரசாங்கம்—அதாவது இடைக்காலப் புரட்சி அரசாங்கம் புரட்சிகர வர்க்கங்களின் அதிகாரத்திற்கான அமைப்பு என்பதாகவும், ஆயுதம் தாங்கிய போராட்டத்திற்கான அமைப்பு என்பதாகவும் முன்வைக்கப்படவில்லை என்கிறீர்கள். பாசிச எதிர்ப்பு தேசிய ஜனநாயக அரசாங்கம் சோவியத் வடிவ அரசமைப்பைக் கொண்டிருக்கும் என்ற கூறும்போது, அது புரட்சிகர வர்க்கங்களின் அரசமைப்பாக உங்களுக்குக்குத் தெரியவில்லையா? அவ்வாறாயின் புரட்சிகர வர்க்கங்களின் அரசமைப்பு என்று நீங்கள் எதைக் கூறுகிறீர்கள்? மேலும் சோவியத் வடிவ அரசமைப்பின் கீழ் மக்கள் ராணுவமும், மக்களுக்கு ஆயுதம் தாங்கும் உரிமையும் இருக்கும் என்று பா.எ.தே.ஜ. திட்டம் கூறும்போது இடைக்கால புரட்சி அரசாங்கம் ஒரு ஆயுதப் போராட்டத்திற்கான கருவியாக இருக்கும் என்பதை உங்களால் புரிந்து கொள்ள முடியவில்லையா? அவ்வாறாயின் உங்கள் கண்ணோட்டத்தில்தான் ஏதோ கோளாறு இருக்க வேண்டும்.

ஆக்கிரமிப்பாளனை எதிர்த்து ஆளும் வர்க்கங்களின் ஒரு பிரிவோடு அயக்கிய முன்னணி என்பதையும், பாசிசத்தை எதிர்த்தும் ஆளும் வர்க்கங்களின் ஒரு பிரிவோடு ஐக்கிய முன்னணி

பாசிச எதிர்ப்பு தேசிய மாநாடு

என்பதையும் சமப்படுத்தி முற்றிலும் தவறாக ஒப்பிடுகின்றனர் என்று கூறுகிறீர்கள். இப்படி ஒரு வார்த்தையில் கூறிவிட்டுச்சென்றால் எப்படி? எப்படி தவறான ஒப்பீடு என்று விளக்க வேண்டிய உங்கள் பொறுப்பை இப்படித் தட்டிக்கழிப்பதன் மூலமா திரிபுவாதத்தை முறியடிக்கப் போகிறீர்கள்? புதிய ஜனநாயகப் புரட்சிக் கட்டத்துக்குள் பிரதான எதிரியை தனிமைப்படுத்தி வீழ்த்தி புரட்சி இயக்கத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான வழிமுறை என்ற வகையில் இரண்டு அய்க்கிய முன்னணிகளும் ஒத்த தன்மை பெற்றவை என்பதை நீங்கள் எப்படி மறுக்கிறீர்கள் என்பதை விளக்க வேண்டாமா?

ஆளும் வர்க்கத்தின் ஒரு பிரிவோடு அய்க்கிய முன்னணி வழி, கூட்டரசாங்க வழி என்பது திருத்தல்வாத வழியே, ஆளும் வர்க்கங்களுக்கு சேவை செய்யும் வழியே என்று கூறுகிறீர்கள். பாசிச எதிர்ப்பு என்ற பெயரில் நிலப்பிரபுத்துவ எதிர்ப்பையும், ஏகாதிபத்திய எதிர்ப்பையும் கைவிட்டு விட்டார்கள் என்ற தவறான கருத்தின் அடிப்படையிலேயே இப்படி கூறுகிறீர்கள். ஆனால் பாசிச எதிர்ப்புக்காக அவர்கள் முன் வைத்திருக்கும் பாசிச எதிர்ப்பு தேசிய ஜனநாயகத் திட்டம் ஏகாதிபத்திய எதிர்ப்பையும், நிலப்பிரபுத்துவ எதிர்ப்பையும் கைவிடவில்லை மாறாக ஏகாதிபத்தியம் மற்றும் நிலப்பிரபுத்துவத்தின்மீது தீர்மானமான தாக்குதல் தொடுக்கிறது. விவசாயிகளுக்கு அரசியல் அதிகாரம் கொடுக்கும் சோவியத் ஆட்சி முறையை முன்வைக்கிறது என்பதை முன்பே சுட்டிக் காட்டியுள்ளேன். எனவே பாசிச எதிர்ப்பு தேசிய ஜனநாயக முன்னணி என்ற அய்க்கிய முன்னணி வழியும், பாசிச எதிர்ப்பு தேசிய ஜனநாயக அரசாங்கம் என்ற இடைக்கால புரட்சி அரசாங்க வழியும் புதிய ஜனநாயக புரட்சி வழிக்கு எதிரானதல்ல, மாறாக புதிய ஜனநாயகப் புரட்சியை மேலும் நெருங்கி வரச்செய்வதற்கு அவசியமான வழியாகவே இருக்கிறது. அப்படி இருக்கும்போது அதை திருத்தல்வாத வழி, ஆளும் வர்க்கங்களுக்கு சேவை செய்யும் வழி எனக் கூறுவது, புதிய ஜனநாயகப் புரட்சி நிறைவேற்றுவது பற்றிய உங்களுடைய எந்திர ரீதியான பார்வையை மட்டுமே வெளிபடுத்துவதாய் இருக்கிறது.

அய்க்கிய முன்னணியை மேலிருந்து கட்டுவது ஆளும் வர்க்கப் பிரிவுடன் இணைந்து கட்டுவது போன்றவை திருத்தல்வாதம் என்றும் புதிய ஜனநாயக வர்க்கங்களை மட்டும் கொண்டு கீழிருந்து கட்டுவது மட்டுமே புரட்சி

கரமானது என்றும் கூறியிருக்கிறீர்கள். ஒரு புரட்சிகர அய்க்கிய முன்னணியைக் கட்டுவதில் முதல் தேவை ஒரு புரட்சிகர திட்டம். அத்தகைய புரட்சிகர திட்டத்தின் அடிப்படையில் ஒரு புரட்சிகர அய்க்கிய முன்னணியைக் கட்டுவதற்காக எல்லாவித வாய்ப்புகளையும் சாத்தியப்பாடுகளையும் பயன்படுத்திக் கொள்வதும், பிரதான எதிரியைத் தனிமைப்படுத்தி வீழ்த்தி புரட்சி இயக்கத்தை முன்னெடுத்துச்செல்ல எதிரிகளுக்கு இடையிலான முரண்பாட்டை வெற்றிகரமாகப் பயன்படுத்திக் கொள்வதும் திறன் வாய்ந்த சரியான புரட்சியாளர்கள் கையாளும் புரட்சிகர வழிமுறையே. கீழிருந்து மட்டும் அல்லது மேலிருந்து மட்டும் என்பதும், ஆளும் வர்க்கப் பிரிவுடன் அய்க்கிய முன்னணி வாய்ப்புகளை அடைப்பதும் புரட்சிகர வழிமுறையல்ல. மாறாக செக்டேரியன் வழிமுறையே. இது புதிய ஜனநாயகப் புரட்சியின் வெற்றிக்கு இட்டுச் செல்லாது. பரந்துபட்ட மக்களிடமிருந்து தனிமைப்பட்டு புரட்சியை தோல்விக்கு இட்டுச் செல்லவே பயன்படும்.

அரசு பாசிச மயமாத்தை அறியாதவர்கள் என்றும் பாசிசத்தை எதிர்க்க வழிதெரியாதவர்கள் என்றும், அவர்கள் உங்களை அவதூறு செய்வதாக குறிப்பிட்டிருக்கிறீர்கள். திரிபுவாதத்தை எதிர்ப்பது என்ற பெயரில் பாசிசத்தை எதிர்ப்பதற்கான புரட்சிகர போர்த் தந்திரத்தையே எதிர்க்கும் உங்களை பாசிசத்தை எதிர்க்க வழிதெரியாதவர்கள் என்று அவர்கள் குறிப்பிட்டிருந்தால் அதில்தவறு இருப்பதாக தெரியவில்லை. சில காலத்துக்கு முன்வரை படர்ந்து வரும் பாசிச அபாயம் பற்றி ம.உ.க., ம.க.க. தோழர்களும், புதிய கலாசாரத் தோழர்களும் பேசி வந்தபோது உழைக்கும் மக்களுக்கு எப்போதும் பாசிசம்தான்; குட்டி முதலாளிகளுக்குத்தான் புதிதாக பாசிசம் வருகிறது என்று நீங்கள் ஏளனமாகப் பேசி வந்ததை நான் அறிவேன். அப்படிப்பட்ட நீங்கள் இன்று பாசிசம் படர்ந்து வருகிறது என்றும் அதை முறியடிக்க வேண்டும் என்றும் உங்கள் துண்டறிக்கையில் கூறியிருப்பது வரவேற்கத்தக்க மாற்றம்தான். இனிமேல் ம.உ.க., ம.க.க. தோழர்கள் அரசு பாசிசமயமாகி வருவது பற்றி அறியாதவர்கள் என்று உங்களை வியர்சித்தால் அது அவதூறுதான் என்பதில் சந்தேகம் இல்லை.

தோழர்களே, பாசிச எதிர்ப்பு தேசிய மாநாட்டை ஒட்டி உங்கள் கருத்துக்களை அச்

ஒரு பார்வையாளரின் கடிதம்

சிட்டு துண்டறிக்கையாக வெளியிட்டிருப்பதை வரவேற்கிறேன். விமர்சனங்களை ஊருக்கும், நாளுக்கு நபருக்கும் தகுந்தபடி பொறுப்பில்லாமல் வைத்துச் செல்லும் பழக்கத்தை இப்படி அறிக்கையாக வெளியிட்டதன்மூலம் மாற்றிக் கொண்டிருக்கிறீர்கள். இது தொடர வேண்டும்.

இன்னும் கூட விமர்சனங்கள் வைக்கும் போது சில நெறிமுறைகளைப் பின்பற்றுவது பண்பாக இருக்கும். விமர்சனங்கள் வைக்கும் போது யார் மீது அல்லது எந்த அமைப்பு மீது விமர்சனம் வைக்கிறீர்கள் என்பதைக் குறிப்பிட்டு வைப்பது, விமர்சனங்களுக்குரிய மேற்கோளை எதிலிருந்து எடுத்தீர்கள் என்பதற்கான ஆதாரங்களைக் குறிப்பிடுவது, விமர்சனங்களை வைப்பதற்கு அமைப்பு ரீதியாகக் கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வது போன்ற நெறிமுறைகளைப் பின்பற்றுவது, விமர்சிப்பவர்கள் பின்பற்ற வேண்டிய அடிப்படை ஜனநாயக நெறிமுறைகளாகும். விமர்சனங்கள் உரியவர்களாலும், மற்றவர்களாலும் பரிசீலிக்கப்படவும், பதிலளிக்கப்படவும் வேண்டுமானால் இந்த நெறிமுறைகளைப் பின்பற்றுவது அவசியம். இவற்றை எதிர்காலத்திலாவது தீங்கள் பின்பற்றுவீர்கள் என்று எதிர்பார்க்கலாம் அல்லவா?

தோழர்களே, புரட்சியை நேசிப்பவன் பாசிச எதிர்ப்பு தேசிய மாநாட்டில் பார்வையாளனாக கலந்து கொண்டவன் என்ற முறையில் உங்கள் துண்டறிக்கை மீதான எனது விமர்சனங்களை முன் வைத்திருக்கிறேன். நாட்டில் புதிய ஜனநாயகப் புரட்சியை வெற்றிகரமாக நடத்தி முடிக்க புரட்சியாளர்கள் அனைவரும் அயக்கியப் பட வேண்டும். என்பதிலும் அவர்களுக்கு இடை

யிலான வேறுபாடுகள் தோழமைப்பூர்வமான விமர்சனங்கள், அமைப்பு ரீதியான அணுகு முறைகள், உறுதியான சித்தாந்தப் போராட்டம் ஆகியவற்றின் மூலம் விரைவில் தீர்க்கப்பட வேண்டும் என்பதிலும் விருப்பம் கொண்டிருக்கிறேன். நமது அன்புக்குரிய நாட்டையும், மக்களையும், புரட்சியையும் நேசிக்கும் எண்ணற்ற ரோரின் விருப்பமும் அதுவே. இந்த விருப்பம் நிறைவேறும் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை. இன்று புரட்சிகர அணிகள் பல்வேறு அமைப்புகளில் திரட்டப் பட்டிருக்கிறார்கள். அவர்கள் தமது அன்றாட நடைமுறைப்பணிகளின் போது பல முறை தெருக்களில் சந்திக்கிறார்கள். அவர்கள் சந்திக்கும் ஒவ்வொரு நேரத்திலும் தமக்குள் ஒத்த உணர்வும், தோழமையும், ஒற்றுமையும் இருப்பதை உணர்கிறார்கள். வேறுயாரையும் விட தமக்குள் தெருக்களும் அயக்கியமும் இருப்பதை வெளிப்படுத்திக் கொள்கிறார்கள். ஒருவருக் கொருவர் உதவிக் கொள்கிறார்கள். புரட்சிகர அமைப்புகளில் எது தாக்குதலுக்கு உள்ளாகும் போதும் தம்மில் ஒருவர் தாக்கப்பட்டதாக உணர்கிறார்கள். புரட்சிக்காக அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் அணிகளிடையே வளர்ந்துவரும் இத்தகைய நேசமும், பாசமும், தோழமையும் மிக்க உணர்வு மகத்தானது. இந்த உணர்வு எல்லா வகை இடது, வலது திரிபுகளையும் முறியடித்து சரியான புரட்சிகர அரசியல் வழியில் இந்தியப் புரட்சி இயக்கம் அயக்கியப்பட்டு முன்னேற அடித்தளமாக விளங்கும் என நம்புகிறேன். அந்த உணர்வுடனேயே உங்களுடைய துண்டறிக்கை பற்றிய எனது கருத்துக்களை கடிதமாக எழுதியிருக்கிறேன்.

கோவை—3
25-1-86.

இவண்
கணேசன்

ஓவியக் காட்சியில் இடம்பெற்ற பாசிச எதிர்ப்பு ஓவியங்கள்

இந்திய வரலாற்றில்...



காந்தியரின் ஓரோகத் குலைமை

யீரம் அஜித்த கப்பற்படை எதிர்ப்பு





சோவியத் ஜனநாயகம் மலர்டும்

சிதிகார வர்க்க ஜிடிசுமுறை ஒழியும்



சோவியத் ஜனநாயகமே மக்கள் ஜனநாயகம்



பாசீச எதிர்ப்பு தேசீய மாநாடு ஒரு வரலாற்று
புத் திருப்பம் பாசீச எதிர்ப்பு தேசீய மாநாடு
ஒரு வரலாற்றுத் திருப்பம் பாசீச எதிர்ப்பு

பாசீச எதிர்ப்பு தேசீய மாநாடு
ஒரு வரலாற்றுத்
திருப்பம்



பாசிசம் எத்தகைய ஒரு முகமுடியை அணிந்திருந்தாலும், எந்த வடிவத்தில் அது தன்னைக் காட்டிக் கொண்டாலும், எந்த வழிகளில் அது அதிகாரத்திற்கு வந்தாலும் —

பாசிசம் என்பது முதலாளியம் உழைக்கும் மக்கள் மீது மிகக் கொடுமையாக கோரமாக நடத்தும் தாக்குதலாகும்.

பாசிசம் என்பது கடிவாளம் இல்லாத இன வெறியும், ஆதிக்கவெறியும் பிடித்த யுத்தமாகும்.

பாசிசம் என்பது வெறி பிடித்த பிற்போக்குத் தனமும், எதிர்ப்புரட்சியுமாகும்.

பாசிசம் என்பது தொழிலாளி வர்க்கத்தின் சகல உழைக்கும் மக்களின் கொடிய விரோதியாகும்.

— ஜார்ஜ் டிமிட்ரோவ்





தீப்பொறி பற்றாடும் தக்கெடும் பாவடும்


பாசிச எதிர்ப்பு தேசிய மாநாட்டு கணியரங்கில்
படிக்கப்பட்ட கவிதைகளிலிருந்து சில வரிகள்.

எத்தனைநாள் வாழும்
துப்பாக்கியும் சவுக்கும்?



உடைக்கப் படுவது—
உரிமை கேட்கும் ஊர்வலம் மட்டுமா?
தணிய மறுக்கும் தலைகளும் தான்.
நெறிக்கப் படுவது—
கண்டனம் செய்த குரல்வளை மட்டுமா?
முஷ்டி உயர்த்திய கரங்களும் தான்.
இரத்த எண்ணெய் வற்றினாலும் சரி
உயிர்த் திரிகள் தீர்ந்தாலும் சரி
புரட்சிச் சுடர்கள்
ஒருபோதும் புகைந்து போனதில்லை.
வெண்ணிற வேன்களால்—
போராட்டப் பாதைகளை பின்தள்ள முடியாது.
சட்டச் சாஸிகளும்
ஜனநாயக உதடுகளைப் பூட்டிவிட முடியாது.
ஒருநாள்—
சமையலறைத் தொழுவத்து சல்லிக் கட்டுகள்,
திமிறி வரும்
புழுவாய்ப் போன ஊமையிதழ்கள்
பேசும் உரிமை கேட்கும்
முடமாய்ப் போன இலக்கிய கரங்கள்
எழுத்துரிமை கேட்கும்.
ஆபாசப்படுத்தப்பட்ட மனிதவாழ்வுகள்
உடுக்கும் உரிமை கேட்கும்.
ஏனெனில்
நரம்புகள் உரிகின்ற நார்களுயில்லை;
உணர்வுகள் உதிர்கின்ற பூக்களுயில்லை.
கையிலிட்ட வில்ங்கு கழுத்துக்கு மாறுமுன்—
சர்வதேச மொழியாய் சிறைஓலம் ஆகுமுன்—
இரும்புக் கம்பிகளை இறுக்கிப் பிழிவோம்.
நீண்டநாள் வாழாது. துப்பாக்கியும் சவுக்கும்!
துப்பாக்கிகள் துப்பாக்கிகளைத் துளைக்கும்!
சவுக்குகள் சவுக்குகளைத் துளைக்கும்!
வைரங்களும் அப்படித்தான்.
வர்க்கங்களும் அப்படித்தான்!

o பிரபா



தீப்பொள் பற்றுட்கும்

புதைகுழிப் பிணங்களா புதுப்பாதை தடுக்கும்?

நினைவிருக்கட்டும் நண்பர்களே!
பேரரசுகளின் எல்லைக்கோடுகள்
பென்சிலால் வரையப்பட்டவையல்ல ...
வறுமைக் கோட்டுக்கு கீழே வாழ்ந்த குடிமக்களின்
இரத்தத் துளிகளால் வரையப்பட்டவை.....
கலிங்கத்துப் பரணியும்..... யுத்த காண்டங்களும்
நிலப்பிரபுத்துவக் கோட்டை மிருகங்களின்
கொலைப் பட்டியல்களே!.....


புராணச் சேற்றிலிருந்து... ..
பழங்காப்பியக் குப்பைகளிலிருந்து... ..
இதிகாச மூட்டைகளிலிருந்து கொட்டும் தூசிகளால்
நம் மூச்சுத் திணறுகிறது.....

பழங்கல்லறைகளிலிருந்து
இங்கே ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிணம்
உயிருட்டப் படுகிறது...
சிலையாக உருமாற்றப் படுகிறது.....

எழுந்திரு நண்பா.....
கனவு மரங்களின் கீழ்
கடுத்தவம் புரிந்தது போதும்.....

விழித்திரு
விழிக்கிறபடி விழித்துக் கொண்டால்
விண்மீன்களைக்கூட எண்ணிச் சொல்லலாம்.


o கதிரவன்



மோதிவரும் கருப்புச்சட்டங்களை முறுக்கேறிய கரங்கள் உடைக்கும்

o முகுந்தன்

நீமது வீட்டுவாசலில், தெருக்களில், ஊர்களில்
வண்ணம் பூசப்பட்டு.....வாசனை தடவப்பட்டு
அடக்குமுறைச் சட்டங்களின் ஊர்வலங்கள்,
தேசத்தின் பெயரில்,
அந்நிய நாட்டின் அபாயமென்று.....
கலவரப் பகுதியென்று.....
சந்தித்துவரும் சட்டச் சவுக்குகளின்
இரத்த வெறியாட்டம்,
கால வரலாறுகளை,
சட்டங்களும் அதிகாரங்களும் தடுத்தா நிறுத்தியது?
மக்களின் விழிகளில் மலரும் தனாலில்
அத்தனை திரைகளும் அழிந்தே தீரும்.



தக்கெடும் பாவடும்


**உடன்பிறந்தே கொல்லும்
உள்ளவரை உண்டோ நீதி?**

நிலவுடமை நாகத்தின் சாதிமத நஞ்சு,
இந்திய தாய்ப்பாலில் குமிழியிட்டு,
குழந்தை வாய்ப்பாலில் நீச்சலிட்டு,
பாரத நாட்டின் ரத்த ஓட்டத்தில்
சிவப்பு அணு, வெள்ளணுவாகி,
கண்ணைக் கெடுத்து காதைக் கெடுத்து
கருத்தைக் கெடுத்து,
மனிதக் கடமையைக் கெடுத்து
அங்கிங்கு எனாதபடி எங்கும் நிறைந்து
ஆயுதபாணியாகி, திமிருடன் நிமிர்ந்து
விதைத்த இடமெல்லாம் வெறியாக வளர்ந்து
சண்டைக் கலவர ரத்தத்தில் மிதந்து
சாதிமத சங்கங்களாய் புடைத்திருக்கிறது—காந்தி
சர்க்காரின் அரவணைப்பில் கொழுத்திருக்கிறது!

அதோ பாடங்கள்!
ஏழை மக்களின் எலும்பில் செய்த
கறுப்புச் சட்டங்களின் பல்லக்கு!
சாதிவெறி, மதவெறி, இனவெறி, யுத்தவெறி—
வெறிநாய்கள் தூக்கிவரும் பல்லக்கின்உள்
பாசிச பேயின் பவனி!

இதனை—
உடைத்தெறியாமல் உன்னத வாழ்வில்லை
துடைத்தெறியாமல் விடுதலை சாத்தியமில்லை!

o குமரன்



**வளைக்கரங்கள் அல்ல;
வாட்கரங்கள்**

o மணிமொழி

காலங் காலமாய்,
தந்தைக்கு, கணவனுக்கு, மகனுக்கு மட்டுமல்ல;
இந்த அமைப்புக்கே அடிமைகள் நாங்கள்!
நாங்கள் பிறந்த மறுகணமே,
ஐயோ, பெண்ணா? என ஆதங்கப்பட்டு,
அடுத்ததாவது ஆணாக இருக்கட்டும் என்று,
ஆறுதல் கொள்ளும் போதே,
எங்களுக்கு,
அடிமைச் சாசனம் அளிக்கப்பட்டு விடுகிறது!

இந்த சமூக தேகத்தில்,
காலிலும் கையிலும், நெஞ்சிலும், தோளிலும்,
பிணிக்கப்பட்டுள்ள அடிமைத் தளைகளை,
அறுத்தெரியும் போதுதான்
பெண்ணிடுதலை என்பது நிச்சயமாகும்!

பாசு எதிர்ப்பு கைசிய மன்றம்

நாடக அரங்கம்

'கை'ராசி ராஜோவ்

சேவகள் : (மும்பும் எனபறையடித்துவிட்டு)

ராஜாதிராஜ ராஜமார்த்தாண்ட சூராதிர சூர மன்னாதி மன்ன இந்திரஜீவகமோத்திர பரம்பரை ராஜா! திறமை ராஜா! வல்லவ ராஜா! நேர்மை ராஜா! கை...கை...கை...கை...ராசி ராஜோவ், பராக்...பராக்...பராக்.

ராஜோவ் : (சால்வையை இடது கையால் குறுக்காக போட்டுக் கொண்டு எல்லோருக்கும் 'கை' காட்டி சிம்மாசனம் முன் நின்று அபாயமாக கொழு மண்டபத்தை பார்க்கிறார். அப்போது மந்திரி முதல் சேவகன்வரை தலைகுனிந்து மரியாதை செலுத்திய வண்ணமிருக்கின்றனர். பின் ராஜோவ் 'கை' காட்டுகிறார். எல்லோரும் நிமிருகின்றனர். ராஜோவ் உட்காருகின்றார், மீண்டும் 'கை' காட்டுகிறார்.)

மந்திரி : இதோ மண்டப நிகழ்ச்சிகளை உடனே ஆரம்பிக்கின்றேன் மன்னா! மக்களுக்கான தங்களது செய்தியறிக்கையை வாசிக்கின்றேன் மன்னா...

ராஜோவ் : (தலையசைக்கிறார்)

மந்திரி : தேசம் முன்னேறிக் கொண்டிருக்கிறது... உலகெங்கும் நமது மன்னன் சென்றுவந்த விஜயத்தால் நமது புகழ் பாடப்படுகின்றது. நமது கலாச்சார விழாக்கள் உலகெங்கும் நடைபெறுகின்றன. எனவே... தேசம் முன்னேறிக் கொண்டிருக்கிறது. மேலும் நமது மன்னன் மலைவாழ் மக்களுடன் இரண்டற கலந்து நடனமாடியதாய்...தேசம் முன்னேறிக் கொண்டிருக்கிறது. காவலூரில் நமது மன்னன் விண்வெளியை கண்டதால்...

(மந்திரி தொடர்ந்து அறிக்கையை வாசிக்கும் போது



மாரநாட்டு
மேடைமீது
ராஜோவ்

வெளியே 'சர்வாதிகாரம் ஒழியட்டும்' என முழக்கம் கேட்கின்றது)

இந்த தேசம் முன்னேறிக் கொண்டிருக்கிறது...

ராஜோவ் : (கை காட்டுகிறார், மந்திரி வாசிப்பதை நிறுத்தி விடுகிறார்)

மந்திரி : மன்னா!

ராஜோவ் : வெளியே என்ன ஊர்வலம்? இப்போதுதானே எங்கள் பரம்பரையின் தூற்றாண்டு ஊர்வலமும், பாராட்டு ஊர்வலமும் முடிந்தன? அத்திருள்...ம்... நமது இளைய தொண்டர்களுக்கு ஊர்வலம் போகச் சொல்லி நீங்கள் ஏதாவது

மந்திரி : (அசடு வழிந்து) மன்னா இது நமது ஊர்வலம் அல்ல - 'சர்வாதிகாரம் ஒழியட்டும்' என முழங்கு

கிறார்கள்.. மன்னிக்க வேண்டும். தங்களைத்தான் சர்வாதிகாரி என்று...

ராஜோவ் : (கோபமாக வெடுக்கென்று எழுந்து அங்கும் இங்கும் நடந்துக் கொண்டே) சர்வாதிகாரம் ஒழிய வேண்டுமாம்.. ஒழித்து விடுகிறேன்... (திடீரென்று நின்று மந்திரியின் பக்கம் திரும்பி 'கை' காட்டுகிறார்)

மந்திரி : உத்தரவு மன்னா (பின் மந்திரியும் 'கை' காட்டுகிறார். சேவகர்கள் தலை குனிந்து உத்தரவு மன்னா' என்றுச் சொல்லி விட்டு வெளியே செல்கின்றனர்)

ராஜோவ் : (மந்திரியை பார்த்து) என் அன்னை மரண மடைந்தபோது தலைநகரில் நமது சேனைகள் என்ன செய்தது என்று...

மந்திரி : மன்னா...அது...

ராஜோவ் : அது இவர்களுக்கு தெரியாதா?

மந்திரி : நன்றாக தெரியும் மன்னா

ராஜோவ் : தெரிந்துமா இப்படி திமிறு...பிடித்தவர்கள்...சரியான பாடம் புகட்டுகிறேன், அது மிருக் கட்டும் பத்து வருடங்களுக்கு முன் என் அன்னையின் ஆட்சி...அதையுமா இவர்கள் மறந்து விட்டார்கள்?

மந்திரி : இல்லை மன்னா...அதை மிகவும் ரூபகம் வைத்திருக்கிறார்கள். அதனால்தான் சர்வாதிகாரம் ஒழியட்ட...

(ராஜோவ் 'கை' காட்ட மந்திரி வாயைப் பொத்திக் கொள்கிறார். ராஜோவ் அங்குமிங்கும் நடப்பதை நிறுத்திவிட்டு தன்னிருப்பிடம் சென்று அமர்கிறார் அதற்குள் சேவகர்கள் ஒரு கைதியை சங்கிலியால் கட்டி இழுத்து வந்து மன்னன் முன் நிறுத்துகிறார்கள், ராஜோவ் 'கை' காட்டுகிறார்)

மந்திரி : உத்தரவு மன்னா! (பின் கைதியைப் பார்த்து) நீ தானே வெளியே சர்வாதிகாரம் ஒழியட்டும் என்று கத்தினாய்?

கைதி : ஆமாம். ஆமாம். மீண்டும் சொல்வேன். சர்வாதிகாரம் ஒழியட்டும், ஒழியட்டும்...ஒழியட்டும்

(ராஜோவ் பயப்படுகிறார் மந்திரி என்ன செய்ய தென்று தெரியாமல் விழிக்கிறார். பின் ராஜோவ் மந்திரியை பார்த்து 'ம்' என்று சொல்லி முறைக்கிறார்)

மந்திரி : (போலி ஹதிரியத்துடன்) யாரய்யா இந்த தேசத்தில் சர்வாதிகாரம் செலுத்துவது. மிகவும் நியாயமான ஜனநாயக அரசு தானே...

கைதி : (காரி துப்பி விட்டு)...தூ...ஜனநாயக அரசா? யாரிடம் சொல்கிறீர்கள்? இந்த தேசத்தில் கோடான கோடி உழைக்கும் மக்களை யார் ஆளுகிறார்கள், நாளும் தேய்ந்து உங்கள் கஜானாக்களை நிரப்பும் இந்த நாட்டு மக்களை யார் ஆளுகிறார்கள்? பெரும் பான்மையான மக்களை யார் ஆளுகிறார்கள்? யார் ஆளுகிறார்கள்? உங்கள் சயநல சும்பலும், வெறி பிடித்த சேனைகளும், திமிறு பிடித்த அதிகாரப் படைகளும் தானே ஆளுகின்றது? இதுதான் ஜனநாயகமா? வேண்டுமென்றால் அரசியல் அரிச்சுவடி தெரியாவர்கள் டம் சென்று சொல்லுங்கள்.

ராஜோவ் : (கோபமாக எழுந்து) சீ...நாயே, வாயை மூடு (பின் மந்திரியை பார்த்து 'கை' காட்டுகிறார். சேவகர்கள் மந்திரி 'கை' காண்பித்தவுடன் கைதியை இழுத்துச் செல்கிறார்கள். சர்வாதிகாரம் ஒழியட்டும் என்று முழங்கிக் கொண்டே வெளியேறுகிறார். மந்திரி அசடுவழிய காதுகளை மூடிக்கொள்கிறார். ராஜோவ் பின்பக்கமாக திரும்பிக் கொள்கிறார். கைதி சென்றதும் அந்த பக்கமும் இந்த பக்கமும் நடந்து கொண்டே...)

திமிறுபிடித்தவர்கள்.

மந்திரி : பயங்கரவாதிகள்

ராஜோவ் : தேச துரோகிகள்

மந்திரி : சமூக விரோதிகள்

ராஜோவ் : அயோக்கியர்கள்

மந்திரி : அந்நிய உளவாளிகள்

ராஜோவ் : (மந்திரியைப் பார்த்து) இவர்களுக்கு--

மந்திரி : தங்கள் அன்னையைப் போல தாங்களும் பாடம் புகட்ட வேண்டும்



ராஜோவ் கை காட்டுகிறார்.

மந்திரி : உத்தரவு மன்னா ! (கை காட்டுகிறார்)

சேவகர்கள் : உத்தரவு மன்னா !
(பின் சேவகர்கள் பறையடித்துவிட்டு)
பயங்கரவாத தடை சட்டம்
பயங்கரவாத தடை சட்டம்
(பின் 'கை' காட்டுகின்றார்)

ராஜோவ் : (பெருமூச்சு விட்டு)....ம் அது சரி,
தேச நிலைமை எவ்வாறு உள்ளது? தேசத்தின்
எல்லையில் நிலைமை எப்படியிருக்கிறது.

மந்திரி : எல்லாம் தங்களுக்கு சாதகமாகவே உள்ளது.

ராஜோவ் : ம்...பாகோஸ்தான் பற்றி ஏதாவது செய்தி...

மந்திரி : இருக்கிறது மன்னா ! நமது உள்ளு துறையின்
கணக்குப்படி நாம் அந்நாட்டு ராணுவ செலவுகளை
விட இரண்டரை மடங்கு அதிகமாக ராணுவ துருப்பு
களுக்கு செலவிடுகின்றோம் மேலும் அதிகமாக நம்
சேனைகளுக்கு செலவழிக்க வரும் அய்ந்தாண்டு ..

ராஜோவ் : அவ்வாறே நடக்கட்டும்...பிறகு ஆயுத
இறக்குமதி குறித்து ?

மந்திரி : பகோஸ்தானை விட நாம் தாம் ஐந்து மடங்கு
அதிகமாக ஆயுதங்களை இறக்குமதி செய்தி குவிக்க
கிறோம்...

(ராஜோவ் முறைக்கிறார்)

மந்திரி : இல்லை மன்னா...நான் வெளியே சொல்ல
மாட்டேன், தங்களுக்கு செய்தியாகத்தான்...

ராஜோவ் : சரி, சரி, நாட்டு மக்களுக்கு நாம் தரும்
செய்தியில்

மந்திரி ; பகோஸ்தான் அமெகா கண்டத்திலிருந்து
ஆயுதங்களை வாங்கி குவிப்பதாகவும். அவை
நம்மையே இலக்காக கொண்டிருப்பதாகவும் திக்
கெட்டும் நாட்டு மக்களுக்கு மும்முரமாக செய்திகள்
அனுப்பப்பட்டுள்ளன ...

ராஜோவ் : (ஆமோதித்து தலையாட்டிவிட்டு) நாம்
செம்பனி பிரதேசத்திலிருந்து ஆயுதங்களை வாங்குவது
பற்றி.....



மந்திரி : (அவசரமாக) ஜனங்களுக்கு அதை நாம்
சொல்வதில்லை, ஆனால்...

ராஜோவ் : ஆனால்...ஆனால் என்ன ?

மந்திரி : இந்த தேச துரோகிகள்

ராஜோவ் : யார் அந்த திமிறுபிடித்த சமூகவிரோத
சக்திகளா ? ம்...மேலே சொல்லுங்கள்.

மந்திரி : ஆம் மன்னா ! அவர்கள்தான் நம்மை பற்றி
பும், நாம் செம்பனி பிரதேசத்திலிருந்து ஆயுதங்கள்
வாங்கி குவிப்பது பற்றியும் மேலும் பகோஸ்தான்
நம்மைவிட பலம் குறைந்ததேசம் என்றும் நாட்டுக்கும்
விதிகளில் மக்களிடையே விபரீத ஓசை எழுப்பு
கிறார்கள்.

ராஜோவ் : ம்..அப்படியா...அது சரி சிங்கை மன்னன்
ஜெயவெறியனிடமிருந்து ஏதாவது செய்தி வந்ததா ?

மந்திரி : இல்லை, சிறுத்தைகள் தான் உங்களுக்கு ஒரு
செய்தி கொடுத்து அனுப்பியிருக்கிறார்கள்.

ராஜோவ் : என்ன செய்தி

மந்திரி ; தாங்கள்தான் சிங்கை மன்னனிடம்...
(சேவகன் ஒருவன் உள்ளே வந்து தலை குனிந்தபின்)


சேவகன் : மன்னா ! தங்களை காண பகோஸ்தானி
லிருந்து சமாதான துருவர் ஒருவர் வந்திருக்கிறார்
மன்னா !
(ராஜோவ் 'கை' காட்டுகிறார்)

மந்திரி : அவரை வரச் சொல்லுங்கள்
தூதுவர் : (தலை வணங்கி) சலாம் மலேக்காம்...
ராஜோவ் : ம் (கை காட்டுகிறார்)
மந்திரி : நீங்கள் கூற வந்ததை கூறலாம்.
தூதுவர் : சமாதானத்திற்கான ஒரு அறிக்கையை எம்மன்னன் அனுப்பியுள்ளார்.
மந்திரி : சரி... வாசியுங்கள்.

தூதுவர் : வாழ்த்துக்கள். தங்கள் தேசத்துடன் ஓர் போர் மறுப்பு ஒப்பந்தத்தை செய்து கொள்ள எங்கள் அரசு விரும்புகின்றது. எங்கள் ஆயுத பலம் தங்கள் தேசத்தின் ஆயுதபலத்தை மிஞ்சியதல்ல. தங்கள் தேசத்துடன் ஒரு சமூக உறவை வைத்துக் கொள்ளவே நாங்கள் விரும்புகிறோம். ஆனால் தங்கள் அரசின் செய்திகள் எங்களுக்கு வருத்தத்தை அளிக்கின்றது. தேவை யானால் தாங்களோ அல்லது தங்கள் ராணுவ குழுவோ பலத்தையும் ராணுவ தளவாடங்களையும் பார்வையிடலாம் என ஏற்கனவே நாங்கள் அழைப்பு விட்டிருக்கிறோம். மீண்டும் அவ்வழிப்பை தங்களுக்கு நல்குகிறோம். மேலும் போர் மறுப்பு ஒப்பந்தம் ஒன்றை நம் இரு தேசங்களும்.

(ராஜோவ் 'கை' காட்டுகிறார்)

மந்திரி : நீங்கள் போகலாம்
தூதுவர் : நம் இரு தேசங்களும் போர் மறுப்பு ஒப்பந்தம் ஒன்றை



மந்திரி : நீங்கள் செல்லலாம்.
 (தூதுவர் வெளியேறுகிறார்)
 மன்னா! போர்மறுப்பு ஒப்பந்தம்...
ராஜோவ் : எப்போதும் போலவே...ம் என்ன சொல் கிறார்கள் பயங்கரவாதிகள், ஜனநாயகமில்லை என்று தானே போராடுகிறார்கள்.
மந்திரி : ஆமாம் மன்னா! ஆனால் அதற்கும் பகோஸ் தானுக்கும் என்ன...

ராஜோவ் : சம்பந்தமிருக்கிறது
மந்திரி : அதாவது... தங்கள் அண்ணையைப் போல கிழக்கிலே...

ராஜோவ் : ஆம்! பகோஸ்தான் நம்மை தாக்க தயார் நிலையில் உள்ளது. எனவே நமது ராணுவம் உஷார் நிலையில் இருக்க வேண்டும்.

மந்திரி : அப்படியானால்
ராஜோவ் : தேச பாதுகாப்பு! தேச பாதுகாப்பு!
மந்திரி : ஆமாம், ஆமாம், தேச பாதுகாப்பு. தேச பாதுகாப்பு!

(ராஜோவ் 'கை' காட்டுகிறார்)
 ஆணையிடுங்கள் மன்னா!

ராஜோவ் : நாடெங்கும் பரப்புங்கள். பறைகள் முழங்கட்டும். செய்திகள் எட்டுதிக்கும் செல்லட்டும். செய்தி மற்றும் மக்கள் தொடர்பு சாதனங்களை முடுக்கி விடுங்கள். முப்படையும் உஷாராகயிருக்கச் சொல்லுங்கள் (கை காட்டுகிறார்)

மந்திரி : உத்தரவு மன்னா! (கை காட்டுகிறார்)
சேவகர்கள் : உத்தரவு மன்னா!
 (பின் பறையடித்துவிட்டு)
 தேச பாதுகாப்பு! தேச பாதுகாப்பு! (கை காட்டு கின்றனர்)

ராஜோவ் : சபை தொடரட்டும் - ஆமாம் என்னைப் பற்றி தேசம் என்ன பேசுகிறது?
மந்திரி : முதலில் நீங்கள் அரசாட்சிக்கு புதியவர், எப்படி நாட்டை ஆளுவீர்கள் என சிறிது ஆய்வுப் பட்டனர்.
ராஜோவ் : பிறகு...

மந்திரி : ஆனால்... தங்கள் பரம்பரையின் கௌரவத்தை நீங்கள் காப்பாற்றி விட்டீர்கள் எனவும்.

ராஜோவ் : எனவும்

மந்திரி : இன்று உலகம் முழுவதும் உங்கள் புகழ் பரவுகின்றது எனவும். தேசப் பாரம்பரியத்தை உங்கள் உலக பரிசீலனையும், தேசப் பெருமையை உங்கள் தீவிர சைபீரிய விஜயங்களும் காப்பாற்றுவதாக...

ராஜோவ் : ம...காப்பாற்றுவதாக

மந்திரி : (சந்தோசமாக) நமது அரசு செய்திகள் நானும் வெளிவந்து கொண்டிருக்கின்றன மன்னா!

ராஜோவ் : ஓ சரி பிறகென்ன?

மந்திரி : உங்கள் அன்றையை எதிர்த்த அரசபரம்பரையினர் கூட தங்களை தற்போது திறமையானவர்... வல்லவர்... பிரச்சினைகளை தீர்ப்பவர்.. கை ராசிக்காரர் எனப் போற்றுகிறார்கள்.

ராஜோவ் : சபாஷ்! அடுத்து

மந்திரி : உங்கள் பரம்பரையை எதிர்ப்பதற்காகவே பிறந்துள்ளதாக கூறிக் கொள்ளும் துக்கம் மன்னன் கூட தங்களிடம் மதிப்புடன் பேட்டியொன்றை...

ராஜோவ் : ஆமாம் ஆமாம்... சரி ஷக்கள் என்னப் பேசிக் கொள்கிறார்கள்.

மந்திரி : மன்னிக்க வேண்டும்.. மக்களுக்கு தங்களைப் பற்றி பேச அதிக நேமிருப்பதில்லை.

ராஜோவ் : என்?

மந்திரி : பிரச்சனைகள் அதிகமாகி வருவதால்.. பலரும் பலவிதமாக போராட ஆரம்பித்துவிட்டார்கள். இல்லை யென்றால் போதாக்குறைக்கு இந்த திமிர்பிடித்தவர்கள் வீதிகளில் செய்யும் பிரச்சாரத்தையும் தெருக்கூத்தையும் ஆ வென்று வரைய பிளந்து கொண்டு பார்க்க ஆரம்பித்திருக்கிறீர்கள்.

ராஜோவ் : ம... தேசத்தின் நிலைமை...

மந்திரி : பிரச்சனைகள் நானும் கூர்மையாகி அதிகரித்து வருகின்றன.

ராஜோவ் : ஓ. அப்படியா? சரி பிரச்சனைகளை சொல்லுங்கள், தீர்த்து வைக்கலாம்

மந்திரி : (ஆச்சரியத்துடன்) அநெப்படி தங்களால்...



ராஜோவ் : முடியும். உமக்கு ராஜதந்திரம் தெரியாது. நான் நாட்டுப் பிரச்சினைகளை தீர்க்க ஒரு வழி வைத்திருக்கிறேன்.

மந்திரி : (திசைப்புடன்) என்ன வழியா?

ராஜோவ் : ஆம்! வழி வைத்திருக்கிறேன். நீர் பிரச்சினைகளை சொல்லும்.

மந்திரி : அது என்ன வழி, மன்னா?

ராஜோவ் : புதிய வழி, புதிய வழி... புதிய புதிய வழி

மந்திரி : மன்னா! எனக்கு சற்று குழம்புகிறது. அது என்ன புதியபுதிய வழி? புரியாதபுதிராக இருக்கின்றதே?

ராஜோவ் : அதுதான் புதிய புதிய வழி! ம... நீர் பிரச்சினைகளை சொல்லும்.

மந்திரி : நாட்டு மக்களின் பொருளாதார கஷ்டங்கள் நானும் அதிகரித்துக் கொண்டே போகின்றன. மக்கள் வாழ முடியாமல் நானும் வருமை கோட்டுக்கு கீழே...

ராஜோவ் : கரிபி உறட்டால் புதிய பொருளாதாரக் கொள்கை!

மந்திரி : கரிபி உறட்டால் தங்கள் அன்னை உதிர்ந்ததை. இது எனக்கு நன்றாக புரிகிறது. ஆனால் புதிய பொருளாதார கொள்கை... அதுதான்... மீண்டும் புரியாத புதிராக இருக்கின்றது மன்னா?

ராஜோவ் : பழைய பொருளாதார கொள்கையை புரட்டி பாருங்கள். புதிய பொருளாதாரக் கொள்கை நன்றாக புரியும்.

மந்திரி : புரியவில்லை மன்னா...

ராஜோவ் : சே. பழைய கள்ளை புதிய மொந்தையில்.. பழமொழியை நீங்கள் கேட்டதுண்டா

மந்திரி : கேட்டிருக்கிறேன்

ராஜோவ் : பொருத்தி பாரும..

மந்திரி : பழைய கள்ளை... புதிய மொந்தையில்... பழைய பொருளாதார கொள்கை... புதிய பொருளாதார கொள்கை, பழையது... புதியது, புதியது... பழையது... ஆ! பழைய புதிய பொருளாதாரக் கொள்கை! புதியது, பழைய பொருளாதாரக் கொள்கை! ஆ! பிரமாதம்! பிரமாதம்! வாழ்க கரிபி உறட்டால்! வாழ்க புதிய பொருளாதாரக் கொள்கை.

ராஜேவ் : சபாஷ் (கை காட்டுகிறார்)

மந்திரி : உத்தரவு மன்னா!

சேவர்கள் : (பறையடித்து விட்டு)

புதிய பொருளாதார கொள்கை (கை காட்டுகின்றனர்)

ராஜேவ் : அடுத்து என்ன பிரச்சனை?

மந்திரி : நமது நாட்டில் பெரும்பான்மையான மக்கள் எழுதப்படிக்க தெரியாதவர்களாக இருக்கிறார்கள்.

ராஜேவ் : (சால்வையை சரி செய்துக்கொண்டு) புதிய கல்வி கொள்கையை நாட்டுமக்களின் விவாதத்திற்கு அனுப்பி வைப்புகள்.

மந்திரி ! (மெதுவாக) எழுதப்படிக்க தெரியாதவர்கள் பெரும்பான்மையாக உள்ள நாட்டில் எல்லோரும் படித்து... விவாதிக்க புதிய கல்வி கொள்கை..பிரமாதம் பிரமாதம்!

ராஜேவ் : கை காட்டுகிறார்

மந்திரி : உத்தரவு மன்னா! (கை காட்டுகிறார்)

சேவர்கள் : உத்தரவு மன்னா! (பறையடித்து விட்டு)

புதிய கல்வி கொள்கை! (கை காட்டுகின்றனர்)

ராஜேவ் : பிறகு...

மந்திரி . நமது நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் வறுமையின்றி வளர்கிறது.

ராஜேவ் : சரி! கம்ப்யூட்டர்களை இறக்குமதி செய்யுங்கள். ரோபோக்களை இறக்குமதி செய்யுங்கள். இதுவே புதிய தொழில் கொள்(கை) காட்டுகிறார்)

மந்திரி : (குதித்துக் கொண்டே) கை...கை...(கைதட்டி சேவகர்களை கூப்பிடுகிறார்) புதிய தொழில் கொள்(கை) காட்டுகிறார்)

சேவர்கள் : உத்தரவு மன்னா! (பறையடித்து பின்) புதியதொழில் கொள் ('கை' காட்டுகின்றனர்)

ராஜேவ் : ம்...அடுத்து

மந்திரி : நானும் விலைவாசி தங்கள் புகழைப் போல உயர்ந்து கொண்டே போகிறது மன்னா!

ராஜேவ் : (சிறிது நேரம் யோசித்த வாரே அங்கு மிங்கும் நடந்து விட்டு) ஆ! போக்குவரத்து கட்டணங்களை உயர்த்துங்கள். அத்தியாவசிய பண்டங்களின்

விலைகளை கூட்டுங்கள். பெரும் செல்வந்தர்களுக்கு சலுகை அளியுங்கள். ம். இதுதான் நமது புதிய நிதி கொள்('கை' காட்டுகிறார்)

மந்திரி : உத்தரவு மன்னா! (பின் சேவகர்களை அழைத்து புதிய நிதி கொள்('கை' காட்டுகிறார்)

சேவர்கள் : (பறையடித்து விட்டு 'புதிய நிதி கொள்' என்று சொல்லிவிட்டு செய்வதறியாமல் ஒருவரை ஒருவர் பார்க்க, ஒருவர் கையை பார்த்து கண்டுபிடித்த பெருமித்தத்துடன் அடுத்தவனுக்கு காட்ட இருவரும் குழப்பமின்றி)

புதிய நிதி கொள்ளை (கை காட்டுகின்றனர்)

ராஜேவ் : மேலே சொல்லுங்கள்...

மந்திரி : நெசவு தொழில் நாட்டிலே நசிவடைந்து வருகின்றது.

நெசவாளர்கள் நாரும் பட்டினியால் வாடுகிறார்கள்.

ராஜேவ் : அப்படியானால்... பெரும் ஆலைகளை ஊக்குவியுங்கள்; நெசவு தொழிலில் அந்திய தொழில் நுட்பத்திற்கு கதவுகளை அகலத் திறந்து வைப்புகள்... குறிப்பாக ஏற்றுமதிக்கான ஜவுளி உற்பத்தியை பன்மடங்கு ஊக்குவியுங்கள்... இது நமது புதிய ஜவுளி கொள்

மந்திரி : (கை காட்டுகிறார்)

ராஜேவ் : (கோபமாக) என்ன?

மந்திரி : இல்லை மன்னா புதிய ஜவுளி கொள்(கை காட்டுகிறார்)


ராஜேவ் : சரி ஆகட்டும்!

மந்திரி : (சேவகர்களை அழைத்து) புதிய... (கை) காட்டுகிறார்)

சேவர்கள் : உத்தரவு மன்னா! (பறையடித்து விட்டு) புதிய புதிய (கை காட்டுகின்றனர்)

மந்திரி : மன்னா! நீங்கள் பவே திறமையானவர். பிரச்சனைகளை தீர்ப்பதில் புதிய வழியை கையாள் பவர்...அப்பா...பிரமாதம்! உங்கள் நிர்வாகம்...தங்கள்

அன்றையை மெய்யாகவே மிஞ்சி விட்டீர்கள், இருந்தாலும் எனக்கு ஒரு சின்ன சந்தேகம். ஒரு வேளை இந்த புதிய புதிய புதிய இவற்றையெல்லாம் மீதி தீயிர் பிடித்தவர்கள்...



ராஜோவ் : (இடுப்பில் கைகளை வைத்து இருமாப்புடன்) தேவையென்றால் ஓர் அவசர நிலையை பிரகடனம் செய்ய சந்தும் தயங்க மாட்டேன்.

மந்திரி : தங்கள் அன்றையைப் போல ராஜோவ் : (முறைத்துக் கொண்டே) ம்.....நான் இந்நாட்டு மன்னன். எனக்கு எல்லாம் தெரியும். நான் யாரிடமிருந்தும் எதுவும் கற்றுக் கொள்ள அவசியமில்லை. மீண்டும் தேவையென்றால் அவசர நிலையை பிரகடனம் செய்ய எனக்குத்தெரியும்...(அதற்குள் 'விடு எங்களை' என்று சொல்லி மூவர் உள்ளே நுழைகின்றனர். ராஜோவ் அமர்ந்து விட்டு 'கை' காட்டுகிறார்)

மந்திரி : நீங்கள் யார்?

மூவரும் : பாரத

ராஜோவ் : (ஆச்சரியத்துடன்) என்ன?

மூவரும் : பாரத

மந்திரி : (ஒருவரிடம்) உன் பெயர் என்ன?

முதல் நபர் : பாரத

மந்திரி : உனக்கு என்ன வேண்டும்

பாரத (1) : (கோபமாக) பசி

மந்திரி : என்ன?

பாரத (1) : பசி... பசி...

ராஜோவ் : (கோபமாக) ஏ...-

பாரத (1) : பசி...பசி...பசி...

மந்திரி : (அடுத்தவரிடம்) உன் பெயர் என்ன?

பாரத (2) : பாரத

மந்திரி : உனக்கு என்ன தாகமா?

ராஜோவ் : ம்...

மந்திரி : உனக்கு என்ன வேண்டும்

பாரத (2) : வேலை...வேலை

ராஜோவ் : ஏய்...என்ன சொன்னாய்!

பாரத (2) : வேலை வேலை...வேலை

ராஜோவ் : அடுத்தவன் பெயர் என்னவாம்?

மந்திரி : ஏய்! உன் பெயர் என்ன?

பாரத (3) : பாரத

ராஜோவ் : சே...சே... (எழுந்து வருகிறார்)

மந்திரி : உனக்கென்ன வந்தது?

பாரத (3) : கூலி...கூலி...கூலி

மந்திரி : நீங்கள் வேறு ஒன்றையும் பேசவே மாட்டீர்களா?

பாரத (3) : கூலி...கூலி...கூலி

ராஜோவ் : (கோபமாக) இவர்களுக்கு வேறு என்ன தெரியும்?

பாரத (1,2,3) : பசி, கூலி, வேலை...பசி, கூலி, வேலை

ராஜோவ் : (கோபமாக கடிந்துகொண்டு) இவர்களை அழைத்துச் செல்லுங்கள். இவர்களை அழைத்துச் செல்லுங்கள்

மந்திரி : உத்தரவு மன்னா! (சேவகர்களுக்கு கை காட்டி உத்தரவு இடுகிறார். சேவகர்கள் அவர்கள் பக்கம் சென்று அவர்களை தள்ள முயற்சிக்கின்றனர். மந்திரி நிறுத்தச் சொல்லி சைகை செய்துவிட்டு மன்னன் பக்கம் சந்தேகத்துடன் வருகிறார்.) மன்னா! எனக்கு ஒரு சந்தேகம்!

ராஜோவ் : என்ன?

மந்திரி : இவர்களை இந்த நிலைமையில் எங்கே அழைத்துச் செல்வது என்று...

ராஜோவ் : (பலமாக சிரித்துவிட்டு) 21ம் நூற்றாண்டுக்கு! 21ம் நூற்றாண்டுக்கு!

பாரத (1,2,3) : ????



**பாசிச எதிர்ப்பு
தேசிய மாநாடு**



4, 5 ஜனவரி 86
கோவை

பேரணி முழக்கம்

பகுதி-1

மனித குல விடுதலைக்காய்
பேராடி உயிர் நீத்த
தியாகிகளுக்கு வீரவணக்கம் !

பாசிசத்தை வேரறுக்க
இன்னுயிர் ஈந்த தோழர்களே
உங்களுக்கெங்கள் வீரவணக்கம் !

தோழர்களே ! தியாகிகளே !!
உங்களுக்கெங்கள் வீரவணக்கம் !

உங்கள் நினைவாய் நாங்கள் இன்று
சபதம் ஏற்போம் ! சபதம் ஏற்போம் !!

பாசிசத்தின் வேரறுப்போம் !
பாசிசத்தின் வேரறுப்போம் !!
மலர செய்வோம்—மலர செய்வோம் ;
சோவியத் ஜனநாயகம் மலர செய்வோம் !!

ஒன்று பட்டு பேரணியாய்
நாங்கள் இங்கே வருகிறோம் !
உண்மை சொல்ல வருகிறோம்—
சபத மேற்று வருகிறோம் !!

சுதந்திர மாம் சுதந்திரம்
யாருக்கிங்கே சுதந்திரம் !
நாற்பத்தேழின் சுதந்திரம்
முதலாளிக்குக் கிடைச்சது—
நாற்பத்தேழின் சுதந்திரம்
பண்ணையார்க்குக் கிடைச்சது—
நாற்பத்தேழின் சுதந்திரம்
அதிகாரிக்குக் கிடைச்சது—
கிடைக்க கல கிடைக்கல
நமக்கு இன்னும் கிடைக்கல—
மக்களுக்கு இன்னும் கிடைக்கல !

வேணும் வேணும் சுதந்திரம்—
புதுசா வேணும் சுதந்திரம் !
போலி சுதந்திர முகமூடியை—
உடைத்துத் தூள் தூள் ஆக்கிடுவோம் !!

பகுதி-2

நாட்டை ஆள்வது யாரிங்கே?
அதி கார வர்க்கமே !

நாட்டை ஆள்வது எம்.எல்.ஏ. வா?
நாட்டை ஆள்வது எம்.பி. யா?
நாட்டை ஆள்வது அதிகார வர்க்கம் !

நாட்டை ஆள்வது அதிகார வர்க்கம்—
மூடி மறைக்க பாராளுமன்றம் !

யார் பக்கம் — யார் பக்கம்?
அதிகார வர்க்கம் யார் பக்கம்?
அதிகார வர்க்கம் பணத்தின் பக்கம்—
அதிகார வர்க்கம் பணத்தின் பக்கம் !

வெறும் சட்டம் போடும் சபைக்கு
ஒட்டுப் போட உரிமையாம்—
தேர்ந்தெடுத்த பிரதிநிதிகளோ
அமுல் படுத்தும் உரிமையிலலை !

அமுல் படுத்தும் அதிகாரம்
அதிகாரிகள் கையில்ல்தான் !
ஆளும் அதிகாரம்
மக்களுக்கில்லை ! மக்களுக்கில்லை !!

ஆளும் அதிகாரக் கூட்டம்
தேர்ந்தெடுக்கப்பட்ட தல்ல—
ஆளும் அதிகாரக் கூட்டம்
தேர்ந்தெடுக்கப்பட்ட தல்ல !
ஆளும் அதிகாரக் கூட்டம்
மக்களுக்குப் பொறுப்பு பல்ல !!

பாசிச எதிர்ப்பு
தேசிய மாநாடு



பேரணி முழக்கம்

அதிகார வர்க்க ஆட்சி
பண நாயக ஆட்சி தான் !
அதிகார வர்க்க ஆட்சி
ஜனநாயக ஆட்சி அல்ல !!
பாராளு மன்ற ஜனநாயகம்
போலி ஜனநாயகமே !

யார் பக்கம் — யார் பக்கம்?
அதிகார வர்க்கம் யார் பக்கம்?
அதிகார வர்க்கம் யார் பக்கம்?
அதிகார வர்க்கம் பணத்தின் பக்கம் !

பண நாயக ஆட்சிக்கு
ஜனநாயக பெயர் சூட்டி
ஏமாற்றியது போதுங்க !
ஜனநாயக பெயராலே
இனியும் இங்கு ஏமாற
மக்கள் என்ன மடையர்களா?
மக்கள் என்ன மடையர்களா?
இனியும் இங்கு ஏமாற

வேட்டி அவிழ்க்கும் சட்ட சபையும்
படுத்தி உறங்கும் பார்லி மெண்டும்
மக்கள் முன்னே வைக்கின்றாய் !
அதிகாரக் கும்பலை மறைக்கின்றாய் !!

ஒட்டுப் போட்டு ஒய்ந்து விட்டோம்—
புதிதாய் வேணும் ஆட்சி இங்கே !

வெறும் சட்டம் போட மட்டுமல்ல—
அமுல் படுத்தும் அதிகாரம்
மக்கள் கமிட்டியின் கையில் தான்

தேர்ந்த தெடுக்க மட்டுமல்ல—
திருப்பி அழைக்க உரிமையுண்டு !
இதுதான் சோவியத் ஆட்சி !
மக்களது ஆட்சி !!
ஜனநாயக ஆட்சி !!!

ஒழியட்டும் ! ஒழியட்டும் !!
அதிகாரவர்க்க ஆட்சி ஒழியட்டும் !
மலரட்டும் ! மலரட்டும் !!
சோவியத் ஆட்சி மலரட்டும் !
பாராளு மன்ற ஜனநாயகம்—
போலி ஜனநாயகமே !
சோவியத் ஜனநாயகமே
மக்கள் ஜனநாயகமே
மலரட்டும் — மலரட்டும் !
சோவியத் ஆட்சி மலரட்டும் !!
மலரட்டும் — மலரட்டும் !
ஜனநாயக ஆட்சி மலரட்டும் !!

பகுதி-3

மறக்க மாட்டோம் — மறக்க மாட்டோம்!
எழுபத்தி ஐந்தை மறக்க மாட்டோம் !!

எழுபத்தி ஐந்தின் எம்ஜென்சி
உழைப்போர் உடலை நசித்தது—
எழுபத்தி ஐந்தின் எம்ஜென்சி
உரிமைக் குரல்களை ஒடுக்கியது—
இம்மென்றால் சிறைக்குள்ளே
ஏன் என்றால் சித்திரவதை—
போராட்ட வீரர்களை
கொன்று குவித்தது எம்ஜென்சி !

எம்ஜென்சி — எம்ஜென்சி
வெறி கொண்ட ஆட்சி எம்ஜென்சி !
எம்ஜென்சி — எம்ஜென்சி
பாசிச ஆட்சி எம்ஜென்சி !
எம்ஜென்சி — எம்ஜென்சி
காட்டாட்சி எம்ஜென்சி !

பாசிச அரசே ! பாசிச அரசே !!
ஞாபகம் வை ! ஞாபகம் வை !!

நெஞ்சினைப் பிளக்கும் போதும்—
லத்தித் தடிகள் தாக்கும் போதும்—
தோட்டா மார்க்சைத் துளைக்கும் போதும்—
குண்டடி பட்டு விழும் போதும்—
உரிமைக் குரல்கள் ஒடுங்காது !

போராட்டங்கள் ஓயாது !!
மீண்டும் வரப் பாக்குதெ—
சதிகள் பல தீட்டுதே !

அனுமதியோம் ! அனுமதியோம்
பாசிச சதிகளை அனுமதியோம் !!

பகுதி-4

பார்த் தாச்சு ! பார்த் தாச்சு !
தேர்தல் எட்டு பார்த் தாச்சு !!
இந்திய நிலைமை மாறல்ல !
இந்தியன் வாழ்க்கை விடியல்லே !!

பார்த் தாச்சு — பார்த் தாச்சு !
பட்டுஜட் பலவும் பார்த் தாச்சு !!
மாறல்லே — மாறல்லே !
மக்கள் வாழ்க்கை மாறல்லே !!
பார்த் தாச்சு — பார்த்தாச்சு !
திட்டம் பலவும் பார்த் தாச்சு !!
கஷ்டம் எதுவும் தீரல்லே !
நம்ம நிலைமை மாறல்லே !!

உயரவில்லை — உயரவில்லை !
மக்கள் வாழ்க்கை உயரவில்லை !!
உயர்ந்திருக்கு — உயர்ந்திருக்கு !
வில்லை வாசி உயர்ந்திருக்கு !!
உயர்ந்திருக்கு — உயர்ந்திருக்கு !
சிறையின் சுவர்கள் உயர்ந்திருக்கு !!
உயரவில்லை — உயரவில்லை !
மக்கள் வாழ்க்கை உயரவில்லை !!
வாழ்க்கையை மாத்த வக்கில்லை !
கருப்புச் சட்டமோ கணக்கில்லை !!
எண்ணி லடங்கா கருப்புச் சட்டம் !
இந்திய மண்ணில் குவிக்கிறது !!

அத்தியா வசியத் தொழிந்துறையில்
அடக்கு முறைக்கு 'எஸ்மா' வாம்—
போராடும் வீரர்களை
உள்ளே நள்ள 'என். எஸ்.ஏ.'—
உண்மை கூறும் புத்திரிக்கைக்கு
தடைச் சட்டம் ! தடைச் சட்டம் !
உரிமைக் குரல்வளை நெறித்திடவே
விஷேச நீதிமன்றம் !!



பாசிச எதிர்ப்பு
தேசிய மாண்பு

பேரணி முழக்கம்

உரிமை பறிப்பின் உச்ச கட்டம்
பயங்கர வாத தடைச் சட்டம்
இன்னும் எத்தனை கருப்புச் சட்டம்
இந்திய மக்களை ஒடுக்கிடவே !!

எரி மலைகள் வெடிப்பதனை
வெறும் சட்டங்கள் தடுத்திடுமோ?
கருப்புச் சட்டங்கள் தடுத்திடுமோ?

இதயத்துள்ளே இயங்கும் சக்தி
சிறையிடத் தான் முடியுமா?
ஒன்றுபட்டு ஒற்றுமையாய்
போராடும் மக்கள் முன்னே—
கருப்புச் சட்டங்கள் தூள்! தூள்!
அடக்கு முறைகள் தூள்! தூள் !!
பாசிச சதிகள் தூள்! தூள் !!

பகுதி-5

ஆபத்து ! ஆபத்து —
தேசத்துக்கு ஆபத்து !
ஆபத்து ! ஆபத்து—
அண்டை நாட்டால் ஆபத்து !
பம்மாத்து ! பம்மாத்து—
இது நல்ல பம்மாத்து !
பம்மாத்து !! பம்மாத்து !!
இதுபாசிச அரசின் பம்மாத்து!

தேச பாது காப்பு
கபட நாடக முழக்கமே!
போர் மறுப்பு ஒப்பந்தம்
பாகிஸ் தானோ தயார்தான்—
மறுப்பது ஏன்? மறுப்பது ஏன்?
இந்திய அரசே மறுப்பது ஏன்?
யுத்தம் என்று பெரய் சொல்லி
அவசர நிலையைக் கொண்டுவர
முயற்சிக்காதே ! முயற்சிக்காதே !!

பாசிச எதிர்ப்பு
தேசிய மாநாடு



பேரணி முழக்கம்

தீட்டாதே ! தீட்டாதே !!
பாசிச சதிகளைத் தீட்டாதே !
ஒப்பந்தம் செய் ! ஒப்பந்தம் செய் !!
போர் மறுப்பு ஒப்பந்தம் செய் !

பஞ்சாப்பின் படுகொலைக்கு—
யார் பொறுப்பு? யார் பொறுப்பு?
பாசிச அரசே ! பாசிச அரசே !!
புதிய புதிய கொள்கை என்று
கபட நாடகம் ஆடாதே !
கறுப்புப் பணம் ஒழிப்பதாக
ஊர் வேஷம் போடாதே !
லஞ்ச ஊழலை ஒழிப்பதாக
வாய் சவடால் அடிக்காதே !

பகுதி 6

பாசிச அரசே ! பாசிச அரசே !
தேச ஒற்றுமை என்று சொல்லி
ஏமாற்றாதே ! ஏமாற்றாதே !!

தேர்தலில் ஓட்டு வாங்க
வாக்குறுதி அள்ளி வீசி
சாதி வெறி தூண்டி விட்டு—
குஜரத்தில் ஜிபித்தூ; பின்னே
கலவரத்தை தூண்டி விட்டு—
ஆயிரமாயிரம் மக்களை
கொன்று குவித்த இந்திய அரசே !
தேச ஒற்றுமை என்று சொல்லி
ஏய்க்காதே ! ஏய்க்காதே !!

டெல்லியிலே இன வெறி
தீட்டமிட்ட பாசிச சதி—
ஆயிர மாயிரம் சீக்கியர் பலி
இந்திய அரசின் பாசிச சதி—
மக்கள் விரோத அரசே
தேச ஒற்றுமை என்று சொல்லி
ஏமாற்றாதே ! ஏமாற்றாதே !!

அஸ்ஸாமின் படுகொலைக்கு—
யார் பொறுப்பு? யார் பொறுப்பு?
நாகோ, மிஜோ மக்களை
கொன்று குவிக்கும் ராணுவமே—
இந்திய மக்களைக் கொல்லாதே !
அந்நிய நாட்டை ஏய்க்காதே !!
மக்களின் வரிப் பணத்தில்
சம்பளம் வாங்கும் போலீசே
கொல்லாதே ! கொல்லாதே !
மக்களைக் கொள்ளாதே !
கொல்லாதே ! கொல்லாதே !!
புரட்சியாளர்களைக் கொல்லாதே !

பாசிச சதிகள் தகர்த்திட
மக்கள் ஜனநாயகம் வென்றிட
சோவியத் ஆட்சி அமைந்திட
போராடுவோம் ! போராடுவோம் !!
இன வெறியில் விழ மாட்டோம் !
மதத்தாலே பிரிய மாட்டோம் !!
சாதிய முறையைத் தகர்த்திடுவோம் !
மக்கள் நாங்கள் ஒன்றிணைவோம் !
பாசிச சதிகளை தகர்த்திடுவோம் !
சோவியத் ஆட்சியைப் படைத்திடுவோம் !

அடையட்டும் ! அடையட்டும் !!
மக்கள் அயக்கியம் அடையட்டும்!
ஒங்கட்டும் ! ஒங்கட்டும் !!
மக்கள் ஒற்றுமை ஒங்கட்டும்!
தகரட்டும் ! தகரட்டும் !!
பாசிச சதிகள் தகரட்டும் !
மலரட்டும் ! மலரட்டும் !!
சோவியத் ஆட்சி மலரட்டும் !
பிறக்கட்டும் ! பிறக்கட்டும் !!
புதிய வாழ்க்கை பிறக்கட்டும் !
வளரட்டும்—வளரட்டும் !
ம.உ.க. வளரட்டும் !!—
வளரட்டும்—வளரட்டும் !
ம.க.க. வளரட்டும் !!—

**பாசிச எதிர்ப்பு
தேசிய மாநாடு**

**எதிரொலிகள்
எதிரொலிகள்
எதிரொலிகள்**

**ஐவகர்லால் நேரு பல்கலைக் கழகம்,
புதுடெல்லி.**

தோழருக்கு,

பாசிச எதிர்ப்பு தேசிய மாநாட்டில் கலந்து கொள்ள இயலாமைக்கு வருந்துகிறேன். இந்த மாநாடு தமிழக மக்களையும், நமது நாட்டின் பல பகுதிகளிலும் உள்ள ஜனநாயக சக்திகளையும் அணிதிரட்டுவதில் வெற்றியடைந்தது கண்டு மகிழ்ச்சியடைகிறேன். மக்கள் சக்திகளை இணைக்கும் பரந்த அய்க்கிய முன்னணியை அமைப்பதை நோக்கி இம்மாநாடு சரியான அடி வைத்துள்ளது என்று கருதுகிறேன்.

**நங்கள் உண்மையான,
கோரக் பாண்டே.**

தோழர்களே.

பாசிச எதிர்ப்பு தேசிய மாநாட்டு நிகழ்ச்சிகளைக் காண வந்தேன்; கருத்தறிந்தேன்.

நான் கம்யூனிஸ்ட் கட்சியை நேசிக்க ஆரம்பித்து வருடங்கள் 40 ஆயிற்று. ஏதாவது செய்யலாம், அதற்காக எதையும் செய்யலாம் என்றில்லாமல், சமுதாய மாற்றத்திற்கான, சிந்தனை செயல்பாடுகள் இருக்க வேண்டுமென விரும்புகிறேன். மார்க்சிச-லெனினிச அடிப்படை இல்லாது, வெறும் பொருளா தாரப் போராட்டம் நடத்துவதில் பலன் ஏதும் இல்லை. தத்துவமும், நடைமுறையும் இணைந்த இடைவிடாத வர்க்கப் போர் நடைபெற வேண்டும். ம. உ. க. ம. க. க. அமைப்புகள், சிதறிக் கிடக்கும் மார்க்சிய வாதிகளை இணைக்கின்ற முயற்சியும் அவசியமானதாகும்.

ம. உ. க., ம. க. க. அமைப்புகளை, அதன் நோக்கங்களை மக்களிடத்தில் கொண்டு செல்ல, என்னாலான பணிகளை செய்யத் தயார்.

**வீ. வெங்கடாசலம்
பொள்ளாச்சி-**

ம. உ. க., ம. க. க. கழகங்களை அறிவதற்கு முன்னரே நான் சிந்தித்தேன். இப்போது இந்தியாவில் உள்ள எல்லா அரசியல் கட்சிகளுமே மக்களை உறிஞ்சும் ஓர் ஒட்டுண்ணிக் கூட்டங்களே. இவைகளை அம்பலப்படுத்த ஓர் அமைப்பு வேண்டும். அவ்வமைப்பு மக்களின் உரிமையை புரிந்து பாட்டாளி வர்க்கத்தின் அடிமைத் தளையை நீக்க செயல்புரிய வேண்டும். ம. உ. க., ம. க. க. கோவையில் நடத்திய மாநாடானது இந்த அமைப்புகள் அதைச் செய்யும் என்பதை நிரூபித்தது. அறிஞர்களின் ஆவேசப் பேச்சுகளும், சிறுவர் கலை நிகழ்ச்சியும் என்னை நெகிழச் செய்தன.

தோழர்களே, ஒன்றுமட்டும் சொல்கிறேன். நம்முடைய அன்பிற்குரிய இந்தியாவில், இன்றைய பாசிஸ்டுகளின் ஆட்சி அகற்றப்பட்டு, அறிவுபூர்வமான ஒரு சோவியத் ஜனநாயக ஆட்சி நமது மக்கள் அமைப்பு களால் மட்டுமே மலரும்.

**கு. குணசேகரன்,
பிள்ளையப்பன் பாளையம்.**

**புதுக்கோட்டை
20-1-86**

மதிப்பிற்குரிய தோழருக்கு,

மாநாட்டில் நேரில் கலந்து கொள்ள முடியாமல் போன வருத்தத்தை, மாநாட்டு வெளியீடுகளைப் படித்ததன் மூலம் வெகு வாகக் குறைத்துக் கொள்ள முடிந்தது.

இம்மாநாடு பாசிசத்தின் அனைத்து முகங்களையும் பாரபட்சமின்றி வெளிச்சம் போட்டு அடையாளம் காட்டியுள்ளது. பாசிச அபாயம் குறித்த எச்சரிக்கையையும், சோவியத் வடிவ அரசு அமைப்பு பற்றிய தனது செய்தியையும் பெரும்பான்மையான மக்களிடம் சேர்ப்பிப்பதில் பாசிச எதிர்ப்பு தேசிய மாநாடு வெற்றியடைந்திருக்கிறது.

இனி வரவிருக்கிற எதிர்காலப் போராட்டங்களில் செயல்ரீதியான என் பங்கைச் செலுத்த ஆர்வத்துடன் இருக்கிறேன்.

**தோழமையுள்ள வணக்கங்களுடன்,
எஸ். உஷா.**

பாசிச எதிர்ப்பு தேசிய மாநாடு

4. 5 ஜனவரி 1986 கோவை

the OtherSide

RUPEES FIVE

the Anti-Fascist National Convention, Coimbatore: Report and resolutions

பத்திரிகைச் செய்திகள்
NEWSPAPER CLIPPINGS

Resolutions passed at the Anti-Fascist National Convention held at Coimbatore on 4, 5 Jan. 1986. At a time when the clouds of fascism are looming large, this convention discussed about the necessity of a specific programme. This specific programme, enunciates the basis on which the Anti-Fascist National Democratic Front to be formed, and also the necessity of throwing out the historically obsolete parliamentary system and to form a Soviet form of Anti-Fascist National Democratic Government.

More than 1000 delegates from all parts of Tamil Nadu participated. About 10 fraternal delegates from various organisations in different states also took part in the convention.

Comrade P. V. Bakthavatchalam, president of the Organisation for Civil and Democratic Rights presided over the inaugural session. The proceedings started after paying homage to martyrs all over the world who laid down their lives fighting for the rights of the people.

designs of the state and the rulers against Indian people in the necessity to unify the democratic forces in to put up a joint resistance against the state repression system about the sham nature of the parliamentary system. There were also differences on a few issues which could be resolved by continued discussions. They were—

- 1) About defining the objectives of democratic rights organisations.
- 2) Scope of organisation for the democratic rights.
- 3) The need for a specific programme and a Soviet form of state.

In the end the delegates were unanimous about the organisations for the peoples rights coming together and about the importance of maintaining close relations and exchange of ideas. Thus the convention was a great success in its objectives of provoking a threat on the emerging fascist danger and the need for a Soviet alternative.

On the second day with a well attended public meeting at 4,500 cadres. At the end of the fraternal delegates were in the public. The speakers in the meeting about the nature of the fascist danger and the need of Anti-Fascist National Convention Committee.

FRONTIER

Letter

Anti-Fascist Convention

The Anti-Fascist National Convention jointly sponsored by OADR and PCA, will be held at Coimbatore on January 4-5, 1986. The objects of the convention are: To draw the attention of the democratic and the anti-fascist forces to the emerging fascist danger, to initiate a discussion about the necessity of a democratic programme to build and maintain unity of the anti-fascist forces. To deliberate about an alternative political system to replace the existing one.

The convention will be addressed by, among others, by Mr. V. R. Krishna Iyer, former judge of the Supreme Court, Mr. Kuldip Nayyar, prominent journalist, George Fernandes, former Central Minister, Swami Agnivesh, former Education Minister, Haryana, and Dr. Aurobinda Ghosh of Delhi University, and other prominent scholars, trade unionists, politicians, peasant leaders, civil and democratic rights activists from various parts of the country.

OADR and PCA
Coimbatore, Tamil Nadu

P. V. Ramanujam
General Secretary O.C.D.R.
Convention Committee

...et form
...ocracy to large
... place of the farcical
... which benefits only a minority.
... strongly condemns the repressive
... taken up by the Tamil Nadu Government to quell
... strikes of teachers, government employees and
... fishermen.

14) The Tamil Nadu government has suspended 33 employees of the Secretariat and derecognized their union. This convention strongly condemns both these actions of the government.

date
original
copy of Bulletin

DEMOCRATIC

9

Bulletin of the All India
Federation of Organisations
for Democratic Rights

RIGHTS

(A I F O F D R)

January - February 1986

Donation : Re 1/-

O.C.D.R. Convention

THE Organisation for Civil and Democratic Rights (OCDR, Tamil Nadu) has always had fraternal relations with AIFOEDR, notwithstanding differences

the people and whereby the people could genuinely govern themselves). However, the trend favouring this

is yet weak, threatened. The political the people, calls, to rally anti-Fascist front.

passed the in memory of for people's an of the

THIRD WORLD CALLING

A monthly review of struggles against colonialism and neo-colonialism

Vol. 1 No. 2

On the Need to Crush Fascism

More than 1000 delegates from all parts of Tamil Nadu and nearly 30 fraternal delegates from various organisations in different states met in an anti-Fascist National Convention at Coimbatore on Jan. 4 & 5, 1986 and formed Anti-Fascist National Democratic Front, the principal objective of which would be to form an Anti-Fascist National Democratic Government.

Lokshahi Hakk Sangatana, Maharashtra, Punjab Intellectuals' Forum, APR, Kerala, PUCL, IPF, CPDR, Naggur, and Karnataka Civil Liberties Committee.

The policy statement of the Convention was jointly made by the OCDR, TN and People's Cultural Association, TN. It read:

Anti-Fascist National e the dangerous situa- our beloved country tmosphere of fascist , engulf our country d when the country k prison house by y by Mrs. Indira

On the Need to Crush Fascism (Contd. from page 33)

- (iv) To respect equality and mutual interests.
 - (v) To observe peaceful co-existence.
- to create awareness among the people, by propagating the above programme.
 - to stand in solidarity with the people who rally themselves in organisations and movements for such purposes and to fight for their right to struggle.

Only when the programme put forward by the Organisation for Civil and Democratic Rights about the Anti-Fascist National Democratic society is implemented in the country, the fascist danger could be crushed and equal democratic rights of all the sections of the people who oppose fascism will be ensured. Hence the Organisation for Civil and Demo-

The noted Civil Rights leader P.V. Bhaktavatsalem presided over the inaugural session. Vasantha Kumar of People's Cultural Association chaired the symposium.

37

Subscribed
two
d.
for
d.
mhd

February, 1986

NATIONAL CONVENTION AGAINST FASCISM

4, 5, January 1986 Coimbatore

பாசிச எதிர்ப்பு தேசிய மாநாடு

4, 5 ஜனவரி 1986 கோவை

மாநாட்டினால் வெய்திகள்
NEWSPAPER CLIPPINGS

IN NEWS IN DAILIES Call for uniting 'anti-Fascist' forces

Express News Service
COIMBATORE, Jan. 12
Representatives of over dozen civil rights organisations which met here recently agreed on the need for unity of 'anti-Fascist' and democratic forces in the country but differed on the issue of a specific programme for installing a Soviet form of state.

Special Courts Act, the Urban Police Bill of Andhra to give unlimited power to police and the repressive measures of Tamil Nadu Government against and fishermen. The conference demanded a 'no-war' pact with Pakistan. It called upon the people of Sri Lanka to overthrow the Fascist regime.

There was a general consensus at the convention about the anti-people nature of the present Central Government, and about the 'sham' nature of the parliamentary system. There were differences on defining the objectives of the scope of organisations, democratic rights for the need for a specific programme and Soviet form of state, etc.

Mr P.V. Ramanujam, in the name and President of the National Union of Democratic Workers of USA, presided over the inaugural session. The keynote address was delivered by Mr P.V. Ramanujam, who passed resolutions on Soviet nuclear arms race and the Union of emergency, Act and 'anti-Terrorists' Act and

DINAKARAN -
மக்கள் கலாச்சார தேசிய மாநாடு!
கோவையில் நடந்தது!!

கோவை, ஜன. 10 - கோவை ஆர்.எஸ்.புரம் மாதராட்டி மக்கள் குழுக்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் பாசிச எதிர்ப்பு மற்றும் ஜனநாயக உரிமைகள் அமைப்பு ஒத்துழைப்பு குழு உள்ளிட்ட அமைப்புகள் பங்கேற்றன. இதில் மற்றும் ஜனநாயக உரிமைகள் அமைப்பு ஒத்துழைப்பு குழு உள்ளிட்ட அமைப்புகள் பங்கேற்றன. இதில் மற்றும் ஜனநாயக உரிமைகள் அமைப்பு ஒத்துழைப்பு குழு உள்ளிட்ட அமைப்புகள் பங்கேற்றன.

சினத்தந்தி DAILY THANTHI
தேசிய மாநாடு!

INDIAN EXPRESS

பாசிச எதிர்ப்பு தேசிய மாநாடு

கோயமுத்தூர், ஜன. 5 - பாசிச எதிர்ப்பு தேசிய மாநாடு கோவை மாதராட்டி மக்கள் குழுக்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் பாசிச எதிர்ப்பு மற்றும் ஜனநாயக உரிமைகள் அமைப்பு ஒத்துழைப்பு குழு உள்ளிட்ட அமைப்புகள் பங்கேற்றன.

கோயமுத்தூர், ஜன. 5 - பாசிச எதிர்ப்பு தேசிய மாநாடு கோவை மாதராட்டி மக்கள் குழுக்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் பாசிச எதிர்ப்பு மற்றும் ஜனநாயக உரிமைகள் அமைப்பு ஒத்துழைப்பு குழு உள்ளிட்ட அமைப்புகள் பங்கேற்றன.

சினில் உரிமை அமைப்புகள் மாநாடு

கோயமுத்தூர், ஜன. 5 - கோவையில் அண்மையில் பாசிச எதிர்ப்பு மாநாடு நடைபெற்றது. இதில் பாசிச எதிர்ப்பு மற்றும் ஜனநாயக உரிமைகள் அமைப்பு ஒத்துழைப்பு குழு உள்ளிட்ட அமைப்புகள் பங்கேற்றன. இதில் மற்றும் ஜனநாயக உரிமைகள் அமைப்பு ஒத்துழைப்பு குழு உள்ளிட்ட அமைப்புகள் பங்கேற்றன.

ANTI-FASCIST NATIONAL CONVENTION

Call to form anti-fascist national front

Express News Service
COIMBATORE, Jan. 7
A plea for all civil rights organisations in the country to unite to form an anti-fascist National Democratic Front to fight the present rulers and install a Soviet form of anti-fascist national convention held at Corporation Kalai Arangan here on Saturday.

DINAMANI

I. EXPRESS



பாசிச எதிர்ப்பு பிரச்சாரம்



மாநாட்டு சேதிசொல்லும் சுவரொட்டிகள்



படைத்தோம் புதிய சரீத்திரம்



ஊரெங்கும் சாலைபெயல்வாம்...





பாசிச எதிர்ப்பு தேசிய மாநாடு

பாசிச எதிர்ப்பு பிரச்சாரம் படைத்தோம் புதிய சரீர்தீரம்

அறைகூவி அழைக்கும் துண்டு பிரசுரங்கள்

பாசிச எதிர்ப்பு தேசிய மாநாடு
1986 ஜனவரி 4, 5 கோவை

0 பாசிச எதிர்ப்பு தரட்டு ஜனநாயக ஆட்சி மறட்டு
0 பாசிச காலத்தில் மூடிக் குடும்ப மக்கள் காலத்தில் மறட்டு
0 பாசிச காலத்தில் ஜனநாயக சிதைவு ஜனநாயக சிதைவு ஜனநாயக சிதைவு
0 பாசிச எதிர்ப்பு தேசிய மாநாடு அரசு ஆணையுடன்

இவை நேரடியாகக் கிடைக்கும்
மகாநாட்டுக் கமிட்டி

மக்கள் கலாச்சாரக் கழகம் (PCA)
மக்கள் உரிமைக் கழகம் (UCDR)

பாசிச எதிர்ப்பு தேசிய மாநாடு
4, 5 ஜனவரி 1986

மக்கள் உரிமைக் கழகம் (UCDR)
மக்கள் கலாச்சாரக் கழகம் (PCA)

Fight all fascist forces!
Unite all anti fascist democratic forces

National Conference Against Fascism

By
Organisation for Civil and Democratic Rights
and
People's Cultural Association

OCDR PCA

4, 5, January 1986
Dr. Ramasubramanian
S.S. Paran, Co-Chairmen

பாசிச எதிர்ப்பு தேசிய மாநாடு
4, 5 ஜனவரி 1986

மக்கள் உரிமைக் கழகம் (UCDR)
மக்கள் கலாச்சாரக் கழகம் (PCA)

பாசிச எதிர்ப்பு தேசிய மாநாடு
4, 5 ஜனவரி 1986


மக்கள் உரிமைக் கழகம் (UCDR)
மக்கள் கலாச்சாரக் கழகம் (PCA)

பாசிச எதிர்ப்பு தேசிய மாநாடு
4, 5 ஜனவரி 1986

மக்கள் உரிமைக் கழகம் (UCDR)
மக்கள் கலாச்சாரக் கழகம் (PCA)

**LET US UNITE TO FORM
ANTI-FASCIST NATIONAL
(SOVIET) DEMOCRATIC GOVERNMENT!**

A Call to The Nation



**SOUVENIR OF THE
ANTI-FASCIST NATIONAL CONVENTION
HELD AT COIMBATORE
DURING 4, 5 JANUARY 1986**

AN INTRODUCTION

Dear Friends and Comrades,

**'A timely pioneering task in step with the march of the history';
'A clarion call to the nation';**

With these spontaneous remarks democrats, newspapers, magazines and various democratic rights organisations hailed the Anti-Fascist National Democratic Convention jointly sponsored by the OCDR & PCA.

At a time, when the country is menaced by fascism, this convention which was held at Coimbatore (Tamil Nadu) during 4, 5, January 1986, upheld the Anti-Fascist National Democratic Programme, for the real freedom and welfare of our country and its people.

As it was expected the convention provoked healthy discussions and helped a better understanding between the delegates. During the discussions many doubts were raised and clarifications sought. The organisers took all the pains to clarify them during the convention and latter on during comradely discussions with the delegates. We are further continuing the debate through this souvenir.

We hope that this souvenir, like the convention will initiate a debate in the democratic movement and the people's rights organisations. In the existing conditions of our country such discussions about the Anti-Fascist National Democratic Programme is an urgent necessity.

With Revolutionary Greetings.

Comradely yours
Souvenir Committee, OCDR & PCA

Clarion Call

Lo! Organisations for Civil and Democratic Rights !

- * Expose fascist conspiracies of the Indian government!
- * Fight to defeat black laws and the curbs on rights!
- * Raise your voice in solidarity with the Anti-Fascist forces!
- * Expose the bureaucratic parliamentary sham democratic government!
- * Raise your voice for a Soviet form of Anti-Fascist National Democratic Government!

Lo! Political parties, vanguards and democrats who cherish democracy and welfare of the people of the country!

- * Rally around the Anti-Fascist National Democratic Programme!
- * Take the anti-fascist programme to the broad masses!
- * Forge Anti-Fascist National Democratic Front!
- * Resolutely fight against Fascism!
- * Strive to establish a Soviet form of - Anti-Fascist National Democratic - Government!



Resolutions



RESOLUTIONS PASSED DURING THE ANTI-FASCIST NATIONAL CONVENTION HELD AT COIMBATORE DURING 4, 5, JAN. 1986

- 1) This convention while remembering all the martyrs who laid down their lives fighting valiantly for the rights of the people, and specially all those martyrs who fought against the fascist regime during 1975-77, pays its homage to them and pledges to continue their struggle for the peoples rights.
- 2) Com. Chinnappan a member of Peoples' Cultural Association who tirelessly worked for the objectives of the organisation was also actively working for the success of this convention. His sudden demise on 24-10-85 is an irreparable loss both to the organisation and to the cause. This conference pays its homage and pledges to emulate his example of integrating personal life with the organisational life.
- 3) In Andhra Pradesh A.P.C.L.C. Vice-President Dr.Ramanatham was brutally murdered by the police in broad-day light. A tireless and brave fighter for the rights of the people, his loss is irreparable to the people and his family, while paying homage and condoling his death this conference pledges to emulate his example and continue the fight to its logical conclusion.
- 4) The racist South African Botha Government is slaughtering the people who are fighting for their political rights. It is sending the patriots in hundreds to the gallows. The recent hanging of the poet and patriot Molaise for upholding the cause of the people is highly condemnable. This conference pays its homage to the memory of Molaise and condemns the barbaric activities of the South African White Racist Government.
- 5) While severely condemning the wholesale genocide of Tamil ethnic minority in Srilanka by the Fascist Jayewardene; this conference appeals to all sections of the toiling people in Srilanka to unite together and struggle to overthrow the fascist regime of Jayewardene in order to establish a political, economic and social system which could ensure democracy to all the people.

- 6) The Indian Government is constantly refusing even to consider the no-war proposal repeatedly put forward by the Pakistan Government. This attitude of the Indian Government is highly reprehensible. This convention while condemning and taking a very serious note of this negative attitude of the Indian Government calls upon it to immediately conclude no-war pact with Pakistan.
- 7) This convention pledges its support to the increasing movements of people who protest against the nuclear arms race and war preparation of U.S.A. and U.S.S.R.
- 8) This convention condemns Rajiv's haughty proclamation that the Emergency which was declared by Indira Gandhi in 1975-77 was right and that, if these he need, he would declare it again. This proclamation is a challenge to democratic forces. This convention calls to all anti-fascist forces and democratic forces to unite and struggle to thwart the unleashing of fascist rule.
- 9) Rajiv has not revoked many of the black laws brought about by Indira Gandhi. He has even added to the list new ones. Anti-Terrorist Act and Special court act, have been declared to dig the grave for democracy. While protesting against these laws very strongly, this convention calls all democratic forces to continue their struggle against these laws.
- 10) The Urban Police Bill which the Andhra Pradesh Government is going to pass invests the police with unlimited power over the people including the authority to pronounce judgements. This will lead to horrible repressions. While strongly condemning it, this convention calls all the people to fight against it.
- 11) This convention strongly condemns the repressive measures taken up by the Tamilnadu Government to quell the strikes of teachers, government employees and fishermen.
- 12) The Tamilnadu Government has suspended 33 employees of the Secretariat and derecognized their union. This convention strongly condemns both these actions of the government.
- 13) This convention calls all anti-fascist and democratic forces to unite on the basis of a programme to defeat fascism.
- 14) This convention calls all democratic and anti-fascist forces to unite in the struggle to form a soviet form of government which will offer true democracy to large sections of the people in the place of the farcical parliamentary democracy which benefits only a minority.



PATH AGAINST FASCISM

Key note address by Com. P.V.Ramanujam General secretary of OADR on behalf of the convening committee of the Anti-Fascist National Convention

Respected Chairman, Fraternal Delegates, Distinguished Guests, Democrats and Friends,

I extend my hearty welcome to all of you on behalf of the Organisation for Civil and Democratic Rights and the Peoples' Cultural Association, the joint sponsors of this Anti-Fascist National Convention.

This Convention is going to examine about the dangerous situation being confronted by our beloved country and our people. It is also going to discuss about the duties and responsibilities of the patriotic, democratic organisations and individuals who are concerned about the country and love its people.

What do we mean by the dangerous situation confronting our beloved country and its people? By the dangerous situation, we refer to the political atmosphere - the fascist danger - which again threatens to engulf our country. A similar situation when the country was converted into a dark prison-house by the imposition of a barbaric fascist rule, by the then Prime Minister Mr.Indira Gandhi during 1975-77.

When Mrs.Indira Gandhi came back to the power after the rule of Janata, she repeatedly assured

the nation that she would never again attempt to impose emergency rule. But all her actions were contrary to her repeated assurances.

In place of MISA which was scrapped during the Janata rule, she enacted NSA. This was much more stringent than the barbaric MISA. To make it still more stringent she amended it (N.S.A.) twice. In addition to this she brought forward ESMA and the Special Courts Act.

She was spreading a war scare by talking about a war threat on the borders of India. Particularly she constantly accused Pakistan, of harbouring aggressive designs against India. At an accelerated rate she allotted huge sums in the budget for the purchase of armaments from the imperialist countries to strengthen the armed forces. But at the same time she accused Pakistan's every effort to acquire arms from America as an activity, preparing for an aggression against India. We can clearly



infer that this slanderous propaganda was only a ruse to re-impose emergency by launching an aggressive war against Pakistan and to channelise the patriotic sentiments of the people to her aggressive designs.

Moreover she initiated a nation-wide

Hail real democracy

discussion about the merits of presidential system. It was only a nefarious plot, to utilise the sentiments of the people who were disgusted with the existing system, to herdictatorial designs.

Mrs.Indira Gandhi could not impose emergency immediately, because the opposition parties were constantly exposing her designs in initiating a discussion about the presidential form of government and her propaganda about a threat of war, and also because the people who had the 1975-77 emergency experience, were very alert about her direct and indirect fascist attempts.

Inspite of all these frustrating conditions she never gave up her attempts to bring back emergency. At the same time while persisting with the discussions about the change of system and the propaganda about the danger of war, she continued to enact several black laws.

She never hesitated to indulge in any sort of undemocratic activities to fulfill her objectives. When it suited her she never hesitated to topple the opposition party ministries in the states. Even in the states where her own party was ruling she never desisted from her toppling game to put her lackeys in the saddle. She installed her puppets at all levels in the government, the ministry and the party.

She stoked the flames of the Punjab and Assam Problems and deceived the people by creating an opinion among them, as if it is being ably managed by her. Wasting hundreds of crores of rupees she arranged several lavish international extravaganzas to boost her own image and to systematically create a false opinion among the people about her contribution in raising

the stature of India in the international arena.

After the demise of Sanjay, she reared her elder son Rajiv as her aide, to install him as her heir apparent.

She persisted in her propaganda about the much maligned 20 point programme.

In short she systematically worked to impose a fascist regime in the country and to create an impression among the people as if there is no alternative to the leadership of the country other than she and her family.

No perceptible change occurred after a new Prime Minister and a new ministry took over after the assassination of Mrs.Gandhi. Rajiv who assumed the office of the Prime Minister has not deviated from the fascist objectives of Mrs.Gandhi. On the other hand it is worth nothing here that during the last days of the rule of Mrs.Gandhi, he was actively orchestrating and associating himself with all her anti-democratic activities.

During the last one year of his rule not a single existing black law has been scrapped. On the other hand a monstrous black law similar to that of the Rowlatt Act used against the people of India by the British imperialists has been promulgated as the "Terrorist and Disruptive Activities (Prevention) Act (1985)". All these activities are nothing but attempts to convert the country into an open air jail.

Moreover the incumbent Prime Minister has got the temerity to applaud the imposition of emergency in 1975-77 as a correct step. Going a step further he has declared that he would not hesitate to



impose emergency again if necessary.

It is the present Prime Minister who gleened at the murderous acts of the Congress goondas when they massacred hundreds of innocent Sikh brothers in Delhi.

For the sake of his election victory he neither hesitated to brand the opposition parties as traitors, nor to indulge in religious bigotry and to make use of the irrational sentiments of the people.

Also it was this very same person who shielded Jajmohan—the villain of the emergency excesses.

How could anyone expect such a person either to nurse democratic sentiments or to respect democratic traditions?

Taking his queue from Indira Gandhi he is whipping up war hysteria, by his continuous talks about a war from the neighbouring countries. Under various pretexts, he is evading negotiations for a No-War Pact put forward by Pakistan.

The recent statement by Vasanth Sathe amply proves that Rajiv had not abandoned the idea about the Presidential form of government.

Through a systematic propaganda by his sycophants, he is being projected as a magician who could usher India into the 21st century, through his so called new policies, New Industrial Policy, New Education Policy, etc. He is being picturised as an honest and st-

-ainless person who could clean the to Augea's stables of administration. He is also projecting himself as a world statesman by his unilateral pilgrimages to Russia and America. For his share he has announced a 12 Point Programme

in addition to the 20 Point Programme of Indira Gandhi.

Rajiv Gandhi is projecting himself as a man of peace by involving himself in resolving the Assam and Punjab tangles. At the same time he is preventing the truth about the Punjab massacres coming to light. He has arrested and imprisoned the civil rights leader who dared to expose the Punjab massacres. It is only in his regime that the civil and democratic rights organisations throughout the country are being subjected to a slander campaign branding them as imperialist agents. Leaders of the democratic rights organisations like Dr.Ramanatham are being murdered in broad day-light by the police and their hired goons.

The fascist acts like the Goondas Act in Tamil Nadu and the Urban Police Act in Andhra could not have been enacted without being encouraged by the fascist methods of the Central government.

In brief the fascist forces and the fascist dangers have not disappeared with the disappearance of Indira Gandhi from the political scene. It is obvious that efforts are still afoot under Rajiv's leadership to let loose a barbaric fascist rule in our country.

CAUSES FOR THE EXISTENCE OF THE FASCIST DANGER

The new rulers who obtained political power from the British imperialism, had promised to industrialise the country and to make it self-reliant. But the policies pursued by them, in order to achieve these goals during the last 38 years have failed miserably. The multiplying foreign debt, the foreign finance capital and the total percentage of people (70% of the population) depending mainly on agriculture for their livelihood remaining



Hail Soviet democracy

constant for the last 30 years are the standing proofs for the failure of this policy.

The policy of imperialist dependence and the sluggish and half-hearted anti-feudal policies pursued during the past 38 years are the contributory causes. It is a fact that these policies had further fattened the big capitalists and landlords.

But at the same time it has miserably failed to improve the political, economic and cultural life of the vast majority of the people. While the assets of the big capitalists have increased several times, more than 50% of the people in the country are toiling below the poverty line. At a time when Rajiv is advocating the industrialisation with the help of high technology, more than 67% of the population remain cursed by illiteracy. More than 90% of the population is unorganised and is susceptible to the caste, communal and religious disturbances. This condition produces a very great influence in politics. All these indicate the backward political, economic and cultural life of the majority of the people.

No country and its rulers could obtain peace and tranquility by abandoning the development of political, economic and cultural life of the vast majority of the population. The continuous existence of the several preventive detention acts, the uninterrupted existence of the black laws enacted by the imperialists, the compulsions for the rulers to resort to a rule by the barbaric preventive detention acts, the 1975-77 emergency fa-

-scism and the rapidly engulfing dark clouds of fascism in the political horizon of our country, are due to political and economic system, the rulers and their policies which protects the interests of a narrow minority neglecting the



promotion of the political, economic and cultural life of the vast majority of the people.

It is but natural that any political and economic structure which represents the interests of narrow sections will shrink further representing still narrower sections, and abandon the interest of still greater majority of the people. This inevitably leads to further crisis. This in turn leads to the curbing of even the parliamentary democratic rights and the imposition of a dictatorial rule by a small clique - a fascist rule.

**'FASCISM' IS THE
ENEMY OF THE GREAT
MAJORITY OF PEOPLE.
A RUTHLESS
REPRESSIVE MACHINERY
WHICH PROJECTS THE
INTERESTS OF A SMALL
MINORITY CLIQUE**

Fascism is the enemy of great majority of the people. Particularly it is the principal enemy of the toiling masses. It snatches away their freedom of speech, expression and all their political rights. It establishes the dictatorship denying even the parliamentary rights. Consequently a small clique, by misusing its authority exploits the labouring masses and loots the entire wealth of the nation. A great majority of the people are consigned to a slavish existence and are denied the right to organise and to protest even to protect their day to day existence.

At the same time it strives to retain itself by unleashing a concentrated propaganda campaign about hard labour, sacrifice, devotion to the old values, national chauvinism, etc., in their midst. By indulging in excessive propaganda about certain fake reforms, they create slavishness, authoritarianism and cult

of leadership instead of democratic values. By pitting the rural masses against the urban masses, the peasantry against the working class, the unorganised against the organised masses and by unleashing cruel repression against all of them it seeks to preserve itself.

In this way fascism is the principal enemy for the development of the political, economic and cultural life of the people. Hence in order to achieve political, economic and cultural development of the majority of the people, it is essential to frustrate the attempts to impose fascism, to wipe out the fascist forces, and to establish a democratic government - an ANTI-FASCIST NATIONAL DEMOCRATIC GOVERNMENT of the majority of the people who oppose fascism.

IS IT POSSIBLE FOR A PARLIAMENTARY DEMOCRATIC GOVERNMENT TO SERVE AS AN ANTI-FASCIST NATIONAL DEMOCRATIC GOVERNMENT?

Today in our country various political forces are warning about the existence of the fascist danger. It is being variously christened as autocracy, authoritarianism, dictatorship, fascism etc. By whatever name they may call it, the essence of the matter is that there exists a dangerous situation for a dictatorship to emerge, similar to that of 1975-77, by curbing even the existing parliamentary democratic rights.

Among these, some advocate the protection and preservation of the parliamentary democracy against such a fascist danger. Our query and answer to them is only this: Can the parliamentary democratic government serve as an Anti Fascist National Government? Our emphatic assertion is that it cannot serve. What are the reasons for our assertion? It is only

this: It is not an institution of political power for the great majority of the people. Hence it is not a true democratic institution. On the other hand it exists as an institution which serves the haves only.

Because, in this institution the legislature (assembly and parliament) and the executive (bureaucracy) are separate bodies. Only the legislature is constituted by the elected representatives of the people. The executive bodies are not constituted by the elected representatives of the people at any level. Moreover they could neither be controlled nor be supervised at every level. The policy making and legislative bodies are completely depending upon the executive bodies which are neither elected nor subjected to the control and supervision of the people, for the implementation of all its policies.

But the entire bureaucracy consists of a selfish gang of individuals who seek power only to fulfill their desires for wealth, power and social status. Hence it is prone to the lures of the haves. Therefore, the executive cannot be depended upon to implement the resolutions, policies and laws passed in favour of the majority of the people and against the interests of the haves. All the executive bodies like the police the military, the courts and the administrative bodies are constituted by this sort of bureaucracy. Hence the parliamentary democracy is a farcical democratic system which cannot fulfill the legitimate aspirations of the vast majority of the people. In

these conditions to advocate for the preservation of the parliamentary democracy in the face of the fascist danger is nothing but to uphold democracy for the haves. By no stretch of imagination, it could be considered as advocating for the political power of the majority of the people.



Uphold village Soviets

It is true that in a parliamentary democracy, more rights are recognised than in the conditions of a fascist dictatorship. But it is an institution which denies the right to political power to the vast majority of the people. Hence, it is obvious that a parliamentary democratic government system cannot be the government system of the anti-fascist forces—an Anti-Fascist National Democratic Government of the great majority of the people—the anti-fascist forces.

Hence, it is illogical and unjustifiable to demand the majority of the people who fight against fascism, to protect and to preserve the parliamentary form of political system, which is in fact a democracy, for the minority of the haves. It amounts to asking for the democracy for an enlarged section of the haves, in the place of a dictatorship of a small fascist clique. It is not an advocacy for the democracy of the vast majority of the people who oppose and fight fascism.

ONLY THE SOVIET FORM OF GOVERNMENT OF THE GREAT MAJORITY OF THE PEOPLE WHO OPPOSE FASCISM COULD BE AN ANTI-FASCIST NATIONAL DEMOCRATIC GOVERNMENT

Only a Soviet form of Government could ensure democracy and the political power to the vast majority of the people who oppose fascism. Because the Soviet form of government means;

1. it is an institution of political power, existing right from the local level to the national level, constituted by the elected representatives of the people,

2. it is a political system which enables the people to legislate and to execute,



3. it is a political system which enables the people to recall their representatives whenever they want,

4. since various strata of the majority of the people who oppose fascism send in their elected representatives proportionately, the soviets ensure the right of equal share in the political power to all sections of the people who oppose fascism.

Hence, only the Soviet form - unlike the parliamentary democracy which is a democratic system of the haves, a farce democratic system which denies the political power to the vast majority of people—could be an institution of real political power of the vast majority of people.

SPECIFIC PROGRAMME AND THE NECESSITY OF A UNITED FRONT

Hence, the anti-fascist struggle should aim at building a Soviet form of democratic government of the vast majority of people who oppose fascism. Broad sections of the people should be organised only for that purpose. But it will be impossible to rally the people without a specific programme and a united front, formed on the basis of that programme.

The specific programme should enhance the political, economic and cultural life of all the anti-fascist sections of the people. It should safeguard their mutual interests and ensure equal share in political power to all of them. Otherwise it will neither be possible to maintain lasting unity amongst the anti-fascist forces

in the united front against the fascist forces nor to install a democratic government of the anti-fascist forces (The OCCR has published such a specific programme as a part of its resolution under the title "Defeat Fascist Conspiracy and Hail Real Democracy")

ANTI-FASCIST FRONT AND THE ANTI-FASCIST DEMOCRATIC FRONT

There are persons who oppose the fascist activities of the rulers, without accepting the necessity of a specific programme which aims at establishing a Soviet form of political institution of power of the anti-fascist forces and a united front on the basis of that programme. Hence, there are two distinct sections amongst the anti-fascist forces. All those who combine the tasks of opposing fascism, with that of establishing a Soviet form of government which will ensure political power to the great majority of the people are the Anti-Fascist Democrats. The front formed together with those who accept the specific programme will be called as an 'ANTI-FASCIST DEMOCRATIC FRONT'.

Otherwise all those who confine their anti-fascist task with the preservation of parliamentary system—even though they deny political power to the majority of the people—are Anti-Fascists. The front formed along with them will be an ANTI-FASCIST FRONT.

These two types of fronts are essential to isolate and to overthrow the fascist forces in order to establish a Soviet form of democratic government of the anti-fascist forces an ANTI-FASCIST NATIONAL DEMOCRATIC GOVERNMENT.

It is only the vast majority of the people arrayed against fascism who could fight and overthrow fascism. Hence the political parties, the vanguards and all those who lead the people and are really interested in their welfare, are burdened with the great and noble task of rallying the broad masses on the basis of a specific programme which ensures progress in



their political, economic and cultural life.

But at present, there are only two distinct trends in the political arena of our country. One is in favour of the fascist trend. This trend favours a dictatorship of some form or other. The other trend is in favour of a parliamentary democracy and opposed to fascism. When compared with these two trends, the trend favouring a Soviet democratic government which stands for the unity, welfare and political power of the people is a weak force.

In these conditions, the discussions being initiated in this convention about the necessity for the establishment of an ANTI-FASCIST NATIONAL DEMOCRATIC GOVERNMENT, will assist in creating a close understanding between the anti-fascist and the anti-fascist democratic forces and help the process of rallying the anti-fascist forces around the anti-fascist and the Anti-Fascist Democratic Front.

IS IT BEYOND THE SCOPE OF THE ORGANISATIONS FOR CIVIL AND DEMOCRATIC RIGHTS?

Some well meaning friends have raised doubts about the scope of a democratic rights organisation in convening this convention. Organisations for the peoples' rights, are the organisations which stand for the democratic rights of the people. It is widely accepted the freedom of speech, expression, assembly and the right to organise and to struggle to be democratic rights. However, all these rights have specific objective.

Only when the freedom of press, assembly, expression and the right to organise and to struggle are combined with the objective

Soviet democracy is people's democracy

of the welfare, unity and the political power of the majority of the people, they could be considered as democratic rights. The rights against these, that is, the rights which sabotage these could not be considered as democratic rights. Because, the essence of democracy is the well-being of the majority of the people.

Hence, to initiate a discussion and to propagate a specific programme and an united front which will ensure the unity, welfare and political power of the anti-fascist forces, are not only not beyond the scope of the organisations for democratic rights but are their legitimate duty itself.

APPEAL OF THE CONVENTION

In these conditions of fascist danger, the primary task of all the political parties, vanguards and democrats who are concerned with the democracy and welfare of the people should be, to rally the people under the Anti-Fascist National Democratic Programme in order to build an united front and to form a government.

Hence, this convention should call upon the political parties, vanguards and democrats concerned about the welfare and democracy of the people of this country, to come forward to rally the people against the fascist forces behind the Anti-Fascist National Democratic Front, under the specific programme.

To assist such a task the democratic rights organisations and individuals should:

- expose the fascist conspiracies of the rulers,
- fight the repressive black laws and repressions,
- fight the caste, communal and national chauvinist forces who split the people,
- strive for the unity of the anti-fascist and the anti-fascist democratic forces and to struggle in solidarity with them,
- expose the parliamentary democracy,
- canvas for the Anti-Fascist National Democratic Programme and Soviet Democracy.

Respected chairman, distinguished guests, fraternal delegates and democrats who are assembled here from all over the country representing various organisations and distinguished visitors.

I hope this Convention will succeed in provoking country-wide discussions and point out the correct path against the danger of fascist dictatorship and to lead the people and the country on the path of democracy and prosperity. I conclude my speech hoping that the delegates from various organisations of various states who are assembled here will make valuable contributions to this noble task.

Thank you.

" " before the establishment of a fascist dictatorship, bourgeois governments usually pass through a number of preliminary stages and institute a number of reactionary measures, which directly facilitate the accession to power of fascism. Whoever does not fight the reactionary measures of the bourgeoisie and the growth of fascism at these preparatory stages, is not in a position to prevent the victory of fascism, but, on the contrary, facilitate that victory".

GEORGI DIMITROV

marketing and black-money. To establish centralised distribution system for the essential commodities.

6. To completely eradicate unemployment. To assure employment opportunities to all the people.

7. To fix and to ensure adequate minimum wages required to maintain a normal standard of living to the peasant labourers.

8. To provide all opportunities to the scientists, technocrats and intellectuals to utilize their talents for the development of our country. To assure all opportunities and assistance to the scientists, technocrats and intellectuals who reside in foreign countries, to return to the mother-land.

9. To ensure eight hours work, trade union rights and the right to participate in the management to all the agricultural and industrial workers. To provide adequate protection to the families of all those workers who are either killed or are maimed while on duty.

10. To emancipate the tribals, fishermen and the weavers and to ensure the prosperity of all the people.

11. To ensure assistance and safeguards for the return of the Indians living abroad and the rehabilitation of the refugees.

12. To introduce uniform taxes in place of multiple taxes. To control inflation. To evolve national wage-policy.

C : AGAINST IMPERIALISM AND HEGEMONISM :

1. To scrap Indo-Soviet military pact.

2. To cancel all foreign debts including the I.M.F. loan.

3. To expel from the country all the foreign spying agencies and their agents, including the C.I.A. and K.G.B.

4. To identify and punish all the imperialist agents and their hirelings.

5. To scrap all the unequal treaties with the foreign countries.

6. To maintain a strict control on the foreign capital and technical know-how.

7. To strictly supervise and control all the foreign educational, cultural and aided institutions.

D : IN THE SPHERE OF EDUCATION AND CULTURE :

1. To abolish the reactionary and pro-imperialist educational system. To introduce scientific educational system. To introduce mother tongue as the medium of instruction in all fields.

2. To completely eradicate illiteracy. To make adult education and free primary education compulsory.

3. To constitute a powerful representative body of students, parents and teachers in schools and colleges.

4. To abolish untouchability. To punish all those who profess and practice untouchability. To ensure the equality of status and the upliftment of the scheduled caste people.

5. To abolish religious bigotry. To ban the religious institutions and organisations which split the anti-fascist forces under the banner of religion. To ensure equality of rights to all the religions. To protect the individual's religious freedom.



Smash hegemonism

the right to follow or not to follow, including the right of conversion.

6. To punish all those who deceive and split the people in the name of God, religion and caste.

7. To abolish the reactionary and decadent culture and to develop the anti-fascist national democratic culture.

8. To ensure gender equality. To ensure the fullest opportunities for the upliftment of women.

9. To protect the rights of women, youth and children. To ensure the protection of the marital rights of youth and women and encouragement to the widow marriages and reformist marriages.

10. To provide all opportunities to the youth, to dedicate their life in the service of the country and its people.

III : FOREIGN POLICY

1. To oppose every attempt by the American and Russian hegemonistic super-powers for the world hegemonism.

2. To develop fraternal relationship with the third world countries and its people. To build a broad united front in the struggle against the hegemonistic super-powers.

3. To develop friendly relations with the second world countries in the struggle against the hegemonistic super-powers. To oppose, at the same time, their attempts for imperialist domination.

4. To develop friendly relations with all the Socialist countries.

5. To develop relationship with all the countries on the basis of Panch-sheel policy.



In the present stage of imminent fascist danger the immediate minimum demands of the people are as mentioned above. Since all these demands, contain the economic and political interests of all the anti-fascist national democratic forces, all of them could weld into a united front—as an Anti-Fascist National Democratic Front.

There is no alternative for the parties, movements, classes, forces and individuals who really aspire to establish a democratic system, by defeating the existing fascist danger, other than, joining a united front and to struggle on the basis of a plan which includes the above mentioned minimum demands.

But, some people hesitate to accept the above programme for defeating fascism. These people think that they could defeat the fascist danger, by persisting in the existing parliamentarysham democratic bureaucratic state system and by struggling against the dangers to it. The matter is that they forget about the fact that fascism emerges as a consequence of the political and economic conditions deteriorating to such a stage that they could no longer rule by the parliamentary democratic methods and that the parliamentary form (as this form refuses democracy to the majority, it contains in itself all the seeds of fascism) itself opens the flood gates to fascism. Since, some reactionary forces which oppose fascism (a section of the reactionary ruling classes) opposes it or its dangers, only with a motive of succeeding to power from the present ruling clique and not to establish democracy

for the majority of the people; may refuse to accept the above programme of the proletariat. However, it is impossible to defeat either fascism or fascist danger without a struggle by rallying the broad masses. But, it is impossible to rally the broad masses to establish the reign of an

Smash American, Russian hegemonism

another minority clique (parliamentary democratic form or it may be any other form) by refusing democracy and political power to the broad masses. Since, the specific programme set forth by the proletarian movement confers authority to all the anti-fascist forces inclusive of the broad masses; who-so-ever works under an alternative (for the authority of a small clique) anti-fascist slogan will be isolated from the masses. As a result, they will face the danger of imminent destruction by the fascist forces in power or when they ally with the fascist camp they will be destroyed by the onslaughts of the anti-fascist forces.

Hence, what-ever moves the forces aspiring for the ascendancy of the minority may make, after rejecting the specific programme of the proletarian movement, set forth with the anti-fascist intonations, the proletariat under the correct guidance of its specific programme (as it ensures democracy and authority to all the anti-fascist forces) could rally majority of the broad masses in an Anti-Fascist National Democratic United Front. Nobody could prevent this. Hence the anti-fascist forces

struggling for the ascendancy of the minority will either be won over to the anti-fascist front or will get isolated from the broad masses and seek its imminent destruction.

To carry out the specific programme put forth by the proletarian movement during the existing imminent fascist danger, does not mean the fulfilment of the New Democratic revolution. But, as it contains many positive features of the New Democratic revolution such as political power to the people also, soviet form of government and the welfare of people, it will hasten the victory of the New Democratic revolution. In this way, it helps the progress towards Socialism and Communism, the maximum programme of the proletariat. Apart from this, as it strengthens the democratic political rights of the people and weakens the counter-revolutionary camp, it weakens the world-wide imperialists, particularly the hegemonistic super-powers and further accelerates the struggle against them; thereby reinforcing the struggle to build a world-wide united front against the hegemonistic super-powers.

ANTI-FASCIST DRAWINGS

TO SMASH...

செய்யப் பிள்ளையார் சிலம்
 இந் தொண்டினர் உயர்ந்த சிலம்
 அநியாய வேலாளர்கள் தலையெய்ய
 சத்தியம் இவர்கள் நகர்த்தல்
 மாற்றுக் கட்டுப்பாட்டின் பிழைப்பை
 சாத்திரப்பாடுகளின் ஆய்வு

NSA

பயங்குவிளைவு
 மாற்றுப்
 சிந்தனை
 நடவடிக்கை
 (உட்புற)
 சட்டத்தின் கீழ்
 விளையும் செயல்
 நியாயமுடையது.
 அதன் விளைவு
 அநியாயம்.

இந் புத்தகம்
 அருளுவான்
 அனைத்து அச்சம்
 களைப்பானது
 பயங்குவிளைவு
 சிந்தனைப்போடும்!

BY LAW, YOU TOO A TERRORIST

ESSENTIAL SERVICES
 MAINTENANCE ACT

உலக உறுதியின்
 சிவனாகியவரின் வரி
 இந் சிறு
 நிறுவனத்திற்கு இந்
 சிறுப்படி சிலம்
 சிறுப்படி அளவு
 பெற்றவர் பெற்ற
 உரிமைகளை நான்
 பெறும் பித்திரும்
 சிலம்

ESMA

Smash world war danger



THE ANTI-FASCIST NATIONAL DEMOCRATIC PROGRAMME IS INDISPENSABLE TO THE COUNTRY


The Indian government is again engaged in preparing the grounds to declare a barbaric fascist rule similar to that of 75-77. In this situation what is the alternative path for our country?

Only the formation of an Anti-Fascist National Democratic (Soviet) Government based on the Anti-Fascist National Democratic Programme will be an appropriate alternative path for our country. Because the political, economic and cultural interests of all the anti-fasist forces are ensured by the Anti-Fascist National Democratic Programme.

It ensures the well-being of all the anti-fascist classes on the basis of protecting their mutual interests. The most significant aspect of this programme is that it ensures equal opportunities in the political power to all the anti-fascist forces. In essence the Anti-Fascist National Democratic Programme stands for the democracy and well-being of the majority of the people.

A.F.N.D. PROGRAMME UPHOLDS DEMOCRACY

Since the A.F.N.D. programme propounds a Soviet system of government which facilitates the participation of broad sections of the people



in the exercise of political power, unlike the parliamentary democratic system which stands for the interests of a minority of the rich, it offers equal share in the political power to all the anti-fascist classes. That is, the A.F.N.D government ensures all the democratic rights including political power to all the anti-fascist classes.

The Soviet democracy put forward by the A.F.N.D. Programme confer democracy to the people in all the institutions of governance i.e.,

- in the country side, it ensures democracy to the peasants by establishing the peasants representative courts after abolishing the traditional feudal institutions, like Nattanmai etc., It represents peoples' courts.

- it establishes labour courts constituted by the representatives of the labour and the management after dissolving the bureaucratic labour courts.

- it undertakes the task, of building a peoples army of the Anti-Fascist National Democratic Government. It establishes democratic relations in the army and the police and abolishes the bureaucratic relations. Gives them due representation in the Soviet institutions.

- it establishes democratic system

in the educational sphere by forming representative institutions of students, teachers and parents.

- further it provides democracy to the sections who were socially oppressed for centuries (women, scheduled stratas and minorities) by ensuring them a share in the political power through due representation in the Soviet intitutions.

In the impending fascist danger, programmes of the 'left democratic front' and of various parliamentarist fronts, and New Democratic Programme by several revolutionaries are put forth as alternatives. But none of these programmes ensure democracy, political power and prosperity to all the anti-fascist forces. All the programmes put forth by the left democratic front, and the other parliamentary parties only aim at preserving the parliamentary democracy.

Though the parliamentary democracy is more democratic than the fascist dictatorship, it cannot be a political system for all the anti-fascist forces. Because it is a bureaucratic sham democratic ruling system, it ensures democracy only to the rich. Hence, it cannot ensure political power to broad sections of the anti-fascist labouring masses.

It is true that the New Democratic Programme genuinely ensures political power to the broad masses through the Soviet system. But the New Democratic Programme, is a programme to completely wipe out the imperialist anti-feudal relations. It is a programme to completely wipe out all the present ruling classes and to establish a peoples' Soviet democratic government against them. Hence, this programme cannot make use of the contradictions in the ruling classes. The New Democratic Programme cannot unify all the anti-fascist forces because it is not offering

any share in the political power to the anti-fascist sections of the ruling classes.

It is not a question of merely uniting the anti-fascist sections of the ruling classes in the anti-fascist front. The political parties which represent anti-fascist sections of the ruling classes have rallied behind them the broad masses in favour of the parliamentary system. Hence, to treat the anti-fascist sections of the ruling classes as enemies will create doubts and mistrust among vast sections of people rallied behind the political parties which represent them. In addition to it, it will be instrumental in consigning them to the parliamentary political parties permanently.

Hence, in the prevailing condition of fascist danger, taking into consideration the existing contradictions between the two political trends (pro-fascist and anti-fascist trends) among the ruling classes an Anti-Fascist National Democratic Programme is being put forward as a broad programme to unify all the anti-fascist forces. It puts forth the Soviet democracy rejecting the parliamentary democracy which denies political power to the broad sections of the toiling masses. At the same time by expanding the parameters of the New Democratic Programme which ensures democracy only to the new democratic classes, it offers share in the political power, in the Soviet organs of power, to all the anti-fascist forces - in spite of the being sections of the ruling classes.

Thus, the A.F.N.D programme offers much wider democracy to the broad sections of people to rule and manage themselves. It offers every facility to such a great majority of people on such a large scale as never before witnessed, to fully participate in the political, economic and cultural activities of the nation. In this way the A.F.N.D Programme offers to the people of India a real democratic political life on such a broad scale which has been denied to them so far.



Uphold village Soviets**A.N.F.D. PROGRAMME STANDS
FOR THE WELL-BEING OF
ALL THE PEOPLE**

National progress will remain an empty talk without an improvement in the living standard of the peasants who constitute the majority of the Indian population. But their life is deteriorating everyday due to the feudal exploitation, usury mercantile exploitation and bureaucratic exploitation. The A.F.N.D programme resolves to raise the living standard of these people.

Through the implementation of the land reforms act without exception, liquidates the concentration of land holdings and paves the path for the peasants to get land. It completely abolishes the debts of the peasants. It devises ways and means to liberate the peasants from the clutches of parasitic (usury and mercantile) capital. It provides them with the necessary finance, market and irrigation facilities. Along with this, it provides all the inputs and implements for the agricultural production at a low price. It ensures fair price to their products. It eradicates the miseries of the agricultural labourers by fixing 8 hours working day along with the fixing and ensuring minimum wages.

All these measures will undoubtedly raise the living standard of the peasants. That is, the purchasing power of the peasants, the majority population of the country, would raise. As a result, the demand for the industrial products will increase. Is it not very essential for the industrial development of the country?

A.F.N.D.P. abolishes all the anti-working class black laws. It ensures prosperity to all the workers through 8 hours working day, trade union rights and participation in the management. Moreover it ensures the growth of their living standards by formulating wage policy.

It abrogates all the unequal treaties with the foreign countries, IMF loan and other foreign debts. Puts constraints on foreign capital.

Offers assistance and protection to small scale industries and to the national industries which do not depend upon imperialists. Due to this, native capital will expand and industries will develop. As we have already seen, the raising standard of living of the peasants will further quicken the industrial growth and expand the internal market. Due to the industrial development, unemployment will be completely wiped out.

Along with this, since hoarding, black market and black money which dominate the Indian economy will be eradicated and the prices will also be controlled rapidly to a very great extent. Thus it paves the path to resolve the crises of the country in all spheres. It gives an impetus to the industrial development by raising the living standard of all sections of the people.

Moreover the A.F.N.D.P. puts forward an economic programme only to rally sections of ruling classes who come forward to oppose fascism. With the paving of the path for the development and the well-being of the labouring masses by putting constraints on the exploitation and domination of the landlords and the bourgeoisie, it prevents the destruction of these classes and offers opportunity to participate in the Anti-Fascist National Democratic Front.

In this way, in the anti-fascist struggle the labouring masses restrain their struggle against sections of the anti-fascist ruling classes to certain limits. The anti-fascist sections of the ruling classes by restricting their domination and exploitative interests over the labouring masses to certain limits both are able to participate in the Soviet power against fascism.

In this way, A.F.N.D.P. paves the path for the mutual interests and political power of all the anti-fascist forces and maintain their unity. Unity amongst them will be impossible without mutual benefit and equal rights to political power.

Thus, the A.F.N.D.P. apart from guaranteeing prosperity to all the anti-fascist classes, ensures the real progress of the country for the progress and well-being of all the people.





ANTI-FASCIST NATIONAL DEMOCRATIC PROGRAMME AND THE NEW DEMOCRATIC PROGRAMME

Due to the bourgeois path of imperialist dependence and compromising reformist relations with feudalism of the Indian ruling classes, the political and economic life of our country is trapped in an unheard of crisis. The overbearing foul breeze of the fascist gang which came to dominance in 1975 is stealthily blowing around again. In these conditions it is imperative for the proletarian party, to correctly analyse the national and international situations and to chart out its path unambiguously.

How are the current national and international situations? They could be summarised as follows:-

1. To-day, the two hegemonistic super-powers, the American imperialism and the Russian social imperialism, are the principal enemies of the people of the world. Since both of them are engaged in a mortal combat for the world hegemony, the danger of the next world war is looming large. The Russian social imperialism exists as a primary source for the next world war.

2. The developed countries are divided into two camps as, the first world consisting of the hegemonistic super-powers and the second world consisting of the rest including the other imperialist countries.

The second world countries have contradictions against the hegemony of the hegemonistic super-powers. In spite of this, its ruling classes are ignominiously selfish and avaricious to exploit by oppressing the third world countries.

3. All other countries which are industrially backward, including the Socialist countries are the third world countries. These countries have severe contradictions with the imperialists and the hegemonistic super-powers. But the ruling classes in most of these countries are reactionary, as they depend and compromise with the imperialists and are in alliance with the native reactionary classes. They hesitate to rely on the native broad masses, in their struggle against imperialists, hegemonists and the native reactionary forces. Because they fear that the people's struggle will not only dig the grave to the hegemonists, imperialists and the native reactionary forces but also to them and will inevitably put the power into the hands of the people. Hence at the same time, while they are in contradiction with the imperialists, they are also more afraid of the native people. They consider the imperialists as a more friendly force than the people.

4. The world revolutionary movement must advance towards preventing the third world war by overthrowing the present principal enemies of the world - the hegemonic super-powers and towards the destruction of imperialism. For this, the proletarian movement in every country must consciously rally the people for a struggle against the hegemonistic forces in their respective countries. The anti-hegemonic struggles in the majority of the

third world countries could be carried forward only by choosing the native reactionary classes which compromise with the hegemonistic forces, as a target of attack.



Hail revolutionary wars

5. A world-wide united front should be built against the hegemonistic super-powers. This could be achieved only by completely relying on the broad masses and by resolutely opposing every conciliatory tendency towards the hegemonistic super-powers, by opposing the compromising reactionary ruling classes and by opposing every attempt of the hegemonistic super-powers for domination.

6. To be precise, the onerous historical task of building a consolidated world wide united front—the united front which oppose hegemonic super powers, by uniting the third world and the second world—through relentless struggles relying on the broad masses in every country is confronted by the contemporary proletarian movement.

7. In these conditions a dependent bourgeoisie semi-feudal social structure exists in our country. The Indian ruling classes are adopting a policy of compromise and dependence towards the imperialists and the hegemonistic super powers, and a policy of converting the local feudalism into capitalism through compromise and reformist methods. Due to this, along with the increase in imperialist plunder and exploitation, the imperialists particularly that of the hegemonic super powers grip over Indian economy is gradually tightening. Moreover millions of increasing number of Indian people are being converted into destitutes. At the same time the big bourgeoisie and the landlords are more and more fattening.

8. The ruling classes have brought about, only the above said achievements to India by their slogans—Democratic socialism, non-violence, piety, industrialisation, self-sufficiency and self-dependence.

9. The 1947 political independence, just as it did not change the economic system, so also even in the political system, it did not bring about any basic change. Only the bourgeoisie parliament and the



bureaucratic rule, which denies democracy to the people is perpetuated. In spite of the boastful prattles of the ruling classes about India being a very big democracy, only the dictatorship of the reactionary ruling classes rein in India; and the parliament and the legislatures exist only as a smoke-screen.

10. The Indian reactionary ruling classes incessantly accentuate the export oriented production in order to solve the crisis caused by the imperialist dependent and semi-feudal productive system. The plan to impose the burden of the crisis over the people of India and the other third world countries. They strive to start joint enterprises in those countries in collaboration with the imperialists.

11. To suppress the people's struggles intensified due to these reasons the bureaucratic state machinery is being further strengthened. To subserve their expansionist objectives the military strength is multiplied. A significant portion in the budget of the Indian government is spent for this purpose.

12. The emergency fascist rule was declared in 1975 due to the intensification of the contradictions between the people and the ruling classes as a result of the bourgeois reformist path followed by the ruling classes, and the contradictions among the ruling classes. All the parliamentary rights were seized and a dictatorship was established. The Russian social imperialism fully supported this.

13. Since the ruling classes still persist in the bourgeois reformist path, the economic crisis remains deteriorated unprecedentedly. This inevitably forces the present ruling clique to impose fascist rule again.

14. Eventhough some hurdles still exist preventing the immediate declaration

of emergency, the Indian reactionary clique is advancing firmly in that direction. The few hurdles that obstruct could just postpone, but cannot altogether prevent the imposition of fascism. Hence, the fascist danger continues to exist.

15. The Indira reactionary clique being driven to a state where the parliamentary form of government could not be perpetuated, has initiated a discussion about the presidential form of government. Nourishing war panic among the people, it is preparing for a war. Paves the path for snatching the rights of the people by systematically enacting various black laws. From top to bottom, both in the bureaucracy and in the ministry, fascist quislings are being appointed. Again a trojan horse in the name of 20 point programme is let loose. All these are preparations, to again impose fascism somehow or other.

16. The ruling Indira clique is supporting the various aggressive activities of the Russian social imperialism. Particularly it endorsed, the Russian aggression in Afghanistan and the Russian instigated aggression in Kampuchia by Vietnam. Thus the Indira reactionary clique has taken a stand against the international opinion. By this, India apart from being isolated from the majority of the third world countries has become an accomplice to the Russian preparations for a third world war. In turn, the Russian social imperialism endorses the so-called 'progressive' national and international policies of the Indian reactionary clique.

In this sort of national and international situations, how should the path of the Indian proletarian movement be chartered?

The proletariat should out-right reject the path of imperialist dependence



and the compromising reformist relations with the feudal classes, pursued by the reactionary ruling classes. This path not only further strengthens the principal enemies of the world, the American imperialism and the Russian social imperialism being the hegemonistic super powers and all the other imperialists, but also creates a base in India for their exploitation and domination. Further, apart from driving the native industrial production into ever increasing dependence on imperialists, converts the majority of toiling masses into destitutes without any means of livelihood. Hence, the proletarian movement must follow a revolutionary path which will thoroughly wipe out the exploitation and loot of the imperialists and the semi-feudal relations.

The imperialists (particularly the hegemonistic super powers) the native feudal forces and their prop, the dependent reactionary big bourgeoisie class which are opposed to the path must be thoroughly wiped out. To defeat the counter-revolutionary axis of the reactionary bourgeoisie, imperialism and feudalism, the proletariat must enlist the solidarity of the peasantry as the main driving force in its struggle. Without destroying this counter-revolutionary axis, the proletariat cannot advance even a single step towards Socialism and Communism. In this struggle, the proletariat has no other force more friendlier than the peasantry. Without the support of this class the proletariat cannot even imagine about victory in the struggle. The proletariat could succeed in its struggle only by aligning with the peasantry. The urban petty-bourgeoisie and all those revolutionary forces which will align with it in its struggle against imperialism, feudalism and the reactionary dependent bourgeoisie.

The revolutionary struggle under the leadership of the proletariat, to overthrow feudalism, imperialism and the reactionary capitalism which are stumbling

Down with fascist culture

block for an independent, broad-based and fast growth of the national industries, is a pre-condition for the proletariat to advance towards Socialism. This denotes the democratic stage of the revolution. Hence, the Indian proletariat while striving to achieve its maximum programme of Socialism and Communism, must at the same time undertake the fulfilment of the democratic stage as its minimum programme.

The significance of the proletariat carrying out the stage of democratic revolution is basically different from the bourgeoisie carrying out the democratic revolution. Eventhough the bourgeois at the time of the bourgeois revolution rallied the peasantry to succeed in it, its objective was to establish bourgeois state power (Parliamentary democracy) and the capitalist mode of production.

Even the final objective of the bourgeoisie after becoming reactionary, in transforming feudalism into capitalism through reformist, compromising methods, is to establish a full-fledged capitalist (both in the systems of state and production) system.

But, the necessary precondition, for the proletariat to eradicate feudal relations, imperialism and the reactionary bourgeoisie, is to smash the bureaucratic state machinery and farce parliamentary democratic system, which protects the interests of the counter-revolutionary classes, and alternatively to establish a Soviet form of people's democratic state constituted by the workers, peasants and the other revolutionary classes. This does not aim at the establishment of a bourgeoisie state form or mode of production. On the other hand, the objective is to establish people's democracy and then Socialism. Even while the people's democra-

tic state form, is the proletarian state (Soviet) form, not only the proletariat but all the revolutionary, anti-imperialist and anti-feudal propertied (private) classes also participate in it. At the same time when the private propertied classes are admitted in the people's democracy, they are admitted on condition that all the productive relations of the private property are subjected to the socialist objectives and the control of the people's democratic dictatorship. Hence, the democratic revolution under the leadership of the proletariat basically differs from the old type of bourgeois revolution. At the same time is not a socialist revolution.

Instead, it contains all the favourable components to advance towards Socialism. Since, the peasantry which is the main driving force in the revolution will be the prime beneficiary in Socialism in spite of its being a (private) propertied class and since the Soviet form of state is the proletarian form of state, there are all possibilities for the peaceful advance of the people's democratic dictatorship towards Socialism. Hence, the democratic revolution under the leadership of the proletariat will be a New Democratic revolution different from the old type of bourgeoisie revolution. It is needless to mention that, in essence it will be an agrarian revolution.

Thus, the proletariat could deliver the country from all its ills, only by carrying out the revolutionary struggle to fulfil the New Democratic political and economic policies, instead of the farce parliamentary democratic bureaucratic state form and the imperialist dependent and compromising reformist policies towards feudalism, the ruinous policies for the country and the people being followed by the Indian reactionary classes. Since the existing realities clearly shows that the path followed by





LET SOVIET DEMOCRACY BLOSSOM

The parliamentarianist opposition parties call upon the people to rally around to defend the parliamentary democracy (and to defend the fascist danger).

These parties are not resolute in fighting Indra Congress and its efforts to impose dictatorship. Apart from this, is their political system parliamentary democracy - capable of ensuring democracy to all those who are fighting against fascism?

This could be perceived even by a casual review of the parliamentary system of government.

In the parliamentary system of government, the legislative and executive bodies are separated. That is, the assemblies and the parliament are legislative bodies, while the secretariates, the collectorates, taluk offices etc., in the hierarchical order are the bureaucratic executive bodies. Of these, the people have the right to elect their representatives only to the legislative bodies. The executive bodies are entirely filled by the bureaucrats who are neither elected nor subjected to the control and supervision of the people.



That is, in the parliamentary system, people elect their representatives, once in five years, and if necessary even in mid-term to the legislative bodies - the legislatures and the parliament. But, the legislatures and the parliament are

bodies only to legislate laws; they are not the bodies meant to enforce them.

Members of this sort of legislatures and parliament, even the ministers and party leaders are converted by the fabulously rich into their servants by offering generous donations, gifts, slush funds and sophisticated luxuries. Moreover, even if they are not so well-to-do, they also become rich after assuming office and wielding authority, by swindling the exchequer and obtaining slush money and through their pre-eminent position and the link with the rich. Hence, this sort of people make solemn pledges to the people only to obtain their votes. In practice they function only for the rich classes against the people.

But people have the right to remove this sort of people from power and to elect persons, through elections.

If the elected representatives of the people in the legislatures and parliament, are dedicated and remain immune to the lures of bribes offered by the rich, they could really enact laws in favour of the people - against the rich - in the legislatures and parliament.

But the laws enacted by the legislatures and the parliament are enforced only through the bureaucratic institutions such as the secretariat, collectorate, taluk office, etc. They cannot be enforced through any channel other than these bureaucratic institutions.

Soviet democracy is people's democracy

Though more powers are invested with the ministry than the assembly and the parliament members, their writ could be enforced only through the bureaucratic channels - not through the people's elected bodies. Without the active co-operation of the bureaucratic set-up, their orders and decrees cannot be put into practice.

Officers in the higher echelons of the bureaucratic set-up are not motivated to serve the people. They volunteer to assume office anticipating social status, opportunities to exercise power and to amass wealth. Hence, the rich very easily manipulate these people in favour of them. It is needless to mention that the selfish bureaucracy will be faithful to the rich, since the slush money is several times greater when compared with their salaries.

Moreover, the top bureaucrats mostly hail from the rich classes. Because, only the rich are capable of acquiring the necessary education, slush money and the backing to be appointed as top officials. On the other hand, even when people from modest background manage to get these jobs they are usually motivated by the selfish desires for social status, opportunity to exercise power and to amass wealth. Soon after getting the job, they become a member of the rich class through the slush money and gifts offered by the rich in view of their position and by swindling the exchequer. When some officers try to be an exception to this, the rich castigate them as inefficient and insane by bribing the officers above and below them and contrive even to chuck them out of office. Towards this end they make use of all the publicity media like news papers and their clout with political parties.

Hence, when the laws enacted by the parliament and the assemblies are against the rich, the bureaucracy will not implement them due to the following two reasons. 1. Those laws will be against this bureaucracy itself. Because, the bureaucracy itself is either

rich or the one with opportunities to become rich. 2. By offering huge sums as bribe the rich could thwart its implementation.

In these conditions, neither the people nor the peoples' representatives have powers either to supervise or to punish the erring bureaucracy. Since the bureaucracy is not elected by the people, neither their assuming nor relinquishing office is subjected to the will of the people. Moreover, they are appointed and are subjected to the control and supervision of their superiors only.

In this condition, in the parliamentary democracy if the laws enacted by the parliament and the assemblies are in favour of the people - against the interests of the rich - there is no way to implement them.

Hence, eventhough the parliamentary democracy offers universal adult suffrage, in actual fact it is not a democracy for the majority. On the other hand it is only a plutocracy, which serves them and is being dictated by them. It is true that there are more rights in this sort of democratic system than in the fascist dictatorial political system. However broad-based, more and varied those rights may be, the parliamentary democracy is a political system of the rich, incapable of ensuring the right to a share in the political power to the majority of the people.



Since the parliamentary democracy itself is cast aside by the fascist dictatorship, the hegemony of a section of the rich class is established. The parliamentary democracy put forward as an alternative, is capable of ensuring democracy only to the entire rich class and not to all the people. In these conditions to call upon all the people to fight against fascism to save parliamentary democracy is nothing but outright perfidy. That is, making the people to fight against fascism to win back (parliamentary) democracy which ensures political power only to the rich, is the essence of 'let us save democracy' slogan put forward

by the anti-Indira congress and anti-dictatorship opposition parties.

WHAT WAS TO BE DONE TO DEFEAT THE FASCIST DANGER?

Hence the peoples' struggles against fascist dictatorship should not aim at saving the parliamentary democracy. On the other hand, the struggle should aim at a political system which could ensure democracy - right to political power - to all the people.

What does it mean? The people's struggle against fascist forces should aim:

1. at dissolving the bureaucratic system which is neither elected nor subjected to the control and supervision of the people, but having powers to implement the laws.
2. to completely abolish the system of separating the legislative and executive bodies.
3. to establish the people's elected bodies to legislate and to execute laws from the local level upto the national level.
4. to achieve the right to recall at will their representatives elected to the organs of power - the bodies having powers to legislate and to execute.

It is only in this sort of system, no law could be enacted against the will of the majority of the people who oppose dictatorship. The implementation of any law enacted for the good of the majority of the people cannot be prevented. Since the people have



Down with bureaucratic rule

the fight to recall, their elected representatives cannot continue to remain in power if they act against the interests of the people.

Only this sort of political system ensures absolute powers - including democracy - to the anti-fascist forces. Hence, the appropriate means to establish democracy against fascism, is to channelise the people's struggle against fascism into a struggle for such a political system.

Let us uphold the struggle for an Anti-Fascist National Democratic Government

At the present juncture when the fascist dictatorship could be imposed at any time, it is the duty of all the democratic organisations to fight for the democracy of all the people.

When we say democracy for all the people against fascism, it is not parliamentary democracy. On the contrary it is Soviet Democracy. Hence, the people's struggle against fascism should be built not to establish and to protect the parliamentary democratic government; but to establish Soviet type organs of people's power from the local to the national level and on that basis, to form a National Democratic Government of the Anti-fascist forces.

Lo! Anti-Fascist forces unite,
Not for parliamentary democracy,
But for Soviet Democracy!

Notes :-

1. Fascism is a naked dictatorial rule, established after abrogating the parliamentary democratic rights. The emergency rule brought about in our country by Indira during 1975-77 is one such instance.

2. Soviets are the people's elected ruling bodies with powers to legislate and to execute, while the people have the right to recall their representatives at any time. For the first time, these bodies were formed in Russia by the workers and peasants, and the bourgeois, land-lord bureaucratic rule was over-thrown. After this the Czarist Russia was named as Soviet Russia.

ANTI-FASCIST NATIONAL DEMOCRATIC PROGRAMME
CERTAIN QUESTIONS AND EXPLANATIONS ANTI-FASCIST
NATIONAL DEMOCRATIC PROGRAMME CERTAIN
QUESTIONS AND EXPLANATIONS ANTI-FASCIST NA
TIONAL DEMOCRATIC PROGRAMME CERTAIN QUEST

**ANTI-FASCIST NATIONAL
DEMOCRATIC PROGRAMME
- CERTAIN QUESTIONS AND
EXPLANATIONS**

Fascism is the most vicious enemy of the
working class and of all the toilers!
- Georgi Dimitroff



" whatever the masks which fascism adopts, whatever the form in which it presents itself, whatever the ways by which it comes to power -

Fascism is a most ferocious attack by capital on the toiling masses;

Fascism is unbridled chauvinism and annexationist war;

Fascism is rabid reaction and counter-revolution;

Fascism is the most vicious enemy of the working class and of all the toilers!"

- Georgi Dimitrov.





ARE THE ARGUMENTS AGAINST THE ANTI-FASCIST NATIONAL DEMOCRATIC PROGRAMME VALID?

Some of those who concur, with the view about the existence of a fascist danger, reject the necessity to work on the basis of an Anti-Fascist National Democratic Programme against it. What are the reasons attributed by them?

1. In spite of the existence of a fascist threat, there is no possibility for the imposition of fascist dictatorship immediately. Moreover a section of the ruling class is not subjected to oppression similar to that of the 75-77 emergency fascist period. Hence there is no possibility for a section of the ruling class joining the Anti-Fascist United Front. Therefore at the present stage of fascist danger, an Anti-Fascist National Democratic Programme is not necessary as a specific programme. It is enough to have a Movement Against Repression along with the New Democratic Programme.

2. The Anti-Fascist National Democratic Programme has jettisoned the agrarian revolution and anti-imperialism. Hence it is a class collaborationist programme which alies with the

imperialism and the ruling classes.

3. It is wrong to put forward this sort of programme in the absence of mass organisations which had rallied broad sections of the people behind it and the backing of an all India political party.

The above arguments are a summary of the criticism put forward by various organisations. Let us examine them one by one.

Those who advance the first argument, say that only when a fascist dictatorship exists or when there is a danger of an immediate imposition of fascist dictatorship, this sort of specific programme—Anti-Fascist National Democratic Programme—should be put forward and implemented.

Because they say only in these conditions there is a possibility for a section of the ruling classes—having subjected to repression as in the 1975-77 emergency fascist period—to join in the Anti-Fascist United Front.

Are these contentions correct? Here it will be helpful to examine the political forces and trends prevailing in the present Indian political arena. In the present Indian political arena three distinct political trends exist. The first trend is bent upon destroying even the existing parliamentary democracy and establishing a fascist dictatorship. The Indira Congress and its satellite parties are spearheading this trend. Out of the two political trends which exist against this trend, one trend strives to preserve the existing parliamentary democratic system against fascism. Some of the opposition parties represent this trend.

The third trend while remaining resolute in its opposition and in its resolve to defeat fascism, opposes the existing parliamentary democracy—the political system of the rich which ensures democracy to the ruling classes only. On the contrary it stands for the peoples democracy and for the Soviet form of political system which will ensure democracy to the majority of the people. The Marxist-Leninist revolutionary organisations which are fighting for New Democratic Programme represent this third trend.

The first two trends are the reflections of the contradictions between the ruling classes. Even though this contradiction has not sharpened to the extent of one section of the ruling class repressing the other, it cannot be denied that they represent two distinct forces and trends. Both these trends have rallied broad sections of the masses behind them.

The fascist forces are trying to make use of the hatred of the masses towards the existing social, economic and political order, in its favour. At the same time, the parliamentarist forces, are trying to rally the masses behind them, by making use of the wrath of the people against the fascist atrocities.

In these conditions what is, the course to isolate and to vanquish the fascist forces and to unite all the anti-fascist forces and to lead them towards a real peoples' democracy (Soviet democracy).

Is the New Democratic Programme and the Movement Against Repression adequate to accomplish this? No. Because, the New Democratic Programme has not taken into consideration, the existing contradictions and the two distinct political trends among the ruling classes. Its approach towards both the fascist supporters and the anti-fascist pro-parliamentary political forces, is inimical. Hence, it will not serve the purpose of unifying all the anti-fascist forces by isolating the fascist forces. At the same time it will be an obstacle to the unity of all the anti-fascist forces, because of its approach of pushing both the two contradictory forces—the pro and anti-fascist forces—into the enemy camp. This situation cannot be altered as long as the Movement Against Repression remains tagged to the New Democratic Programme.

But, since the Anti-Fascist National Democratic Programme ensures political power and mutual well-being to all the anti-fascist forces, it is capable of isolating the fascist forces and uniting all the anti-fascist forces. Even the Movement Against Repression could succeed in uniting all the anti-fascist forces, only when it is based on this programme.

Anybody who accepts the proposition about the existence of the fascist danger, cannot deny this, if they correctly examine and evaluate the existing three different political trends and forces.

Further, some others accuse that the Anti-Fascist National Democratic Programme to be involving in class compromises, foregoing the agrarian revolution and the anti-imperialist struggle. What

lead them to these conclusions? They have come to this conclusion because the programme has not mentioned either about the confiscation of all the lands of the feudals and about assigning them to the peasants on the basis of land to the tiller or about the confiscation of all the imperialist capital. Are their inferences correct?

The Anti-Fascist National Democratic Programme is not a New Democratic Programme. It does not aim at abolishing at a stroke-like the New Democratic programme-the feudalism and the imperialist dependent bourgeoisie. On the other hand, it aims only overthrowing fascist forces and for that purpose, to unify all the anti-fascist forces and to establish their political power and safeguard their mutual well-being.

Hence to say that the Anti-Fascist National Democratic Programme, is not like New Democratic Programme, indicates the lapses in seeing through the differences between the objectives of both the programmes.

Moreover it is sheer ignorance to say that the Anti-Fascist National Democratic Programme has abandoned either the agrarian revolution or the anti-imperialist plank. On the contrary it launches an uncompromising struggle against imperialism and feudalism, in the economic and political arena. In the programme, the chapters dealing with 'Against Imperialism and Hegemonism' and 'Foreign Relations' indicates the depth of its attack against imperialism. Moreover, the Anti-Fascist National Democratic Programme ensures political power and development of the economic life of the peasants, such as reduction of land rent and fixation of wages. Agrarian revolution does not aim only at conferring the ownership of the land to the tillers. Above all it is the acquiring of political power by the pe-

sants. Hence the Anti-Fascist National Democratic Programme has not abandoned the agrarian revolution; on the other hand it fulfills the most important aspect of the agrarian revolution.

Further, some people say that as a pre-condition to propagate this sort of programme there should be a nation-wide political party and mass organisations which have mobilised vast number of people behind it; in the absence of these it would be a folly to advance such a programme. It is true that it will not be possible to carry out this Programme, in the absence of a nation-wide political party and broad sections of people rallied behind the mass organisations which are under the leadership of the party. But they should understand that a political party without such a programme and the mass organisations which have rallied vast masses under its leadership could neither play any significant part in overthrowing fascism nor in establishing democratic institutions of the broad masses. ◯

ANTI-FASCIST DRAWINGS



ஸ்திரீ
 உரிமைகள்
 சூழலில் மிகவும்
 சிறிது கவனத்தோடு
 இன்று உரிமை கிடைக்க
 போயிற்று, என்ன, எண்ணுகிறீர்...
 மனித உயிர்கள் மண்ணைக் கழித்து
 பின்னாலே நெருக்கிகள்
 நமது மனத்தை அடித்துக்கொடுக்க
 சூழல்களைப் பிழைக்கக் கற்றுக்கொள்வோம். அகற்றுக்கொள்வோம்
 எவ்வாறு நமக்கு வாழ்வை உரிமைப்படுத்துவோம்.

'NO' TO THE POLLUTION



**IS THERE A DANGER OF DOMINATION OVER
THE BROAD TOILING MASSES BY OTHERS IN THE
ANTI-FASCIST NATIONAL
DEMOCRATIC PROGRAMME ?**

Some people suspect and express fears, when a specific programme - Anti-Fascist National Democratic Programme-is advanced in the existing specific political situation of fascist danger. They fear that since this programme has not placed the proposal for the immediate abolition of the holdings of the imperialist dependent bourgeoisie and the landlords, there is the danger of abandoning the interests of the broad masses, who are the axis of the struggle against fascism.

This is a baseless fear. The salient features of the specific programme, viz., controls on foreign capital, abrogation of all foreign imperialist debts and unequal treaties, implementation of the land-ceiling act without any exception, curbs on the parasitic capital, reduction of land rent, cancellation of all the debts of the peasants are in effect decessive steps against the domination of imperialist dependent bourgeoisie and feudalism.

In the political sphere the Anti-Fascist National Democratic Programme has not put forward the democracy for the affluent minority, which denies political power to the broad sections of the people; on the contrary it has put forward a Soviet form of government which genuinely ensures democracy to the broad sections of the people.

Moreover the Soviet system ensures proportional representation on the basis

of classes, to all the anti-fascist classes. In view of this, in the Soviet form of government, since the anti-fascist sections of the ruling classes are a minority, their representation also will be correspondingly small. In the same way, since the broad sections of the people are in majority, they will be correspondingly in majority in the Soviets. Hence, in the Soviet form of government there is no possibility at all, for the anti-fascist sections of the ruling classes to dominate over the enlightened majority of the people.

It is true that the Anti-Fascist National Democratic Programme does not contain the aspects of thoroughly wiping out the imperialism, feudalism and the dependent bourgeoisie. But, the Soviet form of government and proportional representation on class basis, propounded by it, ensures a dominant position to the toiling masses. Hence nobody could deny the economic tasks envisaged by it will weaken the economic basis of imperialism, feudalism and dependent bourgeoisie and ensure better economic conditions and cultural life to the vast sections of the toiling masses.

Can any one say that it would not be an important mile stone for the toiling masses in their revolutionary struggles to completely wipeout the political and economic domination of imperialism, feudalism and the dependent bourgeoisie? ○



FASCIST DANGER EXISTS: IS THE INFERENCE WRONG?

Some people fail to perceive and hence doubt the existence of a threat to unleash the 1975-77 type of emergency fascist rule in India. They are unable to visualise the activities of the Indian government as premeditated fascist conspiracies. On the other hand, they consider them just as an usual occurrence. They say that the repression let loose on the people of India, is similar to the repressions usually let loose by every ruler of the peoples' struggles.

It is true that till 1970, Indian rulers adopted the usual measures like any other ruler to repress the people struggles. In those days whenever peoples struggles burst out in a particular region repressive laws had been enacted confining its application to those particular regions only.

But, since 1970 the activities of the Indian rulers are perceptibly different. They have started enacting laws without confining its application to a particular region where the struggles burst out, but are made applicable to the whole of India.

As a recent instant, we can cite the Terrorist and Disruptive Activities (Prevention) Act-taking the transistor bomb incidents at Delhi, during last year as a pretext-was enacted and made applicable to the whole of India. Had this

been an usual repressive law its application would have been confined only to Punjab and Delhi regions. Instead it has been made applicable to the whole of India. Does it not indicate that it is not the usual practice of the rulers, but has got some specific motive? It is only because the present opposition parties too are aware of it, they are exposing every repressive law enacted by the Central government, designed to use against them and the people.

This motive could be nothing but a conspiracy to impose fascism, is something which could be easily understood.

The recent activities of Rajiv further reinforces this assertion. Even after asserting that the Punjab terrorism remains isolated, he is sermonising about the terrorism as the greatest problem of the world in all his foreign jaunts. What else could be the objective of mobilising the world opinion other than to unleash an emergency in this country under the pretext of terrorism?

In the same way, the six peace treaty proposals to-date, put forward by Pakistan, in view of the incessant propaganda barrage of the Indian rulers about the so-called threat to India from Pakistan, were rejected by Rajiv under various pretexts. The objective is nothing

but, to start an aggressive war against Pakistan and on that pretext to declare an emergency in India.

Just as Indira, Rajiv has screwed up the discussions about the Presidential form of government. In spite of a clear majority in the 1984 parliamentary elections, when no party could obtain even the status of an opposition party, he has continued the discussions about the Presidential form of government through his stooge Vasanth Sathé. This only shows that in spite of his clear majority he is being pushed to such a corner from where he could not rule as he wishes through parliamentary system. Hence does it not indicate that the object of the debate about the Presidential form of government, is that Rajiv aims at running a dictatorial rule according to his wishes?

In spite of Rajiv obtaining a clear majority in the last parliamentary elections, after he has declared that the problems of Assam and Punjab have been resolved, after his tall talk that the people have completely isolated the Sikh fanatics in the last Punjab elections, what is the necessity for him who promises to take the country to the 21st century through his multifarious 'New' policies to repeat again and again that if need arises the emergency would be declared? In spite of all these favourable circumstances what else does the talks of Rajiv about the emergency indicate other than the fact that he aims at imposing an emergency facism?

Thus, enacting repressive black laws for the whole country on the pretext of problems at a certain part of the country, unleashing a false propaganda about the danger from Pakistan, heightening

the propaganda about the Presidential form of government even when there is a clear majority in the parliament and to say that 'if necessary I will impose emergency' even when the conditions in the country are favourable to him all these things prove crystal-clearly that,

-the concept, that the nature of the repressions by the rulers is usual is false,

- they are motivated,

-the motive is only to impose a fascist regime once again.

ANTI-FASCIST DRAWINGS



മുഖ്യമന്ത്രിയുടെ ഭരണത്തിന് (ഭരണ പ്രതിഷേധത്തിനോടു) ഈ ചിത്രങ്ങൾക്ക് രാജ് സമാനതയുണ്ട്. മനുഷ്യൻ രാജ് മനുഷ്യനിൽക്കൂടെ ഉണ്ടാകണം എന്ന് പ്രഖ്യാപിച്ച ഈ ചിത്രങ്ങൾ രാജ് സമാനതയുണ്ട്. രാജ് സമാനതയുടെ മനുഷ്യൻ രാജ് ഇല്ലാതെ അവർ.

മുഖ്യമന്ത്രിയുടെ ഭരണത്തിനോടു ഈ ചിത്രങ്ങൾ രാജ് സമാനതയുണ്ട്. മനുഷ്യൻ രാജ് സമാനതയുണ്ട് എന്ന് പ്രഖ്യാപിച്ച ഈ ചിത്രങ്ങൾ.


മുഖ്യമന്ത്രിയുടെ ഭരണത്തിനോടു ഈ ചിത്രങ്ങൾ. രാജ് സമാനതയുണ്ട്. മനുഷ്യൻ രാജ് സമാനതയുണ്ട് എന്ന് പ്രഖ്യാപിച്ച ഈ ചിത്രങ്ങൾ.

മുഖ്യമന്ത്രിയുടെ ഭരണത്തിനോടു ഈ ചിത്രങ്ങൾ. രാജ് സമാനതയുണ്ട്. മനുഷ്യൻ രാജ് സമാനതയുണ്ട് എന്ന് പ്രഖ്യാപിച്ച ഈ ചിത്രങ്ങൾ.

മുഖ്യമന്ത്രിയുടെ ഭരണത്തിനോടു ഈ ചിത്രങ്ങൾ. രാജ് സമാനതയുണ്ട്. മനുഷ്യൻ രാജ് സമാനതയുണ്ട് എന്ന് പ്രഖ്യാപിച്ച ഈ ചിത്രങ്ങൾ.

... A WARNING

LETTER FROM AN OBSERVER



Leaders of Radical Youth League, Coimbatore.

Recently I had an opportunity to go through a leaflet brought out by you, in connection with the Anti-Fascist National Convention, held at Coimbatore on 4th and 5th January 1986; which was jointly sponsored by the Organisation for Civil and Democratic Rights and the people's Cultural Association. Eventhough I had an opportunity to observe all the events of the two day Convention, I could not witness the concluding events—the rally and the public meeting—due to certain unavoidable reasons. As your leaflet was distributed, it seems, during the rally and in the public meeting, I could not go through it at that time.

An OCDR comrade who met me recently gave the leaflet and told me about the invitation extended to your organisation to participate in the Convention. Hence, naturally a question arises before me, why you have distributed leaflets in the streets, when you had ample opportunity to express your views from the Convention rostrum. I could have appreciated the legitimacy of your actions, had you been denied the opportunity to express your views in the Convention. It was not a revolutionary fervour, but only an anarchist impetuosity which goaded you to distribute the leaflets in the streets, spurning the democratic forum offered to you.

In your leaflet you have accused the sponsors of the Convention as revisionists and stooges of the ruling classes. Was this the reason to decline their invitation and to refuse to participate in the Convention? You have never hesitated to consume the commodities manufactured in the industries owned by the very classes which you want to overthrow, to recognise the currency of the very government which you vow to overthrow and to seek bail from the very courts, denounced by you as anti-people. You have accused OCDR and PCA as revisionists but accepted their assistance to come out on bail when you were arrested alongwith them for demonstrating against the fascist NTR. You have accused their Convention as revisionist but sold your publications in the precincts of the very Convention hall with their permission. Your revolutionary consciousness did not prick you over all these things, but it held you back from putting your views from the rostrum of the Convention, how?

Your leaflet by curtly saying as those who have convened, had ignored the names of the organisations which sponsored the Anti-Fascist National Convention. Were you possessed by a desire not to give publicity to them? Don't you know that they are not in such a straits to seek publicity through your leaflet? Perhaps, have you avoided their names since you have categorised them as revisionists? If so, how you have mentioned the names

ANTI-FASCIST NATIONAL CONVENTION

of several revisionist and reactionary political parties in your leaflet? What do you expect to accomplish by concealing the names of those organisations, while you desire to refute their ideas which have gained currency among the people?

You have quoted them several times with italicised emphasis, beginning the passages with "they say". But the passages quoted by you are not found in any of the resolutions and reports of the OADR & PCA, the organisers of the Convention. If they were quoted from those documents, will it not be fair enough to mention the names of the publications of those organisations?

As far as I know the passages which you have quoted are found only in the political resolution of a revolutionary organisation called the Communist Party of India (Marxist Leninist) Tamil Nadu Organising Committee, passed at its Third Plenum during May 1983. If you mean only that, would it not be a proper etiquette to mention it in your leaflet? The passages you have quoted as 'they say' without quotation marks are not found even in that resolution. Perhaps, have you projected your subjective opinions as their ideas?

Well! Leave this aside. Let us now come to your leaflet.

After raising a question about the stand on the international ideological questions of the organisers of the Convention, you have proceeded to point out that their stand would lead them to an alliance with any one of the imperialists, if a third world war breaks out. You have reiterated that since they have not put forward the slogan, 'if a third world war breaks out convert the world war into a civil war', 'convert unjust war into just war'

- as you have done, their stand would invariably lead them to jump into the band wagon of any one of the imperialists.

You have mentioned in your leaflet that you have come to the above conclusion from the fact that they have not declared like you, that there is no socialist country in the world at present. Till recently even you have been saying that there were Socialist countries in the world! Were you ready then, to align with any one of the imperialists at the outbreak of the third world war? Was it not your slogan then, to convert the third world war into a civil war and to transform the unjust war into a just war? Alright. Even if we assume for arguments' sake that no socialist country exists at present in the world, how are you so confident that a socialist country will not emerge before the out-break of a third world war? Will you ally with any one of the imperialists if a socialist country emerges, belying your expectations, prior to the out-break of a third world war.

Have you not realised that such a vague and baseless indictment will open the flood gates of counter questions?

You have accused them of advancing an united front slogan with sections of the ruling classes without proper class analysis and demarcation, by quoting certain passages (sources not mentioned in your leaflet) from the political resolution of the CPI (M-L) - TNOC. Are you accusing after thoroughly studying the political resolution which you cite? If not, read it completely atleast once. Then you will realise that what you say is utter falsehood.

You have written that they have categorised India as a dependent capitalist and semi-feudal country by concealing

LETTER FROM AN OBSERVER

the fact that India is a semi-colonial and semi-feudal country. They have not concealed but unequivocally substantiated that India is a dependent capitalist and semi-feudal country and not a semi-colonial and semi-feudal country. In this connection they have published documents also. If you consider what they say is wrong the right course will be to refute it in writing with appropriate facts, otherwise it would be a mere slander if you casually mention that they have concealed the facts.

Further, you have accused them of having abandoned the anti-feudal struggles and deviated from the agrarian revolution, in the name of Anti-Fascist struggle. I think that your tirades against them stems from your wrong understanding about the agrarian revolution and the anti-feudal struggles, to be merely confiscating the feudal lands and distributing it to the peasants. But the aim of agrarian revolution is not only getting the land but also capturing the political power by the peasants, which is very important. The Anti-Fascist National Democratic Programme confers political power to the peasants. Moreover anybody who cares to go through the AFND programme could see that apart from measures to improve the standard of living of the peasants, it mounts an unrelenting struggle against the political, economic and cultural domination of the feudals. Hence, instead of deviating from the agrarian revolution, it takes vital steps towards fulfilling it. You have also mentioned that it had deviated from the anti-imperialist struggle. It is the consequence of your wrong understanding of the anti-imperialist task as a mere confiscation of the entire imperialist capital. Nobody who goes through the AFND programme could deny the incorporation of features which mounts a sustained attack against imperialism in sections 'against imperialism' and against hegemony and 'foreign policy'.

You say that the Anti-Fascist National Democratic Government - the interim revolutionary government - is not put forward as an institution of power for the revolutionary classes and as an institution for the armed struggle. Don't you think that the Soviet form is the government of the revolutionary classes which is mentioned in the AFND programme? If so, what form of Government the revolutionary class should have? Can't you understand that the interim government will be an instrument for the armed struggle, when the AFND programme, says that under the Soviet form of government there will be a people's army and people will have the right to arms. If that is so, then something should be wrong in your outlook.

You say that they equate and make a basically wrong comparison of the united front with the ruling classes against aggressors, with the united front built with the anti-fascist ruling classes against fascism. Is it not irresponsible to make a casual comment like this? Are you going to defeat revisionism by evading your responsibility to explain how it is a wrong comparison? Is it not necessary to explain how you refute that the character of both the united fronts are not the same as a means of carrying forward the revolutionary movement, during the stage of New Democratic revolution, by isolating and defeating the enemy?

You say that the path of united front with a section of the ruling classes - the path of united front government is a revisionist path - a path to serve the ruling classes. You are saying this only on the basis of a wrong assumption that they gave up the anti-feudal and anti-imperialist tasks in the name of anti-fascism. But, the AFND programme which they put forward to oppose fascism does

ANTI-FASCIST NATIONAL CONVENTION

not abandon the anti-feudal and anti-imperialist tasks; on the contrary it launches decisive attacks against imperialism and feudalism. I have already pointed out that it puts forward a Soviet form of government which confers political power to the peasants. Hence, the path of united front called the Anti-Fascist National Democratic Front and the path of interim revolutionary government called the Anti-Fascist National Democratic Government are not against the path of New Democratic revolution; on the contrary, it is a necessary path to bring about the New Democratic revolution closer. When the fact is so, to call it as a revisionist path and as a path to serve the ruling classes, merely reveals your mechanical outlook about fulfilling the New Democratic revolution.

You have said that only a united front consisting exclusively of the New Democratic classes and built from the bottom is revolutionary; and to build a united front from the top by including a section of the ruling classes is revisionism. The prime requirement to build a united front is a revolutionary programme. On the basis of such a revolutionary programme, the revolutionaries would utilise all the opportunities and possibilities to form an united front by successfully handling the contradictions among the enemies in order to isolate and to overthrow the principal enemy, and to take the revolutionary movement forward. It is the method usually adopted by revolutionaries. It is not a revolutionary thing to say from the top only or from the bottom only and to block the possibilities for a united front with the sections of the ruling classes. On the contrary it is only a sectarian practice. This will not lead to the victory of the New Democratic Revolution but will lead only to the isolation from the masses and to the defeat of the revolution.

You say that they are slandering you to be ignorant of the fascistic transformation of the state and about the ways and means to oppose it. I don't find any mistake in it when you oppose the anti-fascist revolutionary tactics itself in the name of opposing revisionism in your leaflet. I know that, when the OCDR, PCA and 'Pudira Kalacharam' comrades were talking about the oncoming fascism, you have been ridiculing them till very recently with the remarks that the fascist threat is now only for the petty bourgeoisie whereas it has been already on the toiling masses. Persons such as you, to mention about the fascist danger and about necessity to defeat it in your leaflet is a welcome change. Undoubtedly, it will be a slander if in future the OCDR and PCA comrades criticise you to be ignorant of the fascist danger.

Comrades, I appreciate the putting down of your ideas in a printed leaflet and distributing it on the eve of the AFN Convention. In this way, by publishing it as a document, you have changed your old practice of criticising in an irresponsible manner, which differed in version according to your convenience, from place to place, day to day and person to person. I wish, it should continue.

It will be a cultured practice, if certain principles are adhered to, while putting forward criticism. To particularly mention the person or the organisation being criticised, to indicate the sources of quotations used in the criticism and to utilise all the available organisational opportunities to put forward criticism are some of the basic democratic norms which the critics should scrupulously adhere to. It is essential to follow these norms if those concerned and others are to examine and reply to the criticism. Can I expect

LETTER FROM AN OBSERVER

you to follow these norms atleast in the future?

Comrades, I am placing my critique on your leaflet as an admirer of revolution and as one who participated in the AFN Convention as an observer. It is my desire that the differences among the revolutionaries should be resolved at the earliest, to unite them through comradely criticism, organisational approach and resolute ideological struggles to complete the democratic revolution in the country. It is the desire of innumerable persons who love the people, country and revolution. I have no doubt about the fulfilment of this desire. At present the revolutionary ranks are rallied behind various organisations. During the course of their day-to-day activities, they frequently meet each other in the streets. Every time they meet, they are experienc-

ing similar emotions, comradeship and oneness amongst them. More than anybody else, they manifest the unanimity and intimacy existing between themselves. They often help each other. Whenever a revolutionary organisation is subjected to attack they feel as if one of their own comrade is attacked. This sort of love, affection and comradely feelings which are growing amongst the ranks dedicated to the cause of revolution is magnanimous. I hope that this sort of feelings will be the basis for the revolutionary movement in India to advance unitedly on the correct revolutionary path defeating all sorts of right and left deviations. Only with these feelings, I am expressing my opinions about your leaflet.

Coimbatore - 3
25.1.86

Yours
Ganesan

ANTI-FASCIST DRAWINGS

கடவுளிடம் மனைவர்கடும்
காலமெல்லாம் சித்திரம் கண்ட காட்சிகள்
உயிர்க் குறைகளை சை அபாசமாகம்.
வறுமையும் கழிவுகளும் கற்றல்
கற்றுக்கொள்ளும் நடவடிகை கடவுளையர்கள்
என்ன செய்யும்?

ஆ மாகுதலும்
மனைவர்கள் படிகள.
பன்னர்
ஆதங்குகிடு
கிவையின்
அத்திரட்டல்
வேறாததன் குன்றியதை
10 மனைவர்கள் பஸ்.

'FISHERMAN'

60000 ஆசிரியர்கள் அவர்களை
10000 வீடு எடுக்க. ஆ மாகுதலும்
மனைவர்களை வளர்த்து கொடு
மீண்டு ஆசிரியர்கள் தியாகிகளாயினர்.
அவர்களும் ஆசிரியர்கள் குறைகளை
நிறைவேற்றினால். மனவறுமையும்
ஆசிரியர்களைக் கொடுமைக்கு அளக்கும்
இத்தகைய நடவடிக்கை ஆறு எந்த
மாநிலத்திலும் இருப்பதில்லை.

**DOWN WITH OPPRESSION
ON TEACHERS!**

ஏழைப் பிழிகளானகையால்
பேரும் ஏற்றும் குண்டலக் கூட
சந்தியாள் என்பதின் பாசிசக்
கூறுகளைப் பிழியாவிடார்:
புரட்சி மக்கள்
ஏழைவறுமையினர்
குடியரிமை சந்திக்கின்ற
அறிசொழிகள்
நகர்ப்புற புரட்சியாளர்கள்

NTR'S

'RAMA RAJYA'



நெஞ்சார்ந்த நன்றி

தோழமை நெஞ்சங்களே!

கோவை மாநகர் சிவந்தது. வீதிகளெல்லாம் இடியென எழுந்து வந்த பாசிச எதிர்ப்பு முழக்கங்களை எதிரொலித்தன. மாநாட்டு அரங்கம் உணர்வுப் பிழம்புகளால் நிரம்பி வழிந்தது. பல்வேறு மாநிலப் பிரதிநிதிகள் கருத்துரைத் தனர்.

ஜனவரி 4,5ல் பாசிச எதிர்ப்பு தேசிய மாநாடு.

ஒரு லட்சியப் பிரகடனமாய் தனது நோக்கத்தை திறைவேற்றி வெற்றி கரமாக நடந்து முடிந்தது.

ஆம்! பரந்துபட்ட மக்களின் நல்வாழ்க்கை, ஒற்றுமை, முன்னேற்றம் ஆகியவற்றை உத்தரவாதப்படுத்தக் கூடிய ஒரு புதிய சமுதாய அமைப்பிற்கான, புதிய ஜனநாயகத்திற்கான புரட்சிப் பாதையில் எதிர்வரும் தடையாய் பாசிச அபாயம் நிலவுவதை மாநாடு எச்சரித்தது.

ஆளும் கும்பலின் பாசிச சதிகளை இனங்கண்டு கொள்ள— மக்கள் உரிமை பறிக்கும் கறுப்புச் சட்டங்களை எதிர்த்துப் போராட— சாதி, மத, இனவெறியைத் தூண்டிவிட்டு மக்களைப் பிளவுபடுத்தும் முயற்சிகளை முறியடிக்க —

1975-77 ஐப் போல் ஒரு பாசிசக் காட்டாட்சியைக் கொண்டு வரும் முயற்சியைத் தகர்த்தெறிய — மாநாட்டுக் கமிட்டி முன் வைத்த, பாசிச எதிர்ப்பு ஜனநாயக திட்டத்தின் அடிப்படையில்...

பாசிச எதிர்ப்பு ஜனநாயக சத்திகள் அனைத்தும் ஒரு பாசிச எதிர்ப்பு தேசிய ஜனநாயக முன்னணியில் திரளவேண்டும்.

தேசத்தின், மக்களின் நலனில் அக்கறை கொண்டுள்ள அனைத்து அரசியல் கட்சிகள், ஜனநாயக இயக்கங்கள், தனி நபர்கள் அனைவரும்,

பணம் படைத்த சிறுபான்மையினருக்கே அதிகாரம் வழங்கக்கூடிய நிலவும் பாராளுமன்ற போலி ஜனநாயக அதிகார வர்க்க ஆட்சி முறையை ஒழித்துவிட்டு,

பெரும்பான்மை மக்களுக்கு ஜனநாயகம் வழங்கக்கூடிய சோவியத் வடிவிலான பாசிச எதிர்ப்பு தேசிய ஜனநாயக அரசை நிறுவ மக்களை அணி திரட்ட வேண்டும் என அறைகூவல் விடுத்தது மாநாடு.

பாசிச எதிர்ப்பு தேசிய ஜனநாயகத் திட்டம் இந்தியாவின் பல்வேறு மாநிலப் பிரதிநிதிகளாலும் விவாதத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அந்த தீர்மானம் இனி பற்றிப் பரவும். அதன் ஒளியில் பாசிச இருள் அகல, வெளிச்சப் பாதையில் நமது அன்புக்குரிய நூடும், மக்களும் நடை போடுவர் என்பதில் ஐயமில்லை.

பாசிச எதிர்ப்பு தேசிய மாநாட்டின் இந்த வெற்றி மாநாட்டுப் பணியிலே தங்களை இணைத்துக் கொண்ட ஆயிரமாயிரம் கரங்களின். ஆதரவு நல்கிய லட்சக்கணக்கான நெஞ்சங்களின் வெற்றியே அன்றி வேறல்ல.

எத்தனை எத்தனை பணிகள்! எத்தனை எத்தனை கரங்கள்! கையிலே மாநாட்டுச் செய்திப் பிரசுரங்கள், நன்கொடைப் புத்தகங்களுடன் எத்தனை வீடுகள், எத்தனை வீதிகள், எத்தனை ஊர்களில் எத்தனை மக்களைச் சந்தித்திருப்பார்கள்! சுவரொட்டிகள், தட்டிகள், பேனர்கள், சுவரெழுத்துகள், பிரசுரங்கள் எனச் சுழன்று சுழன்று பணியாற்றியவர்கள் எத்தனை பேர்!

கார்ட்டூன்கள், படங்கள், ஓவியங்கள் என எண்ணங்களை வண்ணங்களால் லைந்து, நாட்டு நிலையைச் சித்தரித்த ஓவியக் காட்சிக்கு பணியாற்றின துாரிகைக் கரங்கள்!

உணவுப் பொறுப்பு, அரங்கப் பொறுப்பு, விளம்பரப் பொறுப்பு என பம்பரமாய்ச் சுழன்று கடுமையான உழைப்பைச் செலுத்தினர் தொண்டர் படைத் தோழர்கள்.

மாத்தக்கணக்கில் விடுமுறை எடுத்தும், விடுமுறை கிடைக்காத போது வேலையை உதறியெறிந்து விட்டும் மாநாட்டுப் பணியில் தம்மை இணைத்துக் கொண்ட கொள்கை பற்றுக் கொண்ட தோழர்கள்.

இன்னல் விளைவிக்க நினைத்த காவல் துறையினரின் பொய் வழக்கு, அடி, உதை, சிறை, 'மார்க்சிஸ்டு'களின் வழிப்பறிக் கொள்ளை.

இன்னும் பாசிஸ்ட் NRRக்கு கறுப்புக் கொடி காட்டி வதையும், சிறையும், வழக்கும் இன்முகத்துடன் ஏற்ற போராளிகள். நெஞ்சிலே முண்டெழுந்த லட்சிய வேட்கையுடன் ஊண், உறக்கம், ஓய்வின்றி, உடல் குன்றிய போதும் குன்றாத உத்வேகத்துடன் பணியாற்றியவர்கள் எத்தனை எத்தனை!

என்! தோழர் சின்னப்பன் மாநாட்டுப் பணியில் தன் இன்னுயிரையும் ஈந்தாரே!

9 மாநிலங்களிலிருந்து 12க்கும் மேற்பட்ட உரிமை மற்றும் கலாச்சார அமைப்புகளிலிருந்து வருகை தந்திருந்த 30க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள்.

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பிரதிநிதிகளாய், பார்வையாளர்களாய் வருகை தந்தவர்கள், வர இயலாதபோது வாழ்த்துச் செய்தி அனுப்பியவர்கள்.

மாநாடு வெற்றி பெற வாழ்த்தியும், வருகை தந்தோரை வரவேற்றும், சுவரொட்டி அச்சடித்து ஒட்டியிருந்த இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) தமிழ்நாடு அமைப்புக் கமிட்டி.

மாநாட்டு அரங்கமே உணர்ச்சிப் பிரவாகத்துடன் எழுச்சியுற்று வாழ்த்தும் வண்ணம் கலை நிகழ்ச்சி நடத்திய கலைக் குழுத் தோழர்கள்.



விண்ணதிர முழக்கமிட்டபடி, கோவை மாநகரமே உணர்வு பெற்று விழித்தெழு, சிறகு விரித்த புயற் பறவைகளாய் செம்பதாகை ஏந்தி அணிவகுத்து வந்த குழந்தைகள், பெண்கள், பெரியவர்கள், பிற மாநிலப் பிரதிநிதிகள்.

இவை எல்லாவற்றுக்கும் ஆதாரமாய் ஊர் ஊராய், வீடு வீடாய் மாநாட்டுப் பிரச்சாரத்திற்கும், நிதி வசூலிக்கும் தோழர்கள் வந்தபோது அன்புடன் வரவேற்று, உணவு தந்து, தங்க இடம் தந்து ஆதரவு அளித்து உற்சாகமுட்டிய நெஞ்சங்கள்.

மாநாட்டுப் பணிக்கென வாகனங்கள் முதலாய் பல்வேறு பொருட்களைக் கொடுத்துதவிய நேசக் கரங்கள்.

மாநாட்டுச் செய்திகளைத் தொடர்ந்து வெளியிட்டு வரும் பத்திரிகைகள், பத்திரிகையாளர்கள், நிருபர்கள்.

காசுகளாயும், ரூபாய்களாயும், பொருட்களாயும் தந்தவர்கள், தர விரும்பியும் இயலாமற் போனபோது வாழ்த்தியும், விளக்கம் கேட்டும், விமர்சித்தும் உத்வேகமுட்டிய பல்லாயிரம் மக்கள்.

இப்படி மாநாடு வெற்றிபெற உதவிய வாழ்த்துக் கரங்கள் எத்தனை! வாழ்த்திய நெஞ்சங்கள் எத்தனை!

அத்துணை பேருடைய பணிகளும், பங்களிப்பும், ஆதரவும், ஒத்துழைப்பும் பாசிசத்தை எதிர்த்த லட்சியப் பாதையில் முன்னேற எத்தகு தடை வரினும் எதிர்நின்று தகர்த்தெறியும் வல்லமையையும், உத்வேகத்தையும் ஊட்டுகின்ற நம்பிக்கை வெளிச்சங்களல்லவா!

இவ்வனைவருக்கும் எமது புரட்சிகர வாழ்த்துக்களையும், நெஞ்சார்ந்த நன்றியையும் தெரிவித்துக் கொள்வதில் பெருமிதம் அடைகிறோம்.

இவன்

பாசிச எதிர்ப்பு தேசிய மாநாட்டுக் கமிட்டி
மக்கள் உரிமைக்கழகம் (OCDR)
மக்கள் கலாச்சாரக் கழகம் (PCA)





**கா நினைவினை
ஞ்சினில் ஏந்துவோம்!**



**டிய பயணத்தை
ல்லாது தொடர்வோம்!!**



பாராளுமன்ற வாதத்தை திரைகிழித்து
பாசிச எதிர்ப்புப் போராளியாய்
மாதமிருமுறை வெளிவருகிறது

Read ...



Revolutionary
Fortnightly

புரட்சிகர அரசியல் ஏடு

KEDAYAM

கேடயம்

பாசிசக் கலாச்சாரம் வேரறுக்க
மக்கள் கலாச்சாரம் மலர்விக்க
மாதம்தோறும் வெளிவருகிறது

Read ...



PCA'S
monthly Organ

ம.க.க. மாத ஏடு

MANA OSAI

மனாசை